

நாவலர் பாரதியார்

நற்றயிழ் ஆய்வுகள் - 3

3 -



தொகுப்பாசிரியன்மார்

முனைவர் ச. சாம்பசிவனார்

முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி

ஆதீ பதீப்பகம்

ஆதீ பதீப்பகம்

4/2, இரண்டாவது மாடி,
சீனிவாசா தெரு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004

“ஆங்கிலத்தை ‘முவ்வாங்கிலம்’ என்றோ, பிரான்சை ‘முப்பிரான்க்’ என்றோ, இந்தியை ‘முவ்விந்தி’ என்றோ கூறுவதில்லை. தமிழை ‘முத்தமிழ்’ என்கின்றோம்”

என்று தமிழின் பெருமை பேசியவர்.

“தமிழர் எல்லோரும் ஒரே இனம்தான். தமிழினத்தில் சாதியே இல்லை. ‘சாதி’ என்ற ஒரு சொல்லைத் திருக்குறளில் காண முடியாது. ‘சாதிச்சனி’ இடைக்காலத்திலே வந்தது”

எனச் சாதி வேறுபாடு கூடாது என்றும் வலியுறுத்தியவர்.

- 27.5.1950. கோயம்புத்தூர், முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் ச.சோமசுந்தர பாரதியார் பேசியது.

நாவலர் பாரத்யார்

நற்றமிழ் ஆய்வுகள்

(3)

படைப்பிலக்கியங்கள்

- ❖ மாரி வாயில்
- ❖ மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி

தொகுப்பாசிரியன்மார்
முனைவர் ச.சாம்பசீவனார்
முதுமுகனவர் ம.சா.அரிவுடைநம்பி

தமிழ்மண் பதிப்பகம்

சென்னை - 600 017.

நூற்குறிப்பு

**நாவலர் பாரதியார்
நற்றமிழ் ஆய்வுகள் - 3**

தொகுப்பாசிரியர் : ச. சாம்பசிவனார்,
ம.சா. அறிவுடைநம்பி

பதிப்பாளர் : கோ. இளவழகன்

பதிப்பு : 2009

தாள் : 16 கி வெள்ளைத்தாள்

அளவு : 1/8 தெம்மி

எழுத்து : 11 புள்ளி

பக்கம் : 200

நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

விலை : ஒருபா. 185/-

படிகள் : 1000

அட்டை வடிவமைப்பு : வ. மலர்

அச்சிட்டோர் : முரீ வெங்கடேசவரா
ஆப்செட் பிரின்டர்ச
இராயப்பேட்டை, சென்னை - 14.

வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம்

2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை - 600 017.
தெ.பே. 2433 9030

பதிப்புக்காலம்

20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி, இன் மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் முன்னவர். இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்காக இவர்தம் குடும்பம் சிறைசென்று பெரும்பங்களிப்பைச் செய்த குடும்பம். வணங்குவோம்.

“பெருமை பெற்ற பிறப்பினர் முதல், முத்தமிழ்ப் பட்டம் பெற்ற முதுமுனைவர்” வரை 15 பெருந்தலைப்புகளில் உள்ளடக்கி நாவலர் சோமசுந்தர பாரதியார் எனும் தலைப்பில் அவர்தம் அருமை பெருமைகளை, ஆய்வு நெறிமுறைகளை, தமிழின்பாலும், தமிழினத்தின்பாலும், இந்தியப் பெருநிலத்தின் விடுதலையின் பாலும் அவர் கொண்டிருந்த பற்றினை ஆசிரியர் ச.சாம்பசிவனார் எழுதிய சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள நூலில் காணக்.

“எனது அன்புள்ள பெரியார் பாரதியார் அவர்களுக்கு, ஸ.வெ.ராமசாமி வணக்கம்.” என்று தொடங்கி “தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும், யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்” - . இது தந்தை பெரியார் நாவலர் பாரதியாருக்கு எழுதிய கடித வரிகள்.

“குகைவிட்டுக் கிளம்பிய புலியெனப் போக்கோலம் கொண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்ல வேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்!” - இது பேரவீரர் அண்ணா கூறியது.

அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைவர்கள், சாங்ரோர்கள், பாவலர்கள் கூறிய அரும்பெரும் செய்திகள் ஜந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தலைவர்களாலும். நன்பர்

களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் மதித்துப் போற்றிய பெருமைக்குரியவர்.

தாய்மொழி வழிக் கல்வி கற்கும் நிலை வரவில்லையே? என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாவலர் பாரதியார் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. தாய்மொழி வழிக் கல்வி வளரும் இளம் தமிழ்த் தலைமுறைக்குக் கட்டாயம் கற்பிக்கப் படவேண்டும் என்று அன்று அவர் கூறியது இன்றும் நிறைவேற வில்லையே என்பது தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமும் கவலையும் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு தாய்மொழி வழிக் கல்விக்கு முதன்மைதரும் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி நடைமுறைக்கு வருமானால் தமிழ் உணர்வாளர்களின் கவலைக்கு மருந்தாக அமையும்.

தமிழ் மரபு இது; அயல் மரபு இது! என்று கண்டு காட்டிய வரும், இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன் முதலில் எதிர்த்த வருமான செந்தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் படைப்புகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஆறு தொகுதி களாக நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் எனும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

இத்தொகுப்புகள் செப்பமுடன் வெளிவருவதற்கு வழிகாட்டியதுடன், உதவியும் செய்த தொகுப்பாசிரியன்மார் ச.சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி ஆகிய பெருமக்களுக்கு எம் நன்றி.

இந்நாலாக்கத்திற்குக் கணினியில் தட்டச்சுச் செய்த திருமதி விசயலெட்சுமி, திரு.ஆனந், செல்வி. அனுராதா, திரு. சிவமூர்த்தி ஆகியோருக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய திரு.இராசவேலு, திரு. கருப்பையா, திரு.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், அட்டைப் படம் செய்த செல்வி வ.மலர் மற்றும் குமரேசன், நால் கட்டமைப்பாளர் (Binder), வே.தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா ஆகியோருக்கும் எமது நன்றி.

இந்நால்களை வாங்கிப் பயன்தெவீர்.

- பதிப்பாளர்

பொருளாடக்கம்

பதிப்புரை	3
நுழைவாயில்	6
1. முன்னுரை	23
2. மதிப்புரை	30
3. சிறப்புப் பாயிரச் செய்யுட்கள்	37
4. உரிமையுரை	49
5. தமிழ் வணக்கம்	50
6. முதற்பதிப்பு	53
7. முதற்பதிப்பு முன்னுரை	57
8. கதைச்சுருக்கம்	59
9. சிறப்புப்பாயிரம்	63
10. மாரிவாயில்	65
12. குறிப்புரை	116
11. மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி	144

நுழைவாயில்

இந்நூலில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் எழுதிய மாரிவாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி ஆகிய இரு படைப்பிலக்கியங்கள் உள்ளன. இரு நூல்களின் நூல்நயம் குறித்து இப்பகுதி ஆராய்கிறது.

மாரி வாயில்

மாரி - மேகம்; வாயில் - தூது. இது, பாண்டியனின் மகள் சித்திராங்கதை, தன் காதற் கணவன் அருச்சனனுக்கு, மேகத்தைத் தூது அனுப்புவதாகப் பாடப்பெற்ற சிற்றிலக்கியம். நூலின் தொடக்கத்தில் தமிழ் வணக்கம் 3; தமிழ்ப் பஸ்லாண்டு 10; தமிழ்த்தாய் வாழ்த்து 1; அவையடக்கம் 1 ஆகப் பதினைந்துப் பாடல்களும், நூலின் இறுதியில் வாழ்த்துப்பா 1ம் தவிர 223 விருத்தப் பாக்களைக் கொண்டது. ‘தென்னாடும் தெங்குமரியும்’ முதல் ‘பார்த்தன் பதிலுரை விழுமழும் விள்ளாய்’ ஈராக 32 உட்தலைப்புகளைக் கொண்டது.

நூல் எழுந்த காரணம்

நாவலர் பாரதியார் 1906ஆம் ஆண்டு, தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய காலமுதற்கொண்டு, ஆண்டுதோறும் கோடை வெயில் கொடுமைக்கு அஞ்சி குளிர்ப்பகுதி களுக்குத் தம் குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். அவ்வகையில் 1909இல் தம் கோடை விடுமுறையைக் கழிக்கக் கண்ணியாகுமரி சென்றார். அப்போது இவர், ஒரு தமிழக் கிறித்தவரையும், ஆங்கில வடமொழிவைல் அவர்தம் மராத்திய மணைவியையும் அவ்வம்மையாளின் உடன்பிறந்தாரையும்சந்திக்கநேர்ந்தது. அவர்களோடு கலந்துரையாடும் காலத்து, மராத்திய நங்கை, “மராட்டியர்கள் தங்கள் மொழியில் புத்தம் புதிய காவியங்களையும், நாவல்களையும் உருவாக்கி வருகின்றனர்; ஆனால் தமிழர்களோ தங்கள் பழம்பெருமை மட்டுமே பேசி வருகின்றனர்; புத்தம் புதிய இலக்கியங்களை

..... நற்றமிழ் ஆய்வுகள் - 3 7

உருவாக்கவில்லை” என்று கூறி நகைப்பாராயினர். அன்னவரோரு வீண் பெருமை பேசுவது பயனற்றது என்று கண்ட நாவலர் பாரதியார், ஒவ்வொருநாளும் புதிதாகப் பாட்டும் பனுவலும், உரைக் கதையும் புனைந்து, மாலைதோறும் அவர்கட்குப் படித்துக் காட்டி இன்புறுத்துவாராயினர். அப்படிப் பாடிய பாடல் ‘மாரி வாயில்’ என்ற நூல் வடிவமுற்றது.

தூதுக்குரிய மூலக் கூறுபாடு

தமிழில் ‘மேகவிடு தூது’ நூல்கள் இரண்டு உண்டு என்று தெரிகின்றது. ஒன்று ‘திருநறையூர் நம்பி மேகவிடு தூது’; மற்றொன்று ‘மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது’. இவ்விரண்டும் முறையே திருநறையூர், மணவாபுரி ஊர்களில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருமாலிடத்து மையல் கொண்ட தலைவி ஒருத்தி, அவரிடத்தே தன் ஆற்றாமையைத் தெரிவித்து அவர் அணிந்த திருத்துழாய் மாலையை வாங்கி வருமாறு மேகத்தைத் தூது அனுப்பியதாகப் பாடப்பட்டதே ‘மாரி வாயில்’ ஆகும்.

தூது இலக்கணம்

தூது இலக்கியங்களைக் கலிவெண்பாவிற் பாட வேண்டும் என்ற விதிக்கிணங்கவே தூது இலக்கியங்கள் பாடப்பெற்றுள்ளன. ஆனால் நாவலர் பாரதியாரே, ‘மாரி வாயிலை’க் கலிவெண்பாவிற் பாடாமல், விருத்தப் பாவிற் பாடியுள்ளார்.

கதை மூலம்

இக்கதைக்குளீய மூலம் பாரதத்தில் உள்ளது. புண்ணிய நன்னீராட்டுப் பயணத்தை மேற்கொண்ட பார்த்தன், மதுரைக்கு வந்தபோது, பாண்டியனைக் கண்டு, அவனின் விருந்தினராகச் சிலநாள் தங்கினான். அப்போது மன்னனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு, காழுற்றான். காதல் இருவரும் கந்தருவ முறையால் காமம் துய்த்தனர். பாண்டியனும், தன் மகளைப் பார்த்தனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். சித்திராங்கதை, பப்ருவாகனன் என்னும் ஆண்மகவைப் பெற்றாள். பார்த்தன், தன் துணைவியையும், மகனையும் மதுரையில் விட்டுவிட்டுக் குமரித் துறைக்கு நீராடச் சென்றவன், திரும்ப மதுரை வராமல் வடக்கே இந்திரப்பிரத்தபுரிக்குச் சென்றுவிட்டான்

என வில்லிபாரதம் கூறும். இக் கதையை அடிப்படையாகக் கொண்டு புனையப் பட்டது இம் ‘மாரி வாயில்’.

கதைச் சுருக்கம்

அருச்சனன், இந்திரப்பிரத்தம் சென்றபின், சித்திராங்கதையின் நிலை என்னாயிற்று என்பதைத் தம் கற்பனைக்கண் கொண்டு நோக்குகின்றார் நாவலர் பாரதியார். பார்த்தனின் பிரிவாற்றாது கலங்கிய சித்திராங்கதை, அவன் சென்ற கன்னியாகுமரித்துறைக்குச் சென்றாள். ஆங்குக் குமரித் தெய்வத்தை வணங்கித் தன் கணவன் மீண்டுவந்து தன்னொடு வாழுவேண்டும் என்று வேண்டித் தவம் கிடக்கின்றாள். அப்போது கார்காலத் தொடக்கம். காலையில் நீராடுபவள், கீழ்வானத்து அடிவாரத்தில் தேர்போல் ஊர்ந்து வரும் ஒரு மேகத்தைக் காண்கின்றாள். அஃது உண்மையான தேர் என்றும், தன் கணவன் அதிலேறி அவன் தந்தையான இந்திரனின் ஊருக்குச் சென்று திரும்புகின்றனன் போலும் என்றும் நினைத்து மகிழ்கின்றாள். ‘அது, தேரதன்று, கார்கால மேகம்’ என்று தோழி கூற, உண்மை உணர்கின்றாள். தான்படும் பிரிவு நோயினையும், ஆராக் காதலன்பையும் பார்த்தனுக்குச் சொல்லி அவனைத் தன்பாற் கூட்டி வைக்க வேண்டுமென்று மேகத்திடம் மொழிகின்றாள். அவ்வாறே மாரியும், அவள் கூற்றை அன்புடன் செவிமடுத்து, விண்வழி விரைந்தேகிப் பாண்டவர்தம் பதியணுகிப் பார்த்தனைக் கண்டு செய்தி பகர்கின்றது. அவனும் விருப்புடன் கேட்டுத் தன் தமிழ்ப் பெரு மனையாளாம் சித்திராங்கதையின் பெருமை பாராட்டித் தன் காதன் மிகுதியையும் எடுத்துரைக்கின்றான். தன் தமையன் தருமனின் ஆட்சி சிறக்க, அவன் கட்டளைக்கேற்பப் பகவரைப் பொருது அடக்கவேண்டிய பொறுப்பு இருப்பதாகவும், அப் பொறுப்பினை நிறைவேற்றியபின் பாண்டியநாடு மீண்டு தன் தமிழ் மனைவியுடன் பிரியாது வாழுவிருப்பதாகவும், அதுகாறும் அவள் ஆற்றியிருக்கவேண்டும் என்பதாகவும் மறுமொழி கூறி, அம் மாரியை அனுப்பி வைக்கின்றான். மாரியும், பார்த்தன் பகர்ந்தன வெல்லாம் மீண்டுவந்து சித்திராங்கதைக்குச் செப்புகிறது. இதுவே ‘மாரி வாயில்’ கதைச் சுருக்கமாகும்.

மேக சந்தேசமும் மாரி வாயிலும்

இராமாயணத்தில் இராமனால் அனுப்பப்பட்ட அனுமன், சீதையைக் கண்டு திரும்பிவந்த நிகழ்ச்சியை மனத்திற் கொண்டு காளிதாசர் ‘மேகசந்தேசம்’ பாடினார் என்பர் அறிஞர். அந்த மேக சந்தேசத்தைப் பின்பற்றி இம் ‘மாரி வாயி’லை யாத்துள்ளார் நாவலர் பாரதியார்.

“இவ்வகைப் பிரபந்தங்களுள், வடமொழியில் காளிதாச கவி பியற்றிய ‘மேக சந்தேசம்’ பலமானது. அது குபேரனது கோபத்தால் ஓராண்டு ஊரைவிட்டு விலகியிருக்க நேர்ந்த ஒரு கந்தருவன், தன் காதல் மனைவிக்கு மேகத்தைத் தூது அனுப்பியதாகப் புனைந் துரைக்கும் செய்யுள். இம் மாரி வாயிலும் பாண்டவருள் நடுப் பிறந்த பார்த்தனுக்கு, அவன் தமிழ் மனைவியான பாண்டியன் மகள், மாரியைத் தூதனுப்பியதாகக் கற்பித்துக் கூறுகிறது” என்று இவரே குறிக்கின்றார்.

மாரி வாயிலின் சிறப்புக் கூறுகள்

1. இயற்கை வருணனை, 2. புராணக் கதை, காப்பியச் செய்தி,
3. உவமை, உருவகம், 4. கற்பனை, 5. காதற் சிறப்பு, 6. பன்னால் தாக்கம், 7. தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகள், 8. தமிழின் சீர்மை,
9. தமிழர் ஏற்றம் ஆகியன இம் ‘மாரி வாயிலி’ன் சிறப்புக் கூறு களாகக் கருத்தக்கன.

1. இயற்கை வருணனை: மலை, ஆறு, கடல், மேகம், காற்று, நானில வளம், நாடு - ஆகியன இப்பகுதியில் அடங்கும். விந்திய மலை என்ற அரசன், மேற்குமலைத் தொடர்ச்சி, கிழக்கு மலைத் தொடர்ச்சி எனும் இருகரங்களால் தென்னிலமகள் என்னும் காதலியை அரவணைக்கிறான் (80). மலயம் எனும் ஒரு பசுவுக்குக் காவிரி, வெள்ளாறு, பாலாறு, பெண்ணை எனும் நான்கு முலைக் காம்புகள்; அது தரும் பாலே தமிழ் (49).

கோங்கம், அகில், குங்குமம், தக்கோலம், கறி என்ற குறிஞ்சி நிலப் பொருள்கள்: நெல், இக்கு, கரும்பு, இளநீர் என்ற மருத்தநிலப் பொருள்கள்; வளை, வித்துருமம் என்ற நெய்தல்நிலப் பொருள்கள்; காவி, தேன் என்ற முல்லைநிலப் பொருள்கள் - இவ்வாறு நானிலப் பொருள்களும் மயங்கும் ‘தமிழ்நாடு’ (44).

வடக்கே வேங்கடம், தெற்கே குமரி, இவற்றிடையே உயர் போதம்வளர் தமிழ்நாடு, சங்கம் வளர் தென்னாடு (1, 2), ‘கங்கை மண்ணை நனுகுமுன் பழையர்நாட்டை மன்னராய் ஆண்டு மாண்ட வழுதியர்’ பாண்டிநாடு (113), ‘கள்ளாரு நறுஞ்சோலைத் தண் படப்பை கழனிபல களமர் சாறு தள்ளாத வளமனைத்தும் தரும் புனல்நாடு’ (48) - என இயற்கை வருணனை பலவிடத்தும் காணப்படுகின்றது.

(2) புராணக் கதை, காப்பியச் செய்தி : மாரி வாயிலில், புராணக் கதைகளும், பாரதம் இராமாயணச் செய்திகளும் சுட்டப் படுகின்றன. திருவிளையாடற்புராணத்தில் வரும், கடல்சுவற் வேல்விட்டது, மீனாட்சி திருமணம், வன்னியும் கிணறும் சாட்சி கூறியது முதலாயினவும்; பாரதத்தில் வரும் காண்டவ தகனச் சருக்கம், அருச்சனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம், திரெளபதி திருமணம் ஆகியனவும்; இராமாயணத்தில் வரும் மார்சன் வதை, சிறையிருந்த சீதை, இராமன் பெருமை ஆகியனவும் (4, 7, 11, 15, 28, 92, 94, 112, 147, 160, 164, 165, 187, 199) இடம்பெற்றுள்ளன.

(3) உவமை, உருவகம் : ‘தென்னவர் புகழும் செந்தமிழ்ப் பரப்பும் அன்னதென்கடல்’, ‘அருச்சனன் மார்பு, பல மகளிர் நலன்களைத் தோய்ந்து பொதுவாயது போலப், பலவற்றையும் வாரிக் கொண்டுவரும் இரண்டு பெண்ணையாறுகள்’; ‘காவியம் உருக் கொண்டது போன்ற கவின்பெறுங் கோயில்’; ‘கோப்பெருந் தேவி போலச் சாதலாள் உய்வள்’ என்பன உவமைகளிற் சிலவாம் (5, 6, 100, 188). ‘காதல் இருங்கடல் படிந்து, கவலையெனும் கரு முதிர்ந்து’; ‘அன்பு - அரும்பு; நட்பு - போது; காதல் - மலர்’ என்பன உருவகத்தில் சில (18, 212).

(4) கற்பனை : வைகை, கடலொடு கலக்காமைக்குரிய காரணமாக வருவது; முன்னொரு காலத்தில் தென்பாண்டி நாட்டின் பெரும் பகுதியைக் கடல் விழுங்கியதால், அக் கடலொடு சினங்கொண்டதாலேயே அதனொடு கலக்கவில்லை (39). கோதாவிரி கடலொடு கலப்பது கடலரசன் தன் காதலியான தென்னில் மக்களின் மார்பைத் தழுவும் பொருட்டுத் தன் தடக்கை நீட்டுவது போன்றது; மலையாகிய அரசன் தன் மகளாகிய தென்னில் மகளை அலையரசன் விரும்பி மனக்க மகிழ்ந்து

வார்க்கும் நீரின் ஒழுக்குப் போன்றது (74); கடலிலாநாட்டிற் பிறந்த அருச்சனன், இப்போது பெண்டிர் கண்களாகிய கடல்களைத் தூர்க்கும் எழில்மேனி கொண்டவன் (185) - என வருவன கற்பனைக்குச் சான்றுகள்.

5. காதற் சிறப்பு : பார்த்தனைப் பிரிந்தமையால் துயருறும் சித்திராங்கதை வாயிலாகக் காதற்சிறப்பு விரிவாகப் பேசப்படுகின்றது. “கண்களி யூட்டக் காதல் நீத்தம் நான் நிலையேன்; நிறையுடன் நாணம் நெகிழ்ந்தது; உடல் வேர்த்தது; கைபிசைந்து விம்மி அழுதேன்; காமக் களிறு தடிந்து, உள்ளம் தவிர்க்க என்னை மணக்கச் செய்யத் தோழிபால் வேண்டினேன்; அவனோ கண்ணியும் மாலையும் மணிக் கணையாழியும் தந்தான். கடிமணமும் நிகழ்ந்தது. ‘மங்கை! உனை மழைமறக்கும் பயிரெனினும் மறந்து நான் உயிர் வாழ்மாட்டேன்’ என்றான் அவன். ‘உனது இரண்டு காந்தள்மலர்க் கையால் எனைத் தழுவுக’ என்றபோது நானும் பரவசத்தால் தழுவினேன். என்னை நோக்கி, ‘மகளிர் எழில் விளக்கு நீ’ என்றான். பிற மகளிரையும் அவர்தம் எழிலையும் வியந்தானே என என்னி ஊடினேன்; அவனோ, தன் மலர்க்கரம் கூப்பி எனைத் தொழுதான். நான் முறுவல் பூத்தேன். மீட்டும் எனைத் தழுவி மகிழ்ச்சிக் கடலில் மிதக்கச் செய்தான். அவன் பிரிந்து போனதால், கடல் முத்தும், தன் தென்சந்தனக் குழம்பும், நன்கலை மதியும் கண்டபோதெல்லாம் வெறுக்கிறேன்” என்று அவன் பேசுவதைச் (118 - 178) சான்றாகக் காட்டலாம்.

(6) பன்னால் தாக்கம் : நற்றினை, பரிபாடல், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், பெருங்கதை, கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் வெண்பாமாலை, பிள்ளைத் தமிழ், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருவருட்பா, மனோன்மணீயம் முதலான பன்னால்களின் தாக்கத்தை இம் ‘மாரி வாயிலில்’ காணலாம்.

(7) தமிழ் இலக்கண இலக்கிய மரபுகள் : இந்நாலில் பின்வரும் ‘தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகள்’ காணப்படுகின்றன.

(அ) தமிழ் அகப்பொருள் இலக்கணத்தில் பேசப்படும் ‘களவு - கற்பு’ என்னும் இருவகைக் கைகோரும் இதன்கண் இயம்பப் படுகின்றன. ‘பூத்த புன்முறுவல் உள்ளப் புணர்வொடு புளகம் கூர’;

12 நாவலர் பாரதியார்

‘செம்மை ஈதெல்லாம் தெய்வத் திருவுளக் குறிப்பாம்’ என்பன களவுக்குரியன. ‘கணிகன் இசைந்த நாளில் மன்றல்தர’ என்பது களவுவழி வந்த வரைவாகும் (118, 127, 146).

(ஆ) ‘கண்களியுட்டக் காதல்’; ‘உள்ளப் புணர்வொடு’ என்று வருவன (118) களவுக்குரிய காட்சியும் உள்ளப் புணர்ச்சியுமாம்.

(இ) ‘களவு’ நிகழ்ச்சியில் வரும் ‘அறத்தொடு நிலையானது, ‘அறத்தொடு நின்று அவள் மொழி கேட்டு’ என்ற பாடலில் (140) சுட்டப்படுகின்றது.

(ஈ) ‘வேர்த்துடல் விதிர்த்து நின்று, வெறுங்கைகள் பிசைந்து விம்மி’ (121) என வருவது ‘பொறிநுதல் வியர்த்தல்’ என்ற மெய்ப்பாடாகும்.

(உ) ‘ஊர் நகையை நாணும்’ (120) என்பது ‘அலர்’ ஆகும்.

(ஊ) ‘சூழ் எனத் தோழி சொல்வாள்’ (124) என்பது, ‘களவின்கண் தோழி கூற்று’.

(எ) ‘தனதுரிய தாய்’ (136) என்பது, ‘தோழி தானே செவிலி மகளே’ என்பதனை உட்கொண்டது.

(ஏ) ‘பாஞ்சாலன் பெண்ணெனாருத்தி ஐவர் மணம் பெறுமாருண்டோ?’ (159) என வருவது ‘இயற்பழித்தல்’ ஆகும்.

(ஐ) ‘பஞ்சவரைப் புகழ்மடந்தை பொதுமணத்தல் பண்பலவோ பகர்வாய்’ (161) என்பது ‘இயற்பட மொழிதல்’ ஆகும்.

(ஓ) ‘தன்கை கூப்பி மிக வணங்க’ (152) என்பது புலவிக் காலத்துத் தன்தலைவியின்முன் தலைவன் பணியலாம் என்ற விதிக்கு உட்பட்டது.

(ஔ) நூலின் தொடக்கத்தில் வரும் ‘தமிழினைப் போற்றுதும்’ என்ற வணக்கமும், ‘நூலியற்ற அஞ்சாமைன்பா லறம்’ என்ற அவையடக்கமும், ‘வாழ்க ஏர்தொழில்’ என்ற இறுதி வாழ்த்தும் காவியமரபையொட்டியன.

(ஓள) ‘தந்தையைக் காட்டக் கேட்கும்’ (206) என்பது பிள்ளைத்தமிழில் வரும் ‘அம்புலிப் பருவத்’தைப் பின்பற்றியது.

(8) தமிழின் சீர்மை : நாலின் இயற்கை எழிலும், காதற் சிறப்பும், பின்னிப் பிணைந்து கிடந்தாலும், நூல் முழுதும் தமிழின் சீர்மை விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றது.

தாய்த்தமிழ், தென்மொழி, தொன்மொழி, சொற்றமிழ், தமிழணங்கு, தமிழ்நங்கை, தமிழ்ஓறைவி, செந்தமிழ், வளர் தமிழ், நல்ல தமிழ், இனிய தெய்வதம், மொழிகள் குலத் தனிவிளக்கு, காதல்வளர் கண்ணி, முறையார் தமிழ், வண்டமிழ், தமிழ் மங்கை, வளருந்தரு தண்டமிழ், எங்கள் தமிழ், நற்றமிழ், தென்றமிழ், தெய்வப் பழந்தமிழ், பாண்டியர் தமிழ், நின்ற தமிழ், மெய்கண்ட தமிழ், வளர்பெரிய தமிழ், அமிழ்துளமு தமிழ், தெய்வச் செழுந்தமிழ், தமிழ்த்திரு, முத்தமிழ், தமிழ்க்கடவுள் (22, 27, 31, 36, 39, 65, 75, 94, 107, 114, 146, 154, 155, 174, 194, 204 வாழ்த்து) என்பன தமிழைச் சிறப்பிக்கவரும் அடைமொழிகள்.

நமக்குத் தாய் - தமிழே; தாயைச் சேய் பேணல் தலையறம்; தாய்மார், தாம்பெற்ற மகட்குக் குழவிப் பருவத்துமட்டுமே மூலைப்பால் ஊட்டுவார். ஆனால் தமிழன்னையோ, தமிழ் மக்கட்கு வாழ்நாள் முழுதும் மூலைப்பால் ஊட்டுபவள். தேவாமிர்தத்தை விட இனியது தமிழ்மொழி. தாரகம், போசகம், போக்யம் என மூன்று நிலையிலும் உறுபொருளாய் அமைவது.

தமிழன்னை, நாவவலந் தீவில் நடுநாயகமாய் உள்ளவள் - நாகரிக உலகிற்கே ‘முதல்’ தந்தவள்; கடவுளரேயேவல் கொண்டவள்; ‘கவின்’ கருவயிர்த்தாள், எனினும் கண்ணியே, முதல் இலள்; மூப்பும் இலள். மொழிகள்குல முதல்வி. உயிர்கட்கு உள் இருள் அகலப் புன்முறுவல் ஒளி உதவுபவள். ‘மக்கள் உயர்தினை’ என்று சொல்லப் படுதற்கு மொழியே காரணம்; அத்தகைய நிலையை அளித்தவள் இவள். முன்பு உலகினை ஆண்டவள்; தன்னை நாடி வந்த வடசொற்குத் தன் உலகின் வடபகுதியை உரிய நாடாக ஈந்து மகிழ்ந்தவள்; பின், பிற திசைமொழிகள் கருவழியுமாறு ஏப்பமிடத் தின்று ஒழித்த அச்செயற்கை மொழியாய வடசொல்லின் வன்பசி குறையுமாறு செய்து உயர்ந்தவள். உலகில் தோன்றிய மொழிகள் பல இறந்தொழிய, என்றும் நின்று நிலவுபவள் இவள். காலமும் இடமும் தன்னை எனைத்தானும் தொடராமல் எல்லையறியாத் தன் இளமை நலத்தால், கற்புயர் காதலை மெய்யான புலவர்க்கு

அருளுபவள். வள்ளுவர், நக்கீரர் ஆகியோரின் மெய்ம்மொழி களால் வளர்ந்த புகழ்மடந்தையின் மடியில் வளர்ந்தவள்; இத் தமிழ்மகளைத் தம் முதல் மகளாகக் கொண்டாள் பூமடந்தை. புலவர் உள்ளத்தில் புகுந்து அவர்தம் நல்நாவில் வளர்பவள்; கபிலர், கம்பர், இளங்கோ முதலானோரைத் தந்தவள்; கன்னி அழியாமல் கருவில் முதிர் கலைகளையும், கற்ப காலத்தும் அழியாத கவிகளையும் தருபவள். இத்தகைய நல்ல தமிழ் நங்கை வளத்தை நாடுவோம்; நானிலத்து மேன்மொழிகள் நல்கு பல நலனும் எல்லையறும் எழில் இளையாட்கு அனீந்து மகிழ்ந்து ஏத்திப் பல்லாண்டு பாடி, இசை வளர்ப்போம்.

தமிழ் - இனிய தெய்வதம்; மொழிகள் குலத் தனிவிளக்கு 'சொல்'லாகிய அமிழ்தம் பெற விழைந்த தமிழ்ப் புலவர்கள் 'அசை'யாகிய கடலைக் கடைந்தபோது அத் துளியில் எழுந்த செல்வி; அறிவெனும் அலவன் துணைவி; அருள் முதல்வி; கவிஞர் உள்ளம் களிக்கும் காதல்வளர் கன்னி; என்றும் இளமையுடைய எழிலார் தமிழனங்கு.

அகம் புறம் எனும் பொருள்களின் துறைகள் நிறைந்த தமிழ்; வாடாத புகழ்வீசு தமிழ்மங்கை (22, 31).

- இங்ஙனம் தமிழின் சீர்மை நூல் முழுதும் பேசப்படுகின்றது.

(9) தமிழர் ஏற்றம் : மேகத்தில் ஊர்ந்துவரும் இந்திரனோடு ஒத்த இருக்கையுடைய பழங்குலப் பாண்டியர்; தறுகன் மறத்தமிழர்; தமிழர் படைகளை மலைவார் எவருமிலர்; அறத்தொழில் செய்வார்; தொழில், உறவு என இருதுறையும் வழிவழியாகக் கொண்ட தமிழ்வாணர்; கடல் ஏறிக் கழிநிதியம் கருதாதவர் எனினும் கப்பக் கிழிகொணர்ந்து தருவர்; அதனால் அறம் வளர்ப்பர். ஏவாமைத் தொழில் புரிவார்; ஏற்பது அறியார்; பண்புடையார்; பழையர்; உரன் உளம் கொண்டோர்; தென்னார்; செந்தமிழர்; தேயாச் சீர்த்தியர்; இல்லியல் மெய்யாம் காதல் மிதவையால் வீடு தேரும் நல்லியல் தமிழர் - எனத் தமிழர் ஏற்றம் உரைக்கும் (4, 41, 42, 46, 47, 87, 113, 214) நாவலர் பாரதியார், தெய்வங்களைப் பேசவந்தவிடத்தும், 'தடாதகை - தெய்வப் பழந்தமிழ் அரசி, தமிழர் போற்றும் சிவன், எழுதினையில் இரு

பொருளை ஈந்த தமிழ் இறைவி’ என்று போற்றுகின்றார். பார்த்தனைச் சொல்லும்போதும், ‘தமிழும் ஆய்ந்து வேண்டள வறிந்துளானாம்’ என்பர் (94, 95, 154).

தமிழர் ஏற்றம் உரைத்ததோடு நில்லாமல், தமிழர்க்கும் வடநாட்டார்க்கும் இடையே காணலாகும் கொள்கை வேறுபாட்டையும் குறித்துச் செல்கின்றார் நாவலர் பாரதியார். “நல்லவை எல்லாம் ஆற்றல் நம்கடன் என்பர் தென்னர். வடவரோ, கடன்கள் எல்லாம் நல்லவை; மெலியார்தம்மை நலிவது ஆண்அறம் என்பார்” என வடநாட்டுப் பார்த்தன் கூற்றாகக் (215) கூறுகின்றார் இவர்.

தமிழர்க்கும் வடவர்க்கும் நாகரிகம், நிலத்தியல், மொழிவழக்கு, நெறி, கலையுணர்வு, குலத்தியல், தொழில், அறம், கொள்கை - ஆகியவற்றில் வேறுபாடு உண்டு. இவை ஒன்றுக்கொன்று கலவாத படி காத்தது விந்தியமலை (79) என்பது இவர் கூற்று.

‘பாஞ்சாலிப் பெண்ணெனாருத்தி ஐவர் மனம் பெறு மாறுண்டோ?’ என்று கேட்பதோடு அமையாது, “தந்தை, தன்னையர், தனயர், தம்மையாள நாடொறும் தம் உரிமையின்றி அடிமை கொண்டு வாழும் பெண்டிர் வாழ்வு தமிழகத்தில் வழங்கப் பெற்றதன்று; பெண்பாலார் ஆண்பாலார் அகப்புறவொழுக்கங் களில் முறையே தலையாய ஆட்சி புரிவார்” (159, 213) என்று தமிழர் கொள்கையை வலியுறுத்துகின்றார் இவர்.

சமயக் கொள்கையிலும் இவ்விருவர்க்கும் வேறுபாடு உண்டு என்கின்றார் நாவலர் பாரதியார். மெய்கண்டார் சிவஞான போதத்தை ‘மெய்கண்ட தமிழ்’ எனப் போற்றுபவர், சித்திராங்கதை வாயிலாக, வடநாட்டார் கொண்ட கேவலாத்துவிதுப் பொருண்மையினை மறுத்துத் தென்னாடுடைய சிவனையே போற்றும் சித்தாந்த சைவ அத்துவித உண்மையை வலியுறுத்துகின்றார் இவர் (173, 174).

மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி

தமிழின் தனி மாண்பு

193 பாக்களைக் கொண்ட இந்நாலைத் ‘தமிழ் வாழ்த்து’டன் தொடங்குகின்றார் ஆசிரியர்.

“பேசும் மனிதருடன் உலகில்” (1) என்ற பாடல் தமிழின் தனி மாண்பினை மொழிகின்றது. “மனிதர்கள் என்று பேசத் தொடங்கி னார்களோ, அன்றே அவர்களுடன் தோன்றி, அவர்களுடனேயே தவழ்ந்து விளையாடிப், பொதியில் தென்றலில் ஊர்ந்து, இயல் இசை வளரத் திகழ்பவள் தமிழனங்கு! ‘அறிவு’ தலைவன் என்றால், மொழிகள் அனைத்தும் அவனின் கிழத்தியர்கள்; ஆனால் அவன் முதன்முதல் மனந்த காதலறத் தலைவி - தமிழ்மகளே! அத்தகு அணங்கைத் தொழுவோம்” என்ற பொருள்பட அமைந்தது இப்பாடல்! தமிழின் தனி மாண்பினை இவ்வகையில் எடுத்து மொழிந்தவர் வேறு யாருமில்லை என்னாம்!

இயற்கையின் எழில்நலம்

‘நிலமும் பொழுதும்’ என்ற தலைப்பில், இயற்கையின் எழில்நலத்தைப் பாடுகின்றார் பாவலர்.

“வானம் வறப்பினுங் குன்றாத
வளங்கெழு தென்பொதியை வாரம்
கானம் கனிகளொடு தேனும்
கரும்பொடு நெல்வயலும் ஈனும்” (1)

“ஏலம் கிராம்பு கருவாயும்
ஓயா தொழுகி அகழ் ஓம்பும்” (2)

“வெள்ளி முளைத்துவிட யாழுன்” (5); “கான்யாற்று வெள்ளத்தை” (9); “நீரில் கயல் உறங்கும் நெடிய நிலத்துக் கழுதுறங்கும்” (166); “சேவல் சிறகடித்துக் கூவ” (181); “வெள்ளை மலரினங்கள் குவிய” (182) முதலான பல பாக்களில் இயற்கைக் காட்சி இயம்பப்படுகின்றது.

காதலோ காதல்

காதல் இன்பத்தைக் காட்டுதற் பொருட்டே இந்துஸ் எழுதப் பட்டது. பண்டைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடிய தெந்நீராடவில் கதை தொடங்குகின்றது. வெள்ளிமுளைத்து விடியாழுன் விழவுத் தெந்நீராட விரைந்து சென்றாள் தலைவி; இருட்சோலை ஆற்றில் இறங்கினாள்; வழுக்கி வெள்ளத்தில் வீழ்ந்தாள். அதனைக் கண்ணுற்ற தலைவன், அச்சுழி வெள்ளத்தில்

குதித்தான்; அவளைத் தாங்கினான்; கரை ஏறினான்; குராமரத் தடியில் படுக்கவைத்தான். இருவர் கண்களும் கவ்விக் கொண்டன. ‘கலக்கம் கொள்ளல்’ எனக் கூறி மறைந்தான் (4 - 7). இது, தொல்காப்பியர் கூறும் களவின் முதல் நிகழ்ச்சியாகிய ‘காட்சி’ என்பதை நினைப்பூட்டுகின்றது.

பொங்கல் விழாப் போட்டியின்போது பங்குபெற்று வாகை பல சூடிய தலைவன், விரைமுல்லைக் கொத்தொன்றை வில்லால் தொடுத்துத் தலைவியின் சூழலில் இறுகச் செறித்தான் (16). பரிமீது ஊர்ந்து உலாவந்தபோது அவன் செருகிய அதே மலர்க் கொத்தைத் தன் கைகளால் எடுத்து, அவன்மீது வீசினாள் தலைவி. தலைவன் குத்துண்ட நிலையறிந்து துடிதுடித்த தலைவி அவனை உயிர்ப்பிக்க உறுதுணை புரிந்தாள்.

“ காலை எனதுயிரைக் காத்த
காளைன் தீயவுடல் தீட்டால்
மாலை உயிர்துடித்து வருந்த
வாளா அமைந்திருக்க மாட்டேன்!
வேலை வளைந்தபுவி மீது
வெல்லும் அறம் எனுஞ்சொல் மெய்யேல்
பாலை என்பாற்படுத்தி ஏந்தல்
பல்லாண்டு வாழவரம் பெறுவேன்! ” (72)

எனப் புகல்கிறாள். அவ்வாறே, அவன் அருகில் அமர்ந்து இன்னுரை சாற்றி, அசையவிடாமல் இருக்கச் செய்து உயிர்ப்பித்தாள். உணர்வு தெளிந்த அவன், “தானாள் என் உள்தை வென்றாள் தரணி தனில்ஒருத்தி இவ்வோ! ” (89) என்று பாராட்டினான். “உடலும் உயிரும் உமதுடைமை, ஒருவாது எனக்கொள்ளும் கடமை! ” (95) என்கிறாள் தலைவி. அவனோ, அவன் கண்ணைத்துடைத்து “நுதல் நீவிக் கதுப்பை இழுத்து முத்தம் இட்டு” (102)

“அன்பே! எனதுயிர்ப்பெண் அழகே!
அருளின் உருஒளிரும் அறிவே!
இன்பே! எனக்குதவ மலர்விட
டிறங்கி எழுந்தருஞும் திருவே! ” (105)

என்று பாராட்டினான். பின்னர் இருவர்க்கும் மணவினை நிகழ்ந்தது!

உவமை முத்துக்கள்

இந் நூற் கடவிடையே பல்வேறு உவமை முத்துக்கள் பளிச்சென ஒளிவிடுகின்றன. சிலமட்டும் இவண் காட்டலாம்:

“கையில் மகவெடுக்கும் தாய்போல், காளை ஒருவனென்றத் தாங்கி” (6); “புத்தப் புதுப் புலியை அடர்க்கப் புகுந்த இளஞ்சிங்கம் போல்வான்” (14); “இல்லாத செல்வம்எய்தியிழந்த ஏழை எனங்கி” (17); “வள்ளி தனைமுருகன் விரும்ப வானத் தரசன்மகள் வெதும்பிக் கள்ளி எனப்பழித்த கதைபோல்” (28); “வானத் துரமாறும் முகில்போல் மாறிக் குழல்வேய்ந்து களிப்பாள்” (39); “நந்தி விலக்குபவர் இன்றி நாயை அடிப்பதுபோல்” (55); “வெருஞு மதலைன அழுது” (69); “வானத் துளிவிரும்பும் புள்போல்” (79); “பண்கள் மிசைவிசம்பில் அறுகாற் பறவை திரிவதென மிதந்து” (82); “சொலும் தொடங்கி இடைமுறிவும் தொடுத்த தொடர் மொழியும் ஆகு” (83); “செய்ய வேஞும் வள்ளியும்போல் இனிது வாழ்வீர்” (128); “கன்று பிரிந்தபசுப் போல” (162); “மத்தால் உடைதயிரும் வானில் மதிமுன் இரிஇருஞும் போல” (174); “பின்னைநீ கண்ணன் அவன் என்றும் பேராத காதலுடன் வாழ்வீர்!” (178) ஆகிய உவமைகள் வந்துள்ளன.

அறநெறிகள்

‘பெண்ணுக்கு உரிமை வேண்டும்’ என்பதை ஆசிரியர், “வானாட்டு மாட்சி சொலிமண்ணில், வாழ்வுரிமை பெண்களுக்கு மறுக்கும் தாநாட்டு நூல்கள்” என்ற அடிகளில் கட்டுகின்றார் (38). ‘பழியொடு படரும் சூழ்ச்சி நெடிது நிற்காது’ என்பதை, “இடிந்து விழுந்த துங்கள் சூழ்ச்சி, இன்றே தொடங்கிற்றுங்கள் வீழ்ச்சி” (50) என்ற அடியால் காட்டுவர். ‘நல்லவர்க்கு அறமேதுணை’ என்பதை, “நல்லார்க்கு அறம்துணைய தாமேல், பொல்லாச் சுரம் குறைந்து போதம் பொலியப் புண்ணோ வொழியக் காண்போம்” 64, “வெல்லும் அறம் எனுஞ் சொல் மெய்யேல்” (72) என்ற தொடர்களாலும், ‘எல்லாம் இறைவன் செயல்’ என்பதை “எல்லாம் இறைவனாருள் நம்மால் இயல்வதைச் செய்வது நம் கடமை” (64) என்ற தொடராலும் அறியலாம். ‘அவரவர்க்கு ஏற்ற படியை அளப்பான் ஆண்டவன்’ என்ற கருத்தை,

“நித்தம் தொழுங்கடவுள் மக்கள்
நினைத்த தனைத்துந்தர வில்லை;
நத்தும் பொருள்களுள் அவ் அவர்க்கு
நன்மை பயப்பவற்றை நல்கும்” (91)

என்ற அடிகள் விளக்குகின்றன. ஊழி, அறம் இவற்றின் உயர்வை “பாலை என்பாற்படுத்தி ஏந்தல், பல்லாண்டு வாழ வரம் பெறுவேன்” (72) என்பதனாலும்,

“முன்னை அறம் முடிந்த முடிச்சு,
ஸூர்க்கர் இதைஅவிழ்க்க முயன்றால்
பின்னை அறம் அழிக்கும் அவரை” (128)

என்பதனாலும் ஆசிரியர் வற்புறுத்துகின்றார். இத்தகு அறநெறிகள் பலப்பல புகலப்படுகின்றன.

தெரிந்தமொழி

தொல்காப்பியர் கூறும் ‘புலன்’ வனப்புக்கேற்ப இக்கதை நூலில் ‘சேரிமொழி’ அல்லது ‘தெரிந்த மொழி’ மிக்குக் காணப்படுகின்றது. தீட்டைத் தொலைக்க (8), கள்ளி (28, 31), காது கசக்கும் அவள் வசவு (40), குமைத்தாய் (45), குமைக்க (55), மடியில் கனம் இல்லை (49), ஏமாறித் தங்கை (52), கோலாகலச் சதுர அறை (60), அக்காள் (63), தழுதழுத்து (65), விரதா (98), புடைவை (102), ஆட்டைத் திதி (121), அறுதலிகள் (131), சித்தி (135), உல்லாசப் பேர்வழி (151), வேசை (156), மதினி (185) முதலான சொற்கள் இதற்குச் சான்று!

ஓசைநயம்

பாடல்கள் அனைத்துமே எதுகைத் தொடை அமைந்து எழிலாட்டுகின்றன. சிற்சில பாக்கள் ஓசைநயம் பெற்றுத் துள்ளியாடுகின்றன. சான்றுக்கு ஒன்று கூறலாம்:

“ பெருமை நுமதுரிமை; நாணம்
பேதைன் பெண்மைடத் தியல்பு;
அருமை நுமதுரிமை ஆதல்
அஞ்சிய அயரும்ன துள்ளம்;

ஓருமை எனதுமன தல்லால்
 ஒத்த உரிமைபிறி தில்லேன்;
 இருமை நிலையிலும்என் உயிர்நும்
 எளிய உடைமைஎன எண்ணீர்” (96)

என்று தலைவி பேசுவதாக வரும் இப்பாடலில் ஓசைநயம் மட்டு
 மின்றித் தலைமக்களின் பண்பு நலன்களும் பாடப்பட்டுள்ளன.
 ‘பெருமையும் உரனும் ஆடு மேன்’, ‘அச்சமும் நானும் மடனும்
 முந்துறுதல், நிச்சமும் பெண்பாற் குரிய என்ப’ (தொல். களவியல் 7,
 8) என்ற தொல்காப்பியர் கூற்றினையொட்டி ஈண்டும் தலை
 மக்களின் பண்புகள் மொழியப்பட்டன எனலாம்!

முன்னோர் மொழி பொருள்கள்

முன்னோர் மொழிந்த பொருளைக் பொன்னேபோற்
 போற்றுதல் தமிழ்ப் புலவர் கடன். நம் நாவலரும் இந்நாலில்,
 வள்ளுவர், இளங்கோ, கம்பர் போன்றோர் கருத்துக்களைத்
 தக்கவாறு எடுத்தாண்டுள்ளார் எனலாம்! ‘தொடலைக் குறுந்தொடி’
 (33); ‘கொடிறுடைக்க’ (46); ‘விழியில் உறை பாவாய்’ (124);
 ‘காலையில் காட்சியினில் அரும்பிக் கழியும் பகற் பொழுதில்
 போதாய்; மாலை மலர்ந்தஉளக் காதல், மாடுழுக்க வாடுமலர்
 நிமிர்ந்து’ (167) முதலான பகுதிகள் திருவள்ளுவர் கூறும்,
 ‘தொடலைக் குறுந்தொடி தந்தாள்’, ‘கொடிறுடைக்கும் கூன்கையார்’;
 ‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, ‘கருமணியிற்பாவாய்’
 மோலை மலரும்’ (குறள். 1135, 1077, 1227) முதலான
 குற்பாக்களை நினைவுபடுத்தும்.

தலைவன், தன் தலைவிநலம் பாராட்டுவதாக வரும்,

“ வானே! வறுமையுற எனக்கு
 மகிழ்வு மழைக்கும் விழி மடவாய்
 தானே தனைனைக்குத் தந்து
 சாகும் உயிர்தழைக்கச் செய்தீந்
 தேனே! என்உள்ளமலர் உறையும்
 திருவே! மனவனத்தில் உகளும்
 மானே! உயிர்குளிர் ஓளிரும்
 மதியே! எனதுபுது வாழ்வே!” (123)

என்ற பாடல், இளங்கோவடிகளின் “மாசறு பொன்னே! வலம்புரிமுத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே!” (சிலம்பு. 2:73-74) என்ற பகுதியை நினைவுட்டுகின்றது.

“நீரில் கயல்உறங்கும் நெடிய
நிலத்துக் கழுதுறங்கும்... ...” (166)

என்ற அடி, கம்பனின் “நீரிடை உறங்கும் சங்கம் நிழவிடை உறங்கும் மேதி” (கம்ப. 1:2:44) என்ற பாடலைப் பின்பற்றியது! இங்ஙனம் பல காட்டலாம்.

மெய்ப்பாட்டுறுப்பு

தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து நான்களுள் ‘மெய்ப்பாடு’ என்பதும் ஒன்று உண்டன்றோ? இந்நாலிலும் மெய்ப்பாட்டுறுப்பு அமைந்து கற்பார்க்குக் கழி பேருவகை நல்குகின்றது.

அகத்திற்கு உரிய மெய்ப்பாடுகளில் ‘நகுநய மறைத்தல்’, ‘குழை விரித்தல்’ என்பனவும் உண்டு (தொல். மெய்ப். 13, 14). “தலைவன் தன் கணையால் தலைவிக்குக் கண்ணி சூட்டினான். ஆண்டு நின்ற பெண்டிர் அலர் தூற்றுவரே என்றஞ்சிய தலைவி, புன்முறுவலை வெளிக்காட்டாது மறைத்தாள்; காதலால், கருமை நிறைந்த கூந்தல் அவிழ்ந்தது” என்ற பொருள்படப் பின்வரும் பாடல் அமைகிறது:

“நல்லார் முகத்தில் அலர் நகைக்கு
நாணி முகிழ்க்கும்மகிழ் மறைத்தேன்;
அல்லார் அளக்கெங்கிழ் மடவார்
அங்கென்னைத் தங்கண்ணாற் பழித்து... ...” (17)

இவ்வடிகளில் நாவலர் பாரதியார், மேற்காட்டிய இரண்டு மெய்ப்பாடுகளைக் காட்டியுள்ளார்.

“காலை எனதுயிரைக் காத்த
காளைன் தியவுடல் தீட்டால்
மாலை உயிர்துடித்து வருந்த,
வாளா அமைந்திருக்க மாட்டேன்!” (72)

22 நாவலர் பாரதியார்

எனத் தலைவி கூறும் கூற்றில் அழகை எனும் மெய்ப்பாடு தோன்று
கின்றதல்லவா? இப்படிப் பல காணலாம்!

ஆசிரியர் கணவு

இந்நால் வழியாக நாவலர் காணும் நற்கனவு யாது? இதோ
அவரே கூறுகிறார்:

“வாழ்க உலகு அறமும் ஓங்க,
வறுமை பசிபிணிகள் நீங்க,
ஆழ்க அழிவு தரு தீமை
அச்சம் கொடுமை வஞ்சம் அழிக!
வீழ்க பருவமழை என்றும்
விளைக உணவு பொருள் இன்பம்
சூழ்க தமிழினாளி எங்கும்
துன்பம் தொலைக தொழில் உயர்க?” (வாழ்த்: 2)

ஆசிரியர் கண்ட கனவு நனவாகட்டும் என வாழ்த்துவோமாக!

முடிவுரை

இவ்வாறு நாவலர் பாரதியார் படைத்த படைப்பிலக்கியங்
களுள் மாரி வாயிலில் அவரது ஆழ்ந்த தமிழ்ப்புலமை சுடர்
விடுவதைக் காண முடிகின்றது. மேலும் உரைநடை உலகிலும்
காவியங்கள் தோன்ற முடியும் என்பதற்கு ஒரு சான்றாகவும் இம்
மாரி வாயில் திகழ்கிறது. ‘இந்நால் தமிழ் மாரியாகவே தமிழ்
நிலத்தைக் குளிர்விப்பது’ எனத் திரு.வி.க. கூறுவதும் சாலப்
பொருத்தமாகும். அதேபோன்று மங்கலக் குறிச்சிப் பொங்கல்
நிகழ்ச்சி, நான்கு தலைமுறையோடு பின்னிப் பினைந்த கதை
தழுவிய பாடலாகும். இந்நாலும் தமிழுக்குக் கிடைத்த ‘ஆய்ந்தாய்ந்து
சொற்பெய்தமைத்த விருந்து’ என்று மு. அருணாசலம் பிள்ளை
இந்நாலினைக் கூறல் சாலும்.

வாழ்க நாவலர் பாரதியார்!

அன்பன்
முனைவர் ச. சாம்பசிவணார்

முன்னுரை

‘மாரிவாயில்’ என்பதற்கு, மேகத்தைத் தூதனுப்பல் என்பது பொருள். மாரிமேகம், மாரி, மழை, வானம், விண், முகில், மஞ்ச, கொண்டு, கொண்டல், எழிலி என்ற பலவும் மேகத்தின் பெயர்கள். வாயில் - தூது “வாயி லுசாவே தம்முனை முரிய” என்ற தொல் காப்பியச் சூத்திரமும் வாயில் தூது சூறிக்கும் என்பதைத் தெளிக்கும். மேகத்தைக் காதற் றுதனுப்புவதாகச் செய்யுள் செய்வது பண்டைப் புலனென்றி வழக்கு. காதலர் தம்முள் தூதுரைக்கக் கொள்ளற் பாலவற்றுள் மேகமும் ஒன்றாகும்.

“இயம்புகிள்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்புவை பாங்கி - நயந்தருயில்
பேதெநஞ்சும் தென்றல் பிரமரமீ ரெந்துமே
தூதுரைத்து வாங்குத் தொடை”

என்ற புகழேந்திப் புலவரின் இரத்தினச் சுருக்க வெண்பாவால் இஃது இனிது விளங்கும்.

இவ்வகைப் பிரபந்தங்களுள், வடமொழியில் காளிதாச கவியியற்றிய ‘மேகசந்தேசம்’ பிரபலமானது. அது குபேரனது கோபத்தால் ஓராண்டு ஊரைவிட்டு விலகி யிருக்க நேர்ந்த ஒரு கந்தருவன் தன் காதல் மனைவிக்கு மேகத்தைத் தூதனுப்பியதாகப் புனைந்துரைக்குஞ் செய்யுள். இம்மாரி வாயிலும் பாண்டவருள் நடுப்பிறந்த பார்த்தனுக்கு. அவன் தமிழ் மனைவியான பாண்டியன் மகள் மாரியைத் தூதனுப்பியதாகக் கற்பித்துக் கூறுகிறது.

“பார்த்தன் தீர்த்த யாத்திரையில் சித்திராங்கதை யென்ற பாண்டியன் மகளைப் பார்க்கின்றான். கண்டாங்கே ஒருவரை யொருவர் காதலித்து அரசனனுமதியோடு மணந்து, மதுரையிற் சிறுபோது சூடிவாழ்கின்றனர். அவர்கள் காதல் மனத்தின் பயணாகப் பப்புருவாகளன் என்றோரு மகன் பிறக்கின்றான். பிறகு அருச்சனன்

மனைவியையும் மகனையும் மதுரையில் விட்டு, குமரியில் நீராடி வருவதாகப் பாண்டியனிடம் விடை பெற்றுப் போனவன் மீளாமல் வாளா வடக்கே தன் இந்திரப்பிரத்தபுரிக்குச் செல்கின்றான்” என்றொரு வரலாறு பாரதக் கதையில் வருகிறது. அதை யடிப் படையாகக் கொண்டு இம்மாரிவாயில் ஒரு புதுக்கதை புனை கின்றது. அது வருமாறு:-

மனைந்த கணவன் தன்னைத் தணந்து போனபின், பிரிவாற்றாத அவன் தமிழ்மனைவி கூடலில் (மதுரையில்) தன் தனி வாழுக்கையை வெறுத்து, பார்த்தன்போன குமரிப்பாக்கத்திற்குச் சென்று, அங்கே கன்னிக் கடவுளை வழிபட்டு, தன் காதலன் தீதிலனாய்த் திரும்பித் தன்னொடு வாழும் பேறு வேண்டி வரங் கிடக்கின்றாள். கார்காலத் துவக்கத்தில் கடலில் காலையில் நீராடுபவள், சீழ்வானத் தடிவாரத்தில் தேர்போல ஊர்கின்ற ஒரு காரைக் காணுகின்றாள். முதலில் அதை, தன்கொழுநன் அவன் தந்தையான இந்திரனுருக்குச் சென்று மீருந் தேரெனக் கருதிக் களிக்கின்றாள். பிறகு தான் கிழுக்கே காணுவது தேரன்று. காரே யெனத் தன் தோழி தெரிக்கத் தியங்கிக் கவன்று மயங்குகின்றாள். தோழி தேற்றச் சிறிது தெளிந்து, அம்மழையை அழைத்துத் தன்காதற் கணவனுக்குத் தூதனுப்பத் துணிகின்றாள். காரி என்ற இந்திரனுக்கு மாரிவாகனமாகவே, அச்சுரபதி மகனான நரபதி பார்த்தனுக்கும், மேகத்துக்கும் ஒருவகையிலுறவுண்மையை எண்ணுபவளானாள். அஃதன்றியும், மேகத்துக்குத் தன்பாலன்பு வளரநேர்ந்த முன்னிகழ்ச்சி யொன்றனையும் நினைப்பாளாயினாள். தென்னர் குடியில் முன்னோனான வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் மாரி மதுரையில் தளையிடப்பட்டதைத் திருவிளையாடல் தெரிவிக்கின்றது. பின்மேகம் சிறைவீடு பெற்ற செய்திக்குக் காரணம் யாரும் யாண்டும் கூறிற்றிலர். பாண்டியன் மகள் பார்த்தனை மனைந்த பெருமங்கல விழாவில் அவள் அளியால் மாரி தன் தளைகளைந்து விடுதலை பெற்றது. அவ்வுதவிக்கு நன்றி மறவாமல் அப்பாண்டியன் மகள்பால் அன்புடைய மாரியை அவளைழைத்து அதன் வேந்தன் மகன்பால் தூதனுப்பினால் அது விரும்பிச் சென்று விரைந்து மீருமென்று சூழ்ந்து துணிகின்றாள். உடனே அவள் அம்மாரியை யழைத்து அருச்சனனுக்குத் தன் தனிப்படர் மெலிவும் தனியாக் காதலுங்கூறி அவனைத் தன்னொடு மீட்டுங்கூட்டி வைக்குமாறு வேண்டுகின்றாள். மாரியும் தனக்கு அவள்

முன்செய்த உதவியை வியந்து அன்றவள் சொன்ன வனைத்தையும் நயந்து கேட்டு, விண்வழி விரைந்து சென்று பாண்டவர் பதியணுகி, அற்ற நோக்கி அருச்சனனுக் கறிவிக்கின்றது. அவனும் உவந்து கேட்டுத் தன் தமிழ்ப் பெருமனையாள் தகவு பாராட்டி, தன்னுளத்தவள்பால் தழையும் காதலை வற்புத்துகின்றான். தான் தன் தமையனான தருமன் அரசியல் பெருக அவன் ஆணையால் அவன் பகைவரைப் பொருத்தக்கும் கடன் முறைகளாற்றி வருவதையும், அது முற்றுப் பெறும்வரை தான் தென்னர் நாட்டுக்குத் திரும்பக் கூடாமையையும் எடுத்துரைத்து. தன் அறக்கடனைத் தாழாது முடித்துப் பின்னர்த்தான் அவளோடு பிரியா துறைய வருவதாயும் செப்பி அவளைத் தேற்றி ஆற்றுவிக்குமாறு மாரியைத் திரும்ப விடுகின்றான். மாரியும் மீண்டு வந்து அவனுக்கு அவனுரைத்த மாற்றம் உணர்த்துகின்றது. இதுவே இப்பிரபந்தம் கூறும் பொருளாம்.

இனி, கலிவெண்பாட்டாலன்றி விருத்தப் பாவால்துகுரைப் பது தவறெனவும், பிரிந்த காதலருக்கு இருந்து வருந்துவோர் தூதரைத் தம் காதல் சென்றுரைக்க ஒதுவதோட்மைவதன்றி, தூதுசெல்பவர் கூற்றும், வாயில் பெறுபவர் வழங்கு மாற்றமும் தூதுபாடுவோர் சொல்லுதல் மரபன்றெனவும் புலவர் சிலர் புகல்வதுண்டு. அது தொல்லையிலக்கண மிறந்து நல்லமரபுகள் மறந்த பிற்கால வழக்குடையார் வாதமாகும். தூதுச் செய்தி கலிவெண்பாவிலமைதல் வேண்டு மென்ற விதி இலக்கண விளக்கத்திலன்றி வேறு நூல்களில் வற்புறுத் தப்படாதது சிந்திக்கத்தக்கது. இலக்கண விளக்க ஆசிரியர் காலத்தில் சில தூதுப் பிரபந்தங்கள் கலிவெண்பாவில் அமைந்திருந்த காரணத் தால் அந்நாலிலவ்வாறு கூறப் பெற்றிருக்கலாம். மற்றப்படி வேறிலக்கண நூல்களில் அவ்வாறு வரையறுக்கப் படாததோடு, பெரும் பாவலர் புலவர்க்கு விருந்தெனத்தரும் அருந்தமிழ்த் தூதுகள் விருத்தப் பாவினால் விளங்குவதைக் கருத்திலிருத்தியாராய்வார் உண்மைய நிவார். நளன் தமயந்திக்கு அன்னத்தையனுப்பிச் சொன்ன தூது, விருத்தம் - வெண்பா என்றிருபாவிலும் பொன்றாது நிலவல்கண்டு புகழ்கின்றோம். அப்பாக்களில்துகுபாடிய அதிவீராம பாண்டியரும் புகழேந்திப் புலவரும் மரபறியாரென்றுரைக்கும் வழக்காறுண்டோ? சீதைக்கு அநுமனைத் தூதனுப்பிய செய்தியைக் கம்பரும், குணமாலைக்குக் கிளியைத் தூதனுப்பிய வரலாற்றைத் திருத்தக்கதேவரும் விருத்தப் பாவால் விளக்கி விரித்தது

பொருத்தமன்றெனப் புகல்வாருளரோ? புலமைக் கிலக்காமித் தலைமைப் பாவலர் தத்தம் தூதுரைப்பாட்டில் மாதர் செப்டியகாதற் செய்தியைத் தூதர் சென்றுரைத்ததும், அதைக் கேட்டவர்கிளர்ந்த மாற்றங் கொண்டு மீட்டுவந்துரைத்த செவ்வியு மெல்லாம் பாடித் தமிழைப் பீடுபெறச் செய்துள்ளார். ஆதலால் இம்மாரிவாயிற் பாட்டும் செய்தியும் மரபு பிறழா வழக்காறுடைத் தெனத் தமிழர் தள்ளாது கொள்ளத்தகும்.

இந்தப் பிரபந்தம் எழுத நேர்ந்த வரலாற்றை இங்கு நான் கூறுவதும் இயைபுடைத்தாகும். 1906 குலையில் நீதிமன்றவாதியாய் நான் தொழில் தொடங்கின காலந்தொட்டு, யாண்டுதொறும் கோடை வெயிற் கொடுமைக்கஞ்சி, அதைக் குறைத்தற்கான ஊர்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவதென் வழக்கம். 1909 ஆம் ஆண்டில் கோடை விடுமுறைக் காலத்தை நான் கண்ணியாகுமரியிற் கழித்து வந்தேன். அங்கே ஒரு தமிழக் கிறித்துவரும், ஆங்கிலம் வட மொழிகள் வல்ல அவருடைய மராட்டிய மனைவியாரும் அவ் வம்மையாரின் சோதரிமாரும் வந்திருந்தனர். அவர்களைல்லாருக்கும் பேச்சளவில் தமிழ்ப் பழக்கமுண்டு. குமரிப்பாக்கம் வலைஞர் வாழுஞ் சிற்றாராகையால், அங்குக் கலைஞர் பலரைக் காணுதலாது. அதனால் அங்கு வதியவந்திருந்த புதியரும் நாங்களும் நெருங்கிப் பழக்கநேர்ந்தது. புலனுங்கலையும் பொலியப் பெற்ற அந்நல்லார் சல்லாபத்திடையிடையே தங்கள் மராட்டிய மொழியில் புதிய காவியங்களும், நவீனங்களும் இலகுவதாயும், தமிழர் தங்கள் பழைய பனுவல்களின் பெருமையையே பாராட்டுவதன்றிப் புதியன புனையாமையொன்றே தமிழ் மொழிக்குப் புதிய புலத் துறைகளிற் புகலும் மிகலும் கூடாமையைச் சொல்லுமெனவுஞ் சுட்டி மெல்லச் சிரித்து எள்ளுவாரானார். அவரோடு வீணே சொற்போர் நிகழ்த்துவதன் பயனின்மை கண்டு, தமிழில் புதுமுறையில் காலையில் நான் புனைந்து வைத்து மாலைதொறும் அவர்களுக்கு ஓர் உரைக் கதையும் பாட்டுடைப் பனுவலொன்றும் படித்துக் காட்டுவதாக ஏற்றுக் கொண்டேன். அதற்காக நான் தொறும் முற்பகலில் உரைநடையிலொரு கதையும் ‘மாரிவாயில்’ எனப் பாட்டுப் பனுவலொன்றும் இயற்றலானேன். சுமார் இரண்டு வார மிப்படிச் செய்ததன் பயனாகக் கதையில் பதினைந்து பகுதியும்,

பிரபந்தத்தில் அறுபத்தேழு பாக்களும் எழுதப்பெற்றன. இதற்குள்ளன் விடுமறைக் காலமுடிந்து அப்பொழுது நான் வக்கீல் தொழில் நடத்திவந்த தாத்துக்குடிக்கு மீள நேர்ந்தது.

அதன்பிறகு தொழிற்றுறைப் பணியும் அரசியலியக்கப் பின்னியும் என்பொழுதையும் புலனையும் முழுதும் முற்றுரிமை கொண்டதனாலும், குமரியிற்போல நூலியற்றத் தூண்டுவாராண் டின்மையினாலும், நான் எழுதிய கதையும் பாட்டும் விட்ட நிலையில் பெட்டி புகுந்தன. நாள்டைவில் நானவற்றை அறவே மறந்தேன். சமீபத்தில் நான் (இங்கு) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு வந்தபிறகு பசுமலையில் என் வீட்டைக் காலிசெய்ய எண்ணி என் பெட்டிகளைத் தட்டிப் பார்த்த என் உறவினர், அவற்றுள்ளிருந்த பல காகிதக் கையெழுத்துக் குப்பைகளையும் எடுத்துவைத்திருந்து எனக்குக் காட்டினர். அவற்றிடையிருந்த முற்றுறாப் பாட்டுப் பனுவல்களைக் கழித்தொழிக்கக் கருதிப் பொறுக்கிய போது, இப்பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதியிலென் துணையாசிரியருளொருவரான வித்துவான், திரு. தி.பொ. பழனி யப்பப் பிள்ளையவர்களை, ஈயக் குச்சியாலெழுதி மங்கியிருந்த என் கதைப் பகுதியை மைகொண்டு பெயர்த்தெழுதி யுதவ வேண்டினேன். மற்றப் பாட்டுக்களை நான் பரிகரிக்கப் போவதற்குந்து தாமவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு இம்மாரி வாயிலொன்றை யாவது நான் முடிக்க வேண்டுமெனத்தாண்டினர். இருபத்தைந்து ஆண்டுகளாகப் பாட்டுப் புனைவதைப் பயிலாதொழிந்து நூலாராய்ச் சியே காலப்போக்காகக் கொண்ட நான் இனிப் பாட்டெழுத முயலுவது பலிதமாகாதெனப் பன்முறை சொல்லிப் பார்த்தேன். என் நண்பர் என்னைவிட்டாரிலர். பழைய அறுபத்தேழு பாட்டுக் களும் நாளெனழுதியதுண்மையானால் இன்னும் பாட்டெழுத வெனக்குக் கூடுமென்பது தம் துணிவென்று கூறி, இச்செய்யுளைப் பாடி முடிக்குமாறு வற்புறுத்தினார். அவரிடையறாத்தூண்டு தலால் சில பாக்களை யாக்கலானேன். இப்புலவரும், என் நண்பர் கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர், திரு. நீ. கந்தசாமிப் பிள்ளையவர்களும் அப்பாட்டுக்களைக் கேட்குந்தொறும் தமது மகிழ்ச்சி காட்டி என்னைஊக்கிவந்தனர். இதையறிந்தபுலமையும் புலன்மாண்பு மொருங்கு நிறைந்த பண்டிதமணி திரு. கதிரேசச் செட்டியாரவர்கள் தாம் 25 ஆண்டுகளுக்கு முன் தாத்துக்குடிக்கு வந்த போது ஒருமுறை

இப்பனுவலின் பழைய பாட்டுக்களை நான் படிக்கக் கேட்டுத் தாம் மகிழ்ந்ததுண்டென நினைவுறுத்திப் பிரபந்தத்தை எப்படியும் முடிக்குமாறு என்னை ஊக்கினார்கள். இந்நண்பரின் அன்புரைகள் நாளுந்துண்ட ஒருவாறாகப் பாக்களைப் பாடி முடித்தேன்.

பிறகு இப்பல்கலைக் கழகத் தமிழ்ப் பகுதியில், மகாவித்துவான், திரு. ரா. இராகவையங்காரவர்கள். பண்டிதமணி திரு.கதிரேசுச் செட்டியாரவர்கள். பண்டித திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் முதலிய பலர் முன்பு இப்பிரபந்தம் நான்கு நாட்களாகத் தொடர்ந்து படிக்கப் பெற்றது. புலவர் ரெல்லாரும் கேட்டுஅதனைஅன்புடன்பாராட்டினா.இராமநாதபுரம் சமஸ்தானத்தில் முதற் பாவலரும், தற்காலம் இவ்வாண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சி விரிவுரையாளருமாய் விற்றிருக்கும் மகாவித்துவான் திரு. ரா. இராகவையங்காரவர்கள், பாட்டுக் களைக் கேட்டுத் தம் மகிழ்வணர்த்தியதோடு, இயல்பு வளத்துடன் பாடும் திறனிருந்தும் அதை நான் இதுவரை வளர்க்காமல் விட்டது தவறேனவும் கூறி, அன்புடன் இதற்குச் சிறப்புப் பாயிரச் செய்யு ளொன்றும் இயற்றித் தந்துதவினார்கள். அதன்பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழாராயும் வித்துவான் திரு. திருநாராயணையங்காரவர்கள் முதலிய பல புலவரும், புலவர் பரம்பரை முகவூர் முரா. அருணாசலக் கவிராயரவர்களும், வெள்ளக்கால் பண்ணையாரும் புலவர் திலகருமான இராவு சாஹிப், திரு வெ.ப. சுப்பிரமணிய முதலியார் வர்களும், தனவணிகர் பெருங்குடித் தோன்றல் பாவலர் வயினாகரம் இராமநாதன் செட்டியாரவர்களும், பிற புலவர் சிலருமிருந்து சில நாள் தொடர்ந்து இப்பிரபந்தத்தைக் கேட்டு வந்தனர். வித்துவான், திரு. திருநாராயணையங்காரவர்களும், திரு வெ.ப. சுப்பிரமணிய முதலியாரவர்களும், திரு. அருணாசலக் கவிராயரவர்களும் சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப்பெற்ற தமிழ்ப் பிரபந்தங்கள் இம் ‘மாரிவாயில்’ பொருள் வளம் சொன்னயங்களில் சிறந்து விளங்குவதாகக் கூறி என்னை உவப்பித்தனர். ஈரிடத்தும் இதைக்கேட்ட புலவர் சிலர் சுட்டிய குறிப்புக்களால் சில விடங்களில் பாக்கள் திருத்தம் பெற்றன.

பிறகு இப்பிரபந்தப் பிரதி மகா மகோபாத்தியாய, டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டு,

அவர்களாலும் பார்வையிடப் பெற்றது. ஐயரவர்கள் சிறப்புப் பாயிரச் செய்யுறுதவி ஊக்கினார்கள். அவர்களன்பை என்றும் பாராட்டுவேன்.

இதைப் பாடிமுடிக்க என்னைத் தூண்டிய வித்துவான், திரு. தி.பொ. பழனியப்பப் பிள்ளையவர்கள் அன்புடன் இப்பாட்டுக் கருக்குக் குறிப்புரையும் எழுதியுதவின பேரன்பு என்னை எழுமையும் கடப்படுத்தும். மதிப்புரையும் சிறப்புப் பாயிரச் செய்யுட்களு முதலி இப்பிரபந்தத்தைச் சிறப்பித்த புலவர் எல்லாருக்கும் என் நன்றி யுரித்தாகும்.

இப்பல்கலைக்கழகத் தாபகரும், கொடைமடம் பூண்ட தமிழ் வள்ளலும், வணிகர் பெருங்குடி மரபினருமான ராஜா சர். அண்ணா மலைச் செட்டியாரவர்கள் என்னை இக்கழகத் தொடக்க முதல் இங்கு வரும்படி வற்புறுத்திவத்து இறுதியிலிமுத்தின்குப்பணிகொண்ட பேரன்பையும், பல்காலும் பலபடியும் தலையளித்து என்னைப் பாராட்டிவரும் அவர்களின் பெருந்தகவையும் நினைத்து, இப் பிரபந்தத்தை அவர்களுக்குரிமையாக்க வெண்ணி அதை அவர்களுக் கறிவித்தேன். அப்பெரியோரும் தாழூதுடனே தம்மினக்கம் காட்டியதோடு தம் செலவிலேயே இதை அச்சேற்றி வெளிப் படுத்திய முதவினார்கள். இவ்வள்ளாலார் எள்ளருந்தலையளியை என்றும் நினைந்து பாராட்டுவதன்றி யான் அவர்களுக்குக் கைம்மாறு பிறிது கருதுஞ்சு சிறுமையை வெறுப்பேன்.

இதை வெளியிடுவதில் எனக்கு எவ்வகைப் பொறுப்புமின்றி வழுவற வனப்புடன் அச்சேற்றி யுதவிய சென்னைச் சாது அச்சுக் கூடத் தலைவரவர்களுக்கும் நிர்வாகஸ்தர்களுக்கும் நான் என்றும் கடப்பாடுடையேன்.

அண்ணாமலைநகர்

9 -10 - 1936

ச. சோமசுந்தரபாரதி



மதிப்புரை

ஏறக்குறைப் பத்தாண்டுகளுக்கு முன்னர், உலகத்தில் நாகரிக மிகுந்த பல நாட்டார்களும் ஒருங்கு கூடிச் சிலநாள்கள் தங்க நேர்ந்தகாலத்து, இலக்கியத் துறையில் வஸ்லுநராய பலரோடும் நான் உரையாட நேர்ந்தது. ஒவ்வொருவரும் அவரவர்கள் நாட்டு இலக்கிய உயர்வினை எனக்கு எடுத்துக் கூறி நம்நாட்டு இலக்கிய உயர்வினை யான் எடுத்துக்கூறக்கேட்டு மகிழ்ந்திருந்தனர். அயல் நாட்டார் பெரும்பாலாரும் நம் நாட்டுப் பண்டைய இலக்கிய உயர்வில் பெருமகிழ்வெய் தினரேனும் அவ்வயர்வு நீடித்து நிற்றற் கேற்ற பண்பு, நம் நாட்டுள் மிக்குறில்லை என்றும் கருதுவாரா னார்கள். ஒரு சிலர் உயரிய இலக்கியத்தைத் தோற்றுவிக்கும் ஓர் அரிய உள்ளக்கிடை நம் புலவர்கள் பால் அறவே மாய்ந்து விட்டதோ என்றும் ஐயுற்றனர். இத்தகைய எண்ணங்களுக் கிடங் கொடுத்தல் நம்முயர்வுக்குத் தகுதியன்றெண்ணி யான் அப்புலவர் களோடு மாறுபட்டு உரையாடிக் கொண்டிருந்தபோது ஐரோப் பாவினின்றும் வந்திருந்த ஓரறிஞர் “உன் பண்டைய பெருமை பெரிதுஞ் சிறப்புடையதே என்பதை யான் ஒப்புக் கொள்கிறேன்; இங் நூற்றாண்டில் காற்பகுதிக்குமேல் கழிந்துவிட்டதே, உன் தமிழில் இந் நூற்றாண்டிலியற்றப் பெற்ற இலக்கியப் பண்பு களமைந்த தொடர்நிலைச் செய்யுட்களோ வேறுவகைச் செய்யுட்களோ உள்வாயின் அவற்றை எம்மிடைவிளக்கிக்கூறுக” எனக்கேட்டனர். இக்கேள்விக்கு எளிதில் விடையிறுக்க வொண்ணாது சிறிது தாழ்த்தேன். இந்நூற்றாண்டின் இப்பகுதியில் அயல்நாடுகளில் தோன்றியுள்ள பல இலக்கியங்களின் வரலாறுகளையும் பண்புகளையும் அறிந்திருந்த மையம் நம்நாட்டுள்ள மேற்குறித்தகாலவரையில்எழுந்த இலக்கியங்களை ஒருவாறு அறிந்தமையுமே என்னை விடையிறுக்கத் தடைப் படுத்தினவாகும்.

இக்குறை நம் இலக்கியத்துக்கு மாறவேண்டும் என்ற விருப்பத் துடன் யான் பல புதியபாட்டுக்களைப் பார்த்து வந்தபோது,

எனக்குப் பேரன்பரும் தமிழ்ப் பேராசிரியருமாகிய திரு. பாரதியார் வர்கள் இல்லத்தில், இப்போது வெளியிடப்பட்டுள்ளமாரி வாயிலின் முற்பகுதியை இன்னிசையோடு வித்துவான் பழனியப்பப் பிள்ளையவர்கள் பாடிக்கொண்டிருக்கக் கேட்டேன். இதன் ஆசிரியர் யார் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவாவினால் அப்பகுதி முழுவதும் படித்து அதன் சொல் நிலையையும் பொருள் நிலையையும் கொண்டு ஒன்றும் தெளியாதவனாக நின்றபோது, இதன் ஆசிரியர் முப்பதாண்டுகளுக்கு முந்திய பாரதியாரவர்களே என்பது கேட்க வியப்பெய்தியும், இறுமாந்தும், ஏமாந்தும் நின்றேன். திரு. பாரதியாரவர்களது அறிவின் மாட்சியைச் சுமார் இருபது ஆண்டுகளாக நன்கு தெரிந்திருந்தும், அவர்களோடு சில ஆண்டுகளாக இடைவிடாது நெருங்கிப் பழகியும், அவர்களுடைய பாவியற்றும் பண்பை யான் அறிந்து கொள்ளாத அறியாமைக்கு வருந்தினேன். அறிவை ஆராய்ச்சி யொன்றுக்கே உரித்தாக்கி எப்பொருளினும் மெய்ப்பொருளே காண முயலுபவர் என்ற பெரும் பெயர் வாய்ந் துள்ளவ ரானமையால், தம்முள்ளத்தை உயர்ந்தபாக்கள் தோன்றும் பண்பிற்குக் கொள்ளள கொடுக்க மாட்டாரென்று யான்செய்து வைத்த முடிவு தவறு என்பதையும் உணர்ந்தேன். காய்தலுவத்தல கற்றி எப்பொருளினும் எவ்வித ஈடுபாடு மின்றி மெய்ப்பொருளே காணவிழையும் ஆராய்ச்சித் தறுகண்மையும், அழுவாரொடமுது மெலிவாரோடு மெலிந்து எப்பொருள் எந்திலையிலுள்ளதோ அந்திலையே தன்னிலையாகக் கலந்து தவழும் கவியுள்ளமும் ஓரிடத்தே காணுதலும் ஒண்ணும் என்பதற்கிலக்காக, உலகத்திலே காணப்படும் பெரியார்களுடைய உயரிய பண்புகள் பாரதியாரவர் களிடம் காணப்படுவது கொண்டு இறுமாப்பெய்தினேன். அவர்கள் பாலுள்ள பாவியற்றும் பண்பு வறிதாகா வண்ணம் மேலும் சிலவியற்றி அதனை முடிக்குமாறு யானும் சில அன்பர்களும் வேண்ட, முதலில் அவர்கள் ஒருவாறு மறுத்தனரேனும் பிறகு சில பாக்களையியற்றித் தந்தார்கள். இப்போது ஒருநூலாக வெளிவந்துள்ள இப்பாட்டு, ஒரு புலவருடைய உள்ளம் முப்பதாண்டுகளுக்கு முன்னிருந்த நிலையையும் முப்பதாண்டுகளுக்குப் பின்னிருந்த நிலையையும் நன்கு தெரிவிப்பதாகும். பாட்டின் பயனைப் பஸ்வகை யாராய்ச்சிகளால் துய்க்க முன்வரும் இக் காலத்து, முப்பதாண்டுகள் இடையிட்டெழுதிய ஒரு நூலின் இரு பகுதிகளும் பலவழியிலும் உதவுவனவாகும். முப்பதாண்டுகளாக

வளர்கின்ற உள்ள நிலையைத் தெரிக்கும் நூல்களிலும், முன்னுக்கும் பின்னுக்கும் முப்பதாண்டு களிடையிடப்பட்டு எழும் நூல் வேறு வகையானது என்பதும் கருதற்பாலது. ஆசிரியரவர்கள் முகவரையிற் குறித்திருப்பது கொண்டு இந்துலெழுந்தகாலமும் இடமும் சூழலும் இதுபோன்ற பாடல்கள் எழுதற்குப் பெரிதும் துணைபுரிவன என்பது நன்கு தெரிகின்றது. அவ்வாறே, இப்பாடல்கள் முற்றுப் பெற்ற காலத்தும் ஆசிரியரது முதிர்ந்த அறிவும், உலகியற் பல துறைகளிலும் சென்ற பயிற்சியும், பலவாறு பகிர்ந்து கொடுத்த பரந்த அன்பும், இந்துஸ் முற்றுப் பெறுங்கால் அழகு செய்வன என்பது இவ்வாசிரியரை நன்குணர்ந்த அன்பர்களுக்கு யான் கூற வேண்டுவதில்லை.

பலவகையாக விரிந்த இலக்கியத்துள், இஃது ஒரு கருத்தை யோ ஒருவகை உள்ள நிலையையோ பலவாக விரித்து, கற்ப வருள்ளம் பொற்புறுமாறு இயற்றப்பெறும் பகுதியைச் சேர்ந்த தாகும். தனித்துறையும் ஓவியவுருவின் ஒப்பிலாமகள், தன் அருமை நாயகனை எதிர்பார்த்தவண்ணமாயிருப்பவள், எதிர்பார்த்தது காணாது ஏமாறலும், பின்னத் தேரெனமயங்கிய முகிலிடம் தன் குறை மொழிதலும். அக்குறையாம் நிறையைக் கொண்டு பார்த்தனிடந் தெரிவித்து அவனுரை கேட்டு மீளும் இப்பாட்டுக்களிற் கூறப் படும் செய்தியாகும்.

பாண்டியன் மகள் பார்த்தனைக் கண்டபோது.

“ஓண்கண்

அளித்தெனைப் பருக அன்னான் அழகமு தருந்தலானேன்”

என்று கூறும் சொற்கள் கற்போருள்ளத்துள் பெரிதும் இன்பம் பயப்பனவாகும். மதங்கொண்ட வேழங்கண் டஞ்சியமகள், தன் நடுக்கந்தீர அம்மதமாவை வென்றுதன்னைக்காப்பாற்றிய ஒருவர்க்குத்தன் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்ளப் பார்த்த பளிங்கன்ன பார்வை. அம்மகள் பேரழகில் ஈடுபட்டு நின்று, எவ்வகையானும் அவளாருள் பெற எண்ணி அதற்கேற்றதோர் வாய்ப்பை யெதிர் பார்த்து, அது வாய்த்த வழி, அது கொண்டு தன்னுள்ளத்தை யெல்லாம் கண்ணால் வெளிப்படுத்தி நின்ற ஒரு பேரழகானது கண்ணோடு ஒத்து நோக்கலும், ஒருவருள்ளத் தடர்ந்திருந்த பெருங் காதல் அது சிறிதானு மறியாத கண்களிற் சென்று தாக்கி, பேரச்சம், அவ்வச்சத்தினின் றுய்ந்த பெருமகிழ்ச்சி, தான் உய்தற்குதவி

செய்தான்பால் செலுத்திய நன்றி எனுமிவற்றை யெல்லாம் ஒருங்கே தெருட்டி, பேரழகும் தண்ணெனியுமாகத் தலைசிறந்து நின்றது என்பதை யிவ்வடிகள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. “ஓன்கன் என்னைப் பருகிற்று” என்பதும் “யான் அருந்தலானேன்” என்பதும் உற்றுநோக்கிற “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்களென்ன பயனுமில்” என்பதற் கெழுந்த தெளிவுரையோ வெனவும் கூறலாம். “என்னை அவன் கண்கள் பருகின்” என்ற அளவில் நின்றிருப்பாளாயின, பருகியதால் விளையும் பயனு மின்பும் பருகிய பார்த்தனே பெற்றான் என்பது திண்ணமாக, இவள் நிலை இன்னதாயிற்று என்பது நன்கு தெரியாது ஜியுறக் கிடக்குமாகவின், “யானும் அவன் அழகை யருந்தலானேன்” எனக் கூறி அவன்பெற்ற இன்பத்தையும் நன்கு தெரிவித்தது மகிழுற்பாலது.

“ ஓருவரை யொருவர்த் முள்ள மீர்த்தலால்
இருவரு மாறிப்புக் கிதய மெய்தினா”

என்ற கம்பராமாயனை அடிக்கோடு இஃதொப்புநோக்கற் பாலது.

உள்ளத்தின் நிலையை வெளிப்படுத்தும் பலவகையாய செய்யுண் மரபினில், உள்ளநிலைக் கேற்பப் புறத்தே தோன்றும் மெய்ப்பாடுகளையும், செயல்களையும் விரித்துக் கூறி, அம்மெய்ப் பாடுகள் செயல்கள் முதலியவற்றைப் பயிலுமுகத் தானே பயில்வோ ருள்ளத்து எந்த உள்ள நிலையை ஆசிரியர் தோற்றுவிக்க விரும்பு கின்றனரோ அந்த உள்ளநிலை தோன்றுமாறு செய்வதும் ஒன்றாகும். இந்நெறியில், இங்குள்ள

“ வேர்த்துடல் விதிர்த்து நின்று வெறுங்கைகள் பிசைந்து விம்மி
ஆர்த்தமு தயலா ராயத் தன்பறி வழகு மிக்கான்
பார்த்தன ஸிறைஞ்சி யண்மிப் பாண்டியர் மகள்கா ணென்ன
ஷர்த்தன னுவந்த யானும் பார்த்திவ னுணர்தி ரென்றான்” 121

என்ற பாட்டு மிகச் சிறந்ததாகும். வேர்ப்பதும் விதிர்த்து நிற்றலும் உள்ளம் மாறுபட்ட நிலையில் அறிவின் செயலொன்று மின்றித் தாமே புறத்தே தோன்றுவனவாக, வெறுங் கைகளைப் பிசைதல் உள்ளத்தோடு அறிவு ஒரு சிறிது ஒன்றுபட்ட வழிநிகழ்தலும், விம்மல் அதற்குத்த நிலையில் நிகழ்தலும், ஆர்த்தல், உணர்வு அறிவாலடக்கப் பெறாது மொழிவழி வெளிப்படலும் இயற்கை நெறி ஒரு சிறிதும் பிறழாது ஆசிரியர் முறையாக வைத்துள்ளமை ஆராய்தற் பாலதாகும்.

எந்நாளும், எம் தென்றமிழ் மக்கள், வாழ்தலும் தாழ்தலும், சாதலும் நோதலும், மகிழ்தலுங் கலுழ்தலும் ஆண்டவனமைத்த வாரே ஆகும் என்னுந் தேற்றமுடையவர்க் கௌங்பதும்; கணவனு மனைவியுமாக் கூடும் வாழ்க்கை ஆண்டவ னருளா லிவர்க்கிவ ரெண்ண அமைத்தபடியே ஆகுமென்பதும், இக்கூட்டம் தெய்வத் தாலே நிகழ்வதொன் றென்னும் தெருட்சி நேர்ந்த மக்கட் பகுதியுள் இல்லற வாழ்க்கை எத்தகைய இடையூறுகளிலும் ஒரு சிறிதும் நடுங்குறாது நடைபெறுவது உண்மை யென்பதும், ஆய உயரிய கொள்கைகளை யெல்லாம் தன்னகத்தே யடக்கிக் கூறுவதே போன்று, தோழி சித்திராங்கதைக் குரைக்கும் பகுதியில் “செம்மை யிதெல்லாந் தெய்வத் திருவுளக் குறிப்பாமென்றாள்” என்னும் அடி தெரிவிக்கின்றது. சோழபாண்டியர் என்னும் இருவரையும் புசழும் பாவலர்கள் பண்டைக் காலத்தும், மத்திய காலத்தும் ஓர் அரசனைப் புகழ்ந்து கூறும்போது குறிப்பாலோ, வெளிப்படையாலோ, உணர்ந்தோ, உணராமலோ மற்றொருவரையிகழ்த லுண்டென்பது அக்கால அவ்விலக்கியங்களைநுணுகிப் பயின்றோர் பலரும் நன்கு தெரிந்ததாகும். இத்தகைய முறை நன்றோ, அன்றோ என்பது எம் ஆராய்ச்சி யன்று. இது எவ்விதமாகவோ நாலுட் புகுந்து விடுகின்றது என்பதுமட்டில் இங்கு “விழுஞாயிறும் எழுதிங்களும் விரவும் பொழுதுற்றேன்” என்னும் அடியைப் படிக்கும்போது நினைவிற்கு வருகின்றது.

மாலைக் காலத்து மதுரைமா நகரில் காணப்பெறும் பல காட்சிகளும் இந்நாலில் நன்கு விளக்கப் பெற்றிருப்பது, இக்காலக் காட்சியைத் தானே நேரிற் கண்டு மகிழ்ந்து கொண்டிடருக்கும் உள்ளத்தில் பண்டைய காட்சியை முதுநால்களால் கண்ட மகிழ்ச்சி யினையும் பிணித்து ஒரு வகையான இயங்கோவியம் இயற்றிக் காணபிப்பதுபோல் தோன்றுகின்றது. (130 முதல் 133 வரையுள்ள பாடல்களைப் பார்க்க) செவிலித் தாயர் பலரும் மிகுந்த பரபரப் புடன் கேட்பதாகக் கூறும்.

“எங்குற்றன யெங்கண்மணி என்னுற்று சொல்லிலன்
றங்குற்றமு மெந்தாயர்சொல் அறியாதுட னழுவேற்
கிங்குற்றர சிபம்நிற்பதை எய்தாரெவர் வதுவன
பங்குற்றதென் என்றேபடர் பரிகின்றனர் பலரும்”

என்ற பாடல் இயற்கைக்குப் பெரிதும் ஒத்திருப்பதோடு, பல ஜயங்களா விடர்ப்படும் உள்ளத்தவர் ஒரு செய்தியைத் தெரிந்து கொள்வதற்கு முயன்று விரைந்து கேட்கும் முறையினையும் நன்கு விளக்குகிறது. காதலனைப் பிரிந்து அவன் வரவை நெடுநாளாக எதிர்பார்த்து நிற்கும் ஒரு கற்பரசியின் உள்ளத்தின்கண், பண்டு தாம் உடனுறைந்து வாழ்ந்த காலத்தே நிகழ்ந்த பல செய்திகளையும் ஒன்றன்பினொன்றாக எண்ணி அவ்வெண்ணத்தினாலே வருந்தி, அவ்வாறு தன்னை வருத்தும் துண்பத்தையே இன்பமாகக் கருதும் எழில்மாண்பு நம் நாட்டிற்கு என்று முரியதாகும். இந்நாலுள்ளும் சித்திராங்கதையின் உள்ளம் தன் பழவுறவில் பதிந்து வெளியிடு மொழிகளே மிகச் சிறந்தனவாகும். அப்பகுதியில் சில செய்யுட்கள் அன்புநிலை பெற்ற மக்களுள்ளத்தை அலசியலசி அலக்கணுறச் செய்யுமென்பதில் ஜயமே யில்லை.

“நல்லார்பொல் லாரெனினு மோம்புவதா
 ணறுமெனத்தா னவின்றா னென்பால்
 வில்லாள்வா னவனானோர் பொல்லாளு
 மல்லளவன் விரும்பி வேட்டோள்
 அல்லாக்கச் செய்வாப்பிற ரல்லரென
 யளியாம லவன்வில் லாண்மை
 ஓல்லாத பொல்லார்போற் கொடுமைசெய
 லொப்புரவோ உரனோ என்பாய்”

இப்பாட்டில் ‘நானோர் பொல்லாளுமல்லள்’ என்ற சொற்கள் சிந்திக்குந் தொறும் கண்ணீர்ததும்பச் செய்வனவாகும். அதனோடு ஒத்துக் கருதத்தக்கது.

“எதுவொன்று மவனோவ நாளென்றும்
 மனதார எண்ணிற்றிலேன்
 மதுவொன்று மலர்வண்டு புதிதுண்ண
 நலமீயும் வள்ளன்மைபோல்
 விதுவொன்று குடிவீரன் நிறையோடென்
 வெழிலார வேளாண்மைசெய்
 ததுவொன்றும் நினையாம லாளாம
 லளியாம லவனிற்பதே”

என்பதாகும். “சாதலிற் பிழைப்புக் காணத்தகும் வழி” என்ற அடிநம் உள்ளத்திற்கும் அறிவிற்கும் ஊட்டுகின்ற உணவு அளவாலும் சுவையாலும் பலபட நிற்கின்றது.

சித்திராங்கதை, தந்தை யெங்கென வினவும் தன் தனயனுக்கு விடைகூற முன் வருவதும். அவனுள்ளாம் அவ்வினா வழிச் செல்லா வண்ணம் பலவகை விளையாடல்களில் அவனைச் செலுத்து வதாகவும் செப்புகின்ற பாடலாகிய,

“தந்தையைக் காட்டக் கேட்குந் தனயனைத் தழுவிக் திங்கள்
விந்தையார் வேலை காட்ட விம்முவன்; விளையா டென்னப்
பந்தைப்பொற் பாண்டில் முத்தப் படகினனியறிவன்; பாலன்
நிந்தையார் சிந்தை ஸ்ரோன் நிலையைநீ நினைவை யின்னே”

என்ற பாடல் எண்ண எண்ண இல்லற நிலை கொண்டொழுகும் மக்களுள் கல்லொத்த நெஞ்சினரையும் கனிந்துருகச் செய்யா திராது என்பது திண்ணம். நாட்டின் வளங்கூறுதல், வழியுரைத்தல் முதலிய பல பகுதிகளும் பாராட்டற்குரியனவே யாகும். இந்நால், அளவால் சிறியதா யிருக்கின்றமையின் எவரும் எளிதாகவே முழுதும் படித்து விடக் கூடுமாகையால், இதன்கணுள்ள பல சிறப்புக்களையும் என்மனந் தோய்ந்தவாறு விரித்தெழுதாது தமிழன்பார்கள் ஒவ்வொரு வரையும் தாங்கள் தாங்களே இந்நாலைக் கற்றின்புற வேண்டியிதனோடு நிறுத்துகின்றேன்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கியத்துள், இந்நால் ஒரு நல்லிடம் பெற்று நிலைபெற வாழும் என்பது என் துணிவான எண்ணமாகும். பாவின்பதை நுகர விழைவார்க்கும், பாநலனைப் பற்றிய ஆராய்ச்சி செய்ய விரும்புவார்க்கும் இது பெரிதும் பயன் படுவதாகும். தான் மறந்த பெருநிதியை மீண்டும் பெற்றவரோப்ப, முப்பதாண்டுகளுக்கு முன்னர் தான் இயற்றி மறந்த ஒரு நாலை இதுபோது விழித்து முற்றுவித்த, ஆராய்ச்சித்திறனோடு கவித திறனும் நன்குவாய்க்கப் பெற்ற எனது பேரன்பரும். தமிழ்த்தாயின் தனிமகனும் ஆகிய திருவாளர், ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள், இத்தகைய இன்பம் மலிந்த பாடல்கள் பலவாக வியற்றித் தமிழன்னைக்கு ஏற்ற தொண்டு செய்யுமாறு, பாட்டுக்குருகும் பனிமலைவல்லிதன் பங்கள் திருவடிகளை வாழ்த்தி வணங்கு கின்றேன்.

தஞ்சாவூர்

9.10.1936

நீ. கந்தசாமி.

கரந்தைத் தமிழ்ச்சங்க அமைச்சர்

சிறப்புப் பாயிரச் செய்யுட்கள்

மகாமகோபாத்தியாய பிரம்மஸீடாக்டர்

உ. வே. சாமிநாதையரவர்கள்

இயற்றியது

“நாவலர்கள் புகழ்ந்தேத்த நானிலத்தோர் கொண்டாட
 நவையில் கேள்விப்
 பாவலர்கள் நவினமாரி வாயிலை மொருநூலைப்
 பாடி யீந்தான்
 பூவலர்ன் ணாமலைப்பல் கலைஞர்முகத் தமிழ்தலைமை
 பூண்டோன் யாரும்
 மேவலுறு மியற்சோம சந்தரபா ரதிப்பேர்கொள்
 விற்ளோன் மன்னோ”

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழாசிரியர்

பண்டிதமணி - மு. கதிரேசுச் செட்டியாரவர்கள்

இயற்றியன

1. “நலந்தரு பொருளுண் மிக்க நலத்தது மாரியென்று
 புலந்தர வதுநல் வாயில் போதரச் செழியர் நங்கை
 பலந்தர வய்த்த தூகப் படைத்தெழில் மிக்க வோர்நூல்
 குலந்தரு தமிழ்ப்பா வின்பங் குலவுற வியற்றித் தந்தான்”
2. “அன்னவன் யாவ னென்னின் ஆங்கிலந் தமிழென் றின்ன
 நன்மொழி யிரண்டுங் கண்போ னவையறப் போற்றிக் கற்றோன்
 துன்னுநுண் பொருள்கள் பல்ல தூரிசற வேதுக் காட்டி
 முன்னுற வியைத்துக் கற்றோர் வியப்புற வெழுது மொய்ம்பன்”
3. “கண்டது மெய்யென் றுள்ளங் கருதுமேற் கலங்கா தியாண்டுங்
 கொண்டுரை வழங்க வல்லான் குறைவிலா அன்பா வென்பால்
 எண்டக நுண்பு பூண்டோன் இயைந்தநுங் செயன்மேற் கொண்டோன்
 மன்னடகு புகழான் சோம சந்தரான் மதிவில் லோனே”
4. “இன்னாந்நன் னாலை யன்பி னிலச்சினை யென்ன மாரி
 யன்னவன் செட்டி நாட்டெம் அரசன் அண்ணாம வைப்பேர்

மன்னிய வள்ளற் கேற்ப மனமகிழ்ந் துரிமை கண்டான்
பொன்னியல் குன்றி னிட்ட விளக்கெனப் பொலிக வீதே”

இராமநாதபுரம் சமஸ்தான வித்துவானும்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
தமிழாராய்ச்சி விரிவுரையாளரும் ஆகிய
மகாவித்துவான் திரு. ரா. இராகவையங்கார் அவர்கள்

இயற்றியது

“ காமசந்தரி சிற்றிராங்கதை காண்டிபன்றரு காதலை
யேமவின்னெழி லிக்கிசைத்தினி தேயதூதுயர் நாவலர்
நாமகிழ்ந்துள மின்புறத்துமிழ் நங்கைமெய்க்கணி நல்கினன்
சோமசந்தர பாரதிப்பெயர் குடுநன்மதி வாணனே”

மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலைத் தலைமையாசிரியரும்
செந்தமிழ்ப் பத்திரிகாசிரியரும் ஆகிய
வித்துவான் திரு. நாராயணயங்கார் அவர்கள்

இயற்றியது

“ நாமடந்தையின் எலினலாம் ஓருவழி நனுகும்
பாமடந்தையின் படிமையீ தெனும்படி பகந்தான்
சோமசந்தர பாரதி முகில்விடு தூது
காமதந்திரங் கடுப்பதென் றுரைப்பதுங் கடையே”

வெள்கால் பண்ணையாரும், வித்துவானும் ஆகிய
இராவ்சாஹிப் திரு. வெ.ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள்

இயற்றியது

“ பாரதி முன்னாள் காளிதா சப்பேர் படைத்தொரு மேகசந்தேசம்
வாரம் தாகவழங்கினான். இந்நாள் மறுபெயர் மருவுத லின்றிச்
சீதா இசைத்த திது: பிறர் எவரும் செப்பாரி தரிது தென்ன
மாரிவா யிலென்றோர் மேகசந்தேசம் வழங்கினான் பாரதி மாதோ”

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதி விரிவுரையாளர்.
பண்டித திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்

இயற்றியன

1. “முக்கோடி புறப்பகையு மறுகோடி யகப்பகையு
முனிந்தொர் நாளிற்
ரிக்கோடும் புகழ்படைத்த பற்குனனைச் செந்துமிழி
னியற்கை யாழுள்

நெக்கோடுங் காதன்மணத் துறுவழுதி மகளந்த
நிகரி லாண்பாற்
புக்கோடி வாயில்பகர்ந் தருடருமா கொண்மூவைப்
போக்கு மாறே.

2. சொல்லாரும் வனப்புடனே பொருள்வனப்புஞ் சுவைபலவுந்
துதைந்து கற்றோர்
எல்லாரு முடிதுளக்கும் பவந்தமளித் தனன்றோல்காப்
பியமுன் னான்
பல்லாரு மளப்பரிய நூற்கடல்கள் கடைந்தமுது
பாரோர்க் கீழும்
வல்லாளன் வெல்லுஞ்சொற் சோமசந் தரனென்னு
மதிமிக கோனே”

கரந்தைத் தமிழ்ச்சங்க அமைச்சரும்,
ஆங்கிலம், தமிழ் மொழிகளிற் புலவருமான
திருவாளர் நீ. கந்தசாமிப் பிள்ளையவர்கள்
இயற்றின

1. “ பார்த்தனார் பண்டு பாண்டி மன்னார் மகளார் செய்ய
கூர்த்தவே லீர்ப்பக் கோதி லில்லறக் கடமை பூண்டு
போத்தவட் பிரியச் சின்னாள் பேதுறு முளத்த ளாகிக்
கார்த்தனைச் சென்று காண விடுப்பதிம் மாரி வாயில்.
2. தன்னிக ரில்லை யென்னத் தனித்தவி சிருந்த தெய்வக்
கன்னியெந் துமிழ்த்தாய்க் குற்ற கவலைதான் தீர்ப்ப தேபோல்
பன்னெறி யுணர்ந்த சோம சந்தரப் பெரியான் அன்னை
பொன்னடுக் கணிந்த தேயோ புதுமல ரணைய விந்நால்.
3. வெள்ளலை யுடைத்து வீழும் வியன்கரைக் கன்னிப் பாங்கர
உள்ளலை யுடைப்ப வீழ்ந்த வளத்தளா யொன்றாய் மன்னும்
வள்ளலைத் தோய்ந்த பண்டை வளனெலாம் எண்ணி யேங்கித்
தள்ளலை யென்பா ஜோடும் தளர்வழங் கற்போ ருள்ளம்.
4. அன்றுதான் மொழிந்த மாற்றம் அருச்சனன் செவியிற் பட்டும்
பொன்றிலா வளத்த னாகிப் பொருந்திய தன்மை கண்டும்
துன்றுவார் குழலா ஞற்ற துயருளங் கொண்டும் இன்றும்
நின்றுதான் கண்ணீர் பெய்யும் நீணிவத் தெழிலி யம்மா”

மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும்
சேற்றார் சமஸ்தான வித்துவானுமான, முகவூர்
திரு. ரா. அருணாசலக் கவிராயரவர்கள்

இயற்றின

1. “பார் தியாகியெனப் பண்ணுகொடைப் பால்கொண்ட
பாரதி யாகிய பாவலனே - ஈரமே
தோன்றிந்தென கார்விடு தூதோன்று சொற்றனெயால்
ஆன்றநினை யாவர்நிகர் வார்.
2. தென்னிந்தி யாவிற் றிகழ்தமிழ்த் தெய்வவான்
மன்னிந்தி யாம்புகழ்நின் வாய்நூலே - பின்னிந்தி
யாரெல்லாம் மற்றையென்று லார்பொருளைக் காண்பிக்கும்
சீரெல்லா மென்பரிதைத் தேர்ந்து”

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பகுதிப் பண்டிதரும்
இந்நாற்குக் குறிப்புரை யாசிரியருமாகிய
வித்துவான் திரு. தி. பொ. பழனியப்பப்பிள்ளை அவர்கள்

இயற்றியன

1. “தென்னவனார் திருமகளைத் திருவேட்டுப்
பார்த்தன்முனந் தீர்ந்தா னாக
மன்னவனார்க் கவள்தாது விடுத்திதெனப்
பகாந்தநன்னால் மாரி வாயில்
துன்னவனார்க் குறுகாதல் நிலையதுவே
பலலாற்றாற் ரோன்ற வீண்டுச்
சொன்னவனா ரெனிற்கூறு வேண்கேண்மின்
தமிழகத்துத் துலங்கு ஸான்றீர்!
2. பண்ணாடு மிசைக்கலையும் பயனாடு
பிறகலையும் பரவி ரண்டு
கண்ணாகுந் தமிழ்க்கலையும் வடகலையும்
வளர்பல்கலைக் கழக மாக
அண்ணாம லைப்பெரிய வள்ளல்நிறு
வங்கழக மமர்பே ராசான்
எண்ணாரும் புகழ்சோம சந்தரபா
ரதியென் விசைக்கும் பேரான்.

3. வாரிதியா ருலகினிலே யறமுறையின்
வழக்குரைக்கு மன்றி லுற்ற
பேரதிகா ரத்தரத்தி ணீதிபதி
பலர்மெச்சப் பிறங்கு சொல்லான்
பாரதியா கத்துடனே நந்தேயத்
தொண்டாற்றும் பண்பி னல்லான்
பாரதியா ஦ிரனப்பல்லோர் புகழுரைக்கத்
திகழ்கின்ற பாவல் வோனே.
4. செமுந்தமிழு மாங்கிலமுன் சட்டமுதற்
கலைப்புலமுன் சீர்த்த மேலோன்
எழுந்தமிழ்த மழையெனவே சொற்பொழியும்
பெருங்கொண்ட வெம்ம னோர்கள்
அழுந்திமகிழ் கொளநுட்ப வாராய்ச்சி
நால்பல்ல வாக்கித் தந்தோன்
கொழுந்துமுகிழ் தவச்செல்வன் தமிழ்த்தாய்க்கென்
றியாங்கொள்ளும் குரிசில் தானே.
5. தென்மதுரைத் தமிழ்ச்சங்கத் திறையனார்
தம்முருப்பேர் தீர்த்திங் குற்றே
தன்மதுரை சோமசந் தரபார
திப்பெயரைத் தரித்தற் கேற்பத்
தன்மதுரைச் சார்புளதாத் தண்டமிழிற்
புலவருள் தழைய வென்றே
சொன்மதுர மாகவுரைத் தான்மாரி
வாயிலனச் சொல்ல வாமே.
6. பண்டுரைத்த நூல்வகையிற் றுதெனும்பேர்ப்
பிரபந்தம் பகரின் முன்னோர்
கொண்டுரைத்த வொருமுறையிற் பல்லோரு
முரைத்தனரக் குறைக்குள் ஓகக்
தொண்டுரைத்த வில்லாதே துணிவுறுக்கப்
புதுமுறையிற் சொற்றா ணீவிர்
உண்டுரைக்கப் புக்காலிவ் வொருநூலே
பெருநூலா வுவு மென்பீர்

7. செந்திறத்த துமிழ்வளமும் தமிழகத்தோர்
 தனித்தகவுஞ் சேர வீண்டு
 வந்திறுத்த வடமொழியார் வகைமையும்யாம்
 மதித்திட்ரு வாய்ப்புண் டாக
 முந்துறுத்து நானிலத்தைந் திணைவளமு
 மொழிந்திட்ட முறைமை யோர்வீர்
 எந்திறுத்த தன்றைந்து மெடுத்தியம்பல்
 நூற்கண்ணே யினிதி னாய்வீர்”

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சிப் பகுதியில்

முதற் பண்டிதர்

திரு.இ.எஸ். வரதராஜையரவர்கள், பி.ஏ.,

இயற்றியன

1. “ தன்மிழ்த் தென்னர் பாவை தன்னலங் கவர்ந்த கன்ற
 அண்டர்தோன் சேய்வி லாளி யருச்சனன் பாற்றன் காதல்
 கொண்டே வாயி லாகக் கொண்டுளர விடுத்த செய்தி
 எண்டகு துமிழிற் சீர்த்த வினியநற் கவியின் யாத்தான்.
2. நலந்தரு மிந்நற் காதை நவின்றவன் யாவ என்னின்
 புலந்தரு பொருள்க ஸெல்லாம் புகன்றோளி ராங்கி லத்தோ
 டுலந்துமில் கெடுது வில்லா வொண்டமிழ்ப் பனுவ லாய்ந்தோன்
 வலந்திகழ் வாக்கா னீதி வழக்கறி நிபுண னானோன்.
3. பெருங்குடி மரபின் வந்த பெருந்தகை கலைகட் கெல்லா
 மருங்களை கண்ணாம் அண்ணா மலையர சருள்க னிந்து
 தருங்கலைக் கழகந் தன்னிற் றண்டமிழ்த் தலைமை பூண்டெம்
 மருங்கினும் வழக்குஞ் சீரான் வளர்தமிழ்க் குழக்கு மாண்பன்.
4. வாம மேகலை வண்டமிழ்ப் பைந்தோடி
 தாம மார்ச்டர் நன்னுதற் குட்டெனச்
 சோம சந்தர பாரதி குட்டினன்
 ஏம மார்த்தரு மிம்முகிற் றாதையே”

**அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பகுதிப் பண்டிதர்
திரு. அருணாசலம் பிள்ளையவர்கள்**

இயற்றியன்

1. “ உள்ளங் குளிர்ந்தேம் உடல்வளர்தேம் ஓங்குவகை
வெள்ளங் தினைத்தேம் விளம்பல்வன் - வள்ளத்து
நாளா ரமிழ்தமென நன்மாரி வாயிலாற்
கேளா தனபலவுங் கேட்டு
2. பழமை புதுமை யெனவிரண்டு பண்பும்
கெழுமியநூ வாக்கியெமக் கீந்தோன் - விழுமியநற்
ஹாய் தமிழ்த்தலைவன் சோமசுந்த ரப்பெரியோன்
ஆயு மதிவலவ னாம்”

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பகுதியில்
விரிவுரையாளரும் இந்நாலாசிரியரின் மாணவருளொருவருமாகிய
திரு.அ.சிதம்பரநாதன் செட்டியாரவர்கள் (B.A. (Hons)

ஆக்கியது

“ பொன்னு மனீயும் பூனு முத்தும்
இன்பழும் பொருளு முன்மையிலாகா;
இன்பழும் வீடும் இயையச் செப்பும்
நாலே பொருளென நுவன்ற மேலோர்
வாய்மையை யின்னுங் கண்டா மன்றே
வாரீர் சோதீர் மாரி வாயிலைக்
கேளீர் கேட்டுக் களிப்பீர் நீவிரும்
பாண்டிய னிளங்கொடி பாண்டவ ரைவருட்
காண்ட வனுக்கே செலுத்திய தூதினை.
அஞ்சா நெஞ்சுட னெஞ்சா துண்மையை
யுரைக்கும் வீரன், வாதி, வாக்கி,
உரைப்பருஞ் சங்கக் கவியிற் நினைத்தே
உரைநயங் கானு முரவோன், பாரதி
சோம சந்தரன் சொல்லினில் வல்லான்
ராகவன், முதலா யாவரும் போற்ற
அண்ணா மலையார் அமைத்த அவையினில்
அன்புட னளித்த அந்நா லதனை
இழுமென் மொழியின் விழுமிய துரைத்தலின்,

தோலென மொழிகோ? பாலென மொழிகோ?
 புதுவதிற் புனைந்த யாப்பிற் ராகவின்
 விருந்தென மொழிகோ? மருந்தென மொழிகோ?
 யாதெனப் பகர்கோ? ஆய்ந்துநீ ரூரைமே”

**மதுரையில் இராமேச்சரம் பாடசாலைத் தமிழ்ப் பண்டிதர்
 வித்துவான் திரு.டி.என். அப்பணையங்காரவர்கள்**

ஆக்கியது ——————

“ செந்தமிழ்ப் பாண்டித் திருநாட் டிறைவி
 சித்திராங் கதையினை யொத்திலாக் கற்பினள்,
 காரோடு கவினுமெய்ப் போரடு சிலைக்கைப்
 பார்த்தன தன்பா லீர்த்தெழு மன்பாற்
 செல்வினைத் தூது சொல்லென விடுத்துப்
 பெய்யெனப் பெய்யும் பெருமழைக் கடவுால்
 உய்வழி கண்டாங் குவந்துயிர் தளிர்த்த
 சொற்பொருட் செறிவொடு பற்பல வளமார்
 கற்பனை மலிந்த விற்பனைக் கவிதை
 புலவோர்க் கொருபது நலமா ரழுதென
 அண்ணா மலைதரு பண்ணார் பல்கலைக்
 கழகம் தூங்கட் பழகுசெந் தமிழின்
 பேரா சிரியப் பெரும்பதம் சூடும்
 ஓரா சிரியன் உயர்குணைத் தோன்றல்
 சோம சந்தர் நாமன் பாரதி
 சொற்றன எதன்றைக் சொல்லக்
 கற்றவர் கவிநயம் முற்றுணர் வோரே”

**இந்நாலாசிரியரின் மாணவருளொருவரும்
 தமிழ் ஆராய்ச்சி மாணவருமாகிய
 வித்துவான் க.வெள்ளௌவாரணன் அவர்கள்**

இயற்றியன ——————

1. “தென்னர்கோப் புதல்வி சித்திராங் கதையாம்
 செய்யவள் குமரியை வழுத்திக்
 கன்னிநர் யூறையில் உயர்தவம் நோற்பாள்
 காலையிலெழுமுகில் தன்னைத்
 தன்னருட் டுணைவன் தனஞ்சயன் தேரென்
 றுவந்திடத் தோழியன் றென்னத்

தன்மண மதனிற் சிறைவிட மகிழ்ந்த
முகிலெனத் துனியிற்கன் டுரைப்பாள்.

2. எல்லையில் காலம் மன்னுயிர் புரக்கு
மெழிலிற் என்னெழிற் ருணைவன்
சொல்லிய சூளை மறந்தவன் துவரைச்
சுபத்திரை தோள்நல நயந்தென்
நல்லியல் பழிய வருத்துமின் நிலைமை
நன்றவற் குரைத்திடென் றவன்ஞேம்
செல்வழி நுவன்றாங் கனுப்புவாள் தெய்வக்
காதலை விளக்கிடத் தேர்ந்தே.
3. மருதமுன் ரூறையு மெளமைக்கொல வந்த
மதஞ்செச்சி யானையின் முகத்தே
உருவியோ ரம்பு தைத்திட வய்த்தென்
னுயிரினை யளித்தருள் பார்த்தன்
பருகியன் நென்னைப் பார்த்ததோர் நிலையும்,
பயந்தவர் மகிழ்ந்திட இருவேம்
மருவிய மணத்து மங்கல நிலையும்,
மன்னுயிர் போயினு மறவேன்.
4. என்றுரைத் தன்பார் கட்டுரை பலவு
மியம்பிமற் றவன்றனக் கெழிலார்
தன்றனிப் புதல்வன் தாதையெங் கென்ன
வினவுவோற் கிறையிறா தயர்வாள்
கன்றிய காதற் கவலையுங் கழறி
மீண்டுவந் துரையெனக் காரும்
சென்றுமீண் டுரைத்த செய்திசால் காதை
செந்தமிழ்த் தாயணி கலனே.
5. தாய்மொழி தமிழ்நாட் டரசியல் பண்ணடை
தகுதியும் தமிழர்மேம் பாடும்
சேய்மையா ரிருவர்ச் சேர்த்திடுந் தெய்வக்
காதலும் புலப்படுத் தீயாற்ற
வாய்மையேர் மாரி வாயிலாங் கவிதை
வளமிகப் பெற்றுநந் தமிழில்

தூய்மையார் வாயில் மீண்டுவந் துரைத்த
துறையில்முற் றோன்றிய தூதாம்.

6. சீர்திகழ் மாரி வாயிலா மிதினைச்
செந்தமிழ்த் தூய்நுதற் கணிந்தோன்
நேர்மைசே ருண்மை விழைவழக் கறிஞருன்
நிறைதமிழ் ஆங்கில முணர்ந்தே
ஆர்வமோ டண்ணா மலைக்கழ கத்தில்
அருந்தமிழ்த் தலைமையேற் யுழைப்போன்
பாரதி புகழ்கொள் சோமசுந் தரன், நற்
பண்பினன், எந்தமி ழாசான்”

இந்நாலாசிரியரின் மாணவரு ஜொருவரும்
வளவனுரைச் சார்ந்த வி.பூதூர் மிராசுதாருமாகிய
திரு.கி. வேங்கடசாமி ரெட்டியார்

இயற்றியன

1. “பாண்டியன்தன் மெல்லியல்நற் பண்புடையாள்
பாண்டவரிற் பார்த்த னாகும்
ஆண்டகையை நினைந்துருகி யருங்குமரி
தனிற்றவுமே யாற்றுங் காலை
காண்டகுமொர் முகில்கண்டு காண்டவனார்
இரதமெனக் கருத ஆங்கே
மாண்டகுநற் றோழியினால் மாரியெனத்
தேர்ந்ததனை வாழ்த்தி யன்பாய்.
2. நின்றுயரை நீக்கினன்யான், நீஞுலகின்
துயர்நீக்கும் நீர்மை யாய்நீ
என்றுயரை என்பதிபா வின்றேகி
பினிதுரைத்தே யிரியச் செய்வாய்
துன்றுபுகழ் முகிலர்சே யென்றுரைக்க,
வம்முகிலுந் துளைவி னேகி
மன்றல்புகழ் மாலையினான் பாலனுகி
மீண்டுரைத்த வண்மைக் காலது.
3. கண்டவர்தாங் களிப்பூப்பக் கவியளித்த
கம்பரிற்பிற் காலது தந்தோ

எண்டகைய இன்கவிசெய் தீவார்தா
 மிக்காலத் தீல்லை யென்று
 மண்டலஞ்சொல் மாற்றத்தை மாறாக்கி
 வண்புலவர் மதிழ்ச்சி கொள்ளத்
 தன்னமிழுந் தவமணக்கத் தமிழர்வாழ்
 வதுமணக்கத் தந்தான் மன்னோ.

4. தோன்றிடலோ புகழோடு தோன்றுகெனுங்
 குற்கிலக்காய்த் தோன்றுந் தோன்றல்
 ஆன்றமனத் தறிஞரெலாம் அகங்களிப்ப
 ஆழ்பொருளை அறிந்து சொல்வோன்
 தேன்றகையு மின்சொல்லா லெம்போல்வார்
 சிற்றையிருள் தேய்க்கும் வெய்யோன்
 வான்றருநன் னகைவதனன் மலர்மார்பன்
 அருள்விழியன் வழங்கு கையான்.
5. யாரெனினு மிஃதுண்மை யெனக்காணி
 வஞ்சாம வியம்பு நல்லோன்
 ஆரமுதாந் தமிழ்ச்சவையு மாங்கிலமும்
 ஆய்ந்துணாந்தோன் ஆண்மை யுள்ளோன்
 வாரியமு தெனக்கேட்டார் மனமாந்தும்
 வண்மொழியான் மலராள் நீங்காச்
 சீரியலும் புகழ்ச்சோம சுந்தரபா
 ரதியாகுஞ் செம்மல் தானே.”



48 நாவலர் பாரதியார்

உரிமையுரை

“புகழ்நற் புலவர்ப் புரந்தமையா தென்றும்
திகழ்பல் கலைப்புலவர் தேர்கழகம் செய்துமகிழ்
பாரி,கடற் கொள்ளாப் பருவம் வரையாவண்
மாரி,யண் னாமலைமன் வள்ளல்வரு மார்வலர்க்கு
வாயிலடையாத மாளிகையான் என்மாரி
வாயிலுரிமைகொள் வாய்ப்பு”

தமிழ் வணக்கம்

1. தமிழினைப் போற்றுதும், தாய்த்தமிழ் போற்றுதும்,
தாயைச்சேய் பேணல் தலையறும், நும் மெல்லவர்க்குந்
தாய்துமிழே யாமாத லால்;
2. தென்மொழி போற்றுதும், தீந்தமிழ் போற்றுதும்,
தாயிற் சிறந்தம்ம தானாம்வாழ் நாளெல்லாம்
ஆய்ச்சை யோடவித்த லால்
3. தொன்மொழி போற்றுதும், சொற்றுமிழ், போற்றுதும்,
போனகமாய்த் தாரகமாய்ப் போக்கியமாய் நாமார
வானமுதின் மேவினித்த லால்.

தமிழ்ப்பல்ளாண்டு

1. பாடுதுநாம் தமிழனங்கின் பல்புகழும்; பாடிப்
பரவுதுமே வவளருளப் பட்டுயர்வோ மன்றே;
ஈடுயர்வில் மொழிக்குழவி என்றும்வள ரினமை
எழிலினிமைக் கிழவியைநா மேத்தியினைஞ் சிடுவாம்.
2. நாவலநற் நீவிலுயர் நாயகமா யொளிர்வாள்
நாகரிக முலகில்முதல் நல்கிமதிழ் நங்கை
காவல்பெறுங் கடவுளர்க்கிங் கேவல்தரு மினைவி
கவினனைந்துங் கருவுயிர்த்த காரிகைநங் கன்னி.
3. முதலிலோர் மூப்புமிலன், மொழிகள்ருல முதல்வி,
முன்னமுயிர்க் கிருளியிய மறுவல்முகிழ்த் தொளிர
உதவியுயர் திணையினருஞ் சட்டுணர்வி னுரையை
உலகில் விலங் கிடைநர்க்கு வீற்றுரிமை தந்தான்.
4. வசையுறபாழ் வயதிலன், முன் முழுதுலகை யாண்டாள்
வரும்வட்சொற் கிடம்வடக்கே வழங்கிம ழளியாள்
திசைசிமாழிகள் கருவழியத் தேக்கிதறியத் தின்ற
செய்மொழியின் பசிகுறையச் செய்துயர்செந் தமிழாள்
5. மன்னூலகில் மொழிகள்பல மாண்புதநாம் காண்போம்,
வளமலிநால் பலபடைத்தும் வாழ்ந்திலவம் மொழிகள்.
எண்ணரிய வயதுமுதுக் குறைவறத்தால் முதியள்,
எழிலினமை வளமிறவாக் கன்னிதமிழ்க் கடவுள்.

6. ஞாலமொழி பலவிறக்கத் தானிலவுஞ் செய்யா
நல்லியல்லை யூரினிலையாக் கொண்டதமிழ் நங்கை,
காலவிடம் தொட்டறியாக் கட்டிள்ளை காட்டும்
கற்புயர்ந்த காதலுயர் மெய்ப்புலவர்க் கருள்வாள்.
7. பொய்மொழியாப் புலமைவளம் வள்ளுவர் போல்வாரும்
போற்றுமறி வறவுரிமை கீரணனை யாரும்
மெய்மொழியா லுயர்த்தபுகழ் மடியில்வளர் தமிழை
மேதினியாள் முதல்மகளாய் மேவுதலோர் வியப்போ?
8. புலவருளம் புகுந்தவர்நன் னாவில்வளர் நல்லாள்
புதியபல வழகுமணம் பொலியுமலர்ப் பொழில்கள்,
பலவிதநற் கனியொடுதீம் பால்மலிபல் லுலகு
பைஞ்ஞிலமார் பண்ணையெனப் படைத்துநிதம் பரிப்பாள்.
9. தன்னிகரி லாதபழங் கபிலனுயர் கம்பன்
துமிழ்சொலினங் கோவொடுமுன் வள்ளுவரைத் தந்தாள்
கன்னியழி யாமலருங் கருவில்முதீர் கலைகள்
கற்பமழி யாதகவி யுலகுபல தருவாள்.
10. நல்லதமிழ் நங்கைவளம் நாடுதுநாம் நாடி
நானிலத்து மேன்மொழிகள் நல்குபல நலமும்
எல்லையறு மெழிலினையாட் கனிந்துமகிழ்ந் தேத்தி
என்றுமிசை வளர்குவம்பல லாண்டுநிதம் பாடி.துமிழ்த்தாய்
வாழ்த்து

துமிழ்த்தாய் வாழுத்து

வேறு

துமிழினிய தெய்வதுமே மொழிகள்குலத் தனிவிளாக்கே
தகவெழில்லெய் சீர்த்த சொல்லின்
அமிழ்துவிழைந் தடுத்தபல புலவரெலாம் அசையலையைக்
கடைந்தபொழு தழுகி னோங்கும்
துமியினிடை யெழுந்தொளிருஞ் செவ்விஆறி வெனுமலவன்
துணைவியருண் முதல்வி தூய்மை

கமழ்தவிலை உலகுபடை கவிஞருளங் களிவிக்ருங்
காதல்வளர் கன்னி வாழி.

அகவைக்கம்

என்று மிளை யெழிலார் துமிழனங்கு
நின்றுவளர் நாவலர்தம் நேர்மையினால் நன்றுணரா
நெஞ்சக் கயவர்தம் நீர்மையினா னூலியற்ற
அஞ்சாமை என்பா லறம்



முதற்பதிப்பு முகவரை

தமிழ்நினர் திரு. நீ. கந்தசாமிப்பிள்ளையவர்கள்

“மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி” என மங்கலச் சொல்லும் எதுகை நலமும் தொடர்பு பெற, இன்னிசையோடு கேட்பார் உள்ளத்தைப் பிணிக்கும் தலைப்பைக் கொண்ட இச்சிறுகாவியத்தின் ஆசிரியராகிய உயர் திருவாளர், நாவலர், சோம சுந்தரபாரதியார் அவர்களைத் தமிழ் நாட்டிலும், தமிழ்க்கலையும் உணர்ச்சியும் பரவிய பிற நாடுகளிலும் தெரியாதவர் எவருமிலர் என்றே கூறலாம். இவர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழ்த் தொண்டாற்றியும், ஆங்கிலநூற் புலமையும் பல்கலைப் பயிற்சியும் நிரம்பி உள்ள புலவர் பெருமக்களில் முதலில் வைத்தெண்ணப் பெற்றும் புகழோங்கித் திகழ்ந்தும், இருபெருஞ் செல்வமும் ஒருங்கெய்திய பெரியார் ஆவர். இவர்கள் இளமைப் பருவம் தொட்டே “வண்டல் பயில்வன எல்லாம் வளர்மதியம் சடைக் கணிந்த, அண்டர் பிரான் திருவார்த்தை” என்னும் தெய்வப் புலவர் திருமொழியை ஒட்டி “வண்டல் பயில்வன எல்லாம் செந்தமிழின் வளம் பேணல்” எனக் கூறும் வண்ணம் தமிழ்நூல்களைப் பயில்தலும், ஆராய்ச்சி செய்தலும், நுணுகி உண்மைகளைத் துணிதலும், பழங் தமிழர் பண்புநலம் கண்டு வீறுகொண்டெடுமுந்து காண்போரும் கேட்போரும் வியந்து தன்னைப் பின்பற்றித் தமிழ்ப்பணி செய்யும் படி சொல்லாடலும், ஆகிய பொழுதுபோக்கையே மேற்கொண்டு வந்துள்ளார்கள். இதுபோது “தேசியகவி”, எனப் பல்லோரும் புகழும் உண்மைத் தமிழ்க்கவிஞர் காலம் சென்ற சுப்பிரமணிய பாரதியார் அவர்களும், நம் நாவலர் பாரதியார் அவர்களும் மதலைப் பருவமுதலே ஒன்றிவாழ்ந்து, இடைவிடாது பாவலர் பாரதியார் அவர்கள் கவிவன்மையையும், நாவலர் பாரதியார்

அவர்களின் ஆராய்ச்சித் தெளிவையும் சொல்வன்மையையும் இணைத்துப் பேசி மகிழ்வது தமிழறிந்த பெருமக்களுக்கு வழக்கமாக இருந்ததும் இருப்பதும் ஆன உண்மை.

நம் நாவலர் அவர்களின் இளம் பருவச் சூழலும், பள்ளிப் பருவப் பியற்சியும், கல்லூரிப் பருவப் பல்கலை வளர்ச்சியும் அவர்களைத் தமிழ் அன்னையின் தனிமகனாக ஆக்குவதற்கு ஏற்றனவாயிருந்தன. இளமையில் கலைநலம் பெற்ற இளைஞர் ரொடும், கருத்து முதிர்ந்த புலவரொடும். உள்ளம் உயர்ந்த வள்ளல்களொடும் இடைவிடாது பயின்ற இவர்களது நுண்ணறிவும் உள்ள விரிவும் பெருநலமெல்லாம் ஒருசேரப் பெற்று வளம்பட நாளும் வளர்வாயின. பள்ளி, கல்லூரிகளில் நல்லாசிரியர்பால் பயிலுங்கால் இளமையிலேயே பண்புபெற்ற இவர்கள் நுண்ணறிவு, ஆன்ற ஆங்கில ஆசிரியர் அன்புறவாலும் பழக்கத்தாலும் தொடர்பாலும் மிக மிக வளர்ந்து உயர்நிலையை அடைவதாயிற்று. இயற்கையாக அமைந்த தமிழ்ப்பற்றும் வீரமும் பண்பட்ட நுண்ணறிவோடு பரந்த நூற்பயிற்சியும் கலந்து, ஆரம்நிறை பொதியிலின் இளங்கலென்ன வளர்ந்து நுழுமணத்தொடு தமிழகமுழுதும் பரவி நலம் தரலாயின. தமிழ்நாட்டுக்கோ, மொழிக்கோ ஏதேனும் இமுக்கோ இடைஊரோ தோன்றுங்காலத்து இவ்விளங்கால் வெய்ய கோடை மேல் காற்றாகவும் சூறையாகவும் கழுன்ற அவ்விடுக்கண்களைத் தூற்றிச் சூழும் கடலில் எறிந்து ஏமம் செய்து மகிழ்வதும் உண்டு.

நம் நாவலர் வழக்கறிஞராகப் பல ஆண்டு தென்பாண்டி நாட்டில் திகழ்ந்து, நாள்தோறும் வளரும் வருவாயைப் பெற்று வந்தும், அதன் பயனையும் புகழையும் சிறிதும் கருதாமல் தமிழ்ப் பணி ஒன்றையே பெரிதும் பேணி, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்” என்னும் தண்ணோக்கோடு அண்ணாமலைப் பல் கலைக் கழகத் தமிழ்த் தலைமைப் பேராசிரியராக அமர்ந்து தொண்டாற்றிப் பெரும் புகழ்கொண்டதும், அங்கு அவர்கள் தொடர்பால் நூற்றுக்கணக்கான மாணவர் கல்விப் பயிற்சியோடு வீர உணர்ச்சியும் பெற்று உலவுதும் நம்மவர்க்கெல்லாம் பேரானந் தத்தை விளைவிப்பதாகும்.

ஓய்வுபெற்ற காலத்தில் “கூடற்குடபால் பரங்குன்றின் பாங்கர் பழனம்குழ்” பசுமையிருக்கையில் அமர்ந்து, நெறியும் நிரலும் கொண்ட வாழ்க்கையில் தமிழ்த் தொண்டாற்றிவருவது, காண்ப

வர்க்கும் கேட்பவர்க்கும் களியூட்டுவதாகும். தம்பெயர்க் கேற்ற பேரழகோடு மதியழகும் பெற்று, முதுமைத் தெளியும் இளமை உளவளமும் கொண்டு, தம் இருக்கையில் இன்பப் பெருக்கொடு சுவடிகளைத் துருவிப்படிப்பதும், கண்ட உண்மைகளைத் தேனின் இனிய சொல்லில் வேண்டுமி வேம்பும் கலந்து அருகயலிருப் போக்குணர்த்துவதும் ஆர்வமுடையவர்க்கெல்லாம் பேருவகை விளைப்பதொடு, அந்நிலையை மனத்தால் நினைப்பவர்க்கும் அளவிறந்த ஆனந்தம் உண்டாக்கி வருவனவாகும். இப்பெருந்தகையார் தமிழிலும் பல அரிய அறிவினிக்கும் நூல்களியற்றி, அவற்றுள் ஒரு சிலவே வெளியிட்டுள்ளார். ஏனையவை எல்லாம் வெளிவரச் செய்வது தமிழ் மக்களின் கடமை ஆகும்.

இப்போது அவர்கள் வெளியிடும் “மங்கலக்குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி” என்னும் சிறுகதைச் செய்யுள், தமிழகத்தின் தென் பகுதியில் செல்வமிகு வாழ்க்கையின் சில கூறுகளையும், குடிப் பிறப்பின் சால்பையும், இடை நடுவே காணப்படும் எளிய இனிய இயல்பையும், இழிதகவுடையார் பழிவளருள்ளப் பான்மையையும் நல்ல சொல் ஓலியமாய்க் காட்டுவதாகும். பொருட்சிறப்பினும், உண்மை காணும் ஊக்கத்தினும், ஆராய்ச்சித் திறமையினும் வன்மையற்ற உளக்கருத்துணர்த்தவரும் சொற்கள் எவ்வளவு எண்ணி முயன்றாலும் தம் இயற்கை மாற்முடியாதாகவின், இப்பாக்களில் சொல்லின் நொய்மையும் பொருள் எளிமையும் காண இயலவில்லை. இதை ஒரு குறையாகக் கொள்வதும் ஒண்ணாது. அதுவுமன்றி, இது அவர்கள் விளையாட்டாக எழுதிய செய்யுளாகலானும், இடையீடுற்ற பல ஆண்டுகளுக்கு முன் பின்னாக இயன்ற பாக்களாகலானும், எல்லோருக்கும் இனிக்கப் பேசி எளிதில் புகழ்பெற விரும்பாது உண்மை அறநோக்கில் உண்ணி உறைத்த உணர்வுறும் உரனுடை உளக்கிளர்ச்சியான் எழுவன ஆகலானும், இப்பாக்களை இப்பண்புகளைக் கருதி அளந்தறிவார்க்குப் பல இடத்தும் நலங்காண இயலும்.

“பேசும் மனிதருடன் உலகில் பிறந்து தவழ்ந்துநடந்தோடி,
வீசும் பொதுமையை வளி ஊர்ந்து.... திகழும் தமிழனங்கு”

“விருத்தர் வியந்தனர், நன்மடவார் விழியில் அவனை வர வேற்றார்” - “சோதிநிறைந்த முகத்தறிவு சுடரும் விழிகளிலோர் துயரும்” - “அறத்திற் கனியும் உயர்காதல்” - “அருளின் உரு ஒளிரும்

அறிவே” - “விரல்கள் உள்ரா என் உள்யாழ்ப்பண்ணே” - “பாசி படருவது போலப் படிறுநிறை மனத்தள்” - இவைபோன்ற தொடர்களில் இனிய சொல்லும் கனியும் கருத்தும் ஒன்றி என்றும் உவகை தரும்.

“அறத்தில் கனியும் உயர்காதல்” என்று நம் நாவலர் கூறும் பொழுது, காதலின் உண்மை இலக்கணத்தைச் சூத்திர உருவாய் வெளியிடுவதுபோல் தோன்றுகிறது. காதலின் அடிப்படை அறமே என்பதும், அறத்தில் வேறுநன்றாத காதல் கனிதராதென்பதும், அறம் வேரும் அதன் கனி காதலுமாகத் தோன்றும் வழி ஒன்றிலேதான் இனிய காதற்கனி பழக்கும் என்பதும் அடங்கக்கூறி, அறத்தின் வரம்பும் காதலின் எல்லை இல்லாச் சுவையும் விளக்கி, அற வரைவில்லாது துய்க்கும் காமச்சவை ஏந்நாளும் மன்னும் சீரோடு சிறப்பைத் தராதென்பதும், இன்னும் இன்ன இனிய பல உயர்ந்த கருத்துக்களும் ஊன்றிச் சிந்திப்பார் உள்ளத்தில் விளைத்து நயப்பைத் தரும். கனிந்த உள்ளக்கவிகள் எல்லாரும் பொரு ஜொன்றிலேயே கருத்தை நிறுத்திச் சொல்லைப் பொருட்படுத்தார் என்பது கவிச்சவை உணர்வார் துணிவு என்பதும் இங்கு நாம் நினைவு கொள்ள வேண்டும்.

இது அளவால் சிறு நூலாதலின், யாவரும் தாமே இதை முழுதும்படித்து இன்புறவேண்டும் என்றெண்ணி இன்னும் பல எடுத்துரைக்கவிரும்பாது விடுகின்றேன். இந்நூலாசிரியர் ஆராய்ச்சித் திறழும் வாழ்க்கை உயர்வும் இவர்களோடு பயிலும் பேறுடையவர்கள் உவந்து பாராட்டுவதால், தமிழகமுழுதும் தெரிந்து மகிழும் வண்ணம் தங்கள் ஓய்வுக் காலத்தில் தம் வாழ்க்கை வரலாறு ஒன்றெழுதி வெளியிடுவார்களாயின், தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன் தருவதாகும். தமிழ்ச்சங்கம் அமர்ந்த தமிழ்ப்பெரும் கடவுளாம் ஆலவாய் அண்ணல், நம் நாவலர் அவர்கட்டு நீடிய வாழ் நாளும் வல்லுடலும் ஏனைய இன்பங்களும் மேன்மேலும் வளரச் செய்து தமிழ்ப்பணி இடைவிடாது செய்ய அருளும் வண்ணம், அவன் அடிகளை வணங்குகின்றேன்.

மயிலை

10 - 2 - 47

-நீ.கந்தசாமிபிள்ளை

இம்முகவரை எழுதி உதவியதஞ்சைப் பள்ளி அகர மிராசதாரும், தெள்ளியதமிழினரும், கரந்தைத் தமிழ்ச்சங்க முதல் வினையாளருமான திருவாளர் நீ. கந்தசாமிபிள்ளை அவர்களுக்கு என்றும் கட்டப்பாடுடையேன்.

-க.சோ.பா.

■ முதற் பதிப்பு - முன்னுரை

இப்பனுவல் முழுதும் இப்போது புதிதாய் நான் எழுதினதன்று. என் 'மாரிவாயில்' முன்னுரையில் சொன்னபடி, 1909 ஆம் ஆண்டில் குமரித்துறையில் தொடங்கி முடிவுறாமல் நின்றுபோன 'புதினக்' கதையில் 'மங்கலக்குறிச்சிப் பொங்கல் விழா' எனும் தலைப்புடன் சில பாக்கள் எழுதப்பட்டிருந்தன. நான்கு வாரங்களுக்கு முன் அவற்றைச் சில நண்பர் படிக்க நேர்ந்தது. அவர்கள் அப்பாட்டுக் களைப் பாராட்டியதோடு, அக்கதையில் கண்ட பொங்கல் விழா நாளின் நிகழ்ச்சிகளைமட்டுமாவது எளிய நடையில் பாடி ஒரு சிறு பனுவலாக வெளியிடுமாறு வற்புறுத்தித் தூண்டினர். அதற்கு இணங்கி, 150 பாட்டு வரை இயற்றியும், முன் எழுதியவற்றுட் சிலவற்றைப் பொருத்தம் நோக்கித் திருத்தியும், அமைத்தது இத்தாழிஷைச் கொச்சகச் செய்யுள். இப்பாக்களை வண்ணவகை எனக்கொள்ளினும் இழுக்கில்லை.

நண்பர் வற்புறுத்திய நடை எளிமை நாட்டத்தால், இச் செய்யுளில் கவிச்சவையும் பொருள்வளமும் குறையலாம். உணர்வின் செறிவு நெகிழ்வுக்கேற்ப, இறுக்க இளக்க மொழி ஆட்சி செய்யுளுக்குச் சுவை தரும். ஆனால் பிழை விலக்கி எழுதுவதே பிசுகெனக் கருதும் புதிய தமிழர், பாட்டில் செய்யுள் மொழிக் கலப்பைத் தவறென வெறுப்பர். ஆதலால், செறிவுக்குரிய செய்யுள் மொழி யைச் சுருக்கி, பிழையற்ற பேச்சவழக்கில் இப் பனுவல் பாக்கள் அமைந்துள்ளன.

இது அகத்தினைச் செய்யுளாதலின், இதில் தலைமக்கள் 'சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார்' ஆயினர், இச்செய்யுள் அகப்பகுதியில், 'நிகழ்ந்தது கூறி நிலையல்' எனும் துறையில், தலைவி கூற்றாகும் இது தொல்காப்பியர் கூறும்,

“ சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
ஓதல் வேண்டாது குறித்தது தோன்றும்”

‘புலன்’ வகையாகும். ‘விருந்து’ வகை எனினும் பொருந்தும்.

58 நாவலர் பாரதியார்

இப்பாக்களை எழுதி உதவிய நண்பர் வேந்தன்பட்டி வித்து வான் பெரி. சிவனடியான் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர் வித்துவான் வெள்ளைவாரனர், இருவருக்கும் கடப்பாடுடையேன். நான் கேளாமலே, அன்புரையாக இதற்குப் பாயிரம் பாடித்தந்த அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியரும், புலவர் பரம்பரையினருமாகிய வித்துவான், பத்துநாற்றுப் பொன் பரிசாளர் அருணாசலம் பிள்ளை அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும்.

பசுமலை

15 - 1- 47

இளசைகிழான்,
ச. சோ. பாரதி



காரைச் சுருக்கம்

பொதியமலைச் சாரல்; தெற்குமலைவாரம்; வட்டமலை வளாகம்; அதில் பழையான சிற்றூர், மங்கலக்குறிச்சி. அங்குக் கண்ணுக்கினிய காட்சிதரும் ஒரு பெரிய வீடு; அது, உயர்குடிச் செல்வ வேளாளர் ஒருவருடையது. அதைப் பண்ணையார் மாளிகை என்பர். பண்ணையார் புகழோடு வாழ்ந்து மாண்டனர். அவருக்கு மக்கள் இருவர். முத்தவர் அமைதியும் அருளும் நிறைந்தவர். அவருக்கு ஆண்மகவில்லை; இளையவர் நடுவயதில் காலமானார். அவருக்குப் புதல்வர் இருவர், புதல்வியர் இருவர் பிறந்தனர். அவருள் முத்தவரின் முதல் மனைவி மகப்பேறின்றி மரித்தாள். மகவாசையால் தன் முதுமை கருதாது ஓர் ஏழைப் பெண்ணைப் பொருள்கொடுத்துப் பெற்று மறுமணம் புரிந்தார். சில ஆண்டு கழிந்து பிள்ளை இல்லாமலே இறந்தார். இளையவர் சமர்த்தர், அறம் திறம்பா உள்ததர். தனக்கு மனமொத்த பெருங்குடிப் பெண்ணை மனந்து வாழ்ந்து வந்தார். தமையரின் இளையாள் தன்னைத் தவறாக விரும்ப, இனங்காமல் மறுத்தார். அதை வெறுத்த இளையாள் தன் கணவருக்குத் தலையணை மந்திரம் ஒதினள். அவர் தம்பிபால் மனம் மாறுபட்டார். அது கண்ட இளையவர், சூல்கொண்டதன் மனைவியுடன் வெளியேறி இலங்கை சென்று தங்கினார். பெரும் பொருளீட்டினார்.

அங்கு அவருக்கு மகன் பிறந்தான். அவன் பிள்ளைப் பருவம் செல்வ விளையாட்டில் கடந்தது. பள்ளிப் பருவம் படிப்பிலும் உடற் பயிற்சியிலும் நடந்தது. பிறகு அவனைத் தந்தை உயர்தரக் கல்விக்கு மேல்நாட்டுக் கணுப்பினார். அங்குக் கலைகளில் முதன்மை பெற்று மீண்டான். சால்புகள் மிகுந்த அவனால் தங்கள் பழங்குடிப் பெருமையைப் புதுக்கிப் பெருக்க விரும்பினான் அவன் தாய். தங்கள் தாய்நாட்டில் அவன் நல்ல பதவி பெற்று வீறுபெறச் செய்யும்படி தன் கணவரை வேண்டினாள். அவரும் உடன்பட்டு முயன்று உதவினார். பிறகு மகனை முதலில் மங்கலக் குறிச்சியில் பெரிய

பாட்டரை வணங்கி, அவர் வாழ்த்துப் பெறும்படி அனுப்பினார். அவனும் அங்குப் போந்தான். பேரன் பாட்டரைக் கண்டு தண்டனிட்டான். அவரும் அவனை மகிழ்ந்து வரவேற்று வாழ்த்தினார். அவனே நம் பாட்டுத் தலைவன்.

முத்தவரின் இளையான், தன் கணவர் பண்ணைச் சொத்துக் கள் அனைத்தையும் தானே கவரக்கருதினன். தன் தந்தை கணவருக்குக் கடன் கொடுத்தது போலவும், அக்கடனுக்குப் பண்ணைச் சொத்து முழுமையும் கணவர் விற்றது போலவும், சில ‘மலரணை’ப் பத்திரங்கள் பிறப்பித்தாள், தந்தையிடமிருந்து சொத்துக்களைத் தன் பெயருக்கு எழுதிவாங்க எண்ணினாள். தற்செயலாய் அவள் தந்தை இறந்தார். சொத்துக்கள் தன் மாற்றாந்தாய் மகனான அண்ணருக்கு இறங்கும் என அறிந்து அஞ்சினாள். அண்ணரிடம் அதிக அன்பு காட்டினாள். பிறகு மெல்லப் பத்திரங்களைப் பற்றிக் குறிப் பிட்டாள். “கணவரின் தாயத்தார் சொத்துக்களை அடையாமல் தடுக்க அப்பத்திரங்கள் பிறப்பிக்கப் பெற்றன; தந்தை தன் பெயருக்கு மாற்று முன் இறந்தார். தாங்கள் அவற்றை எனக்கு மாற்றித் தரவேண்டும்” என்று, அண்ணரை அவள் நெருக்கினாள். தங்கையின் வஞ்சம் அறிந்தார் தமையர். தந்தைபேரால் வந்த சொத்தும், தான் தேடிய பொருளும் தனக்குப் பிறகு தன் ஒரே மகனுக்கும் அவள் கணவனுக்கும் ஆகும்படி மரணமுறி (Will - ஓயில்) எழுதினார். அதுவும், வயது வந்து அவள் விரும்பும் கணவனை மணந்தால் மட்டும் ஆகும் என்றும், அன்றேல் அச்சொத்துக்கள் தனக்குதவி செய்த தன் இளைய மைத்துனர் வழியைச் சேரும் என்றும் வரையறுத் தெழுதினார். அதை அறிந்த தங்கை சினந்து தமையரையும் அவர் மனைவியையும் நஞ்ச அருத்தி மாய்த்தாள். அவள், கணவன் இறந்தபிறகு, தன் தாய்வழியில் ஏழை உறவினான பண்ணை உழவனோடு உறவாடிக் கருவுற்றாள். ஊர் அலருக்கு உட்கினாள். தல யாத்திரைக்குப் புறப்பட்டாள். அயலூரில் ஒரு மகனைப் பெற்றாள். உழவன் தங்கை ஒரு கைம்பெண்ணுக்குப் பணம் கொடுத்து, அம்மகவை அவள் மகனாக வளர்க்கச் செய்து திரும் பினாள். சில ஆண்டு கழிந்து, தன் மகனை அவ்விதவையிடம் வாங்கி, பிள்ளையில்லாத கணவர் குடிக்கு ஊரறியப் பிள்ளை கூட்டி வைத்துக் கொண்டாள். தன் மகனுக்குத் தனக்குப்பின் அத்தனை

சொத்தையும் சேர்க்க வேண்டும் என்பது அவள் ஆசை. அதற்காகத் தன் தமையன் மகளை அம்மகனுக்கு மணம் செய்து, அவரோடு சொத்தை எல்லாம் அவன்டையச் செய்ய எண்ணினாள். அதற்காக அம்மருகியைக் கொல்லாமல் தன் ஆதிக்கத்தில் வைத்து வளர்த்தாள். அப்பெண்ணே இப்பாட்டின் தலைவி.

இவ்வாறிருக்க, பொங்கல் விழா வந்தது. விடியும் வேளையில் ஆற்றுக்கு “தை நீராடச்” சென்றாள் தலைவி. இருட்டில் வழுக்கிச் சுருட்டும் சுழியில் விழுந்தாள். வெள்ளம் இழுத்தது. அந்நேரம் குளிக்க வந்த தலைவன் கரையில் நின்றான். ஆற்றில் குதித்து விழுந்தவளை ஏந்தி நீந்திக் கரைசேர்த்தான். இவ்வாறு இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு காதல்கூர்ந்தார். எனினும், அங்கே அவளிடம் அந்நிலையில் தனியே பேசுவது தகுதி அன்றென நினைத்துப் பெருந்தகை பிரிந்தான். தலைவி தன் வீடு போந்தாள். அங்குப் பொங்கல் உண்டாட்டு முடிந்தது.

அவ்லூரில் மாலையில் ஜெயனார் கோயில்முன் வழக்கமாய் நடக்கும் விடலையர் போட்டி விளையாட்டைப் பார்க்கப் போகும் மகளிரோடு தலைவியும் வந்தாள். போட்டியில் எல்லோரையும் விடத் தலைவன் சிறந்து வாகை சூடி விளங்கினான். அன்றங்குப் புதிய வேங்கை ஒன்றையும் தனியே மலைந்து கொன்று அருந்திறல் காட்டினான். அதனோடு தன் விற்றிரமும் விரகமும் விளங்க ஒரு மூல்லைக் கொத்தை அம்பால் எய்து தலைவி குழலில் செருகினான். யாவரும் அவனைப் போற்றினர். விளையாட்டு முடிந்ததும் தலைவி வீடுபோந்தாள். அவள் மாமி, அரங்கில் நடந்ததை அறிந்து தலைவியையும் அவள் மாணட தாயையும் பலவாறு பழித்தாள். அப்போது அங்குவந்த முதியளான் தலைவியின் சித்தி, அம்மா மியைக் கடிந்து, அவளின் பொல்லாங்குகளை எல்லாம் எடுத்து விரித்து இடித்துரைத்தாள். அன்று முற்பகலில் தலைவி வளையை உழவன் திருடியது வெளிப்பட்டு, அவனைக் காவலர் பிடித்து அடித்தனர். அடி பொறாமல் சூடி வெறியில் மாமியின் காதகக் கதைகளைக் கக்கினான். அவைகளையும் அம்முதியோள் தன் மைத்துனிக்கு விளக்கி, விரைவில் தூக்குத் தண்டம் அவளுக்கு கிடைக்கும் என அறைந்து அச்சுறுத்தினாள்.

அதற்கிடையில் தலைவனுக்கு வெற்றிமாலை குடி, இளைஞர் அவனை ஊர்வலமாக உலாவரச் செய்து பாராட்டினர். அதைப் பொறாமல் கைம்பெண் பெற்ற கயமகன் தலைவனைக் குத்தினான். இளைஞர் குத்தினவனைக் குழைத்துக் காவற்கூடத்தில் அடைத் தார். தலைவனை மருத்துவர் புண்ணைத் தைத்துப் பாட்டர் வீட்டில் சிகிச்சை செய்தார். உணர்விழுந்த தலைவன் மயக்கத்தில் தலைவி பெயரைச் சொல்லிப் புலம்பினான். மருத்துவர் சொல்படி பாட்டர் அனுப்பிய மருத்துவப் பெண், தலைவியின் மாமி வீட்டில் வந்து தலைவிக்கு அவன் நிலைமையை அறிவித்தாள். தலைவியும் அவள் சித்தியும் மருத்துவப் பெண்ணும் பாட்டர் மாளிகைக்கு வந்தனர். அங்கே மருத்துவர் தூண்ட, பாட்டர் வேண்ட, தலைவி பரிவால் தலைவனை அருகமார்ந்து இங்கித இன்னுரைகளால் உயிர்ப்பித்தாள். அவனும் தெளிந்தான். தனித்த இருவரும் காதலால் உளங்கலந் தொன்றி உவந்தனர். பாட்டரும் சித்தியும் வாழ்த்தினா். மாமி தனக்கு வரும் தண்டனைக்கு அஞ்சித் தற்கொலை செய்து மாண்டாள்.

இவ்வாறு நிகழ்ந்தவற்றைத் தலைவி, மனந்து மனை மாண்பு பெற்று வாழுங்கால், தன் தோழிக்குக் கூறினாள். அக்கற்றே இச்செய்யுளின் பொருள்.



சிறப்புப் பாயிரம்

அன்னாமலைப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர்
வித்துவான் அருணாசலம் பிள்ளை அவர்கள்

ஒங்கூரு

நாவலர், உயர்திரு. சோமசுந்தர பாரதியார் அவர்கள்
இயற்றிய ‘பொங்கல் விழாப்’ பாராட்டுப் பாக்கள்.

“ ஆய்ந்தாய்ந்து சொற்பெய் தமைத்த விருந்திதனைத்
தீந்தேன்பெய் தட்டதொரு சிற்றுணவா - மாந்தி
உவப்பர் தமிழினர், ஓண்பொருள்தேர்ந் துள்ளம்
உவப்பர் சுவைப்பெருக்கில் நின்று.” (1)

“ உலகியலும் மக்கள் உள்பாங்கும் காதல்
நிலைஅரும்பி முற்றும் நெறியும் - விலக்கில்லா
ஊழின் வலியும் உரைத்திறனும் ஒவியும்போல்
குழும்கீந் நூலகத்தே தொக்கு.” (2)

“ நாவலர் என்றார் நவிலும் திறம்கண்டோர்,
பாவலர் என்று பகர்வேமால் - மூவா
மருந்துவினை சிற்றூர் மருங்கமர்வோர் செய்தி
திருந்த அமைத்தமுறை தேர்ந்து.” (3)

“ எங்கள்பே ராசான், இளசைகிழான், வாகைத்
தொங்கல் புனைசோம சந்தரன்என் - பெங்கும்
புகலும் பெரியோன் புதிதுபுனைந் தியாத்த
தகவுளநூல் வாழ்க தழைத்து.” (4)

(ஓப்பம்) மு. அருணாசலம் பிள்ளை

அன்னாமலைநகர் தமிழாசிரியர்
8.12.1946 அன்னாமலைப் பல்கலைக்கழகம்

கோனூர் சமீன்தாரும், பெருங்குடித் தனவணிகச் செல்வருமான
திருவாளர் பெ.ராம.சி. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு

உரிமை உரை

“இரவைப் பயந்துநிதிக் கிழவன்
எதனையும் வேண்டாமல் ஈந்து
அரவை அணிந்துமகிழ் அரனுக்
கன்பன் எனதுளைக உறையும்
கரவை இகழ்ந்து,கலை வளர்க்கக்
கருதி உலகில்வரு தரு,பால்
பரவை இகழ்ந்துவிரி புகழார்
பருணிதன் சிதம்பரன் பாரி.”

(1)

“பாரில் புகழ்விரும்பிப் பலரும்
பணத்தை விரயமிடப் பார்ப்போம்;
காரில், கைமா விறதுவும் கொடையால்
கருதா தறிஞர் அற வோர்பால்
நேரில் பழகிப் பிறர் அறியா
நிலையில் புலவர்பெற நினையாச்
சீரிங் குதவும்வண்மை அறத்தின்
செம்மல், சிதம்பரன்மெய்த் திருவன்.”

(2)

“திருவை அறத்தினும் நல்அறத்தைத்
திருவினும் செய்துயரும் திறலோன்,
பொருவில் துமிழ்கமழும் பாவைப்
பொருஞும் பதமும்பதம் பார்த்து,
பருவ மழைமகிழும் பயிர்போல்,
பாடும் புலவர்உளம் உவப்ப
மருவிச் சுவைமதிக்கும் மகிழ்நன்
மணக்க இப்பாடிமைப் படுப்பேன்.”

(3)

இளசைகிழான் ச.சோ.பாரதி

மாரி வாயில்

நாட்டின் பெருமை

1. வேதம் துமிழ்க்குறள் வீத லிலாப்புகழ்
ஒது ஓளிரியு ஒதிம முக்கடல்
ஏத மிலாஅரண் என்றும் இலைத்துயர்
போதும் வளர்தமிழ்ப் பூருவ நாஅடு.
2. கங்கை யெனப்பல யாறு கவின்செய
மங்கை வளப்பரு வம்துவி ராதற்ற
தூங்க மடிவளர் தூயள் துமிழ்க்கமழ்
சங்கம் வளர்ந்தொளி தங்குதென் னாஅடு.
3. தூரத் துரோமரும் சீனரும் தொல்லுல
கோரறி நாகரி கந்தின ரொக்கலும்
சாரத் திரவியம் ஜந்துந் தருந்துமிழ்
ஆரத் தொடாரம் அளிக்குந்தென் னாஅடு.
4. ஊரி யூர்காரியொ டோர்துவி சார்ந்தவர்
பாரிற் பழங்குலப் பாண்டியர் கோல்சமந்
தூரின் றமிழ்ப்புக ழாருந்தென் னித்தில
வாரித் திரைவளர் வண்கும ரித்துறை.

வேறு

5. தென்னவர் புகழுஞ் செந்தமிழ்ப் பரப்பும்
அன்னிதென கடலை யாண்டவர் விறலூர்க்
கன்னிநன் மதில் கற்பமுங் கடலும்
தன்னலம் தொலையாச் சால்புடைக் குமரி.

6. பாண்டியர் பழையெப் பார்த்திவர் குலத்தள்,
பாண்டவர் நடுவன் பார்த்தனன் மனைவி,
ஆண்டகைப் பிரிந்தாள், ஆற்றிலள், பசலை
பூண்டவள் புரிந்து போற்றிய குமரி.
7. வேட்டபின் விடுத்துப் போனவன் உருவம்
தீட்டவு மழுங்குஞ் சிந்தையு முடையள்,
ஊட்டமு மறந்த ஒண்ணெடாட கொழுநன்
கூட்டமுன் பறிந்த கொன்பழங் குமரி.

வேறு

8. வேட்டவர் வேட்ட வெல்லாம்
விரும்பியாங் குதவுந் தெய்வக்
கோட்டமுன் றுறையுட் தோய்ந்து
கொழுநனைக் கூட்டு மாறு
நீடிய தவங்கி டந்து
நிதம்நினைந் துருகு வாண்முன்
சேட்டமுஞ் சுமியும் நீங்கிச்
சிராவணம் சேர்ந்த தம்மா.
9. முக்கடல் கலப்ப மோதி
முழங்கலை தழுவ, வாடை
மிக்குவந் துலவ, விண்தான்
விழுந்தலை படியும் பாங்கரப்
புக்கவோர் பிழும்பின் சோதி
பொதிந்தழும் புனித வானத்
துக்கவூர் தேவரன் ரோர்கார்
உருவெடுத் தொளிரக் கண்டாள்.
10. பிரிந்தவன் வருந்தே ரென்று
பேதுறும் பேதை நெஞ்சம்
திரிந்தவன் வஞ்ச லென்று
செம்மலைப் பழித்தேன்; அன்னான்
புரந்தரன் பொன்னூர் சென்றென்
புதுமணை முரைத்துத் தாலை

திரந்தருந் திருக்கொண் டென்பால்
திரும்புமிற் நாள்கொ லென்பாள்.

11. அந்தனன் ஆயலான் வேண்ட
அளித்திசொற் றவறா தீன்ற
தந்தெயை மலைந்து கானத்
தகனமு முடித்து நின்ற
சுந்தர ளெனக்குச் சொன்ன
குளிளை மறந்து வீரர்
சொந்தநல் லற்பொய்த் தாண்மை
துறக்குமோ தோழி என்பாள்.
12. வந்தனன் வாழி யென்னும்;
வள்ளலை வழுத்தும்; காட்சி
தந்திமய் யுவகை நெஞ்சும்
ததும்பிமேல் வழியச், சொல்லும்
பிந்தவுள் ஞணர்வு முந்த,
மோனமே பெரிது பேசும்
நந்தலி லழுதார் தெய்வ
நகைமுகத் தென்ன நின்றாள்.
13. எழுந்தனள் குதித்தா ளாடி
யிருகரம் புடைத்தா ளோடி
விழுந்துமண் அழுந்து மேனி
மிளிர்ந்தனள் மகிழ்ந்து கண்ணீர்
பொழிந்தனள்; வரதை யென்று
போற்றினள் குமரித் தேவை;
அமிந்தனள் நெஞ்சந் தோழி
அம்புதம் தேரன் ஹென்ன.
14. தேரெனத் திளைத்தாள், தோழி
தேற்றிடத் தெளிந்து குழ்வாள்;
காரினுக் கரசன் மைந்தன்
காதுலை மறந்து வீரர்
போரினை விரும்பி வாழும்
போதகக் களிற் னானுக்
கோரின முடைய கொன்று
வரைப்பினென் குறைசென் ரோதும்.

15. ஓதுநீர் சுவற்று தன்வே
 லோச்சியோன் தளையா வூற்ற
 வாதையென் மணத்தில நீங்கி
 மகிழ்ந்ததை மறவா தெண்ணும்,
 பேதையென் நிலையும் பேணிப்
 பேசிடப் பெயரும், செல்தன்
 நாதனுக் கினிய நம்பி
 நவம்பெற நயக்கு மென்பாள்.
16. ஓதிமத் தொதுங்கு வாளிவ்
 வொருநினை வோட வோர்ந்தாள்,
 தாதியர் தவிரச் சென்று
 தனியொரு புளின மேறி,
 ஆதியிலழகற் கண்ட
 அன்றுதா ணரிந்த விள்பய்
 பாரதிமே லுளத்துட் கொண்டாள்,
 பகர்வள்கொண் மூவைக் கூவி.
17. பார்த்தனென் பதிமுன் னுற்றுப்
 படிற்றி யாதே னுள்ளம்
 ஸர்த்தெனைப் புகழ்ந்தென் னேழை
 யிகுளையை யிரந்தென் தாதை
 வார்த்தைகொண் டென்னை வாழ்த்தி
 மணந்தபின் தணந்தான் தன்னை
 ஓர்த்தநீ தூதாய் மீள
 ஒருப்படுத் துய்க்க வல்லாய்.

வேறு

18. ஓதரிய துயர்பலவும் ஒருங்கொருவ
 வவந்துலகுக் குதவங் கொண்டமு!
 காதவிருங் கடல்படந்து கவலையெனுங்
 கருமுதிர்ந்து கனத்தெ னுள்ளம்
 ஆதரமென் னளப்பாய மாதிரமே
 எந்தியெழு மாற்றல் குன்றித்
 தீதுறினு முனக்கொருவா றினத்துரிமை
 செப்புவதாற் பரிவு செய்யே.

19. விதும்புமனத் தெழுந்தெரியும் விரகவனல்
தரும்பெருமூச் சுருவ மென்னத்
ததும்புவெடிப் பிழம்பினையாற் றணந்தநிலைத்
தணல்தழல்வ தென்னக் காய்ந்த
உதும்பருமென் றழல்காலுஞ் சஞ்சலத்தாற்
சஞ்சலநுன் குணர்வை போலும்;
வெதும்புமன வேதனையான் விரித்துரைக்க
வேண்டுகிலை விரைவை விண்ணேன.
20. வினித்துனைத்தாம் வேண்டிலர்க்கும் துளித்துவளம்
நல்குவையேல் விரும்பு மென்பால்
களித்துதவா தொருவுவையோ? காரரசே
கைம்மாறு கருதி நில்லாய்;
அனித்துளைய லாதெவரு மனித்திடீ
பெற்றனையென் றறிய கில்லேன்;
முளித்தமனந் தளிர்த்திடுமா ழறங்குறைநீ
முடிக்கழினி முடுகு வாயே.

வேறு

21. என்மேலது பேதைக்குணம், இயல்பேழைமை யன்றோ?
வின்மேவிய படிவத்தொடு விரதத்தையும் விழைவ
தன்மேவிட மின்மேவிறை தனில்விட்டைல் பெயர்வான்
கன்மேவிய நெஞ்சந்தரு வஞ்சங்கரு திலனால்.
22. துறைதோறுறு நலமேவற மறையோரொடுந் தோன்றித்
துறையார்தமிழ் மறைசொற்பொருள் தருமீமய்ப்பயன் சொரியும்
துறைசார்ந்துறை யினறையென்னிறை மனமுங்கவர் தொழிலிற்
நுறைபோயொரு துவரைச்சிறு மிக்கென்றெனத் துறந்தான்.
23. இகுளைச்சிறு மகளுக்குள நெகிழுத்துமி மேழை
பகுதிப்படு தகுதித்திறம் நியமம்பையுள் படரான்
மிகுதிப்பட வீரஞ்சொலும் வடவாரியர் விரதம்
உகுமீமய்ப்புது மடவார்மனத் தெனுமுண்மைமு னுண்றேன்.

24. ஆசற்றழ கொளிருந்திரு வடலத்தவ ரகமும் மாசற்றில ரெனநற்றமிழ் மடவாராறி கிலரால்; மோசத்திரு னெஞ்சத்தொடு மொய்ம்பாரியர் வடபால் வாசத்தறு மல்லாலுடன் வளரத்தெரி கிலமே.
25. தெரியோமாரு வஞ்சத்துறை சிறிதுஞ்சிறு வயதில் பிரியேமனு முரையாடவர் பேசிற்பிழை யார்குள் திரியாவுளத் தன்பார்நிலை திகழுந்தமி ழவர்பால் உரியேமன உடலோடெ துயிருந்தர வயர்வேம்.
26. எழிலான்நய வஞ்சம்பெரி தெனினென்றமிழ் நெஞ்சம் கழிகாதல்மு னவனுக்குணர் கருமங்கட வாதால் அழிவாருமென் வழியிற்பழி யணுகாதவ னுருவம் விழிவாடெயன தகமேவிய தகலாதிது சுதம்.
27. தீமிழ்வண்டமிழ் கமழ்தெண்டிரை யெங்குந்தரு முத்தம் உமிழுமினனுரு வொடுதன்கரு வருவம்பெறு கருவி தமிழ்மன்னுமென் நிலைகண்டுள மிளகாடுயரி தரியா தமிழ்துண்டவ ரிறைவன்மக னளியாடெனனி லறிதி.
28. எனவண்முகி லெதிர்வாள்முன மெழில்போலொளி யேர்செய் மனமெய்யுரை தமிழ்வாணுதல் மதிவண்டிரு மடவோய்! முனநின்மண முழவத்தளை வீடுற்றனன் முழுதும் உனதாழிய முயர்பேறெனக் குறைநீடியன வரைப்பாள்.

வேறு

29. தேடாம லெங்கோ னிருக்குந் திருக்கோயில் நகர்தேறுமா றாடாறி வழிசென்று களைமாற வுண்டாட வுந்துாங்கவும் வாடாத வளநீர் வழங்காறு பலபாயும் வரைதோறும்நீ நீடாம லிளையா தவற்காண நின்றேக வழிசொல்லுவன்.

30. கன்மீது பகைனின்ற தோளண்ணல்
 கரைகின்ற கனல்வேதியன்
 தன்மீது பரிவுள்ள முடனெந்து
 தருநீழ லார்தந்தைவின்
 மன்மீது படைதொட்ட வயமீளி
 யுடன்வந்த மறைவல்லவன்
 என்மீது பரிவழிலென் னிகுளைக்
 கவன்சொற்ற விவைகேட்டபெயே.
31. பீடாரு மாரத்து மணநாறு
 தென்றற் பிறப்பீவதும்
 வாடாத புகழ்வீச் துமிழ்மங்கை
 வளர்ச்சொட்டில் வளமார்வதும்
 நீடாழி யழுதோடி நிதிதேடு
 நாவாய்கள் நிறைவெகாற்கையார்
 நாடார நலனெல்கு பொருநைப்
 பெருக்கூட்டு பொதியின்மலை.
32. உலகெங்கு முனராது சாகத்தொ
 டகில்வான முறுதன்பொழில்
 நலனுண்டு நளிர்நின்று வெயிலன்று
 மறியாத நறுநீழலார்
 பலவொன்று சிறுமந்தி பலவொன்று
 கடுவன் பறித்தோர்பலாப்
 பலநீவிர் பொதுவுண்மி னெனலூடு
 பொதியிற் பழம்போதிகாண்.
33. இயற்கைத் திறந்தந்த வினைநுட்ப
 மலிசெங்வி யெழில்யாவுமுன்
 பெயற்கோ ரிடங்கண்டு பெரிதும்
 குவித்தாங் குயர்பெற்றியால்
 புயற்காடு மயிலென்ன மயல்தந்து
 பொறியெங் தையும்பேதுரச்
 செயற்கான நலனார்ச்சொல் பொதியிற்
 பெருஞ்சாரல் தெளிநீத்துறை.

34. என்னிற பிரிந்தான்மன் எழிலாரு
மரமங்கை மார்பண்ணொயிற்
பொன்னிக் குறழ்தோளிர் தொடலைக்க
ணதீர்போழ்து புதிதோர்மணம்
உன்னிக்கொல் முன்வேட உருவத்தை
யுணராத பழிதீருமோ
முன்னிக்கொல் முன்சென்று முழுகும்
பழம்பாவ நாசத்துறை.
35. மின்னின்று வாடாப் பசம்போர்வை
வேய்வேழ மிளிர்மத்தகம்
தன்னின்று மொழுகோடை தவழ்கின்ற
தெனவீழ ருவிநீர்கரும்
கன்னிக் கிடந்தந்த வன்கங்கை
கனியாது பெருகுந்திருப்
பொன்னிக்கும் மேன்மல்லல் பொழிகுழல்
குற்றாலப் பொருவில்துறை.

வேறு

36. சாரலெல லாமெழில் தங்கிய துறைபல
சாரவ ஸந்தரு தண்டமிழ்ப் பொதியிலில்
சாரக்க ஸித்துளந் தண்ணெனத் துளித்தயல்
சாரப் பெயர்குவை தங்கலை யெழிலிநி.
37. காரிறுத் ததனையும் காதலன் கருதிலன்
பாலெனக் குருகினம் கட்டிய பறக்கவென்
ஆரியன் மனமென ஆம்பர மிருண்டிட
நீரினில மறைகிளன் னெஞ்சிசனக் குவிந்திட.
38. ஆடவற் கிரங்குமென் னல்லவுக் கிரங்கிய
பாடல் மழுநிடப் பைந்தள வினார்சிரித்
தேடகம் விரித்திட எங்கனு மூலவைகள்
பாடவம் கொழித்திடப் பாண்டியிற் படர்குவை.

வேறு

39. வளமலையம் பிறக்கொழிய எங்கடமிழ் வைகை
களமர்பழங் கிளைஞர்தொழும் செழியாநிலம் கடல்க

வளமினமுன் னுண்டபகை வைத்ததனை மருவா
துளவிளையு ணிதிகொழித்தோங் குந்தமிழ்நா டுறுவை.

40. தென்பொதியத் தாரநறுந் தென்றலிருந் ததனுக் கன்புமற வாதுவிசும் பழவுகுநீ ரென்ன முன்பெயல்நற் றாவலிலாடு முந்துவைநீ யூதை யுன்பருவத் துண்மைதிசை பெங்குமுரைத் துலவ.
41. உறுபயினல் லாழுகுக்கொண் டோங்குபுகழ் நாட்டுத் தறுகண்மறத் துமிழுர்ப்படை தனைமலைவா ரின்றி மறுவிலறத் தொழிலமரப் பொருந்திரன வகுத்துச் சிறுவினைதேர் சாதிதெரி யாதசெழுந் தேசம்.
42. தொழிலுழவென் றிருதுறையும் தொல்லுரிமை சொல்ல வழிவழியாக் கொண்டதமிழ் வாணர்கட லேறிக் கழிந்தியம் கருதலாபார் கொண்டபெருங் கப்பக் கிழிகொணர்வார் அறம்வளர்க்கக் கீர்த்திவளர் நாடு.
43. மானுறமும் விழியர்தமிழ் வழியுமண மலர்வாய் வானுலை முழுமதியேர் அழுதொழுகு வதனம் தேனுகராத் தெய்வமரை எனத்திருவும் வாணி தானுமிருந் திலகிவொளி தங்குதமிழ் நாடு.
44. கோட்டமகில் குங்குமந்தக் கோலலிமாடு கறியா னாட்டருநெல் லிக்கிளாநீர் நகர்தருபல் பண்டம் வேட்டபொரு ஸீட்டிவளை விற்துருமம் முத்தாற் காட்டவிள்தேன் நாவிவிலை கழறுறுநா டுறுதி.
45. உற்றுயர்நா டுளவினிய கண்பருகி யுவப்பை மற்றயற்கா விரிதருநற் றலையலவளம் வழங்கப் பெற்றதனால் வளவினையில் நாடெனும்பேர் பெற்றுக் கொற்றமுயர் தண்புனனா டுற்றுமதிழ் கொள்வை.

வேறு

46. ஏவாமைத் தொழில்புரிவார் ஏற்பதறி யாரியற்ற இயைந்து மல்கித் தாவாமை வினையுள்ளாடு தக்காருந் தாழ்விலராந் தகையார் செல்வர் ஓவாமை வளத்தொடுநல் லொளியுதவுங் காவிரிபாய்ந் துயரு நாடு

சாவாமை வண்மைதரும் புகலீழன்னு
முண்மையினைச் சாற்றும் நாடு.

47. பண்புடையார் பழையர்தமிழ்ப் பாண்டியர்போல்
பாரிலிசை படைத்த சோழர்
தண்புள்ளாட் டவர்த்துதி சாற்றிரு
தலைநின்ற தமிழ் மேழி
நண்புடைமை யாடவரும் நனிவிருந்தை
நல்லாரும் நாளும் பேணி
வண்புதழை வளர்த்திறவா வளச்சிறப்பை
வழங்கறமார் வாய்மை நாடு.
48. கள்ளாரு நறுஞ்சோலைத் தண்படப்பை
கழனிபல களமர் சாறு
தள்ளாத வளமனைத்தும் தரும்புனல்நா
டுடைத்தவத்தர் தம்மையென்றும்
நள்ளாரும் வளவரென நவில்செவ்வி
படைத்தாக்கம் நல்கி யோடும்
வெள்ளாறு பாலாறு விரிப்பணைத்
துமிழ்க்காட்சி விழைந்து காண்பை.
49. காவிரிவெள் ஓாறுவிரி பாலாறு
பெண்ணையெனக் காம்பு நாலாய்
பூவிரிதண் புனணாட்டைச் சுரந்துாட்டும்
மடியுடைய பொற்பி னல்லான்
பாவிரிசெந் தமிழ்தழுவு நீண்மலயப்
பயன்னைத்தும் பம்பும் நாட்டில்
நாவிரிபுள் வினமிழற்றும் பண்ணார்ந்து
நில்லாது நடப்பை விண்ணே.

வேறு

50. விரைதிபறந் துறுதிகுடப் பொருளைவளம் விரிக்கும்
திரைதிருவும் தருவுமுயர் வானவர்தந் நாடு
திரைதிமில்கள் வரவழைத்துத் திளைக்குமெழில் நாடு
உரைதிரியா தூயர்தமிழ்நாட் டும்பர்மலை நாடு.

51. தமிழ்தவழுந் திருவயரும் தரணிதொழுந் தரளம் உமிழ்கடல்குழ் வழுதி நிலம் உயர்த்தபுவி யோம்ப இமிழ்மலிசோ னாடிவையோ டென்றுமுறந்த் தெழிலார் சிமிலிந்டு மடிவளரும் சேர்வள நாடு.
52. நாடுபவர் நாடுவன யாவுநிறை நாடு கூடுவெமல் குலவுகுட மலைநிதியங் கொழித்துப் பீடுயரும் பலந்தமும் பேணவளம் பெருகிக் கோடுயரும் யானைதொழில் கூடுமெழில் நாடு.
53. முழுதுலகுந் தொழில்கருதி முடிப்பவருக்குப் பகலாம் பொழுதுதவி மாலைசுடர் புகுதுபழம் புணரி தொழுதுபுகழ் பாடவளந் தூங்குகுடந் துருவிப் பழுதுணரா மலயயிந்டுந் தொடர்தொடர்ந்து படர்தி.

வேறு

54. மலையினைக் கடலை மான வரம்பின வகுத்துக் கொங்கர் அலையினைப் புகுந்து மூவாக்க டம்பிபறிந் தாண்ட சீர்த்தி நிலையினை நிகர்த்துச் செம்மாந் துயர்ந்தயல் நிமிர்ந்து வானத் தலையினைத் தழுவ மானைத் தடமலைச் சாரல் சார்தி.
55. இத்திரு மலையி ணங்கி னினாநில வெறிக்கு மூரல் முத்திருந் தலர்ந்த செம்பிபான் முளரியின் முகத்தர்வைகல் மத்திருந் திழுக்கு மாய மகளிர்ஆங் குழலை மாரி ஒத்திருந் தொருவா நீல மலையினை யுவந்து காண்டை.
56. நோய்தர அறியாச் சீதம் வலம்செய நூடங்கு மஞ்ச வேய்தர வசந்த மொன்றே விழைந்தவ னிலவ வென்று பாய்தரு மருவித் தாளப் பண்ணொடு மஞ்ஞை யால ஆய்தர னானந் தேடு மழகர சிருக்கும் ஆங்கன்.
57. மாய்தரும் வளமங்கோரா மலையினில் இயற்கைத் தெய்வம் காய்தரும் வெயிலின் வெம்மை கண்டறி யாத கானில்

76 நாவலர் பாரதியார்

வேய்தரும் குழற்கா லாத மென்சிறை மிழற்ற வெற்பிற்
சேய்தருங் கலுஷி பாடச் சிறந்தர சிருக்கு மம்மா!

வேறு

58. கொடுமளத்த ரிருஞூளத்தை யளந்தாழுங்
குடக்டல்குழ் குடகின் பாங்கர்
நடுமளத்தர் நேர்மைநிறிச் சால்புயர்வு
நனிகாட்ட நிற்கும் நல்ல
நெடுமலையத் திடைச்சிமய நிவந்துமழை
நிலைநீல மலையின் வானைத்
தொடுமரிய தடஞ்சாரல் தங்கியினைப்
பாறிவழித் தொடர்வாய் செல்லே!

வேறு

59. நாடுகுட நாகமகல் நாகமளந் துயரும்
கோடுகுணக் கோடுவரை யோடுமுறை கொண்டு
கூடுகுது கலமதனின் கலமெனத் தாலம்
பாடுகுல நீலமலை பம்புமயல் படர்தி.
60. மாய்தலறி யாதபச மாமைமலை மருமந்
தோய்தலறி யாதுதவழந் தொழுகுபழ வானி
தேய்தலறி யாதசெழுஞ் செவ்விசெயத் தினமும்
சாய்தலறி யாதவளத் தண்ணடைகள் சார்தி.
61. என்னெழிலுங் கன்னிமையு மேதமறி யாத
மின்னிடையார் பலாநலமும் வெளவிமகிழ் மீளி
மன்னுபொது மார்புமென யாவையுமேல் வாரித்
துன்னுமிரு பெண்ணைவளந் தோயுயர் நாடு.
62. சேருதிநன் னாடதனைத் தினம்விளையா டிளையார்
சாரையினுக் கோடவவர் சீராவிக்கே தடம்வாழ்
சாரசமோர் சிறிதும்வெரு வாதருகே சகுவி
ஊருவோர்ந் துவக்குமெழி லொன்றுமொளி நாடு.

63. முட்டியறி யாதவளம் முரலிசைப்புள் மகிழ் மட்டிலடங் காதமது ஒட்டுமெழில் வனமும் கொட்டியென ஆம்பலென நெய்தலெனக் குரகம் ஒட்டியொரு வாதுவை ஊருணியும் துதையும்.
64. நாடிதுவிட் டடைவெந்று நாறுதொறும் நத்துக் கூடிரியக் களமர்க்கடைக் குலமடவார் கெழுமி ஓடிநடத் தழுவியவர் உழுவல்பெறு முழவர் நாடிமகிழ் விழவயரும் தொண்டெநல் நாடு.

வேறு

65. தொண்டையினெல்லை யெய்தத் தூயந்தல் லமுதை வென்ற பண்ணெந்ற றமிழற் பண்ணார் பாசரம் பயில்வ தோடும் அண்டையிற் சாமம் பாட அழகனா யமர்ந்தான் செய்ய இண்ணெநல் விழியன் நின்ற எழுமலை நிவந்து தோன்றும்.
66. வடுகினில் முரலும் வண்டும் தமிழ்தருங் குயிலும் வந்து நெடுமலைச் சாரல் தோறு நித்தமு மிசைப்பக் கேட்டுக் கொடுநுதிக் கொவ்வைச் செவ்வாய்க் கிஞ்சகங் கொஞ்சம் கோல அடுசவைப் பாலி னின்சொ வரம்பையர் விரும்ப வம்மா.
67. ஒதிய பண்களோடு மூவகையி லாழ்வார் பற்பல் சாதியர் தழுனி யாரத் ததைதிருப் பதியைச் சார ஆதியில் முருகன் கோயில் அவன்திரு மாமன் வைப்பாய்ப்

போதிய புனைந்த போதிப்
பொழில்வலங் கொண்டு போதி.

68. அம்மலை யகலம் நீங்கி
யருஞ்சுரத், தத்தம் நீந்திப்
பம்மலுற் றோடும் ஆறும்
பலகுல மலையும் பாங்கரப்
பொம்மலுற் றகன்ற நாடும்
புளினா றலைக்குங் காடும்
மம்மர்செய் அளக்கர் தாண்டி
மரகது மலையைக் காண்டபே.

வேறு

69. மகிழ்முங் கடம்பும் மலிதருஞ் சாரர்
கிடையிடைப் பசுநிறப் பளிங்கின்
முகிழெனக் குரும்பை முதிர்ந்தின நீரும்
வழுக்கையு முதவிட முசக்கள்
மகிழ்ந்துளை விருந்துக் கழைக்குமா இறமுந்து
வாங்கிய வளமட விருந்து
நூகிழிந்தின மகவுக் கருத்திட நிறைந்த
தென்பொழில் மரகதும் நீங்கி

70. மேலலைப் பரதர் மெல்லியர் நிதமும்
நித்திலம் வித்துரு மழுமே
சாலவுங் கொணர்ந்து தந்தமுந் தேனுந்
தருபவை துமக்கவை பகரும்
ஏலமார் வரையிற் சந்தன நிழலி
லென்றுமங் கிருந்தரம் பையர்கள்
ணாலமா ரழலுர டருந்தவ முழந்த
அறிவர்நல் லருந்ததி யடைவை.

வேறு

71. பழமுதிருஞ் சோலைவளம் பம்புமருந் ததினிட்
பழல்முதிரும் வெயினுழையா வடர்வனமார் குழல்

நிழன்முதிரும் பொழில்தழைய நின்றபழும் பம்பைப்
பழன்முதிரும் பணைசெறிதின் புலப்பரப்பிற் புகுவை.

72. ஆஹமழை நீருதவா அவல்களெலாலா
மற்றொழிய அவ்வா ரன்றி
யாறுபிழை யாதொழுக யானர்புன
லனவரத மளிக்கும் பம்பைப்
பேறுபிழை யாதபெரு வீறுதவ
பொய்கைவளம் பெருக்கிப் பேணச்
சாறுபிழை யாதபுலம் தங்காமற்
சாருதிதென் கங்கை யாற்றை.
73. ஏராரும் பொழில்பலவும் படப்பையொடு
விளையுள்வள மெல்லா மீடும்
சீராருந் தெண்ணறலத்தீந் திரைவிரிதோ
தாவிரிதான் சென்று மேற்கே
பாராரு மலையழகு பார்க்கவரும்
பவ்வமெனப் பரந்து பாக்கம்
ஊராரு மருத்தெமாடு பாடிபல
வுந்துலவி யொழுகும் மாதோ.
74. தான்மருவு தென்கன்னித் தரைமரும்
தமுவுகடற் றடக்கை போல
வான்மருவு மலயீல மகளையலை
மகிப்பன்மண மகிழு வார்க்கும்
தேன்மருவு தெண்ணீரி னொழுக்கென்னத்
தெய்வவளஞ் செய்து செல்லும்
மான்மருவு மடவிழியார் நிதங்குடைகோ
தாவிரியின் வனப்பைக் காண்டபை.
75. என்றுமுள தென்றமிழ்போற் பரம்பொருள்போ
லெல்லையூறு கால மெல்லாம்
நின்றுவள நிலமுட்டுந் தொல்கங்கை
யெனவடவர் நினைத்து வாழ்த்தும்
தொன்றுவளர் தூயபுக மீண்டீன்
ணீத்துமதைத் தொழுது நீக்கிச்

சென்றுவளஞ் செங்குடக்காய்க் கொழித்தொழுகு
நருமதையின் தீர்ம் சேர்தி.

76. தோழற்றார் தொடுகடலை வெறுத்துரிய
தொன்றுமுதிர் பவ்வந் தோயக்
காழற்றார் குடகோடும் நருமதையின்
கரைமருங்கிற் கவினார் கானம்
பேழற்றார்க் கவலமுழுன் பிழைப்பிலறப்
பெருமித்தின் பெற்றி பேணி
ஏழற்றார்க் கெழில்வளத்தா லின்புமிழைத்
தியலமைதி எங்கும் எய்தும்.
77. மடமானைத் தொடருழுவை படப்பாயும்
வயமாவின் காலை வாலால்
திடமாக வரிந்திறுக்கி வீழ்த்தியதைத்
தின்றுதிரி மூரிப் பாந்தள்
நடமாடு கொடுவனத்தின் நடுபெருளியும்
நருமதையாம் நதத்தீ, ரத்தின்
தடமாருந் தவப்பள்ளி மிடையவிடை
யரமகளிர் சாழ் லார்வார்.

வேறு

78. ஓலங்குமில் வளாகம் நிற்க
வியங்குதி வடபா லாங்கே
கலங்குபு கயிறாய் முன்பாற்
கடல்கடைந் தயர்வாற் றூங்கித்
துலங்குவான் கங்கைக் கோட்டந்
தொல்கங்கைப் பொழிலி ணீங்க
விலங்குமா கணம்போ ணீண்ட
விந்திய மலைவந் தோங்கும்.

வேறு

79. நிலத்தியலு மொழிவழக்கும் நெறிபலவங்
கலையுணர்வு நீண்ட நாளாய்க்

குலத்தியலுந் தொழிலறமுங் கொள்கைகளும்
வெவ்வேறாக் குலவக் கொண்டு
நலத்தியலு மறத்தொல்லை நாகரிக
மிரண்டுமிந்த நல்ல நாட்டில்
கலத்தியலு நீரென்னக் கலவாமற்
காக்குமிடை விந்துங் காண்பை.

80. தன்காதற் பெற்புலத்தைத் தழுவுமிரு
கரமென்னத் தக்க வாழு
மின்காதல் புரிமஞ்ச தவழுமிரு
மலைத்தொடரு மின்டிக் கன்னி
நன்காதற் றுறையிறைஞ்சிக் கூப்பவிடை
வளம்வரும் நாடு காத்துப்
பொன்காதல் புரிவிந்தும் குடகுணக்காய்
நிலப்பரப்பைப் புரந்து நிற்கும்.
81. விந்துமலை விடுத்துவடக் கேகுமிடை
விரிந்துபடர் வியவின் வெம்மை
யந்தரத்து மழற்றுமதன் அகனீந்திக்
கடப்பதுமிக் கருமை யாமால்,
உந்தரத்து நீயனுகில் உன்னீர்மை
யுன்டுதவு முனங்கங் கெவ்வம்
கந்தரம்நீ யாகையினால் உயர்ந்தோங்கிப்
பறந்ததனைக் கடப்பை காரே.

வேறு

82. நீடுநிலை கோடைபெற நிழலொடுநீர் நில்லாக்
காடுமுளி யோமைநூணாக் கவடுதொறுங் காணக்
சூடுவன குடினாயோடு கூன்சிலவு மல்லால்
ஊடுலவு முயினினமாண் டொன்றுவன காணாய்.
83. நிழலுமிழும் உலவைபச நிறப்புதல்புல் லெதுவும்
அழலுமிழும் வெயில்தெறவான் டறவொழியு மடவி
தழலுமிழத் தறுகணர்தாம் தரக்கெறியுங் காழ்கள்
சழலுமிழுஞ் குறையிடைச் சூறைகொளுஞ் குழல்.
84. பினவுபுனிற் றுமுவைவிடர்ப் பிறங்கவதன் போத்தாங்
குணவுபெற்ற சூழல்வதைமுன் முளரிகிழித் தோச்ச,

நுணவுலவை யெருவைபுவி யெருவைமுடி நூங்க
வணவழியான் டழல்புலியை யறைந்தட்டக்கு மடவி,

85. மாந்துபுன லோடுனைவும் வழங்காரிய வரைப்பில்
ஈந்துபுதற் கள்ளிமிசை யீகைபடர்ந் திவரும்;
மாந்தரிலை விலங்கினமும் வாழ்வரிது வழியில்
நீந்தரிய நெடியவனம் நீங்குவைநீ பறந்தே.
86. இவ்விடம்விட் தேகிவட மதுரைவல மிட்டு
வெவ்விடமுன் டவன்சடைநீர் வேணியொடு விளவச்
செவ்விடமோர்ந் திரியமுனை தெரியுமதிற் நிளைத்தே
எவ்விடரு மியவயர்வும் இறக்குளித்தாங் கெழுவை.
87. தென்மொழிபோற் றென்றமிழ ரூரனுளம்போற் றெளிந்து
தூான்மொழியார் யமுனையறல் தோயுமிரு துறையும்
பன்மொழியும் பயில்வர்குடை பயசினிடைப் படிந்தே
என்மொழியென் கொண்கனிடம் இயம்பவிரைந் தெழுதி
88. யாணர்திரை கரைபொருமால் யமுனைமதில் கழுவும்
பாணர்புகழ் செல்வம்வளர் பஞ்சவர்நற் பதிபல்
வீணர்நுழை யாதவினை யாற்றுபவர் வேள்வி
ஆணர்மலி யிந்திரப்பி ரத்தபுர மடைதி.
89. பேரரசர் ஆதரமும் பேரறிவும் விறலும்
வீரமுந்தா ஊண்மைவினை விழுந்தியும் இறைமை
வாரமும்நேர் சமைத்தத்திரு வைப்பெனவாங் கோங்கு
மூரதனை யொன்றிந்தி யோரம்விரி சேரி.
90. ஓரையயர் வோருமய லுறுதவநோற் பவரும்
சீரையணி வோருமுயர் சீலைதரிப் பவரும்
ஆரையக ழடைவளைந் தகன்றபுறஞ் சேரிக்
சூரையயல் குலவுபெருங் கோயில்களில் வதிவர்.
91. இரவுபக விடையறவற் றிப்பொருளு மேந்தி
விரவுபுறம் வினைபுரிவோர் படைபயில்வார் வேகப்

புரவிகளி ஹார்வர்நிடை புனல்படிவார் பொம்மல்
அரவமோழி யாநியமம் அகநகர்வாய்க் கொளுவும்.

வேறு

92. நன்றெங்கு மிசையேயி நடுநாவல்
வடபாதி எழில்நா டெலாம்
நின்றெங்கு தம்மாணை பொதுவற்று
நிலையத்தற் நேரா ரும்நேர்
மன்றெங்கு வந்தேறி வழிகூறி
வந்திக்க மன்குயம் வேட்
டன்றெங்கு பொன்றாத புகழ்கண்ட
வடலைவர் அரசாளு மூர்.

93. நீடாமல் நகரும்பர் வலமாக
விண்சாரி நீநேர் வையேல்
தேடாம லடலைவர் திறல்பேச
திருவைப்பி னெழில்கா னுவை
கடாம லஞ்சாத குலமன்னர்
நிலவாழ்வு கொல்வில் வினர்ப்
பாடாமல் மகிழ்கின்ற பாவாணர்
பாண்மக்கள் பாரில் ஸையால்.

வேறு

94. மண்ணொடு பிறந்து தூய
மன்குடி சிறக்கத் தோன்றிப்
பண்ணொடு வளருந் தெய்வப்
பழந்தமி ழரசி யெங்கள்
பெண்ணொடும் பாதி யான
பெற்றியன் பிறவான் மூன்று
கண்ணொடும் பத்தர் பாவங்
காண்ணானப் பெரியோற் கன்பர்.

95. ஜவரும் புதிய பேரூர்
அமைத்தத் னடுவில் தங்கள்

தெய்வதந் தமிழர் போற்றும்
 சிவன்திருக் கோயினாட்டி
 மெய்வழி பாடு காட்டி
 விழைபவர் தொழப்பல் வேறு
 மொய்வரு நியம மெல்லா
 முறைவகுத் தூரிமை செய்தார்.

96. நித்தனின் நியமம் நிற்க
 நெடுந்தடந் தெருக்கள் சுற்றிப்
 பத்தியினெழுவ நான்கு
 பக்கமுங் கோட்டிப் பாட்டை
 பித்தியின் புழைகள் கூடும்
 பீடிகை மன்றம் பள்ளி
 சத்திரம் தடாகம் தோப்பு
 தண்டமா திகமுஞ் சாரும்
97. நன்னகர் நாப்பண் நம்பன்
 பொன்துளி நனுகி ஜவர்
 மன்னர்பொன் முகடா ரெந்து
 மாளிகை சிகரி மன்னிப்
 பொன்னகர்க் குறவு காட்டிப்
 பொருவரு பதாகை நீட்டி
 உன்னரு முயர்வி யாரு
 முனருமா ரொளிந்து தோற்றும்.

98. நலத்தகு தம்பி மார்கள்
 நால்வருள் முதல்வன் மூன்றான்
 வலத்தினில் வைக எங்கள்
 வள்ளலோ டிளவல் வாம
 நிலத்தினின் ரேமஞ் செய்ய
 நேயத்தால் நிறுவி என்றும்
 அலத்தல்விட் டாழி யோச்சம்
 அண்ணல்த் னரச வீழும்.
99. பொன்னவிர் மாட மெந்திற்
 பொருவிலா நம்பி முன்னென்

கன்னிமை கவர்ந்து காதற்
 கவலைதந் தகன்ற காளை
 நன்னகர் அண்ணல் கோயில்
 நடுவதன் வாம நிற்கும்
 முன்னிழல் படங்கில் மூரி
 வாளரம் நுடங்கு முன்றில்.

100. நாவியு முயலு நானா
 நவ்வியு முகனு ஞாங்கர்
 வாவியும் வனழு மெல்லா
 வனப்புடை மனப்சூ நல்கும்
 காவிய முருக்கொண் டென்னக்
 கவினுமக் கோயிலும்பர்
 ஓவியம் நடைகற் றென்னச்
 சிலதிய ருவைக் காண்பை.
101. நின்றனை நினைந்து சூழ்தி
 நெடுநிலை மாடத் தும்பர்
 மன்றுபற் பலவுள் வாம
 வாசியார் பளிக்குத் தெற்றிப்
 பொன்றினி யழுனை யாற்றின்
 பொலிவோடு கொட்டுக் காணக்
 குன்றனி குயிற்றி யாங்குக்
 குலவுபொன் பொருவில் கூடம்.
102. வேல்பயில் வீரர் நின்று
 வியந்திடச் சூத ரேத்த
 நால்பயில் புலவர் வாழ்த்த
 நுவலரு மாடத் தும்பர்
 பால்பயில் மொழியா ரந்திப்
 பல்விளக் கெடுத்துப் பம்பிச்
 சேல்பயில் விழிக ளாரச்
 சூழதரச் செம்மல் சேரும்.

103. யவனர்நற் சிலையின் மேனி
 யாண்டோ வியம்போல் வண்ணம்
 நவநனி யெழில்கள் நல்கும்
 நுளினவாண் முகத்தி லொத்த
 உயமளில் விழியான் யாரு
 முணர்ந்துட னிறைஞ்சு மெங்கள்
 சிவனருள் திருந்துப் பெற்ற
 செம்மலை யெளிதிற் ரேர்தி.
104. ஆரமும் நாலும் பெண்டி
 ரயில்விதிச் சவுடும் பொன்னார்
 பாரமும் தாங்கு மார்பும்
 படைப்பில் நெடிய தோனும்
 வீரமும் கொடையும் வெஃகும்;
 விழியளி யொளியை விள்ளூம்;
 ஈரமும் ஆறிவோ டாண்னமை
 யெழில்முகத் திலகு மென்றும்.
105. சோலையிற் றழனி யோயத்
 தோயிருட் படலம் சூழும்;
 பாலையில் வண்டு பாடப்
 பாங்கரமின் மினிக ணீந்தும்;
 மூலையில் யழுனை நீரில்
 முகிழ்நிலாக் கற்றை மூசும்;
 மாலையி னெழிலை மாந்தி
 மகிழ்வனம் மாடத் தென்றும்.
106. அடுத்தர மியமாம்; சூழு
 மயலெழிற் பொழிலில் யாழின்
 எடுத்துளர் நரம்பிற் றும்பி
 எங்கனு முரலும்; தீம்பன்
 மடுத்தவ னிருந்து வள்ளல்
 மாலையிற் றனிக்கு மாங்கண்
 கடுத்தவ னகலா வாறு
 கடுகிடெயன் கவலை சொல்வாய்.

107. ஈண்டியங் கெழிலி! ஏந்த
விளமரக் காவின் எங்கும்
வேண்டிய வருவ காட்டி
மிளிர்ந்தவன் விழிநிற் காணத்
தூண்டிய பின்ன னாற்குன்
உருமுரை கரந்து தொல்லைப்
பாண்டியர் தமிழிற் பன்னாய்
பாங்கினா ருணரா வண்ணம்.
108. விண்ணிலே மறைந்து நோக்கி
வேந்தனிங் கிதுங்கண் டொன்னார்
புண்ணிலே பொலியும் வாளாள்
புரவலற் றொழுது தென்னர்
மண்ணிலே மனையாள் நல்லுழு
வாய்த்திலா மங்கை கொண்கன்
கண்ணிலே கருணை காணாள்
கடவுவள் வழிபா டென்பாய்.
109. ஏழையா ஸிரங்கா யேனும்
எழிலட லுடையாய்க் கென்றும்
பீழையார் பேதை பெண்மைப்
பெட்புடை வாழ்த்தும் பெண்டிர்
மாழையார் வள்ளல் நின்னில்
வாழுழும் மடந்தை மார்க்குப்
பேழையா ரன்பு முய்த்தாள்
பெறுகென வணங்கிப் பேசாய்.
110. நீலமார் வானின் மீன்போ
னின்றவண் மிளிர்ந்து மின்னிச்
சூலமார் கடவுட் கன்ப
னடிதொழு தவற்கென் பெண்மைச்
சீலமார் துனியும் செம்மல்
சேவகக் கடனுஞ் செப்பிக்
கோலமா ராண்மைக் கேலாக்
கொடுமையை விடுக்கக் கூறாய்.

111. யாரெநி யாதுன் மாற்றம்
 எனிலவற் கியம்பு தண்டாய்
 ஓரையைக் கழங்கைப் பந்தை
 ஒப்பில்தன் பாவை தோழி
 மாரைமுன் கவலை யில்லா
 மனத்தையும் விடுத்துன் காதற்
 பேரையே பேறேன் ஹண்ணிப்
 பேதுறும் பேதை தூதேன்.
112. விந்தைநீ வினவல் என்போ்
 விளைவொடு கருவி யென்ப
 முந்தைநான் அறிவு னுன்னை
 மும்முறை முகம் னில்லை
 நுந்தையின் அணுக்கத் தொண்டன்
 நுவல்வனுன் புகழ்மை பேணி
 நிந்தையை நீக்க நின்பால்
 நேசத்தால் பேச வந்தேன்.
113. தென்னர்செந் தமிழர் தேயாச்
 சர்த்தியர் செழியர் தெய்வ
 நன்னர்வான் கங்கை மண்ணை
 நனுகுமுன் பழையர் நாட்டை
 மன்னராய் ஆண்டு மாண்ட
 வழுதியர் வழியில் வந்தாள்
 பின்னர்நின் மகனைப் பெற்றோள்
 பெருமனைக் கிழமை பேணாய்.
114. கற்பற வாழ்வங் காதற்
 கடற்கரை விளக்குங் காணத்
 தற்பரை யருளை நாடிற்
 தமிழ்த்துறைக் குமரி நோற்பாள்
 விற்பன விந்ய மாதர்
 விரகிலள் விழைந்து நாளுங்
 கற்பன கணவன் காதற்
 கடன்புரி கடன்காண் கல்வி.

115. என்றிவை யியம்பி யின்னும்
 எம்மிடைத் தொடர்ந்த காதல்
 நன்றமுன் வளர்ந்த செய்தி
 நான்சொல் வணர்ந்ததென் கொண்கள்
 பொன்றவில் புகழ்போல் நின்ற
 பொருவிலென் அன்பன் னாற்குச்
 சென்றுநீ தெளியச் செப்பித்
 தேற்றியெம் மிருவர்ச் சேர்த்தி.
116. வருபுனல் விழவு காண
 மருதமுன் றுறையுள் மேனாள்
 ஜருபுறக் காவி வுற்றேம்
 உருத்தவ ணும்ப லொன்று
 மருவழி வெருவித் தோழி
 மாரொடு மறுகப் பன்னத்
 துருவியம் பும்பர் கொம்பி
 னுடுறைத் தூன்றக் கண்டேன்.
117. தெளித்தெதிர் சினந்த யானை
 தெருமர முகத்தில் வாளி
 குளித்தவன் புழைக்கை வில்லிற்
 குழித்துமேற் குதிக்க வோடி
 ஓளித்தது பிளிறி; ஊங்கோர்
 ஆளிபோல் மீளி ஒண்கண்
 அளித்தெனப் பருக அன்னா
 னழகமு தருந்த லானேன்.
118. காத்தெனை யளித்த காளை
 கண்களி யூட்டக் காதல்
 நீத்தம்நா னிலையேன் நாலெணன்
 நிறையுட னெகிழ நெஞ்சம்.
 யாத்தவற் குறவு கூற
 யாணர்நோய் மகிழ்ந்தேன்; கண்டான்
 பூத்தபுன் முறுவ லுள்ளப்
 புணர்வோடு புளகம் கூர.
119. பஞ்சவர் கால மோராப்
 பழையாதங் குடியிழ் ரோன்றும்
 வஞ்சியர் தமிழர் கற்பின்
 மணம்புனர் வகையா னன்றி

எஞ்சிய குலத்தார் காதற்
கிடைந்துள மினகார்; என்பெண்
நெஞ்சமிம் மாணிப் பார்ப்பான்
நெகிழ்ற்றவா நினைந்தேன் மாழ்கி.

120. என்னிலை யயிர்த்துள் ளோங்கி
எண்ணமிட் டயரு மேந்தல்
தன்னிலை கருதிக் காதற்
றருக்கொடு தகவார் தந்தை
மன்னிலை மாண்பு முன்னி
மறுகுமென் னுள்ளம் பொய்யா
நன்னிலை நட்பி னல்லார்
நாப்பணுா ர் நகையை நானும்.
121. வேர்த்துடல் விதிர்த்து நின்று
வெறுங்கைகள் பிசைந்து விம்மி
ஆர்த்தமு தயலா ராயத்
தன்பறி வழகு மிக்காள்
பார்த்தன விறைஞ்சி யண்மிப்
பாண்டியர் மகள்கா ஜென்ன,
ஓர்த்தன னுவந்து யானும்
பார்த்திவ னுணர்தி ரென்றான்.
122. தானையர் தகையா வண்ணம்
தனக்குநல் வழிசொல் லென்ற
கோனைபியன் தோழி கூடக்
குழைந்துயரித் திருந்தேன் மீண்டாள்
ஆனையை வென்ற ஆளி
மானினுக் கஞ்ச விஞ்சை
மீணவெல் விழியாற் செய்த
விரகினை விளம்பு கென்றாள்.
123. அந்தன னல்ல னாலென்
னாருயிர்க் கமுதா யிந்நாள்
வந்தழல் மதமா வென்றென்
மனம்புகு மன்னன் மாரன்
தந்தழல் காம வேழம்
தடிந்துளம் தளிர்க்க என்னைச்

சொந்தமாய் மனக்கத் தூண்டச்
குழினத் தோழி சொல்வாள்.

124. தனிந்தவன் விழைவு சொல்லித்
தழையொடு தாமந் தந்தான்
குனித்தவிற் பகழி கொண்டோர்
குஞ்சரப் பகைகொன் ரெங்கட்
கிணித்தவ னினிய வன்கட்
கிடைந்துழல் கின்றான் எம்மோய்
பளித்தலை விடுதி பார்த்தன்
பன்னிறீ என்றாள் பாங்கி.
125. பாண்டியர் விளக்கே நின்போற்
பான்மதி வழிவந் தானாம்;
பாண்டவார் குடிப்போர்; தாங்கள்
பஞ்சவர்; பார்த்தன் தன்போர்;
ஆண்டவர் அவற்குஞ் சொக்க
ராவராம்; துமிழும் ஆய்ந்து
வேண்டள வறிந்து ளானாம்;
வேந்தன்பால் விரைகின் றானாம்.
126. கூடலார் கொடுக்க வேட்டுன்
கூட்டமும் புருவ வில்லும்
நீடலார் நீலத் தும்பும்
நின்னரு ஞாடனே பெற்றிங்
காடலா ரணங்க னாட்சி
யடக்கிறிற் கரச வாகை
குடலார் விழை செய்யத்
துணிந்துளான் வாழா னன்றேல்.
127. நும்மைமுன் செல்லச் சொல்லி
நுமக்குமுன் நுட்பான் போலும்
அம்மைநீ யணியத் தன்வில்
லரதன வாழி தந்தான்

வெம்மையா இனது மீனார்
 விரலணி விழைவன், ஈதி;
 செம்மையீ தெல்லாந் தெய்வத்
 திருவளக் குறிப்பா மென்றான்.

வேறு

128. பகல்போயது பலரும்பழ மதுரைப்பதி படர்வார்
 அகல்வேமென ஆயஞ்சொல் மெய்தாவல ரணுக
 நகல்வல்லவ ரிகலிப்பிசி நடைநோவழி நொடிகள்
 புகல்வல்லன பலவுஞ்செவி புகுதாம னடந்தேன்.
129. பழுதில்லமு நிலைமாளிகை பலபந்திகள் நிலவும்
 முழுவெண்ணில் வொளிர்தண்குடை முரசார்கொடை வழுதி
 வழுவில்குடிக் கயலார்கொடி வளரும்விறல் முதூர்
 விழுஞாயிறு மெழுதிங்களும் விரவும்பொழு துற்றேன்.
130. நானாவிது நன்மக்களந் நகருட்புக நானும்
 மோனாவிர தங்கொண்டுள முழுதும்திறை கொண்டோற்
 கானாவிழி யலமந்தழ அவனோடுறை மகிழ்வை
 நோனாவிதி நொந்தேதுபழை நுழைவாருடன் சென்றேன்.
131. பகடானிரை மேதித்தொறு பலமீஸ்தரு மிடையே
 சகடாரோவி பொதுவர்குழல் தாயின்சிலை மணிகேட்
 டகடாரிளாங் கன்றங்கக வார்ப்போடைழி விளைஞர்
 உகள்தாரிசை யவராடோவி ஒல்லென்றோவி கழுமும்.
132. மாடந்தொறும் வடிவம்பல வரிசெச்சடர் மாலை
 நீட்டுத்தெரு நிறைவார்க்கிருள் நேராதொளி பகல்போல்
 ஆடம்துகில் நிழலாநிலை பலமல்லிகை யவிரப்
 பீடம்தளிச் சுடராவளி வளைநல்லொளி பெருகும்.
133. அந்தித்துனி வந்துற்றுதெ னயர்வோடழி நெஞ்சில்
 சிந்தித்துயர் காதல்நிலை செப்பித்துணை செய்ய
 வந்தித்தெதிர் வளர்கோயிலில் வரமங்கையை வாழ்த்திச்
 சந்தித்தெரு விட்டெங்கடி தாமப்பொழி இற்றேன்.

134. எங்குற்றனை? எங்கண்மணி என்னுற்றது சொல்லிலன் றங்குற்றழு மென்தாயர்சொல் லறியாதுட னழுவேற் கிங்குற்றர சிபம்நிற்பதை எய்தாரெவர்? வதுவன் பங்குற்றிதென்? என்றேபடர் பரிகின்றனர் பலரும்.
135. மங்குற்றனை களைமன்னரின் வழிவந்தவன் வைகை பொங்குற்றது காணத்துறை புகவிட்டது மன்னன் அங்குற்றது மறியின்வரு மரிலோடுனக் கழிவாள் கங்குற்றலை யுறவந்திலை கரைகின்றன என்னை.

வேறு

136. எனதுளநேர யவரவலம் இகுளைதொலைத் திடுவான் தனதுரிய தாய்தழுவித் தனிக்கொடயல் சென்றாள். மனதழியான் ஆயமுடன் மாளிகையு என்னை கனதுயரங் களையவழி காணவிழைந் துற்றேன்.
137. இதுசெயுமுன் என்வரவோாந் தன்னையெதிர்ந் தெழுநான் கதுமெனக்கை கூப்புமுனம் கட்டியனை முத்திப் புதுமகணான் பெற்றெனிநாட் புகுந்ததெலாம் புகல்வை எதுகருதி ஏங்குதி?ஆன் டெய்தியதென் னென்றாள்.
138. தியங்கியநான் செப்புமுனஞ் செவிலியவ ணுற்றாள்; உயங்கலைநம் மொருமகட்கின் றுயிருயரன் புதவி வயங்குவட மன்னன்,மகள் வதுவைபிற வரும், நம் கயங்கதுவக் காத்திவள்ளும்பக் காதல்பெறுங் காளை.
139. என்றிபாழு தன்னைமகிழ்ந் தென்னையணைந் தெடுத்துச் சென்றனளைன் தந்தெத்திருச் செழியர்பிரான் தெய்வ மன்றதிலென் மன்னனவிழி மகிழ்வரவேற் றென்னைத் தின்றதவன் செய்யமுகஞ் சிறக்கணித்துத் தினைத்தேன்.
140. மறத்தகரி மருதமதில் வலவனைமுன் வதைத்துப் புறத்தபொழிற் றன்மகள்பால் புகுவதையெய் தோட்டும் திறத்தவனை யாய்புகழுச் செம்மல்மறு வலித்தான் அறத்தொடுநின் றவள்மொழிகேட்ட ரசன்மகிழ் ழுத்தான்.
141. அண்ணலொடு வந்தவையா ரந்தணனங் கறைவான் பெண்ணழுகி கண்ணிலருள் பெற்றதனைப் பேணும்

விண்ணவர்கோன் விற்னமகள் விசயனிவன் மேனாள்
பண்ணியமெய்ப் புண்ணியமிப் பெண்ணுருவாப் பார்ப்பான்.

- 142. வார்த்தசிலை நுதல்விழியில் வாழ்வநிலை பார்த்தான்,
பார்த்தனிவள் கைப்பிடிக்கும் பாக்கியமும் பார்ப்பான்;
சீர்த்திகொடைத் திருவுயரும் செழியிலை ரிருவர்ச்
சேர்த்தறவாழ் வயர்மணி செய்யவருள் செய்வை.
- 143. வில்விசய மீனர்தவ மேவுமியை பிவள்தன்
வில்லொடுமீன் வளர்வதனம் விளக்கும்மதி விளங்குந்
தொல்வழிநும் மிருகுடியுந் தோய்தல்முறை; துமிழை
வல்லைவட மொழிமணக்கும் வகைவழக்காய் வழுதி.
- 144. என்னவுமங் கிறைஞ்சியெழு மேந்தலையென் தந்தை
தன்னகலத் தார்வமொடு தழுவியய விருத்தி
மன்னவிவன் நன்னுதனான் வழங்குமுனுள் ஆண்மை
உன்னவளாக் கியதுமுவ லொத்துடையீ ருவப்பேம்.
- 145. காண்டிவம்போற் கற்புநிறை காதலுன தூரம்போ
லீண்டியசால் புடையிலோ டின்டிமலா மெய்திப்
பாண்டியர்தொல் குடிவிளங்கப் பாவையிவள் பால்நாம்
வேண்டியநல் விற்னமகவை விரைந்துதவி வாழி.

வேறு

- 146. என்றவையில் எமைவாழ்த்தி இறைவனரி
வோர்கணிகள் இசைத்த நாளில்
மன்றல்தர வள்ளலென மருவியநன்
மங்கலத்தை மறவே ணன்னாத்
தென்றலோடு சந்தனமும் தெங்கடல்வெண்
னித்திலமும் பொதியிற் ரேக்கும்
நின்றதுமிழ் நிலமுடையள் நினக்குரைப்பா
னிலையிலதன் நிகழ்த்து நீயே.
- 147. குன்றிய காதல்கொடு குளிர்வித்தென்
விழியிலவழில் மழைத்த கொண்டல்
நின்றதன வில்லாண்மை நிறுவியென
துயிர்காக்கும் நிமித்த மன்று
வென்றகளி நின்றுளது, வில்லொடவன்
விழியுரைத்த வெய்ய சூலை

நன்றியும் பொழிவுளது, நல்லகரி
வன்னிகுழி நவிலைம் முரில்.

148. மணந்துமகி ழிரவிலவன் அரமியத்துள்
மடியிலைன வைத்து முத்திற்
தன்நந்தினிரான் வாழ்வதில்லை, சங்கரனார்
ஆணை, எனத்தந்த சொல்லை
உணர்ந்தமதி யெங்களிரு குலமுதல்வன்
உளன்மபன் வேணி யும்பா;
புணர்ந்தபழங் கிழமையவன் நெஞ்சனியும்;
பொய்யான், நீ புகல்வை யெல்லாம்
149. உடல்தோய்ந்துன் னுளங்கலப்பா ரிருக்கவெனை
யுவப்பதிவ னெனநான் ஊடக்
கடல்கலக்கும் யாறனைத்துங் கங்கைகொலோ?
கண்ணகல்வான் கலந்து காந்தி
யிடல்மகிழுஞ் சடரனைத்துந் திங்கள்கொலோ?
எல்லொளியில் விரியு மெல்லா
மடல்மலருந் தாமரையோ? உணர்வுபுணர்
மொழியனைத்தும் தமிழோ? மங்காய்.
150. கங்கைமதி மரைதுமிழநீ, கடல்வானெல்
லுணர்வேநான், காதல் காலுன்
பொங்குமொளி முகநிலவார்ந் துயிர்வாழும்
புள்ளென்னைப் புலவாய், நல்லை;
மங்கையுனை, மழைமறக்கும் பயிரனினும்,
மறந்துயிர்நான் வாழ மாட்டேன்;
சங்கைவிடுன் தமிழ்போலுந் தன்னளியாற்
ரழுவென்றான், தகைமை சாற்றாய்.
151. மற்றையநாள் மகிழ்ந்துலவு மாடமிசை
மருவவர, மறுத்துத் திங்கள்
கற்றைவிழி காணுமென்றேன்; என்முகந்தன்
கைமறைத்துக் களித்துக் காணாய்
ஒற்றைமதி ஒளித்துதினி யுட்குவதேன்?
ஒல்லையினி உனதி ரண்டு

பற்றைகளாற் றழுவென, நான் பரிந்தனையைப்
பரவச்சுதால் பசைந்தோ மன்று.

152. அகங்குளிரத் தனிநிலவி வைனனைத்து
முத்தியென தழகை யார்ந்து,
மகளிராழில் விளக்கின, நான் முகங்கருக,
மதிமறுவால் மரைகள் கூம்பல்
தகவெனில்தன் சேதாம்பல் மலர்தலியல்
பெனவிறைஞ்சிற் தன்கை கூப்பி
மிகவணங்க, மறுவலிந்தேன்; மீட்டுமெனைத்
தழுவிமகிழ் மிதப்பச் செய்தான்.
153. பொழுதனைத்து மிரவாய்நங் காதல்நறும்
புதுமலர்க்குப் புலி புக்குப்
பழுதெதுவும் தாராமல் படைக்கும்வலி
யுனக்கிலையோ? பகர்தி, யென்றேன்;
எழுதரிய எழிலுயிர்க்கும் ஓவியமே
நீவிரும்பி வெதுவுஞ் செய்வேன்;
வழுதியற வண்மயிலே பிறர்வினைக்குப்
பகல்வழங்க மறுக்க மாட்டாய்.
154. கழுதுவிலை கங்குலினைக் கள்வரொடு
காமுகரே கருத லாவர்;
பழுதறுநம் மெய்க்காதல் பகலிரவு
பகுத்துவளர் பான்மைத் தன்றே
முழுதறும் பொருளொதுவு மின்பமுளை
வினைவெனமுன் முன்னி யோர்ந்தே
எழுதினையி விருப்பொருளை யீந்தத்துமி
ழிறைவிபணி இழைப்ப வென்றான்.
155. பகலையறம் பலபகர்ந்துன் பாங்கிரைன
யகற்றுவதாற் பகைப்ப வென்னை
நகவினிக்கக் கவவுக்கை கசந்திரவை
நானுதியோ நம்பி யென்றேன்;
தகவுபணி வெனத்தனது கைகுவித்துத்
தன்மதியிற் றமிழ்ச்செவ் வாம்பல்

நகவியலென் ரவனிறைஞ்சு, நகைமுகிழ்த்தேன்;
நல்லை தமிழ்நங்கை யென்றான்.

156. மதிமுகம்தன் மகிழ்வென்றான்; வான்மறைந்து
கூணாய்த்தன் மறும றைக்கும்
சதிதானோ வுவப்பென்றேன்; தாமரையைச்
சரிசொல்லத் தகுமோ என்றான்;
வதிவாழும் வாடுமலர் மகிழுதியோ?
மனக்கருத்தை மறையா யென்றேன்;
புதிநுவம் புகலென்றான்; உள்ளமுகம்
போதுமென்றேன், புளகம் கொண்டான்.
157. பின்னொருநா வான்வனத்தென் தோழிநகப்
பேசிட, நான் பினங்கி, யன்றென்
மன்னொடுரை மறுத்தவன்றன் மடிமகிழ்பெண்
பூவையையும் வைதேன்; பூவை
தன்னொடுதான் சொன்னதுரை யெனத்துயர்கண்
ததும்பவரை தளம்பி னான்; ‘இப்
பொன்னொடுநின் கணவரிழல் தோயிலுளங்
காய்வ’ னெனப் புகன்ற தன்றே.
158. பூவைபுகல் மொழியென்னெப் புளகிக்கப்
புலவியலாம் போக்கிப் பாங்கர்
பாலையழு திருப்பவளைப் பொறுப்பையெனத்
தழுவினேன்; பசைந்து பார்த்தென்
கோவையிதழ் தன்னிதழாற் குழையஅகங்
குளிரவுடன் குலவிப் புல்லும்
தேவையெனச் சினவாத திருவளத்திற்
கொருகோடி தெண்டஞ் செய்தேன்.
159. மாதொருத்தி விளையாட்டி லுடன்பிறந்தா
ரொருபெண்ணை மனந்து வாழும்
தீதொருவார் வடவரெனச் சிரித்தவளைச்
சினச்சிரிப்பாற் ழெழித்து, வீரம்
யாதொருவர் தனியுமிமை? யாவையுநீ
யறிவைகொலோ? யாழ கேள்நின்

பேதாருவாய், பாஞ்சாலன் பெண்ணொருத்தி
ஜூவர்மணம் பெறுமா றுண்டோ.

160. வில்வளர்தோ விளவலப்பாஞ் சாலனைப்போர்
வென்றதனால் விசய னென்னும்
சொல்வளர் வெற்றிமகள் தலைமணன்தான்,
நடுவனவன் தொடர்பால் நல்ல
கல்வளர்தோட் சோதரரும் புகழவனோ
டுடன்கோடல் கறையியன் பாரார்?
மல்வளர்தோட் பாஞ்சாலன் வழங்கவளன்
மகன்மணன்தார்; மறப்பா யல்லை.
161. அஞ்சவரு போரழவில் பாஞ்சால
னஞ்சலிக்க ஜூய னெவர்
தஞ்சமெனும் வின்னாலன் தனக்காக
வென்றவிற்ற ரகவு தந்தாள்
பஞ்சவரைப் புகழ்மடந்தை பொதுமணத்தல்
பண்பலவோ பகர்வா யென்றேன்;
மஞ்சமறைந் தோர்ந்தவன்தன் மார்பிலனைத்
தெனைவழுத்தி மகிழ்ந்தான் மாதோ.
162. இவையிலா மவற்குரைப்பை; என்னிலையு
மவன்கடனு மெடுத்துக் கூறி,
'அவையறியக் காதல்சொலிக் கைப்பிடித்திங்
குடன்வாழ்வன், ஆகலே னென்றான்;
நவையெதுகண் டெனைபெந்திழ விடுவதென
நவில்கிலனா னரிவ தெங்ஙன்?
சவைபிறர்பால் நுகர்கவழைத் தொழிற்சொடர்பே
விழைவ, னெனச் சொல்லு வாயே.
163. நல்லாபொல் லாரினினும் ஓம்புவதான்
அறமெனத்தான் நவின்றா னென்பால்;
வில்லாள்வா னவனானோர் பொல்லானு
மல்லாவன் விரும்பி வேட்டோன்;
அல்லாக்கச் செய்வர்பிற ரல்லர்; என
யளியாமல் அவன்வில் லாண்மை

ஒல்லாத பொல்லார்போல் கொடுமைசெயல்
ஒப்புரவோ உரணோ என்பாய்.

164. பொன்மானைப் பின்தூரப் புருடனைவிட்
வென்பின்னே புலம்பு வீரன்
தன்மானங் காப்பவனை வைதனுப்பித்
தனியிருந்த தருக்காற் றக்க
சன்மானந் தென்னிலங்கைச் சிறைபெற்றாள்
எனினுமவள் தனிமை தாங்காள்,
தன்மானத் தவிப்படௌனச் சிறைமீட்டுத்
தலையளித்தான் தகைமை சொன்னான்.
165. வில்லறமுந் தனைமணந்த மெல்லியலாள்
நல்லறமு விளங்க அன்னை
சொல்லறமுன் ஞெற்றதினாற் றாய்புக
ழேற்றபெருந் துணையில் வீரன்
இல்லறமங் காதலறக் கடனும்விழை
சால்பினைவ் வெவர்க்குங் காட்டி
நல்லறமுன் னிறுவியதை நவின்றவுளென்
நலமழிய நடத்த என்றோ.

வேறு

166. எதுவொன்று மவனோவ நானென்று
மனதூர எண்ணிற்றிலேன்:
மதுவொன்று மலர்வண்டு புதிதுண்ண
நலமீடும் வள்ளன்மைபோல்,
விதுவொன்று குடிவீரன் நிறையோடென்
ததுவொன்று நினையாம ஸாளாம
லளியாம லவனிற் பதே?
167. மதியென்று மலர்கின்ற குழுத்த்தை
வஞ்சிக்கு மரைவான்முகம்
கதியென்று கரைகின்ற வுபிர்வாழ
அருளென்ற காண்டைவுளென்

நிதியென்று நின்றேனன் நிறைகொண்டு
கவல்கூரும் நிலைதந்திரென்
விதியென்று துமிழ்மாதர் விரல்சுட்ட
விடலாண்மை விறலாகுமோ.

168. மறவே எனனுஞ்சொல்லை மறவா
மனத்தேனம் மகிபன்வரும்
துறவா னவன்சொற்ற குளென்றும்
இருவென்ற துணைவன்பணி
இறவாமை கடினன்று மிதுகாறு
மிறவா திருந்தேனென
யறவே தணந்தாரு மகிழ்நற்கீ
னாற்றாமை யறிவிப்பையே.
169. வம்பிக்கு மொழிவல்லர் நெஞ்சத்தை
வதுவைக்கண் வஞ்சித்துவாழ்
நம்பிக்கென் னிலையோதி நானாடு
நலமென்கொல்; நட்புற்றவர்
நம்பிக்கை கொல்வோ னெனப்பெண்டிர்
பழிக்கூற நங்கொண்கனும்
தும்பிக்கு மலர்போ தெலாழுண்ணல்
போன்மாதர் தோன்தோய்வதே.
170. சனைநீல விழிவண்டு பொதுவுண்ண
மலர்நெஞ்சு தோம்ஆற்றென
நினையுங்கொ லெனயார்கொல்
பிறர்நம்மில்? நீநின்னை நினையாயெனில்,
அனையே னெனக்கொள்ள லாமென்
றவன்சொல்ல, அழுதேனியான்;
எனைவிட்டு னினைவுற்ற தெண்ணாய்கொ
லெனழுத்தி யிழவேனனா.
171. தனைவென் றிரண்டற்ற தவயோக
நிறைஞான தருவேயெனை
வினைகொன் றுனருள்கொண்டு வீடெய்த
வைப்பாயென் வைப்பேயுனை
எனையன்றி வேறென்று கருதான்
னிதயத் தினிக்குந்திரு

அனையாலென் அறிவேலென் அன்பூரு
மின்பென் றணைத்தானவன்.

172. தப்பின் றிரண்டொன்று மெனிலொன்
பிறைல்மிக்க தவறாகுமால்;
அப்பொன்று முப்பின்ன அளவாதி
வேற்றியிருவான்றினும்,
ஒப்பின் றுயர்வுள்ளி யொருவா
வளத்தின்ப முறுபோகமார்
வைப்பின்றி வீடுதன் வாழ்வுன்னை
மறவாமை மனமார்வைநீ.
173. மகிழ்விக்கு நின்னோடு மகிழ்கின்ற
நானொன்றி மருவுந்திரு
முகிழ்வின்ட மலர்நின்ற மணமென்று
மலரென்று வேறென்னொணா
நெகிழ்வித் தீரண்டற்ற நிறைகந்த
மலரென்ற நிலையாகுமால்;
மகிழ்விக்கு மணநீ, அம் மணநாறு
மலர்நான்,இம் மறையோர்வைநீ.
174. என்றேனை யிறுகத் தழீஇ, முத்தி
யீதுன்னமை யெனமெய்சிலிர்த்
தொன்றே யிரண்டில்லை யென்பாரு
என்பத்தை யுனர்வாரலர்;
நன்றே யறிந்தேனம் மொருமைக்க
னிருவேமும் நனிவாழ்வறல்
தொன்றேயிம் மெய்கண்ட துமிழன்பு
தூய்தென்று தொழுதான்ரோ.

வேறு

175. இவெடியுத் தோதி யென்ற
னின்னலுக் கிழுதி காட்டக்
கலையிலா வளத்தென் காதல்
கனிவழச் செவிவா யூட்டி
நலையிலாப் புகழை மீட்டும்
நம்பியன் பறத்தி ணாட்ட

அவையமன் றளித்து வண்மை
யவற்கறைந் தனுப்பென் மாட்டே.

176. ஊனிலாள் உறங்காள் ஓன்று
முவப்பிலாள் ஓர்ப்பு மில்லாள்
பூனிலாள் வெய்ய நெஞ்சிற்
பொறித்துனை நினைந்து நையும்
மானிலா வாழ்வு வேண்டாள்,
மனதிலுன் காதல் மோதக்
காணிலாள் அலைக்குங் காமக்
கடற்கரை சேர்க்குந் தெப்பம்.
177. முன்னையே யிறப்பள், நீயுன்
முகத்தெழி லமுதை யூட்டிக்
கொன்னையே யிறவாப் புத்தேன்
கொடுநிலை கொடுத்தாய், வேண்டாத்
தன்னையே வெறுப்பள் சாம்பித்
தன்கடற் குமரி தங்கி
உன்னையே உளத்துட் கொண்டிங்
குயர்தவ நோற்ப ளென்பாய்.
178. தன்கடல் முத்தும் தன்தென்
சந்தனக் குழம்பு நுந்தொல்
நன்கலை மதியும் நோவள்;
நாணிலாக் கயவர் போல,
மென்கலை தெரியாய் நீத்த
மெலிவிடைப் பகைமை மேஹிப்
புன்கணை பொழியும் வேளைப்
புலம்பொடு பொருவ ளென்பாய்.
179. சூடலிற் றனிமை தாங்காள்
குரைகடற் குமரி யெக்கர்க்
சூடலை யிழைத்துக் கொண்கன்
சூடலூண் டாங்கொ லென்று
நாடலை நோற்கும் நாளென்
னலிவற நலங்க ளார,

‘வாடலை வருவ னெ’ன்ன
வண்புறை வழங்கக் கேட்டபே.

180. காதலிற் றனித்தார் காமக்
காய்வுநோய் கசப்பே யீயும்;
ஆதவி வழுதை வென்ற
அவள்தமி ழாம்பற் பண்ணை
ஒத்திலி லுவப்புக் கொள்ளாள்;
உன்னரு ஸில்லை யாமேல்
சாதலிற் பிழைப்புக் காணத்
தகும்வழி தருவை என்பாய்.
181. பெண்மைமெய்ப் பெட்டே வாழ்வாய்ப்
பேணுதல் குறிக்கும் பேர்,இவ்
வண்மையா டவர்க் கோரார்;
உவப்பவற் றிடையோர் போது
வண்மையாற் காதற் கீந்து
மகிழ்பவன் மன்ற்தென் நீர்மை
அண்மையுற் றுறைக்கு மாறங்
கவற்குரைத் துய்தி தேர்வை.
182. மண்ணில் மரத்தில் கல்லில்
மற்றொரு பொருளில் இன்றென்
கண்ணினில் கவினாக் காட்சி
காதலால் பதித்தேன், காளை
எண்ணினி லெழுதொ ணாது
ஏழிலெல்லாம்; என்னி லன்னான்
கண்ணினிற் காதல் பொய்த்தான்,
கருத்தியல் மறைத்தான், கண்டாய்.
183. தன்னியல் பிறர்பாற் காணுந்
தன்மையே னன்னா னென்பால்
பன்னிய வனைத்துங் காதல்
பழுத்துவீழ் கனியென் றெண்ணி
மன்னிய மனைவாழ் மாட்சி
மகிழ்நனாற் பெறும்பே றென்ன

உன்னிய வளத்தேற் கோங்கு
முவகையன் ரூட்டி ணாணால்.

184. அழல்தரும் வேணி லன்றி
அலைக்கும்வெம் பனியு மல்லால்
நிழல்தரும் காருந் தென்றல்
நின்றுலாம் பருவந் தானும்
கழல்தரும் காளை நாடு
கண்ட்ரி யாதீக் காலும்;
தழல்தரும் பாலைக் கென்றே
சமைந்தவ் வகும் போலும்.
185. கடவிலா நாட்டிற் பெண்டிர்
கண்ணெனுங் கடல்கள் தூக்கும்
உடலெழி வழத மாரி
யுதவுகார்க் கேளினன் னுள்ள
மடல்முளி வறத்தை மாற்ற
வரும்வராம் வழங்கா வன்கன்?
அடவினும் பெண்மை யண்மை
ஆட்சியே ஆண்மைத் தென்பாய்.
186. எனென்றந் தினிய பெண்டி
ரெழில்நலம் நுகர்வ னேனும்
தனைநிக் ரெழில்கள் தாங்குந்
தனையனை மகிழாத் தந்தை
எனென்யனும் உலகி லுண்டோ?
இங்கவன் மதலை ஜைன்
நினைவொடும் வினவு வாற்கென்
நித்தநான் உரைப்ப தென்பாய்?
187. பஞ்சைய எல்லள், பார்த்தன்
பத்தினி, குடியில் யாரும்
பஞ்சவர் பகையை யஞ்சார்,
பரவைகால் படியப் பண்டை
விஞ்சைவாழ் இமயத் துச்சி
விளங்கமீன் பொறித்து வீரர்;
நஞ்சமுன் டவனை யெங்கள்
நங்கையே நகையால் வென்றாள்.

188. காதலாற் பொறுத்தி யென்றென்
 கற்பறங் காழ்த்த நெஞ்சம்
 ஓதலாற் சினவேன், பெண்மை
 உயர்புகழ்க் கூடிரென் றஞ்சி;
 கோதலாற் குணத்தை மேவான்;
 கோப்பெருந் தேவி போலச்
 சாதலா லுய்வன், சாற்றாய்;
 தண்ந்தவற் றெறவும் வல்லேன்.
189. கண்ணுதல் விரும்பி வந்து
 காதலால் மணஞ்சிசய் தாண்ட
 மண்ணுடை மனைவி யென்னை
 மணந்தபின் தனப்ப தன்னான்
 எண்ணுதற் கில்லை; யென்னில்
 என்னையிங் கிருத்தி யேதோ
 பண்ணுநற் கரும முண்டேல்,
 பகரோணாப் பான்மை தேறாய்.
190. தன்னிக ரற்ற வீரத்
 துமையனுக் கரசம் வீறும்
 மன்னர்தம் வணக்க வாழ்த்தும்
 வழங்கின வள்ள லேழை
 நன்னுத லொருத்தி வாழ்வை
 நவிவது பழியென் ரோதிந்
 தன்னற மோம்ப வந்து
 தமிழர் சேற்கச் செய்வாய்.
191. ஆக்கலோ டழித்தல் நன்று
 புரத்தலும் புரிவை யாகி
 நீக்கமொன் றறியா தெங்கு
 நிலவிமெய்க் கடவுட் காடோ!
 ஏக்கமுற் றழுங்கு மென்பா
 விரங்கியுன் இறைவன் சேய்என்
 பாக்கமுற் றிடச்சென் ரோதப்
 பரிவைநீ, பரவு கின்றேன்.

192. உலகுயி ரணச்தூம் தத்தம்
 உழுவலாற் கூடி யுய்ய
 அலகிலின் புறுத்துங் கார்நீ
 அவனுளங் கரைத்தென் இன்னல்
 விலகுமா றளித்துப் பெண்டிர்
 துமியரை விழும்பிக் காக்கும்
 இலகுயிர்த் துணையாம் சீர்த்தி
 எழிலுற வளர்த்தி பென்றாள்.

வேறு

193. வழுதிகுல மடமயில்வன் கற்பகநீ வாழி
 எழுதருநல் லெழிலுடையாய் எவர்க்குமரு ஞடையாய்
 தொழுதெனது நன்றிநிதம் சொல்லியுனை வாழ்த்திப்
 பழுதறநான் வாழ்வறுயிப் பாக்கியம்நின் னனியே.
194. பிணிபசிகே டொழியவளர் பெரியதமிழுச் செங்கோல்
 பணிகிலனான் பட்டதைள பரிந்துதறித் தோய்செம்
 மணிகுலவு மலரிதழ்வாய் வருநினது வண்மைப்
 பணிபுரிவென் பாக்கியம்நீ பகர்ந்துவழிப் படர்வேன்.
195. திருந்துசிலைத் திருவுயர்நின் செம்மல்நினைப் பிளைத்துத்
 தருந்துயர்நீ வருந்தலையத் தனஞ்சயனும் அறவோன்
 மருந்துமொழி யூர்வசியின் மாலையற வெறுத்தோன்
 விருந்தென்றின் விழிந்திலை விழைபவனா னறிவேன்
196. மல்வளர்தோள் மகிழ்மணீ வழங்கினதை மறவான்;
 செல்வன்விரைந் தொருமதியிற் ரிரும்புவனந் செய்தி
 எல்வளைகை யிறப்பமெலி வெய்துபட ரிரியச்
 சொல்வனவன் றாயவனீ துயரவயல் துஞ்சான்.
197. எல்லைகரி, பென்பணிசென் றியற்றியிறைக் கியம்பி
 வல்லைவரு வேனினது வண்மைற வேனான்;
 தொல்லையுல காட்சியொடுன் தோணவநீ தரவும்
 ஒல்லையுவந் துளைவழுத்தா னுளெனனினா னுணர்வேன்

வேறு

198. என்றவட் கியம்பி வாழ்த்தி
 பெயமுந்துரேர் வடக்கிற் சென்று
 நன்றியும் நட்புந் தூண்ட
 நடுவழித் தாழா தேகிக்
 குன்றமர் தேரளான் முன்னர்க்
 குறுகிந்றல் வற்ற மோர்ந்து
 பொன்றலி லுளத்தாள் காதல்
 புகன்றது பொய்யா மாரி.
199. வானவர் செருக்கை மாற்றி
 மக்களை மதிக்க வைத்த
 மானவன் வழுதி, வேம்பன்,
 மாக்கடற் றருக்கைப் போக்கிப்
 போனவன் பெருமை பேணேன்;
 ழூட்டின தலைநான் பெற்றேன்;
 மீனவர் வீர சொல்லும்
 விழியினான் விடுக்க வந்தேன்.
200. பதிதணந் திட்டதன் கூடற்
 பதிகசந் தவள்பாற் காய்ந்து
 மதிதொழ மறந்தா ளென்ற
 வன்களேனா வஞ்சம் வேறோ
 கொதிதழற் குழம்பே கொட்ட
 குமரியிற் கொண்க னின்றி
 வதிபவட் கிரவெந் நானும்
 வருத்தமே வழங்கும், நின்போல்.
201. ஈந்துபொன் பொதியூப் புன்னை
 இறப்பில மணத்தை யென்றும்
 ஏந்துபொன் மடலர் தாழை
 எழிலடும் பெங்கு மேய
 நீந்துநுண் மணவில் மூச
 நிலவியல் நிழலு நீர்மை
 மாந்துதுன் பெடையோ டன்றில்
 மகிழ்தொறு மாழ்கு மேழை.

202. அவள்மயல் வீறு நஞ்சை
 யழிக்குமன் பழுதப் பேறு
 பவளவாய்த் தீரம் காதற்
 பரவைநாள் கொழிக்கப் பம்பும்
 தவளநன் முத்தார் மூரல்
 துரத்தலை யளித்தாள், தக்க
 உவளமின் றுவந்தா யன்னா
 ஞூழுக்கனோ யூட்டு வாடோ?
203. நனவிலுன் நினைவால் நெயும்;
 நடுங்குமுன் நங்கை துஞ்சிற்
 கனவுக ளடர்க்கக் கண்டே;
 காதலின் கசப்புங் கண்டே
 வினவலர் வீழ்வா ரன்பின்
 மெய்ம்மையை ஜய றாதார்க்
 கெனவிவ ஸியலாற் கண்டே
 னிறப்பள், நீ யிரங்கா யென்னில்.
204. கற்பகத் திறையை வென்ற
 கைதுவன் கடற்பிறன் கண்ணித்
 தற்பரை கோயின் முன்னுன்
 துவம்தவம் கிடக்க, அன்னாள்
 அற்பறங் குழைந்தாய் கோர்சேய்
 அமிழுதெழு தமிழி லன்னை
 கற்பற மிழற்றக் கண்டேன்;
 காணநீ நோற்றா யல்லை.
205. கற்பினி லன்பி லொப்பார்
 கடப்பவர்க் காணாள் தென்னர்
 இற்பிறப் பாட்டி தெய்வ
 எழிலொடு மிழப்பை யேயோ
 பொற்பறி வரனால் நின்னென்
 பொறையளி பெப்பாஞ் சால்பால்
 தற்பயந் தாளை வென்ற
 துமிழுமகன் மழலைச் செவ்வி.

206. தந்தையைக் காட்டக் கேட்கும்
 தநயனைத் தழுவிற் தீங்கள்
 விந்தையார் வேலை காட்ட
 விம்முவன்; விளையா டென்னப்
 பந்தைப்பொற் பாண்டில் முத்தப்
 படகினை யெறிவன்; பாலன்
 நிந்தையாற் சிந்தை நைவாள்
 நிலையைநீ நினைவை யின்னே.
207. கன்னலைப் பழிக்குஞ் சொல்லாள்
 கரையிலாக் காதற் பெளவம்
 தென்னவர் வரைப்பின் மூன்று
 திரைக்கடல் வளரும் செல்வம்
 உன்னவை, விரைந்து வந்துள்
 னுடைமைநீ யுரிமை கொள்வாய்,
 என்னநல் லெழிலி சொல்லி
 யேந்தலை வழுத்திற் றம்மா.
208. வந்துதென் மொழியில் வாழ்த்தும்
 மாரியை வணங்கி வள்ளல்
 செந்துவார் வாயிற் பெய்வச்
 செழுந்துமிழ் மணக்குஞ் செல்வி
 முந்துற வணார்த்துந் தாதின்
 மொழிசெவி மடுத்துக் காதல்
 நந்துத லறியா நெஞ்சி
 னம்பியும் நவில லுற்றான்.
209. மதுவைவெல் சொல்லின் வல்லாள்
 வண்மையால் மகிழ்ந்து முன்னே
 வதுவையை வழங்கி மம்மர்
 வாங்கின மடவாள், வஞ்சர்
 பொதுவியல் புணர்த்தி யின்றென்
 புறைபல புளைவ தென்னே?
 வதுவியல் விழுமந் தாங்கி
 மகிழ்நனை வழுத்த வன்றோ?

210. சேய்மையும் தெரிவை மாரும்
 தீணமவள் சால்பு செவ்வி
 தூய்மையார் காதல் சொல்லத்
 தொழுதழும் நெஞ்சம்; அன்னாள்
 வாய்மையேர் வண்மை வாழ்த்தெந்
 மனமவள் வாழுங் கோயில்;
 தாய்மையே தழைவாட் கிங்கென்
 தவறிலாத் தன்மை சாற்றாய்.
211. துருபதன் மகளை வில்லும்
 சுபத்திரை தனையின் சொல்லும்
 தருபத மோர்ந்து வென்றேன்;
 தமிழ்த்திரு வென்னெனத் தன்பொன்
 இருபதும் தலையிலேந்த
 ஏவித்தன் காதல் முல்லை
 வருபதும் வென்று தந்த
 வண்மையை மறக்க வொல்லேன்.
212. ஆர்வலர்க் கரும்பு மன்பே
 யாயத்தின் நட்பாம் போதாய்
 நாவலர் நயக்குங் காதல்
 நன்மல ரெனக்கு நல்கி
 ஏல்வலங் கொண்டாள் தன்னை
 யேலையியன் றியம்ப மன்னில்
 யார்வலர்? தலைமண் தூன்பெய்
 யானையான், யாதென் னூழோ.
213. தந்தெத்தன் ணையரோடு தனையர்தம்
 மாள நாஞும்
 சொந்தநல் லுரிமை யின்றித்
 தொழும்பினெந் தொழும்பெண் வாழ்வ
 செந்தமிழ் வழக்கன்று; ஆண்மை
 தெரிவைமார்க் குரிமை செய்தல்;
 அந்தர மொப்பர் பெண்ணான்
 அகம்புற மாட்சி கொண்டே.

214. மெல்லிய லார்கள் நல்லார்;
 மெலித்திலர் மற்றான் மக்கள்:
 இல்லியல் மெய்யாங் காதல்
 மிதவையால் வீடு தேடும்
 நல்லியல் துமிழர் நீர்மை;
 நாங்களோ கடமை யென்னும்
 தொல்லியல் வலிய ராளத்
 தொழும்பற வீறு சொல்வோம்.
215. நல்லவை யெல்லா மாற்றல்
 நங்கட னென்பர் தென்னர்;
 வல்லவை வழக்கா ழற்னும்
 வடவரோ ‘கடன்க னெல்லாம்
 நல்லவை, மெலியார் தம்மை
 நலிவதா ணறு’மென் பாரால்;
 சொல்லுவை துணிவென் ழேற்கென்
 துணைவியும் சூழ்ந்து சொன்னான்.
216. ‘கடவது கரவா தாற்றக
 கருதலே காட்சி’ யென்ற
 மடவரல் துமிழ்நன் மாற்றம்
 வாய்மையால் மறையாக கொண்டேன்;
 அடலர் சார்வத் தண்ண
 லாஞ்சுமா றவற்கு வேண்டி
 வடில் வயவ ரோடு
 மலைதுலென் வாழ்விள் வாய்ப்பாம்.
217. அற்பினி வற்றதி லாழ்ந்த
 அறிவினி வழகிற் காதற்
 கற்பினி லொருத்தி யொப்பே
 காலெணானாக் கடவுட் பெண்ணாள்
 எற்பிரிந் தினைவ தேவென்
 இற்பெருங் கிழமை சான்ற
 பொற்பினெப் புகழ்மை பூண்டு
 போற்றநான் தாழே னென்பாய்.

218. புகழ்த்திறம் புரியேன் போகம்
 வேட்டுநான் போனால், கூடல்
 அகழ்ப்புறத் தரண்செய் வீர
 ராளரில் யாது சொல்வேன்?
 இதழ்க்கட லேரா வென்னை
 யேந்திழை யெவ்வா யெண்ணும்?
 திகழ்த்திரு சினவா திந்தச்
 செய்திநீ சென்று செப்பாய்.
219. ஆய்மயில் விடைகொன் டுற்றே
 னவதிநான் வைத்தே னல்லேன்;
 பேய்மய லமரிற் பேணும்
 பிழையென் பிழையென றெண்ணிக்
 காய்மனங் கவலா வாளென்
 கடனறி காது லோடு
 வேய்மயல் கொள்ளும் தோட்கென்
 விழுமழும் விழைவும் விள்ளாய்.

வேறு

220. நன்று நானிவ ணானில மன்னரை
 வென்று வில்லற வேள்வி முடித்துடன்
 சென்று செய்வுனென் சேல்விழி சேவகம்
 என்று நல்லவட் கென்முக மன்சொலாய்.
221. என்று மன்னவ னேவ விழைத்திதழில்
 துன்று தோட்டுணைத் தொல்லற நன்னெனறி
 நின்று நித்தமும் மெய்த்தவம் நேர்வனான்;
 சென்று செப்பெனச் செம்மல்கை கூப்பினன்.
222. வீர் கைதொழும் வின்மற வீறுவாழ்
 வார நெஞ்சீனன் வாழ்த்தி வழங்குசொற்
 சாரங் கொண்டதைத் தந்தது, தண்டமிழ்
 ஈர நீர்மையட் கேழுகில் மீண்டதும்.

வாழ்த்து

வாழ்க ஏர்தொழில்; வாய்மையு மோங்குக;
வீழ்க தண்துளி; வெம்பசி நோடிடன்
ஆழ்க தீயவை; முத்துமி ழார்மணம்
சூழ்க வையகந்; தூய தழைகவே.

தமிழ் வணக்கம்

குறிப்பு

முதல் மூன்று பாடல்களும் தனிச் சொல்லின்றி வந்த சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருண் மேலனவாயுள்ளன.

1. தம்மையீன்ற அம்மையை ஏன்று போற்றல் தலையாய அறமாம். எல்லோருக்கும் தாய் தமிழேயாம்; ஆதலால் தமிழ் மொழியைப் போற்றுதுமென இந்நாலாசிரியர் தம்மொடு பிறரையும் உள்படுத்துப் போற்றுதல் செய்வாராயினர்.
2. அம்மம் முலைப்பால், “அரவணையா யாய்ரே அம்ம முண்ணத் துயிலெழாயே” “அன்னே யுன்னை யறிந்துகொண்டே னுனக்கஞ் சவனம் மந்தரரே” என்ற பெரியாழ்வார் திரு மொழிகளி லிச்சொல் இப்பொருளிற் பயிலல் காண்க. தமிழ்மொழி பாலூட்டுத் தலையைதாகக் கூறினார். ‘பாலேய தமிழ்’ எனப் பிற்காலத் தான்றோர் கூறியவாற்றான். இச் செய்யுளில், தாய்மார் தம் குழவிப் பருவத்து மகவுகளுக்கு முலைப்பாலூட்டுதலுடையராகத் தமிழ்த் தாய் தன் மக்களுக்கு வாழ்நாள் முழுதும் சாலப்பாலூட்டுத் தலையாளைனத் தமிழின் மேம்பாடு தோன்ற உணர்த்தினார்.
3. உயிர்களுக்கு இவ்வுலகின்கண் வேண்டுவன “தாரக போஷக போக்யம்” என இம் மூன்றேயாம் என்பது அறிஞர் கண்டது. இவற்றுள் தாரகம் உயிரை உடலின்கண் நிலைப்பிப்பது. போஷகம் உடலை வளர்ப்பது. போக்யம் நூக்கர்வாய் அமைவது. இதுவே முறையாயினும் ஈண்டுச் செய்யுணோக்கிப் “போனக மாய்த் தாரகமாய்ப் போக்கியமாய்” என முறை மாற்றி வைக்கப்பட்டன. தமிழ்மொழி தமிழர்க்கு இம்மூன்று நிலை யினும் உறுபொருளாயமைவதை அறிந்துகொள்க.

தமிழ்ப் பல்லாண்டு

1. தமிழனங்கின் பல்புகழும் நாம்பாடுதும்; அங்கனம் பாடிப் பரவுதுமேல் அவளால் அருளப்பட்டு உயர்வோம். ஆகவின், ஒப்புயர்வில்லாத குழவிப் பருவ மொழியாய், மாறாவிளமை, எழில், இனிமை இவற்றுக் குரியாளை நாம் ஏத்துவாம் என்க. இக்கவியுள் ‘குழவி’ ‘கிழவி’ என்ற சொன் முரண் காண்க.
2. கடவுளர்க் கேவல்தருமினைவி சிவனாரும், திருமாலும், முருகவேஞும் செந்தமிழ்க்குத் தொண்டாற்றிய செய்திகள் ஈண்டு அறிக. அழகியாள் அழகனைத்தும் கருவுயிர்த்தும், கன்னியாகவே உள்ளாளைக் கூறிய நயம் பாராட்டற பாற்று.
3. உயிர்கட்கு உள இருளகலுமாறு முன் தன் முறுவல் ஓளி ஓளிரவுதவி, மக்கள் உயர்திணையாய்ச் சுட்டப்படுதற்குரிய உணர்வுரைக்கவல்ல மொழியை, விலங்கினத்தினின்றும் மக்களை வேறு பிரித்தறியும் உரிமையாய் முதலில் உலகில் தந்தவள் என்க.
4. வசையைத் தரும் பாழ் வயதின்றி முன்பு உலகு முழுதும் பரவியிருந்த இத்தமிழன்னை, தன்னை நாடி வந்த வட சொற்குத் தன் உலகில் வடபகுதியை உரிய நாடாக ஈந்து மகிழ்ந்தாள்.
5. பின் பிறதிசை மொழிகள் கருவழியுமாறு ஏப்பமிடத்தின் றொழித்த அச்செயற்கை மொழியாய வட சொல்லின் வன்பசி குறையுமாறு செய்து உயர்ந்த தமிழன்னையாவாள்.
6. உலகில் தோன்றி இறந்தன பல செயற்கைச் செம்மொழிகள். இறவாது நிலவும் நம் தமிழோ செய்யா நல்லியல்பிற்று. ஆகவின், காலமும், இடமும் தன்னை எணைத்தானும் தொடராமல் எல்லையறியாத் தன்னிலமை நலத்தால் கற்புயர் காதலை மெய்யாய புலவோர்க்கு அருள் செய்வாள் என்க. காலவிடம் காலமாகிய விடமுமாம். “வேகவதிக் கேதிரேற விட்டதொரு சிற்றேடு, கால நதி நினைக்கவராக் காரணத் தினறிகுறியே” என்ற கவிஞர் கருத்தும் ஒத்து நோக்குக.

7. பொய்மொழியாத புலமை வளத்தைத் திருவள்ளுவர் போன்ற தெய்வப் புலவரும், அறிவறத்தின் உரிமையை நக்கிரணார் போன்ற சான்றோரும் தம் மெய்ம்மையாய் மொழிகளால் வளர்த்தமைத்த புகழ் மடந்தையின் மடியில் வளர் தமிழ் மகளைப் பூமடந்தை தன் முதன் மகளாகக் கோடலில் வியப்பு ஒன்றுமின்றென்க.
8. பைஞ்சீலம் மக்கட்டொகுதி: மக்கட் டொகுதி நாளும் ஆர்தற்குரிய பண்ணை யிடமெனப் புதிய வழகும் மணமும் பொலிகின்ற மலர்ப் பொழில்களையும் கனியொடு தீம்பால் பெருகு பலவுலகுகளையும் பாக்களால் படைத்துத் தருபவள் தமிழன்னையாம் என்க.
9. கன்னிமை யழியாமல் கருவின் முதிர் கலைகளையும் கற்ப காலத்தும் அழிவெய்தாத கவியலகையும் தருபவளாம் என்க.

— வேட்டுத்தோற்றுத்தோற்று —

மாரிவாயில் - குறிப்புரை

(ஷித்துவான் தி.பொ. பழனியார்பார் மின்னையவர்கள் எழுதியது)

1. வீதலிலா - அழிவில்லாத. எழுதிமம் - எழுமலையென்ற வேங்கடம். முக்கடல் - மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று திசையிலுள்ள கடல்கள்.
2. கவின் - அழகு. வழுதியர் பாண்டியர்.
3. தூரத்து உரோமர் - சேய்மைக்கணுள்ள உரோமாபுரியினர். சீனர் - சீனதேசத்தார். ஒக்கல் - சுற்றம். திரவியம் ஜந்தாவன மலை, கடல், காடு, நாடு, நகரங்களில் உண்டாகும் ஜவகைப் பொருட்கள். ஆரம் - ஒன்று முத்து, மற்றொன்று சந்தனம்.
4. ஊரி - மேகம்; அதனை ஊர்ந்து செல்லும் காரி - கரிய நிறத்தினாகிய இந்திரன். அவனோடு சமானாசனம் (உடனிருக்கை) கொண்டோர் பண்டைப் பாண்டியர் என்ற புராணச் செய்தி யறிக. வாரி - கடல்.
5. கன்னி - அழிவின்மை.
6. பார்த்திவர் - அரசர். நடுவன் - நடுப்பிறந்தோன். பசலை - காதலன் பிரிவால் மகளிர் மேனியில் உண்டாம் நிறவேறுபாடு.
7. வேட்டவன் - மணந்தவன். உருவந்தீட்டல் - உரு எழுதி நோக்கி வருந்தல். ஊட்டம் - உண்ணல்; உணவுமாம். கொண் - பெருமை (இடைச்சொல்). சித்திராங்கதையை மணந்து பிரிந்த பார்த்தன் வடநாடு செல்லுமுன் குமரியாடச் சென்றாலென்ற பாரதக் கதையை நோக்கிக் “கொழுநன் கூட்டம தறிந்த கொண்பழங்குமரி” எனப்பட்டது.
8. வேட்டவர் - விரும்பியவர். தெய்வகோட்டம் - கடவுள் உறை கோயில். முன்துறை - முற்பட்ட கடற்றுறை. சேட்டம் - ஆனி மாதம். சுசி - ஆடி மாதம். சிராவணம் - கார்காலத் தொடக்க மாகிய ஆவணி.

9. உக்கல் - பக்கம்
10. பேதை - எழுவாய்; செம்மல் - பெருமை மிக்க தலைவன். புரந்தரன் - இந்திரன். பொன்னூர் - பொன்னுலகமாகிய இந்திரபுரி.
11. அயலானாகிய அந்தனன் - பிராமண வடிவு கொண்டு தோன்றி யிரந்த அக்கினிதேவன். பாரதம் காண்டவ தகனச் சருக்கம் பார்க்க.
12. நந்தல் - கெடுதல். சொல்லும்பிந்த, உள்ளுணர்வு முந்த, மோனமே பெரிதும் பேசும் - நயமறிக.
13. வரதை - வரந்தருந் தெய்வம், தோழி 'தேர் அன்று, அம்புதம்' என்ன - தோழி இது தேர் அன்று மேகமே தோன்றுவதெனக் கூற.
14. காரினுக்கரசன் - மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன். போதகக்களிறு - களிற்றுப் போதகம். இளமையான யானைக் கள்று.
15. ஓதநீர் - கடல்நீர்; இங்குப் பாண்டியன் கடல்சுவற வேல் விடுத்த திருவிளையாடற் புராணச் செய்தியும், மேகத்துக்கு விலங்கிட்ட புராணச் செய்தியும் அறிக. செல் - மேகம்.
16. ஓதிமம் - அன்னப்பெடை புளினம் - மணற்குன்று. கொண்மூ - மேகம். ஓர்த்த - ஓர்ந்த, எதுகை நோக்கி வலித்தது.
17. படிறு - வஞ்சம். இகுளை - தோழி. தணந்தான் - பிரிந்தான்.
18. ஒருவ - விலக. மாதிரம் - விண். ஆதரம் என் - ஆசையென்ற.
19. விதும்பல் - வேட்கையால் விரைதல். வெடி - இடி. தழல்வது - சுடர் விட்டெடரிவது. காய்ந்த உதும்பரம் - பழுக்கக் காய்ச்சிய செம்பு. சஞ்சலம் - மின்னல் (இரண்டாஞ் சஞ்சலம் துன்பம்). தழல்வது என்னும் வினையாட்சியுண்மைக்கு 'தழன்றிதோ தடங்கரத்து வெள்வேல் தவிர்ந்தது பார்' (தணிகை, சீபரி. 338) நோக்குக.
20. தளித்து - துளிபெய்து. முளித்த - உலர்ந்த. முடுகுவாய் - விரைவாய்.

21. இறை கணப்பொழுது. விழைவு - தன்மேவிட ஆசையானது தன்னைச்சார.
22. துறை ஆர் தமிழ் - அகப்புறப் பொருட்களின் துறைகள் நிறைந்த தமிழென்க. துறைபோய் - தோர்ந்து. துவரைச்சிறுமி - சுபத்திரை, சிறுமி - குறிப்புச் சொல்.
23. பையுள் - துன்பம். இகுளைச் சிறுமகள் - உறவினளாகிய சிறுமி (சுபத்திரை). இச்செய்யுளின் பின்னிரண்டடிகளிலும் பின்னர் வரும் மூன்று செய்யுள்களிலும் நூலாசிரியர் வடநாட்டு ஆரியர் விரதம் நெகிழ்தற்குக் காரணம் காட்டுதலும், தென் தமிழர் பிறழா நெறி மேம்பாடு போற்றுதலும் அறிஞர் உற்றுணர்ந்து மகிழ்தற்பாலன. உகும் மெய் - உகுவது உண்மை.
26. அவன் உருவம் என் விழிவழி அகம்புக்கு நின்று அகலாத் தன்மை மெய்ம்மையே.
27. கருவி - மேகமே (விளி). அமிழ்துண்டவ ரிறைவன் - அமிழ்த முண்ட தேவார்கள் கோமான்.
28. முகமரை - முகமாகிய தாமரைமலர். முனம் நின்மணம் முழவத்தளை வீடுற்றனன் முன்புநின் திருமணத்திற்கு முர சொலி முழங்கற்பொருட்டு விலங்கினின்றும் விடுதலை பெற்றேன். ஈண்டு மேகம் சிறைவீடு பெற்றதற்குப் பிற்தோர் காரணம் கற்பித்துரைத்த திறம் வியக்கற்பாலது.
29. ஊடு ஆறி - வழியின்கண் ஆறுதலுற்று.
30. கல்மீது பகைநின்ற தோளாண்ணல் - கற்றூணோடு மாறுபட்ட திண்ணிய தோளையுடைய தலைவன். ஐந்து தருநிழலார் தந்தை, விண்மன் வானுலகத்துள்ள கற்பக முதலிய ஐந்து தருக்களின் நிழலில் அமர்கின்ற தன் தந்தையும் விண்ணுல கத்துக்கு இறைவனுமாகிய இந்திரன். சொற்ற இவை - சொன்ன இச்சொற்கள்.
31. ஆரம் - சந்தனமரம். நாவாய் - கப்பல்கள்.
32. சாகம் - தேக்குமரம். மந்தி - பெண்குரங்கு. கடுவன் - ஆண் குரங்கு. பலவொன்று சிறுமந்தி - பலவாக ஒன்றிய சிறு

மந்திகருக்கு. பலவுண்று - ஒரு பலாக்கனியை. கடுவன் பறித்து - ஆண் குரங்கு பறித்துக்கொண்டு. ஓர் பலாப்பலம் - இஃது ஒப்பற்ற பலாப் பழமாதலின், நீர் பங்கிட்டுண்மின் என, மந்திகள் ஊடலிற் புக்கன.

33. புயல்கண்டு - ஆடல்புரியும் மயில்போன்று. ஆட்டம் கொள்ளு மாறு ஐந்து பொறிகளையும் பேதுறச் செய்யும் தகைத்தாய் என உவமையை விரித்துரைக்க.
34. பண்ணை - மகளிர் ஆயம். பொன் இக்கு உறம் தோள் - பொன்மயமாகிய கரும்பை யொத்த தோள். தொடலை - மகளிர் விளையாட்டு.
35. ஒடை - நெற்றிப்பட்டம். கருங்கன்னி - பார்வதி. பொன்னிக் கும் - காவிரியினும்.
36. எழிலீ - விளி. தங்கலை - தங்காமல் (முற்றெஷ்சம்).
37. கார் இறுத்ததனை - கார்காலம் வந்து தங்கியதனை. அம்பரம் - வானம். சுட்டிய - சுட்டுதற்கு. என் ஆரியன் - என் கண வனாகிய பார்த்தனின், மனமென - அளியற்ற மனம்போல.
38. பாடலம் - பாதிரி. தளவு இணர் - மூல்லைப் பூங்கொத்து. உலவைகள் பாடவம் கொழித்திட - கான்யாறுகள் புதுப் பெயலாற் பெருக்கெய்த, அன்றி மரக் கொம்புகள் தளிர்த்துக் களிக்க என இருபொருள் கொள்க. பாடவம் - களிப்பு.
39. மலயம் - பொதியமலை, பிறக்கு - பின். வையையாறு கட லொடு கலக்காமைக்குக் காரணம், முன்பு கடல் பாண்டி நாட்டினொரு பகுதியை விழுங்கியதாமென, ஆசிரியர் பிறிது காரணம் கற்பித்துக் கூறுவது அறிந்து மகிழ்க.
40. ஆரந்துந் தென்றல் - சந்தன மணம் வீசும் தென்றல். ஊதை - காற்று.
41. தறுகண் - அஞ்சாமை. மலைவார் - போர் செய்வார்.
42. கப்பக் கிழி - கப்பப் பொருளாகிய பொன் முடிப்பு.

43. தேன் - வண்டு.
44. கோட்டம், அகில், குங்குமம், தக்கோலம், கறி (மிளகு) இவை குறிஞ்சிப் பொருள். நெல், இக்கு (கரும்பு), இளநீர் மருதப் பொருள். வளை (சங்கு), வித்துருமம் (பவளம்) நெய்தற் பொருள். நாவி (பனுகு), தேன் - மூல்லைப் பொருள். நாளிலப் பொருள் பண்டமாற்று நிகழ்வதாக அமைத்த அழகு அறிக.
45. கண்பருகி - கண்ணாற்பருகி. தலையல் - புதுப்புனல்.
46. விளையுள் - விளைவிப்போர். ஓவாமை - ஓழியாமல்.
47. மேழி - ஏர். ஆடவர் மேழி நண்புடைமையையும், நல்லார் விருந்தையும் நாஞ்சும் போற்றி என்க.
48. களமர் - வயலின்கண் தொழில் புரிவோர். சாறு - விழா. நள்ளார் - பகைவர்.
49. மலயத்தை ஓர் ஆண் எனக் கூறியதற்கேற்ப அதனினின்றும் வருகின்ற பேராறுகள் நான்கினையும் மூலைக் காம்புகளாகக் கூறியது அறிக.
50. குடப்பொருநை மேற்குத் திசைக்கண் உள்ள ஆறு. வானவர் - சேரர். குபேரனுக்கும் இந்திரனுக்கும் தனித்தனி யுரிமையாம் திருவும் தருவும் ஒருங்கு வளரும் வானவர் நாடென்ற சேர நாடு. ஆதலின் இந்நாட்டு வானவர் விண்ணாட்டு வான வரினும் சிறப்புடையா ரெஞ்சபடி.
51. தரளம் - முத்து. வழுதி - பாண்டியன். சிமிலம் - மலையுச்சி. குடம் - குடநாடு.
52. மல் - வளம். பீடு - பெருமை. நதம் - மேற்குநோக்கிச் செல்லும் யாறு. கோடு - கொம்பு.
53. புணரி - கடல். குடம் - குடநாடு.
54. கொங்கர் அலையினைப் புகுந்த மூவாக் கடம்பு எறிந்து ஆண்ட செய்தி சிலப்பதிகாரத்தாலுணர்க். செம்மாந்து - களித்து. ஆனைத் தடமலை - ஆனைமலை யென்னும் ஓர் மலை.
55. இளநிலவு எறிக்கு மூரல்முத்து - இளமையான ஓளியைப் பரப்பும் பற்களாகிய முத்துக்கள். முளரியின் முகத்தர் - தாமரை

மலர்போன்ற முகமுடைய மகளிர். வைகல் - நாட்காலை. நீலமலை - நீலகிரி. குழலை - சூந்தலை. மாரி - மேகம்.

56. மஞ்ஞெ ஆல - மயில்கள் ஆடு. வேய்தர - போர்வை செய்ய. மஞ்சு - மேகம்.
57. வேய்தரும் குழல்கால் ஊத - மூங்கிலாலாகும் குழல்களில் காற்றுப் புகுந்து ஊத; மென்சிறை - மெல்லிய சிறகையுடைய பறவைகள். கலுப்பி - கலங்கல் நீரருவிகள்.
58. குடகடல் கொடிய மனத்தாருடைய இருள்செறி உள்ளத்தின் ஆழத்தை யளக்கும் எனவும், அதன் பக்கல் நின்ற நெடுமலையும் நடுநிலை மனத்தாருடைய சால்பின் உயர்ச்சியைக் காட்டும் எனவும் சிறப்பு உணர்க.
59. குடநாகம் - மேற்குமலை, அகல்நாகம் - அகன்றவான். தாலம் - பூமி குதுகலத்தின் கூலம் - களிப்பின் எல்லை.
60. மாமை - நிறம். மருமம் - மார்பு. வானி- மலயத்தெழுந்து கிழக்கோடும் ஓர் யாறு. தண்ணைடை - வயற்புலம்.
61. வெளவி மகிழ் மீளி - வெளவுதற் றொழில் விரும்பிய அருச் சனன்; அவன் மார்பு பல மகளிர் நலங்களைத் தோய்ந்து பொதுவாயது போலப் பலவற்றையும் வாரிவரும் இரண்டு பெண்ணை யாறுகள்.
62. சாரை - சாரைப்பாம்பு. சாரசம் - குருகு வெண்ணாரை. சகுலி - மீன்.
63. முட்டி - தடைப்பட்டு. குரகம் - நீர்வாழ் பறவை. ஈண்டு நீர்ப் பூக்களைப் போன்றே பறவை ஒட்டியுற நீர் அறா ஊருணிகள் பல என்றபடி.
64. உழுவல் - பிறப்புத் தொடர்ச்சி பெற்ற அன்பு. நாற்று நடுங்கால் இந்திர தெய்வதம் தொழுது விழவயரும் வழக் குண்மை பெரியபுராணம் நாட்டுப் படலம் 12ம் செய்யளில் காணக.

65. தொண்டை - தொண்டைநாடு. தமிழிற் பண்ணார் பாசுரமிப் பாலும், சாமகானம் அப்பாலும் பாட இடையே அமர்கின்ற திருமால் குன்றமாகிய வேங்கடம். இன்டை - தாமரை. செய்ய இன்டை நல்லிழியனன்றது பத்தருக்கருளும் திருநோக்குடையான் என்பது குறித்து.
66. கிஞ்சுகம் - கிளிகள். கொடுநுதி - வளைந்தமுனை. கொவ்வைச் செவ்வாய் - கொவ்வைப்பழம் போலுஞ் செவ்விய அலகு கொஞ்சம் - மழலை பேசும்.
67. துழனி - ஓசை. வேங்கடம், ஆதியில் முருகன் திருமலை யாகவும் பின்னர் திருமாலின் திருமலையாகவும் அமைந்த செய்தி உணர்த்தப்பட்டது. போதி - மலை. போதிய - போது என்னுந் தெரிநிலை வினையடியாய்ப் பிறந்த இறந்த காலப் பெயரெச்சம். ஓதிய என்பதுமது.
68. அத்தம் - நீரில்லாத நீரிடை. புளிஞர் - வேட்டுவர். பம்மல் - நிறைதல். மம்மர்செய் அளக்கர் - மயக்கந்தரும் அளவில் வெளி.
69. முசு - குரங்கு. தென்பொழில் - தென்னந்தோப்பு; அழகிய தோப்புமாம்.
70. நித்திலம் - முத்து. வித்துருமம் - பவளம். பகரும் - விலை கூறும். அருந்ததி - ஓருமலை.
71. பம்பும் - பரவும். புழல் முதிரும்பணை - உட்டுளையுடைய முங்கில். பணை - வயல்.
72. அவல் - பள்ளம். யாணர் - புதுமை. பம்பை யென்ற பெயர்க் கேற்ப அறாது நீர் பெருகும் பேறு பிழையாத பெரிய புகழை யுண்டுபண்ணும் பொய்கை. சாறு - விழா. தெண்கங்கை - கோதாவிரியின் பெயர்.
73. படப்பை - தோட்டம். அறல் - நீர். பவ்வம் - கடல். கீழ்கடலே மேல் மலையின் அழகு பார்க்க வந்தென விரிந்தொழுகும். கோதாவிரி, நெய்தனில் ஊரான பாக்கங்களிலும். மருதநில ஊராகிய ஊர்களிலும், மூல்லைநில ஊரான பாடிகளிலும் உலவிச் செல்லுதல் கூறப்பட்டது.

74. மருமம் - மார்பு. அலைமகிபன் - கடலரசன். வார்க்கும் - பெண்ணை நீர்வார்த்துக் கொடுக்கும் வழக்கைக் குறித்தது. குடைதல் - நீராடுதல். கடலின் தடக்கை போலச் செல்லு மெனவும், வார்க்கும் தண்ணீரின் ஒழுக்கென்னச் செல்லு மெனவும், இயைத்துப் பொருள் கொள்க. செல்லுங் கோதாவிரி, குடையுங் கோதாவிரி எனவு மியைக்க. கடல் தன் காதலியான தென்னிலமகளின் மார்பில்தன் மகளான தென்னிலமடந்தையை அலையரசன் விரும்பி மணக்க மகிழ்ந்து வார்க்கும் நீரின் ஒழுக்குப் போலவும் என்று தனித்தனி சூட்டிப் பொருள் கொள்க. ஈண்டுக் கோதாவிரியின் ஒழுங்கு இரண்டு ருவகத்தால் விளக்கப்படுகின்றது.
75. தொன்று - பழமை. நீத்தம் - வெள்ளாநீர். செங்குடக்கு நேர்மேற்கு. தீரம் - கரை.
76. தொடுகடல் - தோண்டிய கடல்; கீழைக்கடல். தொன்று முதிர் பொவம் - பழையதாகி முதிர்ந்த கடல்; மேலைக் கடல். தோம் - குற்றம். காமுற்று ஆர் குடக்கு ஓடும் - விரும்பி அவ்விருப்பிற்குப் பொருந்த மேற்காய்ச் செல்லும். பேம் - அச்சம்.
77. உழுவை - புலி. வயமா - வலிய யானை. மூரிப்பாந்தள் - வலிய பெரும் பாம்பு. சாழல் - மகளிர் விளையாட்டு. நடமாடும் - திரியும். இச்சொல் இப்பொருட்டாதல் “நடமாடுங் கோயில்” என வரும் திருமந்திரத் தொடரினுள்ளும் வழக்கினுள்ளும் காண்க.
78. வளாகம் - வரைப்பு. கலங்குபு - கலங்கும்படி. ‘நக்குபு புக்கு’ என்று கம்பர் கவியிலும் செய்பு என்ற எச்சம் செய்வென் ணெச்சப் பொருட்டாதல் காண்க. “வினையென்குச் சிளவியும் வேறு பல் குறிய” என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் இஃத்தமையும். விந்தியமலை கோதாவிரி பாய்கின்ற தென் னிலப்பகுதியை வடக்கே கங்கை நிலப்பகுதியினின்றும் பிரித்துக் குறுக்கே கிடக்கும் இயல்பை இப்பாட்டு விளக்கு கின்றது. மாசனம் - பெரும்பாம்பு.
79. அறத்தொல்லை நாகரிகம் - மிகப் பழைய சீர்மை.

80. மஞ்ச - மேகம். மிண்டி - நெருங்கி. இருமலைத்தொடர் - கிழக்கு மேற்கு மலைத்தொடர். குடகுணக்காய் - மேற்கும் கிழக்கும் தென்வடலாய் ஓடி இரண்டு மலைத்தொடரும் குமரியருகே கூடுதலாற் பிறந்த தற்குறிப்பேற்றம். விந்தமலை யரசன் தன் காதற்குரிய தென்னில் மகளை இருமலைத் தொடர்களாகிய கரங்களால் தழுவிக் கொண்டானென்பது குறிப்பு.
81. வியல் - காடு. உந்தரம் - வழி. எவ்வம் - துன்பம். கந்தரம் - நீர் தாங்கிய மேகம். அக்காட்டு வழியில் நீ நெருங்கினால் உனக் கியல்பான நீர்த்தன்மையை யுண்டு, உனக்குத் துன்பத்தைத் தரும்; ஆதலால் அணுகாமல் உயர்ந்தோங்கிப் பறந்து அவ்வனத்தைக் கடப்பாயென்பது இப்பாட்டின் கருத்து.
82. முளியோமை - காய்ந்த ஒமைமரம். குடிஞை - கோட்டான். கூன் - ஆந்தை.
83. தறுகணர் - அஞ்சாமையுடைய வேடர். தரக்கு - புலி. காழ் - கவண்கல். சூறை - சூறைக்காற்று. உலவை - மரக்கொம்பு.
84. பிணவு - பெண் விலங்கு. புனிறு - ஈன்றணிமை. விடா மலைப் பிளவு. போத்து - ஆண்புலி. முள்மூரி - முட்செடி நிறைந்த காடு. நுணவுலவை - நுணாமரத்தின் கொம்பு. ஏருவை - கழுகு. ஏருவைமுடி - இரத்தந் தோய்ந்தமுடி. நுங்க - விழுங்க. அணவழி - நெருங்கும்பொழுது. அழல்புலி - சினந்தபுலியை. அப்புலியைக் கழுகு அறைந்தடர்க்கும்படியான காடு.
85. மாந்து - உண்ணூரம். ஈந்து - ஈச்சமரம். ஈகை - ஒரு கொடி வகை. இவரும் - ஏறும்.
86. வெவ்விடமுண்டவன் - சிவபெருமான். இயவு அயர்வு - வழியிலுண்டான இளைப்பு. இற - நீங்க.
87. உரன் உளம் - வலிமை பொருந்திய உள்ளும். அறல் - நீர். பயச - நீர். கொண்கண் - தலைவன்.
88. யாணர் - புதுமை. பாணர் - பாடுவோர். பஞ்சவர் - பாண்டவர். ஆணர் - வளமை, நன்மை. மால் யழுனை - சுருநிறமுடைய யழுனை யாறு.
89. இறைமை - தலைமை. வாரம் - அன்பு.

..... நற்றமிழ் ஆய்வுகள் - 3 125

90. ஓரை - மகளிர் விளையாட்டு. சீரை - மரவுரியாடை. ஆரை - மதில். கூரை - வேய்ந்த சிறு வீடு.
91. பொம்மல் - மிகுதி. நியமம் - பெருந்தெரு.
92. நடுநாவல் வடபாதி - உலக நடுவாய நாவலந் தீவின் வடபகுதி. நேரார் - பகைவர். வழிகூறி - வழிபாடுதோற்று. மன்சுயம் - இராஜசுயம் எனப் பெயரிய வேள்வி.
93. வைப்பு - நிலவெல்லை. பாவாணர் - பாடும் புலவர். பாணமக்கள் - பாணர்குலத்தோர் (எத்துவோர்).
94. தெய்வப் பழந்தமிழரசி எங்கள் பெண் - பாண்டியகுலத்துத் தோன்றிய தடாதகைப் பிராட்டியார்.
95. சிவபெருமானைத் தென்றமிழர் கடவுளென்ற அருமை யறிந்தின்புறுக. நியமம் - கோயில்.
96. கோட்டிப் பாட்டை - கோபுரவாயில் தெரு. பித்தியின் புழை - ஊர்ப்புற மதில்வாயில். கோபுரவாசல் தெரு கோட்டை வாசஸ் வரை நீளச் சென்று சேரும். பீடிகை, மன்றம், பள்ளி, சத்திரம் முதலியவை இடவிசேந்கள். பீடிகை - கடைவீதி. தண்டம் - யானை செல்வழி. மாதிகம் - குதிரை மார்க்கம்.
97. பொன்றளி - பொன் மயமாகிய கோவில். முகடு - உச்சி. பதாகை - கொடிகள்.
98. முதல்வன் - முன்னையவனாகிய வீமன், மூன்றான் - மூன்றாம் வனாகிய நகுளன். “வஞ்சகத்தி லொன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் நெஞ்சி, லஞ்சரண மூன்றானை” என்ற பரங்கிரிப் புராண அடியில் மூன்றாமவன் எனும் பொருள் தொனிக்கப் பிரயோகம் வந்திருத்தல் காணக. வள்ளல் - அருச்சனன். இளவல் - சகதேவன். வாமம் - இடப்பக்கம். ஏமம் செய்ய - காவல்புரிய. அலத்தல் - துன்புறல். ஆழியோச்சம் - ஆணை செலுத்தும்.
99. படங்கு - கூடாரம். மூரிவானரம் - வலிய குரக்குக் கொடி.
100. நாவி - புழுகுப்பூனை; நவ்வி - மான். உகளும் - தாவும். “காவியம் உருக்கொண் டென்ன” உவமைநயம் அறிந்தின்புறுக. ஓவியம் - சித்திரவுரு. சிலதியர் - தோழியர்.

126 நாவலர் பாரதியார்

101. மன்று - அவையிடங்கள். பளிக்குத் தெற்றி - பளிங்காலமைத்த திண்ணை; சித்திரகூடமுமாம். கொட்டு - சூழ்சி. வாமம் - இடப்பக்கம். ஓளியுமாம். வாசி - மிகுதி, சிறப்பு. பலவுள் வாசியார் - பலவற்றுள்ளஞ்சிறப்பு மிகுந்த.
102. சூதர் - ஏத்துவோர். பால்பயில் மொழியார் - பால்போல் மொழியார். செம்மல் - தலைவன்.
103. நளினம் - தாமரை. உவமன் - ஒப்புமை.
104. ஆரம் - மாலை. நூல் - முந்நூல்.
105. துழுனி - ஓசை. பாலையில் - பாலைப்பண்ணில்.
106. அரமியம் - அரண்மனை, நிலாமுற்றமுமாம். உளர்நரம்பின் - ஓவிக்கும் நரம்பின் இசைபோல. தும்பி - வண்டு. தனிக்கும் ஆங்கண் - தனித்துறையும் அவ்விடத்து. கடுத்து - ஜயமுற்று. கடுகி - விரைந்து.
107. எழிலி - மேகமே, விளி. அனாற்கு - அன்னாற்கென்பதன் இடைக்குறுக்கம். உருவம் உரை - இடிமுழுக்குப் பேச்சு. மனையாள் நல்லாழ் - மனையை ஆளுகின்ற நல்வினை.
108. இங்கிதம் - குறிப்பு. ஓன்னார் - பகைவர். வாளாள் புரவலன் - வாட்படையை ஆளும் அரசன்.
109. பீழை - மனத்துயர். மாழை - அழகு. ஊழ் மங்கைமார் - முறைமையுடைய பெண்டிர். உய்த்தாள் - செலுத்தினாள், அனுப்பினாள்.
110. சூலமார் கடவுள் - சூலப்படையையுடைய சிவபெருமான். துனி - துன்பம், பினைக்கம். சேவகக்கடன் - வீரர்க்குரிய கடப்பாடு.
112. விந்தை - வியப்பு. விளைவு, கருவி யென்பன மேகத்தின் பெயர். உங்களிருவர் காதலுக்கும் விளைவாயுங் கருவியாயும் இருக்கின்றேன் என்பது குறிப்பு. மும்முறை - காண்டவத கனம், இந்திரலோகம், மதுரையில் மணநிகழ்ச்சி, என்ற மூன்று சந்தர்ப்பம். முகமன் - உபசாரச் சொல். அனுக்கம் - நெருக்கம்.

113. செழியர், பழையர், வழுதியர் என்பன பாண்டியரின் பெயர் கள். பெருமளைக்கிழமை - நினது பேரில்லாராம் உரிமை.
114. தற்பரை - இறைவி. நோற்பாள் - தவங்கிடப்பாள். காதற் கடன்புரி கடங்காண்கல்வி - காதற்குரிய செயல்களைப் புரிய முறைமை. கடம் - வழி, முறை.
115. என்கொண்கன் பொன்றவில் புகழ்போனின்ற பொரு விலன்பு - என் தலைவனுடைய பொன்றாது நின்ற புகழ்போல் நிலை பேறுடைய அன்பினை.
116. மருதமுன்முறை - திருமருத முன்றுறையென்ற இடவிசேடம். புறக்கா - புறத்தேயுள்ள பூஞ்சோலை. உம்பல் ஒன்று அவண் உருத்து - யானை யொன்று அவ்விடத்துச் சினந்தெழுந்து. பன்னம் - இலை.
117. தெருமர - சுழல. வாளி - அம்பு. பிளிறி - ஓலமிட்டு. புழைக்கை - துளையுடைய கை. ஆளி - சிங்கத்தையும் வெல்லும் ஒரு மிருக விசேடம். அளித்து - அன்பு காட்டி. யாணர்நோய் - புதிய காதல் நோய். குளித்தவன் - (ஸண்டுப் பிறவினை) பதியச் செய்தவன்.
118. காதல் நீத்தம் - அன்பு வெள்ளம். நெஞ்சம் யாத்தவன் - நெஞ்சைப் பினித்தவன். யாணர்நோய் - புதியகாதற் பினி. புளகம் - மயிர்க்கூச்சு.
119. பழையர் - பாண்டியர். மாணி - பிரமசரிய நிலையினன். நெகிழ்த்தவா - இளகச் செய்தவாறு. மாழ்கி - மயங்கி.
120. அயிர்த்து - ஜயமுற்று. தகவு - தகுதி. மறுகும் - கலங்கும். ஊர்ந்தை - ஊர்மாக்கள் இகழுரை; வாய்க்குள் அரும்பும் நகையுமாம். என்னுள்ளம் கருதி, முன்னி, மறுகும் என வினைமுடிடு காண்க.
121. ஆயம் - தோழியர்க்குழு. அன்பு அறிவு அழகுமிக்காள் தோழி. பார்த்திவன் - அரசன்.

- 128 நாவலர் பாரதியார்
122. ‘ஆனைய வென்ற ஆளி மாணினுக்குஞ்சு’ என்றதன் நயம் ஓர்க.
123. அழல்மதமா - சினந்தெழுந்த மதம் பொருந்திய யானை. மாரன் தந்து அழல் காமவேழம் தடிந்து - மன்மதன் தந்த தனால் சினக்கும் காமமாகிய யானையை வலியடக்கி.
124. தாமம் - மாலை. பகழி - அம்பு. கட்கு இடைந்து - கண் ஜோக்கிற்குடைந்து. எம்மோய் - விளி. பன்னி - பத்தினி. பனித்தல் - நடுங்கல்.
125. ‘தாங்கள் பஞ்சவர்’ என்பது அவர்கள் ஐவர் சகோதரர் என்பதையும் பாண்டியரைப் போலவே அவருக்கும் பஞ்சவர் என்ற பெயரொற்றுமை யிருப்பதையுங் குறித்தவாறு.
126. கூடலார் நான்மாடக் கூடற்பதியாராகிய நின் தந்தை. “உன் கூட்டமும்..... அடக்கி” யென்றது துணைவலிக்கு நின் கூட்டமும் விணை வலிக்குப் புருவ வில்லுங் கண்ணம்பும் நின்வாழ்த்துடன் பெற்று அநங்கண் படையாட்சி யடக்கி யென்றவாறு. அரசவாகை - அநங்கணை யடக்கிப் பெறும் வெற்றியை அவரூக்குச் சூடு விழவு செய்தல்.
127. அரதன அழி - மணியழுத்திய கணையாழி. வெம்மை - விருப்பம். மீனார் விரலணி - மீன்பொறித்த கணையாழி. ஈதி - ஈவாய்.
128. நகல்வல்லவர் - நகையாடுந் தோழியர்கள். பிசி - பிதிர். நொடி - விடுக்கை அல்லது நகைமொழி. நடை நோவழி - நடையில் நோவுண்டாங்கால் அதுகெட.
129. பந்தி - வரிசை. கயலார்கொடி - மீனக்கொடி, விழுஞாயிறும் எழு திங்களும் விரவும். பொழுது - சூரியன் விழுதலும் சந்திரன் எழுதலுமுடைய அந்திமாலைப் பொழுது. திங்களஞ்ச செல்வனை - முதல்வனாகவுடைய பாண்டியர் சூலத்தவள் ஆகலின் ‘எழுதிங்கள் விரவும் பொழு’ தென்று இவள் அந்தி மாலையைக் குறித்தது பொருத்தம்.
130. மோனாவிரதம் - மோனவிரதம் எனற்பாலது எதுகை நோக்கி நீண்டது. ஆனாவிழி - அவலைக் காணாமல் ஆற்ற மாட்டாத

விழி. மகிழ்வை நோனாவிதி - இன்பத்தை நோற்றுப் பெறா விதி; நோல் - பகுதி. புழை - திட்டிவாசல்.

131. பகடு - எருது. ஆணிரை - பசுக்கூட்டம். மேதித்தொறு - எருமைக்கூட்டம். சகடு - வண்டி. பொதுவர்குழல் - இடையர்புல்லாங்குழலொலி. சிலைமணி-ஒலிக்கும்மணியோசை. அகடு - வீட்டினகம். அகவு ஆர்ப்பு - அழைக்கும் ஒலி. உகள் - குதித்தல். கழுமும் - நிறையும்.
132. சுடர்மாலை - விளக்கின் ஒழுங்கு. மல்லிகை - தூண் விளக் குக்கள். பீடுஅம்தளி - பெருமையும் அழகும் பொருந்திய கோயில். சுடர் - ஆவளி. வளைநல்லொளி - திருவாச்சி விளக்கு.
133. எதிர்வளர் கோயிலில் வரமங்கை - எதிரிலுள்ள திருக் கோயிலில் எழுந்தருளிய வரதையாகிய அங்கயற்கணம்மை. வந்தித்து - வாழுத்தியென வியைக்க. கடிதாமப் பொழில் - மணப் பூஞ்சோலை. காவலும் ஒளியுமுடைய சோலை யெனினுமாம்.
134. அரசிபம் - அரச யானை. வதுவன் - பாகன். தாயர் - பாராட்டும் செவிலித் தாய்மார். படர்பரிதல் - நினைந்து வருந்தல்.
135. மங்குல் தளைகளை மன்னர் - மேகத்தைச் சிறைவீடு செய்த பாண்டியர் . அரில் - குற்றம். உனக்கு அழிவாள் - உன் பொருட்டு வருந்துவாள். கங்குற்றலை - இராப்பொழுது. கரைகின்றனள் - மெலிகின்றாள். அன்னை - பெற்றநற்றாய்.
136. அவர் என்பது ஆண்டு வந்த செவிலித்தாயரை. அவலம் - துன்பம். இகுளை - தோழி. தனது உரியதாய் - தோழியின் உரிய தாயாகிய செவிலி. கனதுயரம் - மிகுந்த துன்பம்.
137. ‘இது’ என்பது மாளிகையுட் சேறல். இப்பாட்டின் கருத்து. மகள் வரவறிந்து எதிர் கொண்டு வந்த நற்றாய் தன் மகளுக்கு மதயானையால் யாதும் ஏதம் நேர்ந்ததோ என்று கருதிக் கவன்றவள் மகளின் நல்வரவு கண்டு அவளை அன்று புதிதாகப் பெற்றெடுத்தது போல உணரும் தன் மகிழ்ச்சி கூறித் திரு மருதந்துறையில் அன்று நேர்ந்ததைச் சொல்லும்படியும், தன் மகள் முகத்தில் (காதல்) கவலைக் குறிப்புத் தோன்றுவது

கண்டு அவள் கவலையின் காரணத்தைச் சொல்லும்படியும் கேட்டாள் என்றபடி. “புது மகள் நான் பெற்றனன்” என்பது இடரொழிந்து உய்ந்தமையின் அருமை பற்றி பாராட்டு.

138. உயங்கலை - வருந்தாதே. மகட்கு இன்று உயிருயரன்புதவி - அரசுகுமாரிக்கு மதயானையை விலக்கி அவளுமிரைக் காத்தலோடு தன் மேலான அன்பையும் அவட்குதவி. வதுவை - மணம். வட மன்னன் வரும் - வடநாட்டு மன்னனான அருச்சனன் வருவான். நம் கயம் - நம்முடைய பட்டத்து யானை. கதுவு - அகப்படுத்த. இப்பாட்டில் மதயானையினின்று காத்தகாளை அவளுக்குத் தன் காதலைத் தந்து அவள் மெய்க்காதலைத் தானும் பெற்றான் என்ற வரலாறு குறிக்கப்பட்டது.
139. மன்னன் விழி என்னை வரவேற்றுத் தின்றது. பாண்டியன் மன்றத்திலிருந்த அருச்சனன் சித்திராங்கதை அங்கு வந்த பொழுது குறிப்பால் அவள் வரவின் மகிழ்ச்சி காட்டியதோடு தன் கண்களால் அவள் அழகையும் உண்டுகளித்தான் என்ற படி. “கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யவை யென்னைத் தின்னு மவற்காணலுற்று” என்ற குறளால் காதலர் கண் அவரைத் தின்னும் என்னல் புலனெறி வழக்கம் என்று தெளியப்படும், சிறக்கணித்து - கடைக்கண்ணாற் குறுக நோக்கி. திளைத்தேன் - மகிழ்ந்தேன்.
140. பூவை - சித்திராங்கதை. திறத்தவன், செம்மல் - அருச்சனன். அறத்தொடு நின்றவள் ஈண்டு நற்றாய்.
141. அண்ணலோடு வந்தவையா ரந்தனை - அருச்சனனோடு அந்த அவையில் வந்தமர்ந்த அந்தனை நண்பன். பெற்று அதனைப் பேணும் எனவும் பிரித்துக் கொள்க. பார்ப்பான் - பார்க்கின்றோனாயினான். பார்ப்பார் வடிவத்தவனாயினான் என இரு பொருளது.
142. “சிலைநுதல் விழியில் வாழ்வு நிலை பார்த்தான்’ என்பது அவளின் ஒரு நோக்கில் தன்முழுவாழ்வும் நிலைத்தலை நோக்கினான் என்றபடி. சிலைநுதல் அன்மொழித் தொகை. ஈண்டும் பார்ப்பான் என்பது மேலதேபோற் பொருள்தரல் ஓர்க்.

143. வில்விசயம், மீனர்தவம் என்பன முறையே இலக்கணையால் பார்த்தனையும் சித்திராங்கதையையும் குறிக்கின்றன. மீனர் - மீனக்கொடியையுடைய பாண்டியர். பாண்டியர் பாண்டவர் திருக்குலங்க ஸிரண்டுக்கும் திங்களஞ் செல்வன் முதல்வனாகி அவற்றாற்றான் விளக்க முறுகின்றான் என்னும் பொருள்பட “மதி விளங்குந் தொல்வழி நும்மிரு குடியும்” என்றார். தமிழை வடமொழி மணக்கும் என்று காட்டிய ஒப்புமையால் செய்ய மென்னீர்மையும் வெய்ய வன்னீர்மையுமடைய பெண் (ஆண்பாலார்தம்) சிறந்த பண்புகள் இழைந்து ஒன்றியிடும் பெருமிதம் குறித்தமை யறிக.

144. அகலம் - மார்பம். உழுவல் - பல்பிறப்புத் தொடர்ச்சியுள்ள அன்பு.

145. காண்டிவம் திண்மையாற் கற்பிற்கு ஒப்பாகக் கூறப் பட்டது அவள் கற்பு காண்டிவம் போற்றிப்பமும், அவள் காதல் அவள் அறிவுபோல் தெளிந்த நிறைவும் உடையது.

146. கணிகள் - சோதிடர்கள் “தென்றலொடு நின்ற தமிழ் நில முடையள்” இதனொடு திருக்காளத்திப் புராணம் நக்கிரச் சருக்கத்தில் வரும்.

“ அமிழ்துறை தமிழோண் மூத்த மையசந் தனமெல் வாசம் கமல்குளிர் தென்ற லென்று கரையரும் பொருள் படாமல் இமிழ்கடல் வரைப்பெ ளந்தோன் றென்பொருள் படுநா டெள்ளித் தமிழ்முதல் பிறங்கு நாடாய்த் தயங்குமாற் பாண்டி நாடு”

இச்செய்யுளை ஒப்பிடுக. “பொதியிற்றேக்கும்” பிற நாட்டில் வாது தமிழ் நாட்டின்கண்ணேயே உளதாகிய தென்பதும் ஈண்டு இந்நாலாசிரியர் கண்டு கூறி வைத்து கண்டு தெளிக.

147. சூள் - உறுதியுரை. அவள் விழியை வயலாக்கி - அவன்தன் அழகு மழையை அவ்விழி நிரம்பப் பெய்யும் ஒரு மேகம் போல நின்றான் என்ற உருவகம் வியந்து மகிழ்த்தக்கது. கைம்மாறு வேண்டாது பெய்யும் கொண்டல்போல அவள் விழி களிக்க அழகால் ஊட்டி மகிழ்வித்தான் என்பது அவனைக் கொண்டலென உவமித்த கருத்து. விழியுரைத்த வெய்ய சூளை - என்பது வாயாற் பேசாமல் தன் காதலையும் அதனால்

அவளைப் பிரியாது மணந்து மகிழ்விப்பேன் என்ற உறுதி யுரையையும் தன் நோக்கக் குறிப்பால் வெளிப்படுத்தினான் என்பது. அப்படி அவன் பகர்ந்த காதற் சூளை கரிபகரக் கண்டவர்களில்லை யெனல் வேண்டா; அவ்விடத்து நின்ற களிறும் கடிகாவுமே போதிய சான்று கூறும். இவை அஃறி ணைப் பொருள் பேசா என்னில், மதுரையில் வண்ணி மரமும் கிணறும் முன்னமொரு மணத்திற்குக் கரிபகர்ந்த கதைதிருவிளை யாடலிற் கேட்கப்படுதலால் அவ்வுர் யாணையும் பொழிலும் இம்மணத்திற்கும் சான்று கூறும் என்று பார்த்தனுக்குச் சொன்னாள் என்பது பாட்டின் குறிப்பு. “வென்ற களிறு” என்றதன் குறிப்பு தன் மிடலடக்கின அருச்சனன்பால் கறுவு கொண்டு வாய்ப்புழி அவனுக்கு எதிராக் கரிபகரும் என்பதாம். (மழைத்த கொண்டல் - மழை பெய்யத் திரண்ட முகில்)

148. அரமியம் - மேல்மாட நிலாமுற்றம். முத்தி - முத்தமிட்டு. தணந்து - பிரிந்து. “உணர்ந்த மதியெங்களிரு குலமுதல்வன்” என்பது இரு குலத்திற்கும் ஒரு முதல்வனாகவின் நடுவு நிலையிற் பிறழான் என்பது குறிப்பு. “உள்ளநம்பன் வேணி யும்பர்” என்பது இறைவன் திருமுடியிற் றங்கியதாழை பொய்யுரைத்து இழிதகவுற்றதை யோர்ந்து அவ்வுயரிடத் தைச் சேர்ந்திருத்தலான் தேய்திறவாமை யெய்தியதானும் இழிதகவடைந்து இறக்கும்படி பொய்யுரையான் என்று குறிப்புக் காட்டியவாறு.
149. எல் - சூரியன். இது முதல்வருங் கவிகளுள் புலவிநுணுக்கமும் காதல் நயப்பும் ஆசிரியர் கூறுவன் அறிவாற் குழ்ந்தறிந்தின் புறற்பாலன்.
150. மரை - தாமரை; முதற் குறைவிகாரம். நிலவார்ந்துயிர் வாழும். புள் - சகோரம். புலவாய் - புலத்தல் வேண்டா. சங்கை - ஜயப்பாடு. “பயிர்மழை மறக்குமெனினும் மறந்துயிர் நான் வாழுமாட்டேன்” என்பது பயிருக்கு மழைபோல் எனக்கு நீ இன்றியமையாதவன் என்பது குறிப்பு.
151. உட்குவது - அஞ்சவது. பற்றை - காந்தள்; ஈண்டு உவம ஆகுபெயராய்க் கையைக் குறிக்கும். அவள் முகமறைக்க

மதியே மறைந்ததென்று கூறுவதால் மதியவள் முகமே என்ப தனைக் குறித்தான் என்பது.

152. பிறமகளிரையும் அவர் எழிலையும் அவன் தன்முன் வியந்தா னைக் கருதிப் புலந்து முகங்கருகினாள். “மதிமறுவால் அவன் வணங்க” என்பது மதிக்கண் மறுப்போல அவள் முகத்தின் சினக்குறிப்புத் தோன்றலால் மறுவற்ற எல்லொளிக்கு விரியும் தாமரை மறுவுடை மதிகண்டு கூம்புவது போல அவல் புலவிக்கண் அவன் தாமரை மலர் போன்ற தன் கைகூப்பினான் என்றபடி.

“ மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியு ஞாரிய” (தூல். பொருள் 227கு)

என்பதனால் தலைவியைத் தலைவன் வணங்குமிடம் புலவிக் காலமென்பது புலனாம். (மதியுள்ளவிடத்து) ஆம்பல் மலருதல் இயல்பாதலால் உன் முகமதியிலுள்ள வாயாகிய ஆம்பல் முறுவலால் மலரவேண்டுவதும் இயல்பென்பதைச் சுட்டினான் என்பது.

153. அறம் நோக்கும் - வள்ளன்மையுடைய நங்கையாதலின் உல கோர் வினைகளுக்குப் பகலினை வழங்க மறுக்கமாட்டாய் என்றவாறு.
154. கழுது - பேய் “அறம்வினைவு” அறம் பொருளிரண்டும் இன்பத்திற்கு முளையும் வினைவுமாயிருக்கின்றன என்பது. எழுதினையிலிருபொருள் - அகப்பொருள் புறப்பொருள்; இவ்விரண்டும் எழுதினையா யமைந்து ஒழுகலாறு பெறல் தமிழ் வழக்கு. இனி உயருமொழுக்கத்தால் இம்மை மறுமை யாகிய இருமைப் பொருளையும் எத்தற்குதவும் நூல் நிறைந்த தமிழருக்குத் தலைவி யென்றும் கொள்ளலாம்.
155. ‘தண்மதியில் அவனிறைஞ்சு’ மதியொளியில் ஆம்பல் கூம்பாது மலர்தலியல்பு. உன் முகமதியில் வாயாம்பல் முறுவலால் மலர வேண்டுமென்று கூறி அவன் வணங்க. நல்லை - அண்மை விளியாகவேனுங் குறிப்பு முற்றாக வேனும் கொள்ள அமையும்.
157. கணவநிழல் - கணவம் - அரசமரம். கணவநிழல் - அரசினிழ லும் கணவனிழலுமென இருபொருள்பட நிற்றலறிக.

159. வடவர் - வடநாட்டினர். ஒருவார் - நீங்கார். பாண்டவர் ஜவரும் பாஞ்சாலி யொருத்தியைப் பொது மணந்ததைக் குறித்துத் தோழி இயற்பழித்தாள். யாழி - முன்னிலையசைச் சொல். பேது - பேதைமை. ஒருவாய் - விடுவாய்.
160. இளவல் - சிறுவயதினனாகிய அருச்சனன். நடுவன் - நடுப்பிறந் தோன். கறை - குற்றம். சொல் - புகழ். அனல்மகள் - நெருப்பிற் ரோன்றிய துரோபதை. நடுவன் கொண்ட புகழை அவன் முன்னவரும் பின்னவரும் ஆகிய சோதரர்கள் ஒருங்குடன் கொள்ளுதல் இயல்பேயாம். யாரும் அதைக் குற்ற மென்னார். பாஞ்சாலன் பெற்ற மகளால்ளன்; தீயிற் பிறந்தா ளொருத்தியை அவன் தர ஜவர் மணந்தார் என்ற கதைக் குறிப்பையும் உற்று நோக்குவாய் என்று தோழிக்குக் கூறினாள்.
161. ஜயன்- பார்த்தன். வின்னூலன் - துரோணன். தம் வில்லாசிரிய னாகியதுரோணன் பாண்டவரை வேண்டித்துண்ட அவரா ளாய்ச் சென்று அருச்சனன் பாஞ்சாலனை வென்று வணங்கிய வெற்றிப் புகழே பாஞ்சாலியெனப் படுவாள். துரோணருக் காக ஜவரும் கையுறையாகத் தரவிரும்பிய பாஞ்சாலனை யடர்த்த வெற்றி அவ்வைவர் ஆளாய்ச் சென்ற அருச்சனன் கொண்டாலும் அது ஜவருக்கும் பொதுவுடைமையாவது தவறில்லை யென்பது குறிப்பு. மஞ்சம் - பள்ளிக்கட்டில். மறைந்தோர்ந்தவன் - அக்கட்டிலிற் பின்னிருந்து இக்கூற்றைக் கேட்டு வந்த அருச்சனன். தோழி இயற்பழித்தமை மறுத்துத் தலைவி இயற்பட மொழிந்ததை யறிந்து வியந்து தழுவி வாழ்த்தி மகிழ்ந்தா ணென்பது குறிப்பு.
162. நவை - குற்றம். சவை - காம நுகர்ச்சி. உழைத்தொழில் - தலைவற்கு அருகிருந்து அறம் பேணுங் தொழில்.
163. வேட்டோள் - மணக்கப் பெற்றவள். அல்லாக்க - துண்பமுற. அல்லாத்தல், செம்மாக்க என்பனபோற் றிரிந்து நின்றது. அல்லாக்கச் செய்வர் பிறரல்லர் - அந்நியரால் அலமரும் பெண்டிரைக் காப்பது ஆண்மை யறம் என்ற அருச்சனனே தான் விரும்பி மணந்த மனைவியை அல்லலுறச் செய்வது ஆண்மையும் உரனுமாகாது.

164. இவ்விருகவியையும் ஒரு தொடர்படுத்துப் பொருள் கொள்க.
165. ‘பொன்மாணை.....பெற்றாள்’ சிஹை பொன்மாணாகிய மார்சன் பின்பு இராமனை யனுப்பிப் பின்னர் இலக்குவணையும் அனுப்பிக் காவலிகழ்ந் திருந்தமையாற் சிறைப்பட்ட செய்தி யறிக. தன்மான - தன்னை யொப்ப.
166. விது - திங்கள். வேளாண்மை - உபகாரம். “பூவோரனையர் பொற்றொடிமாதர் வண்டோரனையர் - கணவர்” என்ற அடிகளையோர்க. மதியென்று கருதி மலர்கின்ற குழுதத்தை (அல்லியை) வஞ்சிக்கத்தக்க அழகு வாய்ந்த முகமென்க. மரை முகம் - தாமரை யொத்தமுகம், எனத் தனித்தனி கூட்டிப் பொருள் கொள்க; “துப்புறழ் தொண்டைச் செவ்வாய்” என்ற சிந்தாமணிச் செய்யுளிற் போல. கவல்கூரும் - கலலை மிகும்.
167. “தமிழ் மாதர் விரல் சுட்ட என்பது பேசற்கஞ்சி விரலாற் சுட்டிப் பழிக்க என அருச்சனன் கொடுமை கூறியது.

“சிலரும் பலருங் கடைக்கண் ணோக்கி
முக்கினுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி”

என்ற நற்றினைப் பாட்டினை ஒப்பு நோக்குக.

168. பணி இறவாமை கடன் - கட்டளை கடவாதிருக்கும் கற்புக் கடன். தணந்து - பிரிந்து. “ஆரும் மகிழ்நற்... அறிவிப்பை” இந்திரப் பிரத்தத்தில் பிற மனைவியரோடு நிரம்ப மகிழ்ந்து தன்னை மறந்திருந்த அருச்சனனைத் தான் மறக்கலாற்றாத தன் காதற்றன்மை கூறுகின்றாள்.
“நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டேமால்” என்னும் சிலப்பதிகார அடி சிந்திக்கத்தக்கது.
169. இக்குமொழி - கருப்பஞ்சாறு போன்ற இன்சொல். கொண் கண் - கணவன். தும்பி - வண்டு. “தும்பிக்கு உண்ணல் போல்” இதனுடன் “வண்டேயனையர் மாந்தரென்பது, வண்டே யுரைத்த பழுமொழி” என்ற பெருங்கதையடிகளை யொப்பிடுக.

பல பெண்டிர்பாலும் நலந்துய்க்கும் பரத்தைமையுடைய காதலனைத் திருத்துவதறிதெனினும், நட்டாரை நட்டாற்றில்

நழுவவிடுப்பான் என நல்லார் நவிலும் பழிச்சொற்களுச் சிவிலக்கும் நோக்கத்தோடு அவனுக்கு அக்குறையை மனங்கொள்ளக் கூறுதலை மாரியிடம் வேண்டினாள் என்பது குறிப்பு.

170. இவ்விரண்டனையும் ஒரு தொடராகக் கொண்டு பொருள்
171. காண்க. தோம் - துற்றம். “சனைநீல..... மலர்நெஞ்சு” சனையில் நிற்பதால் வாடாத நீலமலர் போன்ற பரத்தையர் விழிகளாகிய வண்டு பொதுவாக நுகரும்படி மலர்கின்ற உன் நெஞ்சு ‘தோம் அற்று எனை நினையுங்கொல்’ அத்தகைய பரத்தமை யொழுக்கக் குற்றம் நீங்கி என்னை நினைக்கு மோ என்று தலைவி வினவினாள்.

“யார்கொல்பிறர் நம்மில்..... என்றவன் சொல்ல” - நினைப்பவர் நினைக்கப்படுபவரினின்றும் வேறாதல் வேண்டும்; நாம் சருட்லோருயிர்க்காதலராதலின் ஒருவரை மற்றொருவர் நினைப்பதேன்? நீ யுன்னை மறக்கக்கூடுமெனில் யான் உன்னை மறத்தலுங் கூடுமென்றான். தன்னை மறத்தலுங் கூடுமென்ற தலைவன் சொல்லளவிற்கே தலைவியழி. “எனை விட்டு வினைவுற்ற தெண்ணாய் கொல் என முத்தியிழவே வெணா” - என்னை அறுமறந்து உன்னையே நானாக நினைப்பன் என்ற என் உள்ளக் கருத்தறியாமல் என்னை நினைத்து உன்னை மறப்பேன் என்றது போற்கொண்டு அழுவது முறையா எனக்கூறி என்னை முத்தமிட்டு இனி யுன்னை இழுக்கமாட்டே னென்றானாக. ‘முத்தியிழவேன்’ என்பதில் எனக்கு வீடுபேறாகிய உன்னையிழுக்க மாட்டேன் என்ற குறிப்பும் தோன்றும்.

171. தனவென்று - தன்னை வென்று. வைப்பு - நிதிப்பொருள். முன்பாட்டில் ‘இழுவே வெணா’ என்ற தொடரை இப்பாட்டில் அணைத்தானவன் என்பதனோடு கூட்டி முடிக்க.
172. தப்பின்று இரண்டு ஒன்று எனல் - இருபொருள் ஒன்றாகக் கலத்தல் கூடுமென்றமட்டில் தனக்குச் சம்மதம். ‘எனில் ஒன்றெனல் மிக்க தவறாகும் - கலந்தாலும் இரண்டில்லாமல் ஒரே பொருளாகி விடுவதாகக் கருதுவது நிரம்பக் குற்ற மாகும். ‘அப்பொன்றும் உப்பென்ன.....வீடேது’ - நீரிற் கலந்த

உப்பின் வண்ணம் வடிவு, முகத்தலைவு முதலிய குணங்களை யிழுந்து நீரளவிற் கரைந்து நின்றாலும், நீரிற்கு உப்பு சுவை தந்து நிற்கும். அவ்வாறு உப்பும் நீரும்போலக் காதலால் இரண்டறக் கலப்பினும் காதலர் ஒருவரேயாய் விட்டதாகக் கருதல்கூடாது. ஒருவரேயாவரெனில் அக்காதலர் ஒருவரை யொருவர் காழுற்று மகிழ்தல் கூடாதாகும். தன் தன்மை யிழுவாமல் இன்புறுவதே வீடுபேராகும். அவ்வாறின்புறார்க்கு வீடில்லை. அன்றியும் இறைவனோடு தன்னை யொப்பக் கருதும் உயிர்க்கு ஆனந்தம் அரிதாகும். இறைவனின் உயர்வை நினைந்து மறவாது வழுத்துதலில் உயிர் நிரதிசய இன்பம் அனுபவிக்கும். அதுபோல் பல பண்புகளால் ஒத்த காதலர் தம்மை ஒத்தாரெனக் கருதாமல் ஒருவர் மற்றவரைப் பரஸ்பரம் உயர்ந்தாராக மதிப்பதால் மட்டும் இன்பம் நிலைபெறும் என்ற தத்துவமும் இப்பாட்டில் விளக்கப்படுகிறது.

173. திரு, நிலையாகும், என முடிக்க. மறை - இரகசியப் பொருள். இக்குளக்கச் செய்யுட்களில் இரண்டறக் கலக்கும் இன்பத்தைத் தம் காதலொருப் பாட்டுக்கு உவமை கூறித் தலைவன் பாராட்டினான். அக்காதற் கலப்பை யேற்று அதற்கு வடநாட்டார் கொண்ட கேவலாத்துவிதப் பொருண்மையினை மறுத்துத் தென்னாடுடைய சிவனையே போற்றும் சித்தாந்த சைவ அத்துவித வுண்மையை வற்புறுத்திக் காதலர் அவ்வாறு கலத்தல் வேண்டுமெனத் தலைவி எடுத்துக் காட்டினாள்.
174. “முத்தியீதுண்மை” என்ற தொடர், முத்தமிட்டு, இதுவே உண்மை எனவும், இதுவே முத்தியென்பதுண்மை யெனவும் இருபொருள்பட நிற்பதற்கிக் கொண்ட தமிழன்பு மெய்ம்மை யாகக் கண்ட தமிழுக்காதற் றிறத்தோடு மெய்கண்ட சைவசித் தாந்த முத்திறத்தையும் இத்தொடரிற் சிலேடையினமைத் திருத்தல் காண்க. தொன்றே யென்பது இவ்வுண்மைகளைத் தமிழர் பண்டே கண்டாரென்றும் வடவாரியனான அருச்சனன் அதுவே தூய்தென்றும் பாராட்டித் தொழுதான் என்பதாம்.
175. இன்னுலுக்கிறுதி - துண்பத்தைப் போக்குநெறி. கவை - கவர்த்தல்.

138 நாவலர் பாரதியார்

176. நெஞ்சில் பொறித்து - உள்ளத்திற் படமேழுதி. காணிலாள் - காணாள்.
177. கொன் - வீணே; ஐகாரம் பெற்றுக் கொன்னையென நின்றது. இறவாப்புத்தேள் கொடுநிலை - இறவாத தேவர்க்குரிய கொடிய நிலையைக் கொடுத்தாயென வெறுப்பினா லிகழ்ந் துரைத்தமை யறிக. காதலணப்பிரிந்தும் உயிர்வாழ நேர்தலால், இறவாமை அவட்குக் கொடு நிலையாயிற்று.
178. மேனியில் அணியும் முத்துமாலையையும் சந்தனக் கலவை யையும் வீசும் திங்களொளியையும் நோகின்றாள். மென்கலை தெரியாய் - காதற் செவ்வியினியல் முதலிய நுட்பங்களை யறியும் உயரறிவில்லாத நீ. நீ நித்த மெலிவிடை நாணிலாக் கயவர்போலப் பகைமை மேவிப் புண்கணை பொழியும் வேள் எனக்கூட்டிடப் பொருள்கொள்க. புங்கணை பொழியும் வேள் - புல்லிய அம்புகளைச் சொரிகின்ற மன்மதன். புலம்பு - தனிமை. மெலிவிடைப் பகைமை மேவல் கயவர் தொழிலென வறிக.
179. சூடலிற் றனிமை - நான்மாடக் கூடலிற் றனக்குற்ற தனிமை. எக்கர்க்கூடலை யிழைத்தல் - மணற்றிட்டில் கணவன் வருதல் வாய்வதோ எனக் குறிகாணும் பொருட்டுக் கூடற் சுழி யிட்டுப் பார்க்கின்ற வழக்கறிக. வாடலை - நீவாடுதல் வேண்டா. வன்புரை - வற்புறுத்து முரை.
180. ஆம்பற்பண் தமிழிசைமரபிற் சிறந்த ஒருபண். சாதலிற் பிழைப்புக்காணத்தகும். வழி - சாதலினின்றும் பிழைத்தல் பெறும் வழியென்றும், சாதலே வாழ்வு பெறும் வழியென்றும் இரு பொருள்கொள்க. “சாவது தான் வாழ்வென்று தானம் பல செய்து” என்ற சிலப்பதிகார அடியை நோக்கிக் கொள்க.
181. பெண்மை யென்ற சொல் அன்பையே வாழ்வாகப் போற்றும் பெயராகும்; அங்ஙனமாகிய இவ்வுண்மையை ஆண்மக்க ஞோரார். ஆதலால் அவ்வாண்பாலார் தாம் விரும்புவ பலவற்றிடைக் காதலுக்கு ஒரோவோர் பொழுது ஈந்து பிற பொழுதிற் பிறவற்றிற் கருத்தைச் செலுத்தா நிற்பரெனக் கூறியவாறு அறிக.

182. காட்சிக்கின்பந்தரும் அவன் வடிவைச் சுதைமண்ணாலும் இழைத்தமைத்த மரத்தாலும் கல்லினிழைத்த வடிவத்தாலும் அமைத்துக் கொள்ளாது, என் கண்ணகத்தே பதித்து வைத் தேன்.
183. இதனொடு “தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே காமத்துக் காழில்கனி” என்ற திருக்குறளை யொப்பிட்டு நோக்குக.
184. கழல்தருங் காளை - வீரக்கழலை யணிந்த காளைபோல்வான். பாலை - பாலையாகிய நிலம் என்றும், பிரிவொழுக்கம் என்றும் இரு பொருள் கொள்க. இதனால் தண்ணிலமாகிய தமிழ் கத்தின் வேறுபட்ட வெந்திலமாவது வடநாடெனத் தெளிக்.
185. கடலிலாநாடு - பாண்டவர் நாடு கடலில்லதென அறிக். பெண்டிர் கண்களாகிய - கடல்களைத் தூர்க்கும் தன் மேனி யெழிலாகிய மாரியைப் பொழியும் அருச்சனன் என்க. கார் ஆகுபெயராலீண்டு அருச்சனனைக் குறிக்கும். என் உள்ள மாகிய மலர் உலர்கின்ற தன்மையை மாற்றத் தான் போது கின்ற வரத்தை யருளாத கொடுமை ஏன்? என்று வினவிய தாகக் கொள்க.
186. எனையரும் - யாரும்.
187. குடில் யாரும் பஞ்சவர் - பாண்டவர் ஜவரும் ஓரு சேரப் பஞ்சவர் எனப்பட்டம் பெறப் பாண்டியர் குடியில் ஓவ்வொரு வரும் பஞ்சவர் என்ற பெயராற் சிறப்பர் என வேறுபாடு தோற்றுவித்தமை யறிக். பரவை கால்படிதல் -கடல் கால் கழுவதல். விஞ்சை - விஞ்சையராகிய தேவகணத்தர் - இமையத்து மீன் பொறித்த பாண்டியர் செய்தியும் சிவ பெருமானைத் தடாதகைப் பிராட்டியார் தன் இனியநகையால் வென்று மணம் புரிந்து கொண்ட செய்தியும் அறிக்.
188. என் கற்பு அறம் காழ்த்த உள்ளம், தலைவன் தவற்றை நீ கொண்ட காதலாலே பொறுக்க என்று அடிக்கடி வற்புறுத் தலாலே பெண்மையின் உயர் புகழுக்கு உன்றுபாடு ஆகும் என்று நான் சினங் கொள்ளேன். கோது - குற்றம். குற்ற மல்லாற் குணத்தைப் பொருந்தான் என்றபடி. கோப்பெருந் தேவிபோலச் சாதலாலும்வன் - பாண்டியன் நெடுஞ்செழியன்

140 நாவலர் பாரதியார்

பெருந்தேவிபோல உயிர்போக்கி வாழ்வு பெறுவேன்; அதனால் தணந்தவனை (பிரிந்த அருச்சனனை)த் தெறவும் வல்லேன் என்றாள்.

190. வீரத்தமையன் - தருமராசன்.
191. கடவுட்குக் கார் முத்தொழிலான் ஒத்தலின் கடவுட்கார் என்றார். 'கடவுண் மாமழை' யென்றார் திருக்கோவையார் கொஞ்சினும். பாக்கம் - பக்கம்; கடற்பக்க மெனினுமாம்.
192. உழுவல் - தொடர்பாடுடைய அன்பு. இன்னல் விலகுமாறு - துன்பம் நீங்கும்படி.
193. முகில் சிறையினின்றும் நீங்கிய பேறு இவளாலாதலின் இங்கனம் வழுத்திற்று.
194. தலைபரிந்து தறித்தோய் - விலங்கினை அன்பு கொண்டு நீக்கியோய்.
195. சிலை - வில். மருந்துமொழி - அமிழ்தனைய இன்மொழி. ஊர்வசியின் மாலையினை வேண்டாது நீத்தது பாரதத்தால்திக.
196. எல்வளைகை யிறப்ப மெலிவு - ஓளி பொருந்திய கைவளை கள் கழலுமாறு உண்டாய மேனி மெலிவு. துயர - துயர கொள்ளா.
197. எல்லை காரி - சூரியனே சான்று. இறை - தலைமகன். வல்லை - விரைவு. தொல்லை யுலகு - பண்டைப் பாண்டி நாடு.
198. அற்ற - உரிய செவ்வி. பொன்றல் - கெடுதல். பொய்யாவானம் - தவறாது பெய்யும் முகில்.
199. இக்கவியின் முதலிரண்டாடிகளுள் இந்திரன் ஆரம்புண்ட தெய்வப்பாண்டியன் சரிதையும், கடல் சுவற் வேலெறிந்த பாண்டியன் சரிதையும், முகிலைத் தலையிட்ட செய்தியும் குறிக்கப்பட்டமை ஒர்க. விழியினாள் விடுக்க - விழியாள் தலை விடுக்க, தாதுவிடுக்க என்றும் இருபொருள் கூறுக.

200. பதிதணந்திட - தலைவன் பிரிதலால் தன் கூடற்பதி கசந்தவள் - தன் நான்மாடக் கூடற்பதியை வெறுத்தவள். மதியானது கனலாற் காய்வதற்குக் காரணம் கற்பித்தவாறு.
201. சச்சமரமும் பொன் பொதி பூவையுடைய புன்னையும் மணம் ஏந்திய தாழையும் அடும்பும் எவ்விடமும் பொருந்தியுள்ள மணற்பாங்கரில் அன்றில் தன் பெட்டையொடு நிலவி னிழலிற் களிப்புறுங்கால் இப்பாண்டியன் புதல்வி மயங்குவாள்.
202. தீரம் - கரை. மூரல் - புன்முறுவல். பரவை - கடல். தவளம் - வெண்மை. உவளம் - உணவு. உழக்க - வருந்த. அவல் மயல்வீரு நஞ்சை - 'அவள்பால் காமத்தா' லெழுந்த மயக்கம் மிகும் நஞ்சை. அழிக்கும் அன்பமுதப் பேறு - போக்கவல்ல மருந்தாகிய நிதி 'பவளவாய்த்மூரல்' வாயாகிய கரையில் காதலாகிய உடல் நாள்தோறும் கொழிக்கக் கூடும் முத்துக்கள் போன்ற பற்களின் அழகோடு கூடிய புன்முறுவல். அத்தகைய அமுதப்பேற்றை அவனுக்கு 'மயல்வீரு நஞ்சை' அழிக்குமாறு தன் 'முத்தார் மூரல் தரத் தலை யளித்தாள்' என்று கூட்டி முடிக்க.
203. நனவுக் காலத்து உன் நினைவால் வருந்துவள். உறங்கின் கனவுகள் அடர்த்தலால் நடுங்குவள். வீழ்வார் - காதலர்; காதலர் அன்பின் மெய்ம்மையை ஐயுறாதார்க்குக் காதலின் கசப்புங் கற்கண்டேயாகும் என்பதை இவள் இயல்பினாற் கண்டேனெனப் பொருளாறிக.
204. கற்பகத்து இறை - இந்திரன். கைதவன் - பாண்டியன். கன்னித் தற்பரை கோயில் - கன்னியாகுமரித் திருக்கோயில். உன் தவம் - உன் தவமனைய மனையாள். அவன் அன்பும் அறமும் குழைத்தாற் போன்ற ஒப்பற்ற பிள்ளை அமிழ்தெழு தமிழில் அன்னையின் கற்பறத்தைக் கூறக் கண்டேன்.
205. பொற்பு, அறிவு, உரனால் நின்னையும், பொறை, அளி, பெட்டு ஆகிய சால்புகளால் தன் அன்னையையும் வெல்லும் நின்புதல்வன் மழலையை யென்க. கற்பினிலும், அன்பினிலும் தன்னின்மிக்காரையும் ஒப்பாரையும் பெறாதவள் என்க.
206. பொற்பாண்டில் - பொன்னாலமைத்த விளையாட்டு வண்டி. முத்தப்படகு - முத்தாற் செய்த விளையாட்டுப் படகு.

142 நாவலர் பாரதியார்

207. காதற் பெளவும் - கடல் போன்ற காதல். மூன்று திரைக்கடல் - கிழக்கு தெற்கு மேற்கு என்ற திசைக்கணுள்ள கடல்கள். எழிலி - மேகம்.
208. துவர் - பவளம். செவி மடுத்து - கேட்டு. காதல் நந்துதலறியாத - காதல் குறைதலில்லாத.
209. வது - தலைவி. மம்மர் - மயக்கம். வஞ்சர் பொதுவியலை என்பாற் புணர்த்தி யென்க. புணவது - மிகுத்துரைப்பது.
210. அவள் சால்பு, செவ்வி, தூயகாதல் முதலியவற்றை அவள் நாட்டுக்கும் என்னாட்டுக்கும் இடைக்கிடங்க சேய்மையும், என்பக்கலுள்ள பிற மணவியரும் உயர்த்துக் காட்ட தாய்மை - ஈண்டுக் குற்றங் காணாத் தகவும் அன்பும் என்றறிக.
211. அருச்சனன் துரோபதையை வில்லானும், சுபத்திரையை இன்சொல்லானும் வென்று மணந்து கொண்ட செய்தி பாரதத்தாலறிக. காதல் மூல்லை - அன்பு கொண்ட கற்பறம். ஆர்வலர் - அன்பர். ஆயம் - மகளிர் கூட்டம்.
212. அன்பு, நட்பு, காதல் முதலிய நிலைகட்டு அரும்பு, போது மலர்கள் உரிய ஒப்பாதலை நன்கு நோக்குக. ஏழையென்றது 201ம் செய்யினா நோக்கி.
213. தந்தையும் தன்னையரும் தனயரும் தம்மையாள நாடொறும் தம்முரிமையின்றி அடிமை கொண்டு வாழும் பெண்டிர் வாழ்வு தமிழகத்தில் வழங்கப்பெற்றதன்று. பெண்பாலாரும் ஆண்பாலாரும் அகவொழுக்கம் புறவொழுக்கங்களில் முறையே தலையாய ஆட்சியுரிமை பெறுவர். நிரனிறைப் பொருள்.
214. மிதவை - தெப்பம். வடநாடு தென்னாடுகளின் வேறுபட்ட கோட்பாடுகளை விளக்குவது ஓர்ந்து கொள்க. தொழும்பறம் - அடிமையறம்.
216. “கடனென்ப நல்லவை யெல்லாம்” என்ற திருக்குறுத் கருத்தை யொப்பிடுக.
217. அற்பு - அன்பு, எற்பிரிந்து - என்னைப் பிரிந்து. இனைவதே - வருந்துவதா?

..... நற்றமிழ் ஆய்வுகள் - 3 143

218. அகழ்ப்புறத்து - அகழ்க் கிடங்கின் புறத்தே. திகழ்திரு என்பதில் எதுகை நோக்கித் தகரவொற்று விரிக்கப்பட்டது.
219. ஆய்மயில் - அழகிய மயில். அவதி - காலவெல்லை. பேய் மயலமரிற் பேணும் பீழை - பேய் மயக்கத்தைப் போரிற் கொள்ளும் என துயர். வேய்மயல் கொள்ளும் தோள் - மூங்கிலொப்பாகாமையால் மயங்கும் தோளாள்.
220. வில்லற வேள்வி - வில்லாண்மைக்குரிய கடப்பாடுகள். சேல்விழி சேவகம் - சேல்போன்ற விழியாளுக்குச் செய்யும் காதற் கடன்கள்.
221. வின்மற வீறு வீழ்வார நெஞ்சினன் - வில்லாண்மைச் சிறப் பினை விரும்பும் அன்பு கொண்ட உள்ளத்தான்.

வாழ்க்கூப்பா

ஏர் - ஆகுபெயராய் உழவை யுணர்த்தும்

மாங்கலக்குறிச்சிப் பொங்கல்

நிகழ்ச்சி

வாழ்த்தீயல்

பேசும் மனிதருடன் உலகில்
பிறந்து தவழ்ந்துநடந் தோடி,
வீசும் பொதியைவளி¹ ஊர்ந்து,
வினையும் நினைவுகளும் வேண்டும்
தேசும் இயலிசையும் வளரத்
திகழும் தமிழனங்கை, அறிவு
சூசும் ஆழ்கிளைமை இனிமை
சூர்² அறுக் கிழுந்தி³ யைத் தொழுவாம். (1)

வாழ்க உலகு, அறமும் ஓங்க,
வறுமை பசிபினிகள் நீங்க,
ஆழ்க ஆழிவுதரு தீமை
அச்சும் கொடுமைவஞ்சும் அழிக,
வீழ்க பருவமழை, என்றும்
விளைக உணவு பொருள் இன்பம்,
குழ்க தமிழினொளி எங்கும்,
துன்பம் தொலைக, தொழில் உயர்க (2)

1. வளி - காற்று, பொதியைவளி - தென்றல். 2. கூர் - மிகு. 3. அறிவைத் தலைவனாகவும் மொழிகளை அறிவின் கிழத்தியராகவும் உருவகப் படுத்தி, “அறிவுக்குத் தமிழே முதல் மணந்த காதலறத் தலைவியாவள்; அவனைத் தொழுவாம்,” என்பது இப்பாட்டின் கருத்து.

நூல்
நிலமும் பொழுதும்

வானம் வறப்பினுங் குன்றாத
வளங்கிடமு தென்பொதியை வாரம்¹,
கானம் கனிகளோடு தேனும்,
கரும்பொடு நெல்வயலும் ஈனும்;
தானம் பெறுதல்அறி யாதார்,
தூளன்மை வாழ்வகக்கும் தமிழர்
மானம் கமழ்மலை வளாக
மடிவளர் மங்கலத்தொல்குறிச்சி.

(1)

எலம் கிராம்பு கருவாயும்²
சந்தனமும் எங்குமணம் நிரப்பும்
கோல மலைவளைந்து நிமிர்ந்து³
கோளில்⁴ ஆரண மதிலாக,
நீலத் திரைவிசம்பு விரிக்கும்
நேர்க்கிழக்கில் ஓர்சிறிய திறவை⁵
ஓலம் இடும்அருவி யானே
ஓயா தொழுகிஅகம் ஒம்பும்.⁶

(2)

பணத்தைச் சிறிதும்மதி யாதார்,
பசியும் பிணியும்அறி யாதார்,
குனத்தை விரும்புகுடி மடவார்
குறையில் நிறையுடையர் குலவக்
கணத்தும் பிரிவரிய காதல்
களிக்கும் கடவுளரும் கருதா
மணத்தை மகிழ்தமிழர் வாழுர்,
வந்திறுக்கும்⁷ தைப்பொங்கல் விழவு.

(3)

1. வாரம் - மலைச்சாரல், 2. கருவாய் - இலவங்கம். 3. நிமிர்ந்து - நேரே செங்குத்தாக உயர்ந்து. 4. கோளில் - பகைவரால் கொள்ளப்படுதலின்றி. 5. திறவை - திறந்தவெளி. 6. அகழோம்பும் - அகழாகக் காக்கும். 7. இறுக்கும் - அமரும்; தங்கும்.

காட்சியும், காதலும்

பொங்கல் பெருவிழவுக் கிரவுப்
 பொழுது முழுதும் உறங் காமல்
 எங்கும் புதுக்குபவர் ஆர்ப்பும்
 இரையும் பெருமழையி னார்ப்பும்
 கங்குல் இருபொழுது¹ கழியக்
 கடைசி விடிவதன்முன்² வானில்
 மங்கல் சிறிதுகல, மகளிர்
 மழையும் விடக்குளிக்கச் சென்றார். (4)

வெள்ளி முளைத்துவிடி யாழுன்
 விழவுத்தை நீராட விரைந்தேன்;
 அள்ளத் திரஞ்சுமிழுட் சோலை
 ஆற்றில் இறங்காடி வழக்கி
 வெள்ளாச் சமிபறிந்து குழியில்
 விழுந்து புதுப்பெருக்கின் வேகம்
 தள்ள ஓழுகுமெனைச் சூழியில்
 தாழாமல் ஏந்திவெள்ளம் நீந்தி, (5)

கையில் மகவிவுக்கும் தாய்போல்
 காளை ஓருவனெனைத் தாங்கி
 நொய்ய அரைக்கும்நுரைத் திரையால்,
 நொறுங்கிச் சரிந்தகரை ஏறிக்
 கொய்யக் குனிந்துமலர் கொடுக்கும்
 குரவு மரத்தடியில் புல்லில்
 பைய நியுத்திஅயல் படர்ந்து³
 பரிவு⁴ கனிய எனைப் பார்த்தான். (6)

உள்ளம் பதைக்குடல் நடுங்க
 உரைஒன்றும் ஒல்லாமல் நின்றேன்.
 எள்ளாற் கனியஎழில் மார்பன்
 இனிய உயிரன்க்கன் ரீந்தோன்

1. இருபொழுது - மாண்பும் யாமமும், 2. கடைசி விடிவதன்முன் - இரவின் 3. ஆம் பொழுதான வைகறையின் பிற்பகுதி, 3. படர்ந்து - சென்று, 4. பரிவு - அன்பு.

கள்ளங் கபடமற்ற முகத்தில்
கருணை பொழியும்னிழி ‘கலக்கம்
கொள்ளல்’ எனவரைக்க, நீத்தம்
குழிழி யெழுக்குதித்து மறைந்தான். (7)

கிட்டாமல் பேசாமல் காளை
கிழுக்கு வெளுக்கும் அந்த வேளை
‘தொட்டான் டெனையியுத்த தீட்டைத்
தொலைக்கநீர் தோய்வதற்கு விரும்பி
விட்டான்’ என்றினைக்க, உடனே
விரைந்து மறைய, என்றன் சிந்தை
எட்டாத ஆழுக்கில் அவனை
ஏந்தி உடன்நீர்த்தக் கண்டேன. (8)

கான்யாற்று வெள்ளத்தை நீந்திக்
கரையில் எனைச் சேர்ந்தநம்பி,
நான்நன்றி கூறாத பிழையை
நானென்று கொள்ளாமல் வெறுத்து,
தான்யாதும் பேசாமல் தருக்கால்
தமியன் எனைஇதழிந்து விரைந்து
போன புதுமையினை எண்ணிப்
பொருமி அழுதிதன துள்ளம். (9)

நீராடும் ஊரார்கள் காண
நேராமல் என்மனைக்குத் திரும்பிப்
பாராம லேவிரைய, என்பின்
பக்கத்து வீட்டுப்பெண் தொடர்ந்தாள்;
‘யாரோடுஞ் சேராமல் தனிலீ
யாண்டுக் குளித்தனே?’ என்றுரைப்பத்
தேராத¹ நான் அவைக்கத் திகைத்துத்
தெருவைக் கடந்துமனை புகுந்தேன (10)

1. தேராத நான் - காரணம் தெரியப்படாத நான்; அதாவது தெவிவாகத் தனக்கும் தோன்றாமல் உள்ளத்தில் காதலால் எழுகின்ற நாணம்.

பொங்கல்விழாப் போட்டி விளையாட்டு

பொங்கல் விழவயர்ந்து விருந்து
புறந்துந் தங்குண்டாடி யிருந்தோம்.
சங்கம் முழங்கான்று மாலை
சாத்தன்னார்க் கோயிலின்முன் சோலைத்
தங்கி மலைபவர்க்கு வாகை
தருவதைக் காணவிழைந் தேகும்
நங்கையர் கூட்டுமொடு நானும்
நடந்தங்கோர் புல்திடரில் அமர்ந்தோம் (11)

எல்லாரும் வந்தமாந்து பின்ஆங்
கிருந்த முதியவருள் முதல்வர்
வில்லாலும் மல்லாலும் நீண்ட
வேலாலும் மிக்கவிற்ல் காட்டி
வல்லோர்க் குரியமுதல் வரிசை
வாகை விரும்புநரை அழைத்தார்.
சில்லோர் எழுந்தவர்தம் பின்னே
சிறுவன் ஒருவன்எழச் சிரித்தார். (12)

பருத்த உடவினர்தம் வயதால்
பல்லாண்டு மூத்தவர்ஆங் கிளவல்¹
பெருத்த புயங்களிடைப் படர்ந்து
பிறங்கு மெழில்மார்பன் சிரிப்பான்
ஒருத்தன் எழவும் நமைவெல்ல
ஊக்கும்தீவன் யார்என் றுருத்தார்;²
விருத்தர் வியந்தனர்நன் மடவார்
விழியில் அவனைவர் வேற்றார். (13)

முகத்திள் ஓளிதவழும் ஸூரல்,
முறுவல் தவழும்எழில் முகத்தில்,
புத்தப் புதுப்புவியை அப்க்கப்
புகுந்த இளஞ்சிங்கம் போல்வான்
சித்தத் தூரன்திகழும் சிரிப்பில்,
செவ்வேள்³ இச்செம்மல்தீவன்⁴ யாமிரன்

1. இளவல் - இளைஞன், 2. உருத்தார் - சினந்துதோக்கினர், 3. செவ்வேள் - முருகன். 4. செம்மல் - சிறந்தவன்; தலைவன்.

..... நற்றமிழ் ஆய்வுகள் - 3 149

ஸ்ராத்த வயதினர்கள் எல்லாம்
உவந்து புகழ்ந்தனர் அப் போது. (14)

பல்லோரும் பார்க்காவர் முன்னே
பறம்பு¹ வளைந்துயரத் திறவை
கல்லாரு முடக்கம்பி செறியக்
கட்டி ஆகன்றாழ்ந்த மடுவில்²
மல்லாருந் தோள்மறவர் இறங்கி
வரிசை முறையில் அங்கு வகுத்த
தொல்லோர் பலகளாத் துறைகள்
தொடங்கித் திறல்காட்டத் துதைந்தார்³ (15)

தலைவன் கணையால் தலைவிக்குக் கண்ணி சுட்டல்
மல்லார்தோள் வல்லார்கள் ஆசைக்க
யாட்டாத கல்லைவிளை யாட்டாய்
நில்லா தெடுத்தினவல்⁴ ஏற்ந்து
நெடிய தொலையில்நிலம் குழித்தான்
விஸ்லால்ஆங் கோரம்பில் தொடுத்து
விரைமுல்லைக் கொத்தொன்றை விடுத்தான்,
எல்லாக் கிளையவன்என் குழவில்
இறுகச் செறித்துருவ எய்தான். (16)

நல்லார் முகத்தில்ஆலர்⁵ நகைக்கு
நரணி முகிழ்க்குமகிழ் மறைத்தேன்.
அல்லார்⁶ அளக்கெந்திழ்⁷ மடவார்
அங்கென்னைத் தங்கண்ணாற் பழித்து,
வில்லோடு நின்றவனை அன்பு
மிதக்கும் விழிகளினால் வழுத்த,⁸
இல்லாத செல்வம்எய்தி யிழுந்த
ஏழை எனஞ்கி இருந்தேன். (17)

மல்லிட்டு வெல்லவாரும், வாளால்
மலைவதிற்⁹ றலைமைகொள் வாரும்

5. பறம்பு - மலை. 2.மடுவில் பள்ளத்தில்; 3. துதைந்தார் - நெருங்கினர்; 4. இவைல் - வாலிபன், விரை விசாரணை, 5. அலர் - மலர்கின்ற; பழிக்கின்ற, 6. அல் ஆர் - இருள் அல்லது கருமை நிரம்பிய, 7. அளக் கெந்திழ்தல் - “கூழை விரித்தல்” எனு மெய்ப்பாடு; காதலால் குழல் அவிழ்தல், 8. வழுத்த - வாழ்ந்த, 9. மலைவதில் - பொருதலில்.

சல்லி எருதுபிடிப் பாரும்,
தத்தம் துறையில்திறல் காட்ட,
வல்லார்க்கு வாகைமலர் மாலை
வரிசை யொடுமுதுவர் வழங்க,
எல்லாரும் ஆர்க்குமிடை நெடிய
இரும்புப் பஞ்சர¹ மிழுத் திறுத்தார்,² (18)

ஆர்ப்போடு பேச்சரவம் அடங்க
அமைதியற் றணவரும் அமர்ந்தார்.
பார்ப்போர் மனம்பதற்ற, திடரில்
பாவையர் பதைக்க, ஆயில்³ மறவர்
தேர்ப்பாண்டில் கூடேறிச் சீப்பைச்⁴
திறக்க உறுமிவரி வேங்கை
வேர்ப்பார்முன் முட்கம்பிப் படுகர்⁵
வெளியில் குதித்துலவக் கண்டோம். (19)

வாலை அடித்தகன்ற வாயில்
வளைந்தவன் எயிருகள் தோன்ற,
மாலைத் தழிலனக்கண் அழல,⁶
வரிப்புவி வெறித்துநின் றுறும,
மேலை அமர்ந்தமுது பெரியார்
மீளி விடலையரை நோக்கக்
காலை எனை அளித்த காலை
கதுமென⁷ நான் ஆஞ்ச எழுந்தான். (20)

கல்லாரு முட்கம்பி செறிந்த
காவல் மடுவில்⁸ நடு நின்று
பல்லார் பயந்தொருவப் புலிதான்
பாயப் பதுங்குமுனம் பாய்ந்தான்.
பொல்லாப் புழைவாயில் வேலைப்
புதைத்துப் புறம் உருவத் துறையில்
மல்லாந் தலைஅதன் தலையை
மன்னோடு கைத்துான்றி மலைந்தான்.⁹ (21)

1. பஞ்சரம் - விலங்குகளை அடைக்கும் கூடு, 2. இறுத்தார் - நிறுத்தினர், 3. அயில் - வேல், 4. சீப்பு - உருவு கதவு; செருகி உருவும் அடைப்பு, 5. படுகர் - பரந்த பள்ள நிலம்; 6. அழல் - எரிய, 7. கதுமென - விரைவாக, 8. மடு - பரந்த பள்ளம், 9. மலைந்தான் - எதிர்த்துப் பொருத்தர்தான்.

எல்லாருங் கைகொட்டி ஆர்த்தார்.
 எள்ளும் சிறியசெயல் இழைத்த
 கல்லாத கள்வன்ன வெள்கிக்
 காளை முகம்கவிழ்ந்து நின்றான்.
 சொல்லாது காதல்களி கூரத்
 தோன்றாத வாய்மறுவல் ஊர
 நில்லாதென் நெஞ்சில்நிறை நெகிழி
 நிலையாத மால்¹ நீத்தத்² தாழ்ந்தேன். (22)

மாலை மயங்கமதிப் பிரைமேல்
 வானீல வெள்ளத்தில் நீந்திப்
 பாலைப் பழித்தொளிர்வெண் பளிங்குப்
 படகாய் முகில்கிழிக்கப் பார்த்தேன்;
 ஆலை³ அரவமொடு புள்ளின்
 ஆர்ப்பும் அடங்ககிழுள் அடரும்
 சாலை வழித்திரும்பி விரைந்தூர்ச்
 சதுக்கம்⁴ கடந்துமனை புகுந்தேன். (23)

மனையில் தலைவியை மாமி பழித்தல்
 வீட்டிற் புகுந்துளை மாமி
 வினவும் கிழவியர்கள் சூழ
 ‘நாட்டுப் புறத்தொருவன் சிறுவன்,
 நம்மழுர் மறவர்பொரத்⁵ துணியாக்
 காட்டில் பிடித்தபதுப் புலிவாய்க்
 கைவேல் புதைத்துளைத் தரையில்
 மாட்டி வதைத்தக்கைத் புலையா⁶?
 வல்லார் நம்ஊரவருள் இலையா? (24)

“வீரன்ன நீல்லோரும் புகழு
 வினங்கும்உன் அத்தான்அங் கிருந்தார்ப்
 பேரைப் பிறன்பறிக்க விட்டுப்
 பித்துப் பிடித்துறங்கி னானா?

1. மால் - மையல், 2. நீத்தம் - வெள்ளம்; அதாவது பெருக்கு, 3. ஆலை - கரும்பு என் முதலிய ஆட்டும் கருவி, 4. சதுக்கம் - நாற்சந்தி. 5. பொர - மனைய; போரிட,
 6. புலை - பொய்.

குரன் புதியன்னத் துணிந்தோ
 குட்டும் அவன்மலரைப் புனைந்தாய்?
 ஊரார் சிரிக்கவகை நினைந்தோ
 உவர்த்து பழிகுடிக்கு வளைந்தாய்?” (25)

மாமியைத் தலைவியின் சித்தி மறுத்துரைத்தல்

என்றென் செவிசுஞ்சௌல் மாமி
 இயம்ப, இடுகேட்ட அரவென்
 ஹொன்றும் விளங்காமல் உளையும்²
 உள்ளாம் உடையவிம்மி அமுதேன்.
 நின்ற கிழவியருள் ஓருத்தி
 நெருங்கித்தன் னெஞ்சிலைனைப் பொருத்தி,
 “இன்று புவியடர்த்த இளவல்
 இனத்தைத் திறலை³ எவர் இகழ்வோ?” (26)

மன்ற முதுவர்தமுள் முதல்வர்
 மார்போ டணைத்தவனை வாழ்த்திந்
 தொன்று தொடர்புபல சொல்லிந்
 தோழமை கொண்டாடக் கண்டோம்
 வென்றி விறல்விளங்க விடலை
 வில்லிற் கணைவிடுத்து முல்லை
 சென்றிச் சிறுமிகுழர் செருகச்
 செய்த திறலைவர் வியவார்? (27)

“வள்ளி தனைமுருகன் விரும்ப
 வானத் தரசன்மகள் வெதும்பிக்
 ‘கள்ளி’ பெனப்பழித்த கதைபோல்,
 காளை கணைதன்னைக் கழிக்கத்
 துள்ளிந் துடிக்கும்ஒரு சிறுக்கி
 தூயமனத் திவளைத் தூற்றில்.
 எள்ளி இகழிவள் ஆனோ?”
 என்று கழறின்கண் துடைத்தாள். (28)

■ 1. உவர்த்த - வெறுக்கும். 2. உளையும் - வருந்தும், 3. திறல் - ஆய்வால். ■

அவ்வேளை யில்லவியில் ஓளியும்
 ஆர்க்கு முரசொலியும் எங்கும்
 செல்வே தெருநிரப்ப, மக்கள்
 திரண்டு பரபரக்கும் ஆர்ப்பின்
 கவ்வை¹ செவிநிரப்ப, அவ்வை²
 கடிதில்முன் மாட்மனைச் சேர்த்தாள்.
 செல்வேளன் நெஞ்சமர்ந்த செம்மல்
 தெருவிற் பவனிவரக் கண்டேன். (29)

தலைவன் உலாவரத் தலைவி மலர் பெய்தல்

வீதி நிறைந்தினானுர் ஆர்க்க,
 மேடை மகளிர்மலர் போர்க்கச்
 சோதி நிறைந்தமுகது துறிவு
 சுடரும் விழிகளில்ளூர் துயரம்
 ஓதும் பணிப்படலம்³ படர,
 ஊரும்பால் வெள்ளளநிறப் பரியின்
 மீது முறுவலுடன் செம்மல்
 வீறு மினிரவலம் வந்தான்.
(30)

அருகு வரவும் அவன் ஆம்பின்
 அளகும் செருகுமலர்க் கொத்தை
 விரு நினையாதென் கைகள்
 விரைந்தங் கெடுத்தவன்மேல் வீசப்
 பெருகும் உவகைப்பொடு நின்றேன்
 பின்வந்தம் மாமி⁴ என்கை பிடித்துக்
 கருகு முகம்கனலக் கழறி,
 “காம வெறிபிடித்து கள்ளி!

(31)

മാമി വച്ചു

“தெருவில் திரிபவர்கள் சிரிக்கத்
தெரியாச் சிறுவனுக்குன் தலைப்பு
உருவி உதிர்த்துவந்து, நானும்
வழித்து நகைப்பின் அவன் உன்னை

1. கவ்வை - ஒளி. 2. அவ்வை - முதியோள். 3. பனிப்படலம் - கண்ணில் படர்ந்து ஒளி மறைக்கும் நொய்ய நீர்த்தினை. 4. அம்மாபி - அம்மான் மனைவி,

மருவி மகிழ்வன்ன நினைந்தோ
மலரும் புனைந்தனை” என றிகழ்ந்தாள்.
வெருவி அலமருமுன் முதியோள்
வெம்பித் தெழித்து² மறுத் துரைப்பாள் (32)

“விடலை கணனகுழலிற் செருகி
விட்ட மலர்க்கிவளை வைத்தாய்;
தொடலைக்³ குறுந்தோடி⁴ பின் அதைமுன்
தொடுத்த கணையினனமுன் ஏறிந்தால்
நடலை⁵ உடனதற்கும் நவிவாய்;
நாவில் நரம்புமிலை உனக்கு,
கடலை நிகர்த்திவரு மார்த்துக்
களிக்கும் இடையுனக்குக் கடுப்பேன்?” (33)

என்ற முதியவளை மாமி,
“எங்கே இதுவரையும் இருந்தாய்?”
சென்ற உன்அண்ணனொடு நீடிம்
செத்தீர்கள் என்றுதிதி கொடுத்தோம்;
மன்றிற் புதுவன்மலர் சூடு
மால்கொண் டைதமகிழ்ஞன் மகளும்
நின்ற பழிகுடிக்குத் தந்தாள்;
நீடிம் அதைப்புகழ வந்தாய். (34)

ஈன்றோர் இருவறையுந் தின்றாள்,
இருந்து பழிவளர்க்க நின்றாள்;
சான்றோளிடுப் பெண்மணியின் தாய்என்
தமையார் தனைஇகழ வானாள்;
ஆன்றோர் குடிப்பழியை அஞ்சி
அண்ணராய் அந்காளை அகற்றத்
தோன்றா துயிர்துறந்து மானம்
தொலையா மலேநிறுத்தி இருந்தார். (35)

கைமை⁶ நிலையடைந்துன் தமக்கை
கட்டுக் கடங்காமல் நடந்தாள்

1. வெருவல் - அஞ்சதல், 2. தெழித்து - சினந்து, 3. தொடலை - மாலை,
4. குறுந்தோடி - சிறிய வளை(அணிந்தவள்), 5. நடலை - பொய்; வஞ்சம்,
6. கைமை - கைம்பெண் (விதவை),

பைமை¹ நிலைக்குரிய விதவை
பருவ மடந்தெனப் புணர்ந்து
வையப் பழிதிகழ்ந்து வாழ்ந்து
மாணா முடிவடைய, நீளன்
கையில் இவளைவிடுத் தூர்மேல்
காணாம லேழைந்து போனாய். (36)

“நானிந்த நாதியற்ற² நாயை
நட்போடு சீராட்டி வளர்த்தேன்;
தானுந்தன் தாய்மாறரப் போலே
தலைதடு மாறிந்றி இன்றி
மானம் அழியாயிர் வாழ
மனது துணிவள், அறம்வீழு;
வானும்³ வறக்கும்இனி நாட்டில்,
வாழ்வேது மானமுடை யார்க்கு? (37)

“வானாட்டு மாட்சிசொலி, மண்ணில்
வாழ்வரிமை பெண்களுக்கு மறுக்கும்
தாநாட்டு நூல்⁴ கள்ளன இகழ்ந்து
தக்கோர் அரசுமொழி புகழ்ந்து
மாநாட்டு மேடைகளிற் பேச,
மாண்பு பெறநினைத்து மயங்கி
மேனாட்டுக் கல்விஉயர் வென்று
விரும்பி இவள்படித்து விட்டேன். (38)

“சீனத்துப் பெண்ணாகி, யாரும்
செய்யாப் புதுமைகளில் தினைப்பாள்;
வானத் துருமாறும் முகில்போல்
மாறிக் குழல்வேய்ந்து களிப்பாள்;
கூனக் குறைஉடைகள் துரிப்பாள்;
கூட்டத்து நாணாமல் சிரிப்பாள்;
எனத்⁵ துறையில்லிவள் அளவுக்
கிறங்கு பவரிலை” என்றி ரெந்தாள். (39)

1. பைமை நிலை - தவப் பெண் நிலை. 2. நாதி அற்ற - ஞாதி (உறவினர்) இல்லாத. 3. வானும் - மேகமும், 4. தாநாட்டு நூல் - தாம் + நாட்டு + நூல், “நா” முன் “ம” கரம் கெட்டது. 5. எனத்துறை - இழிவான நெறி.

மாமியைச் சித்தி வகை கூறல்

காது கசக்கும்ஆவள் வசவைக்
காயாமல் வாய்சிரித்து முதியோன்,
போதும் உனதுபுகழ் முழுதும்
பொய்யா துரைப்பன்னப் புகன்றாள்;
“ஏதும் அறியாஇச் சிறுமி
இறவா திருப்பதுன தருளா?
தீதிவளைச் சேராமல் தாதை
செய்ய மரணமுறித¹ தெருளா? (40)

காதல் மகள்தனக்குப் பின்உன்
கையில் மரிப்புளைக் கருதிச்
சாதல் எதிர்பார்த்துன் அண்ணர்
தாம்சட்டி வைத்திபெரும் பொருளை
வாதில்² முறிவுகுத்த முறையால்,
வயது நிறைந்திவள்ளன் வேட்கை
மீதில் மணப்பின்இவட் காகும்;
வீயில் மருகனுக்குப் போகும். (41)

“இந்த முறிதிருப்ப தாலே
இவளை வகைத்திலை நின்மகனாம்
மந்த மதிக்கிவளை ஒருநாள்
மணக்க நினைத்தனை;இவ் இளையோள்
சொந்த வயதுநிறை நாளும்,
தூயள் உளம்விரும்பும் வேள்தான்
வந்து மணங்கோலும் நாளும்
வாய்த்ததித் தைப்பொங்கல் விழவில்⁴ (42)

“மழவு⁵ கெழுமில் மலர் பருவ
மங்கை உணைஞ்சு பெற்றார்
விழையும் விலைகொடுத்தென் துமையர்
வேட்க விரைந்தன்று விழ்றார்

1. மரணமுறி - செத்த பின் சொத்தின் வினியோகம் விதிக்கும் பத்திரம். அதை “இயில்” (will) என்பது வழக்கு. 2. தெருள் - விளக்கம் - தெளிவு. 3. வாதில் - விவாதம் இல்லாதபடி, 4. விழவு - விழா, 5. மழவு - இளமை, 6. கெழுமல் - மிகுதல்; நிறைத்தல்;

கிழவர் கொழுநர்பண மணந்து,
கேளன் நினையவரை நெருங்கத் -
தமுவ மறுத்தபுரை¹ மறவாய்,
தமையர் மனத்துறவு சருங்க. (43)

“காதைக் கடித்துனது கணவர்
கடுக்கப் பலதிராடுத்து கெடுத்தாய்
குதை அறியாதென் தமையர்
தூயோர்தன் தம்பியரைக் கடுத்தார்
வாதை பொறுக்காமல் அவர்கில்
வாழ்வை வெறுத்தகல விடுத்தாய்
ஏதை எடுத்துரைப்ப தினிஉன்
எண்ணற்ற கைதவத்தின்² பெருமை? (44)

“தொழுவில் உழவன்உனைத் தமுவத்
தோட்டத்தில் நின்றஇவள் அன்னை
வழுவில் உளத்துள்அதைக் கண்டும்
மனதில் மறைத்துடக்கி மறந்தாள்
விழும்³ மிகுந்துமனம் வெதும்ப
வீணை பலபழிகள் கமத்திக்
கழுவ முடியாடன் காமக்
கறையை மறைக்கணிக் குமைத்தாய். (45)

“அழகன் உழவன்உன தன்பன்
அப்பாவி இப்பெண்வளை தீருடிப்
பழகிய வண்ணாத்திக் கணிந்தான்;
பறித்ததை வண்ணான்தன் சூதுக்
கழகத்தில் வைத்தாடக் - காவல்
கருப்பன் பிடித்தடித்துக் குருதி
ஒழுகக் கொடியுடைக்க,⁴ உழவன்
உன்காதற் காதக்கக்ட விழுத்தான். (46)

“உங்கள் குலமுதல்வர், இந்த
ஊருக்கு மேமுதல்வ ரோடு
தங்கு மிளவல்பிற எல்லன்;
தாயத்திப் பண்ணைஅவன் உடைமை;

1. புரை - குற்றம்; பெருமையுமாம். 2. கைதவம் - வஞ்சனை; பொய்,
3. விழுமம் - துண்பம்; இடும்பை, 4. கொடியு - கதுப்பு; கணம்,

பங்கில்லை என்றதனை முழுதும்
பறிக்க நினைத்துண்டு தந்தை
முங்கு கடனுக்¹ கது விலைபோல்
முறியும் எழுதுவித்து முடித்தாய். (47)

“தந்தை இறக்க, அவர் மூத்தாள்
தனயர் இவள்தாதைக் கிறங்கும்
பந்தம் அறுக்கநினைத் தவரைப்
பகட்டி மருந்தருத்திப் படுத்தாய்
அந்த முறையில்ஆவை இன்றில்
அணங்கின் தனியுடைமை யாகும்
எந்த முறையிலும்இங் கிளிநீ
இருக்க வழியில்லை, ஓழிவாய் (48)

“மடியில் கனம்தீல்லை; ஆதனால்
மனதில் பயமும்தீலை எனக்கு
கொடிய வசைமொழிகள் கூறிக்
குற்றம் இலாகிவளைக் குமைப்பை;
இடிடன் தலையில்விழும் காலம்
இனிமேல் தொலையில்தீலை; நாளை
விடிய முடியும்உன தாட்சி;
விழுந்து கழிந்ததுங்கள் மாட்சி. (49)

இடிந்து விழுந்ததுங்கள் சூழ்ச்சி;
இன்றே தொடங்கிற்றுங்கள் வீழ்ச்சி;
விடிந்து வழிப்பவர்தங் கனவாய்
வீணே கழிந்ததுங்கள் நினைவு;
முடிந்து சிறையில்இருள் தேடி
முடங்கி ஓளிந்துமுக மூடி
மடிந்து நெடியதொரு தூக்கு
மரத்தில் அசையும்உங்கள் யாக்கை (50)

“நில்லோம் இனிஎதையும் என்னி;
நின்னை அழைத்துவரப் பண்ணை

1. முங்கு கடன் - முழுசு வைக்கும் கடன். இ. குணம் 2. குமைப்பை - அழிப்பாய்; துண்புறுத்துவாய்;

வில்லார் எழிற்பண்டி பூட்டி
ஓமலாஞ்ச கூட்டினன உய்த்தார்;
செல்வோம் உன்பாட்டிராடின் றிரவைச்
செலவிட் டிப்பழிகாரி கரவை¹
வெல்வோம், நினதுபிளைக் காத்தோன்
விரும்பி வரவேற்பன் உன்னை. (51)

“என்னைநின் அன்னையுடன் பிறந்த
ஏமாறித்² தங்கையென்றுன் மாமி
சொன்னாள்ளூர் உன்மைஅவள் வாழ்வில்
சோரும் துயர்துடைத்துன் துணையாய்
மன்னும்மனை மாண்போ டின்பம்
வழங்க உன்மாமன்மகன் வந்தான்;
கன்னிஉன் காலில்ஆவன் காதல்
காணிக்கை வைக்கனை உய்த்தான். (52)

“நேரில் குறைதிரக்க நெருங்கான்;
நின்மாமி துங்மகளை டெங்கும்
ஊரில் அலர்³ பரப்பி உன்னை
உள்ளம் வெதுப்புவள்ளன் றஞ்சி,
பாரில் துங்குநிகர் இல்லாப்
பண்பன்றின் நண்பருள்வை யென்று
தேரில்தன் வாழ்விவாடுயிர் துரிப்பன்;
தேற்றாய் எனில்உடனே மரிப்பன். (53)

வந்த மருத்துவப்பெண் குத்துப்பட்ட தலைவன் சித்தநிலை கூறல்

“போவோம் வருவை” என்றென் சிற்றாய்⁴
புகலும் பொழுதொருத்தி புகுந்தங்கு(கு)
ஆஒனைஅரற்று, அத்தை
ஆர்ஆங் கடித்ததுனை? என்னத்
தேவோ எனத்திகைக்கும் அழகன்⁵
தெருவில் பவளி⁶ முடித் திறங்க.

1. கரவை - வஞ்சத்தை. 2. ஏமாறி - எனிதில் ஏமாறுபவள், “�மாளி” என்பது வழக்கு, 3. அலர் - பழி, 4. சிற்றாய் - சித்தி. 5. தேவோ எனத் திகைக்கும் அழகன் - காணபோர் காமதேவனோ என்று மயங்கும் வனப்படிடையவள், 6. பவளி - உலா.

‘சாவாய்’ என உன்மகன் குத்தந்
தூங்கி எடுத்திளொனார் சென்றார். (54)

குத்தின கத்திபறித் தவணைக்
குடுமிபிடத் துக்குட்டைக் கருப்பன்
முத்திரு ஸப்பிள்ளை யோடு
முணங்க¹ அடித்துதைத்த போது,
நத்தி விலக்குபவர் இன்றி,
நாயை அடிப்பதுபோல் பலரும்
மொத்திக² குமைக்க³ உரன் முரிந்து
ஸுர்ச்சித்து வீழ்ந்தனன்ன் ருரைத்தாள். (55)

வா,வா எனமுதியள் இறங்க,
வந்த மடந்தைனை விரைந்து
போவீர்நம் புங்கவார்உம் பாட்டர்
புனிதர்பொன் மாளிகையிற் புதியர்
சாவாமற் றப்பினது நீரிசெய்
நவமென்று சாற்றுவர்அச் சான்றோர்,
நாவால் இளைஞரும்நூம் நாமம்
நவின்று தயங்க, இவன் வந்தேன்” (56)

என்றாள் உரைனது செவியில்
இனிமை உடன்னியை நிரப்ப,⁴
நின்றாள்ளன் மாமி நிலைதுவும்
நினையாமல், இவ்விரண்டு படிகள்
குன்றாத ஆர்வமுடன் குதித்துக்
குறியொன்றும் இல்லாதெல் லோர்க்கும்
முன்தாவி வாயிலின்முன் நின்ற
மூடுதிரைப் பண்டியினுள் நுழைந்தேன். (57)

1. முணங்க - அடங்க, 2. மொத்தி - அடித்து, 3. குமைக்க - துன்புறுத்த,
4.நிரப்ப - தலைவன் மயக்கத்திலும் தன் பெயரைச் சொல்லுகிறான் என்பது
இனிமையையும், அவன் குத்தப்பட்டு மயங்கினான் என்பது நெருப்புப்
போன்ற எரியையும் நிரப்ப.

தலைவனைக் காணத் தலைவி,
பாட்டர் வீட்டுக்கு வருதல்

சிற்றன்னை வந்தவளொ டென்பின்
திரையைத் திறந்தேறிப் புகுந்தாள்.
மற்றங்கு வந்தபண்ணை மேலாள்
மாடோட்டி பின்திருப்புப் பெட்டி
உற்றங் கிருந்தவுடன், ஏருதும்
ஜூட்டா துணர்ந்துவிரைந் தோடி
முற்ற முதல்வாயில்¹ முன்பு
மொய்ப்போர் விலகவந்து நிற்க;

(58)

யாயும்² அயலவஞும் முன்னும்
யானவர்தம் பின்னும்விரைந் திறங்கி,
சாயும் சனத்திரள்அன் றங்குச்
சந்தடி இன்றிவழி விடவும்,
தோயும்பூத் தோரணங்கள் தொங்கத்
துலங்குந் தலைவாயிற் படியில்
ஆயு³ மடந்தையர்கள் விலக,
அகத்துட் புகுந்துநடந் தோமால்.

(59)

கூடங் கடந்தகள்றங் குயர்ந்த
கோலாகலச்⁴ சதுர அறையுள்
ஆட அசையமுடி யாமல்
ஆடவாகள் ஆங்காங்கு நிற்க,
மாட மிசைமகளிர் வாய்ச்சிசால்
மறந்து மகிழ்துறந்தங் கிருந்தார்.
ஒட முடியாதோர் சிறுமி
உற்றிறனது கைபற்றிச் சிரித்தாள்.

(60)

பின்னே அவள்ஆன்னை என்னைப்
பேசாமல் பின்தொடர அழைத்து,
“உன்னை எதிர்பார்த்துன் பாட்டர்
ஜூயா துசாவி⁵ உளை கின்றார்;⁶

1. முற்ற முதல்வாயில் - முற்றத்தில் தலைவாசல், 2. யாயும் - சின்ன அன்னையும், சித்தியும், 3. ஆயும் - மொய்க்கும், 4. கோலாகலம் - கொண்டாட்டத்திற்குரிய, 5. உசாவி - வினவி; விசாரித்தது, 6. உளைகின்றார் - வேதனைப்படுகின்றார்.

162 நாவலர் பாரதியார்

தன்னேர்தில் செம்மல்¹ உயிர் தரிக்கத்
தவிக்கும் இடைநூழது பெயரைக்
கொன்னே உருவேற்றும் வாயால்;
கொத்ததன் அங்கைக்களை முத்தும். (61)

“புகுவைகித் தென்புறத்துப் பள்ளி;
புனிதர்நம் பாட்டரொடும் இருவர்
மிகுதிறல் மருத்துவர் இருந்து,
விடலை² தன்திடது விலாப்புன்
உருகுடல் உள்அடைத்துத் தெத்துங்
குடலைச் சுடுஞ்சரத்தை மடக்கத்
தகுபல சிகிச்சைகள் புரிவர்,
தாழாமல் சென்றுதவி தருவாய்.” (62)

“வாராய்திப் பக்கஅறைக் கக்காள்!
வனிதை இவனுனது மக்குச்
சோராமல் நின்றுதுவண புரிவாள்;
தூங்காமல் நாம் இருந்திங் கிவர்கள்
கோராமல் வேண்டுவன கொடுப்போம்;
கோடை இடிக்கொடுமை நம்மைச்
சேராமல் நம்முதியர் பிழைக்கச்
செம்மற் குயிர் அளிப்பர் கடவுள். (63)

“நல்லார்க்கு) அறம்துவணய தாமேல்,
நாலைந்து நாழிகைக்குள் நம்பி
பொல்லாச் சரம்குறைந்து, போதம்
பொலியப் புண்ணோவாழியக் காண்போம்;
எல்லாம் இறைவனருள், நம்மால்
இயல்வதைச் செய்வதுநம் கடமை;
நில்லாமல் நீங்கள்கூனி அறையுள்
நேரே நுழைத்தி” என மறைத்தாள். (64)

1. நெரில் செம்மல் - ஒப்பில்லாத தலைவன். 2.விடலை - காளைப் பகுவத்தான்; மணவாளனுமாம்.

தலைவனை உயிர்ப்பித்துதவத் தலைவியைப் பாட்டர் வேண்டல்

பள்ளிக் கதவைமெல்லது திறந்தேன்;
பாட்டர் விரைந்துவெளிப் போந்தார்;
துள்ளித் தழுவிவிடி பொசிந்த
துளியைத் துடைத்தயலோர் தவிசைத்
தள்ளி, இருத்தி, அரு கிருந்து
தயங்கி உரைப்பாதழு தழுத்து
'வெள்ளி எழுந்தநினி விடியும்;
விடலை உயிர்பிழைக்க முடியும்';

(65)

'ஆன்ற எமதுகுடி விளக்கை
அவியவி பாதுநெய்வார்த் தருள்வை
போன்று புகுந்தனை; இன் றுளக்குப்
ழுவை அணிந்தவன்உன் அம்மான்
ஸன்ற மகன், எனது பேரன்
இறைவா துயிர்உதவ அகந்தே
தோன்றி உனதமுத விரலால்
தொட்டால் துடிக்கும்உயிர் துளிக்கும்.

(66)

வல்ல மருந்துனது விரலும்
வயங்கும்நின் கண்அருளும் என்று!
நல்ல மருத்துவரும் நவில்வர்;
நாவால் அவன்உயிரும் உரைக்கும்
கொல்ல நினைப்பவர்தம் கொடிய
குணமுங் கருத்தும்உன் தன்னை
சொல்ல உணர்ந்திருப்பை, அருள்வாய்
தொழுதிங் கிரப்பன்உனை நானும்¹

(67)

நாணிச் சணங்கில்லைவன் இறப்பான்,
நாங்கள்எல் லோரும்உயிர் துறப்போம்;

1. உடல் அயர்வை அவள் விரலும், உள மயர்வை அவள் கண்ணாருளும் முறையே தீர்க்கவல்ல மருந்தாகும் என்பது மருத்துவர் கருத்து; உணர்விழுந்து மயங்கிய இளைஞன் புலப்பழும் அதைக்குறிக்கும்; அவ்விரண்டையும் உதவி, அவனை உயிர்ப்பித் தருங்மாறு யானும் இரக்கின்றேன், என்று பாட்டர் அவனை வேண்டுனர்.

பேணி அருளுவதுன் பெருமை,
பெண்மைப் பிறப்புரிமை அருளே;
காணி¹ விரும்பிக்குடி கேட்ட
காளையென் கான்முளையின்² உயிரை
வீணில் ஆழிக்கமிக விழைவார்;
விளக்கை வளர்த்திருளை விலக்காய். (68)

அருளும் அறனும்திரு விழியாய்
அறிவு முதிர்ந்தொளிரு முகத்தில்
மருளும் துயருமலைந் திருள,
மார்பைக்கண் நீர்நனைக்க மறுகி,
வெருளு மதலைன அழுது
விம்மினன் மோவாயை வருடி³
'தெருள்உன் உரைதருவை, எங்கள்
தெய்வம்நீ அன்றிலை' என்றார். (69)

இயல்வதை முயலத் தலைவி உடன்படல்

பொங்கி எழும்துயரும், பாட்டர்
புகன்ற அவலாறைத் துயரும்,
தங்கி நிலையாதென் நாணின்
தடையை உடைத்தெரிய எழுந்தேன்,
எங்கும் இருந்தவரை மதியேன்,
எம்மான் பொயர்ஆடி வீழ்ந்தேன்,
மங்கும் உணர்வாடந்த முதியர்
மடியில் முகம்புதைத்தங் கழுதேன். (70)

'நரியை அரியிடப்ப துண்டோ?
நாயேற்கும் ஆணைஅற மன்றோ?
சரியை கிரியைதவ மூன்றும்
தும்மிலிசு செம்மலையிர் துரிக்கப்
புரியும் துணையெனில், எம் இறையைப்
போற்றித் தவங்கிடப்பன்; அன்னல்
அரிய உயிர்பிரிவ தாயின்
அதற்குமுன் அவியும்என் ஆவி. (71)

■ 1. காணி - நிலம், 2.கான்முளை - வழித்தோன்றல்: வாரிச. 3. வருடி - தடவி. ■

‘காலை எனதுயிரைக் காத்த
 காளைன் தீயவுடல் தீட்டால்
 மாலை உயிர்துடித்து வருந்த,
 வாளா அமைந்திருக்க மாட்டேன்.
 வேலை வளைந்தபுலி மீது
 ‘வெல்லும் அறம்’ எனாஞ்சொல் மெய்யேல்.
 பாலை¹ என்பாற்படுத்தி, ஏந்தல்
 பல்லாண்டு வாழவரம் பெறுவேன்.

(72)

‘பெற்றார் இருவரையும் இழந்தேன்,
 பீழை யொடுபழியும் உழந்தேன்.
 உற்றார் எவரும்திலன், இவர்கள்
 ஊழை எதிர்த்தென்கென் உயினர
 மற்றார் அறியாமல் காலை
 வழங்கி மறைந்ததற்கிம் மாலை
 செற்றாங்கிச்² செம்மல்உயிர் உண்ணத்
 தினவும்³ விதிசெகுக்க⁴ முயல்வேன்.

(73)

மதனார் உடல் செகுத்த சிவனை
 மறக்க அவருயிரைச் செறுக்கும்⁵
 அதமர் உறவினாளன் தெரிவனை
 ஆறும் விழுங்கவெறுத் திட்டின்
 றுதவிக் கரைசோத்து உம்பல்⁶
 உயினரப் புரக்கப்பலி யாய்கள்
 சதம்தில்⁷ உயிர்கொடுக்கத் தாழேன்,
 தாளைப் பிடித்துமனைத் தடுப்பேன்’

(74)

என்ற எனைவாரி எடுத்தங்
 கிறுகத் தழுவிக்கையைப் பிடித்துச்
 சென்றந்தப் பள்ளியறைக் கதவைத்
 திறக்க, மருத்துவரும் எழுந்தார்.
 “நன்று தரும்உனது வருகை,
 நாங்கள்இனி இருக்க வேண்டா;

1. பாலை - ஊழை. 2. செற்றாங்கு - சினந்ததுபோல, 3. தினவும் - சொறி எடுக்கும், பரபரக்கும், 4. செகுக்கு - அழிக்க, 5. செறுக்கும் - கொல்லும், 6. உம்பல் - களியு, (ஆண்யாணைபோஸ்பவன்), 7. சதம் இல் - நிலை இல்லாத.

இன்றிங் கிருந்து மருந்தாய்இவ்
ஏந்தல் உயிர்தழை இழைப்பாய். (75)

**அருகிருந்து தலைவனை அருமை செய்து
உயிர்ப்பிக்கத் தலைவியை மருந்துவார் வேண்டல்**

“கரும்பு மொழியோ டெழில் அறிவும்
கரைஇல் பொறையும் மிகுட்டையாய்,
விரும்பி இவ்வேள்உனது பெயரை
விளிக்கும் பொழுது மிகும்அன்பு
தரும்பல் இனியவரை சாற்றித்
தடவில், தளிர்க்கும் இவர்உயிரும்;
அரும்பி மலரும் முகமுறுவல்,
அசைய விடாமல்அரு கமர்வாய். (76)

“வெளியில் இருப்பம், எமக் கிவளை
விடலை விழித்துளத்தில் உணர்வு
தெளியில் தெரிக்க¹ உடன் ஆனுப்பாய்,
தேறி விழிப்பாகினி விரைவில்;
அளியும் நிரம்பிஅறி வுடையாய்;
அன்பை கிளிமறைக்க வேண்டா;
களியில் தழையும்இவர் உயிர்உன்
கருணை மழைக்குறையின் முளியும்”² (77)

என்று மருத்துவப்பெண் உடனே
என்னை நியுத்திஅவர் மூவர்
சென்று வெளியேறத், திகைத்துச்
செய்வ தறியாமல் நின்றேன்.
துன்றி³ அருகிருந்திச் செவ்வேள்
தூய உடல்தடவி ஆயர்வை
வென்று துயிலுணர்த்த முயல்வோம்,
விரைந்து தொடங்குவம்என் றுரைத்தாள். (78)

1. தெரிக்க - தெரிவிக்க, 2. முளியும் - உலரும்; காயும்; வறஞும்.
துன்றி - நெருங்கி.

தெளியும் குறிகண்டு மருத்துவப்பெண் விலகல்

நானும் மருத்துவப்பெண் தானும்
நம்பிக் கிருபழும் மஞ்சத்
தானக் கடையில்எதிர் எதிரே
தங்கி அவர்முகத்தை நோக்கி,
வானத் துளிவிரும்பும் புள்போல்,
வருந்தி அவர்கரத்தை வருட,¹
மோன நிலைகலைந்து வாயில்
முறுவல் முகிழ்ப்பதனைக் கண்டோம்.

(79)

‘அம்மா அவர்க்குணர்வு பிறந்தது)
அருமை உரைஅவர்தம் செவியில்
நூம்மால் உரைப்பதினி மூர்ச்சை
நோய்க்கு மருந்தெனமுன் கேட்டார்;
விம்மீர், விழிப்பவர்கண் முன்னே
விழும்து லாடுவகை காட்டார்;
சம்மாநான் இங்கினிமேல் இருத்தல்
தூயோர் தெளிவதற்குத் தடையாம்.

(80)

‘தூரத்துச் சாளரத்தின்’ முன்னே
தொங்கு திரைமறைவில் கட்டில்
ஓரத் திருப்பன்துணை வேண்டில்
உடனே வருவன்’ என ஒதுங்கி,
‘ஸரத் தினியவுரை அமுதம்
ஈந்து மகிழ்விளைத்திவ் வேந்தல்
வாரத் தினியஉயிர்த் துணையாய்
வாழ்வீர்’ எனவாழ்த்தி மறைந்தாள்.

(81)

தலைவன் தெளியத் தொடங்கல்
கண்கள் திறந்துமுதல் எதையும்
காணாம லேபரவை யாடி,
பண்கள் மிசைவிசும்பில் அறுகாற்
பறவை தீரிவிடுன மிதுந்து,

■ 1. வருட - தடவ. 2. சாளரம் - ஜன்னல்.



பெண்கண் மணதறையில் சுருங்கிப்
பிறகு புலவியினில் விரிந்து
கொண்கன்¹ முகமலரில் ஆடும்
குறும்பு நிகரஅமர்த் தனவே. (82)

சொல்லும் தொடங்கி இடைமுறிவும்
தொடுத்த தொடர்மொழியும் ஆக
மெல்ல விரைவுகொள், யானும்
வெருவி மகிழ்வுமிக லானேன்.
கல்லுங் கரையூளக் கிடையைக்
காட்டும் உரைகள்உரு வெளியாய்²
அல்லல், அறவுணர்வின் உறைவை
அடுக்கி விளக்கிவெளி வந்து. (83)

செஞ்சாத் தலைவனின் உருவெளிப் பேச்சு

“நீரார்? எனைநகைக்க நினைத்திதன்
நெஞ்சில் நிலைப்பவள்தன் தெய்வ
ஏரார் உருவெடுத்து வந்தீர்?
ஏமாறி நான்தொடுவ னென்றோ?
ஓரா துமைஅகற்றத் துணியேன்;
ஒருகால்னன் உள்ளம்விட்டென் உயிரைப்
பேரா திருத்தஅருள் பெருகிப்
பெயாந்த பெருமாட்டி தானோ? (84)

“நோற்ற குரவர்தம தன்பால்
நோதல் அறியாமல் வளர்ந்தேன்;
நேற்றுவரை மகளிர் காதல்
நினைத்தும் அறியான் நெஞ்சில்
போற்றும் அறிவுநிறை அழகு
பொருவில் அணங்கொருத்தி புகுந்தாள்;
ஏற்று மனக்கமனம் துணியாள்,
எனினும் அவள்முகத்தை மறவேன். (85)

1. கொண்கன் - காதலன்; கணவன். 2. உருவெளி - மயக்கத்தால் தொன்றும் பொய் உருவோடு உரையாடல்.

“முன்னெனத் தவக்குறையின் ஈண்டு
 முறையே மனைக்கிழமை பூண்டு
 என்னைக் கணவன்னைக் கொள்ளாள்,
 எனினும் எனதுஎத்தில் உள்ளாள்,
 தன்னைத் தெந்திர்விழவில் தாங்கிற்
 தருக்கும் எனதுதவக் கைகள்
 மின்னைப் பழிக்கும்கிடை மடவார்
 வேற்றார்¹ வெருடலும் தீண்டா. (86)

“அன்னை தனைக்குழவிப் பருவத்
 தனைத்துப் புளகம்ஹற்ற பின்னர்,
 என்னை அடிமைகொள விரும்பாள்,
 என்றும் இளமைவளர் குமரி
 தன்னைத் தன்னீராழுக்கில் தாங்கிற்
 தருக்கும் எனதுதவக் கைகள்
 பொன்னை² நிகாஞ்சுகி எனினும்
 புரிந்து³ பிறங்குடலைத் தீண்டா, (87)

“மண்ணில் வனப்புமிகு மடவார்
 வாழ்வில் மகிழ்வழங்க வல்லார்
 எண்ணில் இயக்கியவர்கள் உள்ளார்;
 எனினும் எனதுரணை அழித்தாள்
 பெண்ணில் பிறங்கவளும் இல்லை,
 பேசா மடந்தைதிவள் ஓருத்தி,
 கண்ணில் அருள்மிதக்கக் கண்டேன்,
 காதற் குறிபிறிது காணேன். (88)

“வானூர் மதிஇறங்கி வந்து
 வாய்பேசி முத்தமிட இல்லை
 ஏனும் அதில்லைனிமை கொள்வோம்;
 எனது மனதுக்கக்கும் இவள்போல்
 மேனாட் பழுகியரும் நமரும்
 விழைந்து மிழன்றவருள்⁴ இல்லை,

1. வேற்றார் - அந்தியர்; அயலார். 2. பொன்னை - இலக்குமியை, 3. புரிந்து - விரும்பி, 4. மிழன்றவருள் - இனிமையாகப் பேசியவருள்.

170 நாவலர் பாரதியார்

தானாள என்உள்தை வென்றாள்
தரணி தனில்ஒருத்தி இவளே. (89)

படரும் மகளிர்உள்ள தெல்லாம்
பசையும் விழைவுளதென் றெண்ணூம்
மடமை சிறுமைதரும்; மடவார்
மாண்பு தருவார் அற உறவால்
கடவுள் தனைவணங்கு பவரைக்
கட்டி அணைத்துமுத்துக் காணோம்;
கடவுள், அறிவுகத்துக் காட்டக்
கண்கண்ட தெய்வம்இவள் எனக்கு. (90)

“நித்தம் தொழுங்கடவுள் மக்கள்
நினைத்த தனைத்துந்தர வில்லை.
நந்தும் பொருள்களுள்ளவும் அவர்க்கு
நன்மை பயப்பவற்றை நல்கும்.
எந்த இடம்தருவ தென்றும்
இறைமை அறிவொடியை யாதே.
சித்தந் திகைத்தவளை விழைந்தேன்,¹
திருத்தி நெறிநிறுத்த நினைவாள். (91)

பித்தன் பிதற்றுவன்என் றெளிதில்
பேதை மதியர்எனை நினைப்பார்;
கத்திக் கழறுவது² வேண்டா,
காமன் எனக்கரசன் ஆகான்;
சக்தி தனக்குச்சரி பாதி
தகுந்தஇடம் சிவனும் தந்தான்.
புத்தி புணர்வில்லை, கடவு
போதும் பிறங்கும்ஆவ ளாலே. (92)

“வீழ்வு சிறப்பதிரு தலையும்
வேட்கை முளைவிளைவி னாலாம்.
சூழ்வு கருதாமல் அவளைத்
தொழுதல் சவையிருக்கும் எனக்கு.

1. விழைந்தேன் - காமுற்றேன். 2. கழறுவது - வற்புறுத்தல்;
நெருக்குதல்.

வாழ்வு வழங்கும் அறக் காதல்;
வம்பர் விழையுங்கழி காமம்
தாழ்வு தரும்; அதனிற் சிறிதும்
சந்தேகம் இல்லை” எனச் சொன்னார். (93)

தலைவன் தேறத் தலைவி கூறல்

“அறத்தில் கனியும் உயர் காதல்,
அண்ணால்! உமதுடைமை; அந்தத்
திறத்தில்¹ உரைகுறையும் எனினும்,
சிறிதும் நிறைகுறைவில் அன்பேன்.
வெறுத்து மனங்கசக்க வேண்டா;
வீணே எனப்புகழ்தல் மிகையாம்;
பொறுத்திர் முன்பேசாத பிழையை;
போற்றி நுமதியைப் பிடிப்பேன். (94)

“உடலும் உயிரும் உமதைமை,
ஒருவாது² எனக்கொள்ள்நூம் கடமை.
தொடலும் தொழுவதுவும் போதா;
தொண்டும் உமுவலும்நும் அடியில்;
இடலும் எனக்கினிய பேறாம்;
என்றும் இனிப்பிரிய வொட்டேன்.
கடலும் சிறுகவிரி கருணைக்
கடவள் நுமதுகழல் தொட்டேன். (95)

“பெருமை நுமதுரிமை; நானம்
பேறைதன் பெண்மைமடத் தியல்பு;
அருமை நுமதுரிமை⁴ ஆதல்;
அஞ்சி அயரும்என துள்ளம்
ஒருமை எனதுமன தல்லால்
ஒத்து உரிமைபிறி தில்லேன்;
இருமை நிலையிலும்என் உயிர்நூம்
எளிய உடைமைன எண்ணீர்”. (96)

1. திறத்தில் - கூறுபாடுடல்; குணத்தில், 2. உரை - மாற்று.
3. ஒருவாது - நீங்காமல்; விலகாமல், 4. உரிமை - மனவி.

தெளியும் தலைவன் கனியும், புலப்பழும்

என்றேன், எனதுகரம் பற்றி

இரண்டு விழிகளிலும் ஒற்றி,

“இன்றே பிறந்தபயன் அடைந்தேன்;

இதற்கு முன்னிதயம் உடைந்தேன்;

வென்றேன் இனிஉயிரில் வெறுப்பை;

விழைந்த எனதுபிழை பொறுப்பீர்;

நன்றே கனவு - இதனை இழவேன்,

நனவை அடைந்ததுயார் உழவேன்.

(97)

“காதற் கினியள்வரக் கருதாள்,

காணப் படும் உருவம் விருதா:¹

ஒதற் களியள்ளுவதும் அருவம்,

உருவெளித் தோற்றும்இந்த உருவம்,

சாதற் குதவுகின்ற புண்ணைத்

தெத்து மருத்துவரைச் சபிப்பேன்;

வீதற் குரியன்எனத் தடுப்பின்,

மிக்க துயருழக்க விடுப்பீர்.

(98)

“நோவேன், அகல்விர், அவள் அருளை

நோற்று மறுபிறப்பில் அடையச்

சாவேன்; இனிகிருப்பன் தனியே;

சகியேன் பிறர்உறவை இனியே.

போவீா², எனத்தனவில் பொத்திப்

புகன்ற அவர்இதழை முத்தி,

“ஏவீர் எனை, எதுவும் புரிவேன்;

ஏகேன், இனிப்பிரிவு தூயேன்.

(99)

தலைவனைத் தேற்றும் தலைவியின் மாற்றும்

“பேதை முளிடாத்தில் அளிஃ யைப்

பெய்து களிதழைய விளைத்து,

வாதைப் படுத்திப், பின்பு மாலை

வடித்த கணையில்கண்ணி இகுத்தீர்⁴;

1. விருதா - பயனற்று; இல்லாதது. 2. முளி உளம் - வறண்ட உள்ளம். 3. அளி - அருள். 4. இகுத்தீர் - தந்தீர்.

குதை மெய்கள்ருநம்பி அனுக,
சொல்லாத சொல்லித்தொல்லை மிகுந்தீர்;
மாதை வருத்தல்ஆண்மை மாண்பா?
வண்மைப் பெருந்தகைநும் மகிழ்வா? (100)

“செய்ய தவக்கரத்தி னாலே
தீண்டின் மெய்மாசு கழித்தீர்;
வெய்ய விழியினாளி வீசி
விழும இருள்முழுதும் ஓழித்தீர்;
ஜயம் அகலவநுமை வருடி
அணைத்து மகிழும்என இன்னும்
ஜயப் படுவதன்பின் அறமா?
அருளா? எனஅணைத்தங்” கழுதேன் (101)

தலைவன் தெளிந்து துணிதல்
கண்ணைத் துடைத்துநுதல் நீவிக்
கதுப்பை இழுத்துமுத்தம் இட்டார்.
புண்ணைப் பொதிந்துசற்றி இருந்த
புடைவை தலைத்தடவித் தொட்டார்.
விண்ணை இழிக்கவிழி களிலே
வெய்ய துளிவழிய வடித்தார்.
எண்ணை நிலைநிறுத்தித் தெளிநிதன்
இரண்டு கரங்களையும் பிடித்தார். (102)

தேர்ந்த தலைவனின் ஆய்வு மொழிகள்
மஞ்சத்துப் பஞ்சணையில் என்னை
மார்போ டணைத்திறுகத் தமுவி,
கஞ்ச முகத்துமுகம் சேர்த்துக்
கண்ணீரி னாற்கதுப்பைக் கழுவி,
“வஞ்சி! எனக்குபிரும் இன்ப
வாழவும் வழங்கி அருள் தருவாய்;

நெஞ்சில் தனிஅரசு புரிந்து
நிலைத்த கொலுவிருக்க வருவாய். (103)

“நெஞ்சிற் கொடியவர்கள் விடுத்த
நாகப் படைநலிய மயங்கி
எஞ்சம் எனதுபிளைத் தலைப்பிற்
தினபப் பெருவாழ்வும் ஈந்து,
தஞ்சம் அருளாநினைத் தன்பாம்
சஞ்சீவி தந்துதுவி நின்றாய்.
வஞ்சர் மனம்இடியப் பாட்டர்
மகிழ மனந்தினிது வாழ்வோம். (104)

“அன்பே! எனதுயிர்ப்பெண் ஆழகே!
அருளின் உருவூளிரும் அறிவே!
இன்பே எனக்குதுவ மலர்விட்!
ஏறங்கி எழுந்தருளும் தீருவே!
என்பேர் நிலைபிறப்பிங் கெதுவும்
என்னென் றறியாமல் நயந்தாய்;
நின்பேர் அருள்பெற இங்குய்த்த
நிலைத்த அறத்திறனை வியந்தேன் (105)

“திங்கள் முகத்தில் மறுகில்லாய்!
தீம்தேன் மொழிதூவும் வல்லாய்;
எங்கள் குலத்தவர்கள் எல்லாம்
இமைத்த தவப்பயன், நின் அருளை
இங்கின்று பெற்றனன்” என் றியம்பி,
எழுந்து தழுவமுயன் றவரை
அங்கங் குழையுஅணைத் தமர்த்தி,
“அன்புண் டெனில்அசைய மாட்ன்.” (106)

உளங்கலந்து காதலர் தம்முள் உரையாடல்
கிழமை முழுதும்எழு நாள்நீர்
கிடப்பின் அலால்என் உயிர்க் கணக்கும்,
உழவன் மருதன்தரு புண்ணும்
ஒன்றாய்க் கிழிபடுமென் றுணர்வீர்.

■ 1. சஞ்சீவி - மூர்க்கை தீர்த்து உயிர்தரு மருந்து. ■

தழுவி அருகிருக்கத் தவிரேன்;
தாமிங் கமைந்தருள வேண்டும்.
வழுவில் மருத்துவர்க்கு நன்றி
வழங்கி அனுப்பநினைப் போம்நாம்” (107)

என்று மொழிந்துமஞ்சத் தருகே
இருந்த மனியடிக்கத் தூரச்
சென்று திரைமறைவில் இருந்த
சீழுமி எழுந்துவரக் கண்டார்.
“இன்றிங் கிருவர்சிறு பெண்டிர்
என்னைச் சிரிக்கைண்ணங் கொண்டார்.
வென்றி என்பங்கில்விழ விழிப்பீர்;
வேண்டேனைக் கண்ணிதிவள் இழுப்பாள்.” (108)

“நொந்தேனை வந்துகரம் பிடித்து,
நொடி¹ கள் பிசீ² கள்பல தொடுத்துச்
செந்தேன் பிலிற்றுமொழி சிதறித்
திலைக்கக் மருட்டிச்சிறை பிடிப்பாள்.
வந்திந்த வம்பிதனை வணங்கி
வழக்கைத் திலைத்துவிடப் பாட்டார்
சொந்த ஆடிகளுக்கெம் தொழுகை
சொல்லி, அஸைத்துவரு வாய்நீ.” (109)

“மற்ற மருத்துவர்க்கும் எங்கள்
மாறாத நன்றிசொலி வருத்தம்
உற்ற உறவினர்கள் உவக்க
ஊறின் ஹாழிந்திதன உரைப்பை
குற்றம் புரியும்கின்தக் குறும்பி
கோட்டம்³ அடங்கிப்புண்ணும் குணமாய்⁴
கொற்றம் பெறும்வரையும் நீஎம்
கூட இருந்துதவ வேண்டும்.” (110)

“விரைவில் வருவை” என வேண்ட,
வியந்து பயந்தஅந்த வளிகை

1. நொடி - விடுதலை, 2. பிசீ - நுண்பொருள், 3. கோட்டம் - கோணல்; துடுக்கு, 4. குணமாதல் - ஆறுதல்.

தரையில் நடவாமல் பறக்கத்,
தாழும் என்னோடுமிக நகைத்தார்.
உரையில் உவகைல கதனில்
உலவித் திரியுமென துள்ளம்
கரைஇல் களிக்கடவில் ஆழக்
கைதூக்கி மீண்டும் அவர் காத்தார்.

(111)

தலைவன் தன் வரலாறு கவுறல்

“போனாள் திரும்புமுனம் உனக்குப்
புகலற் குரியூள, கேட்பை
மேனாள் நிகழ்ந்தசில செய்தி
விளைவை அறியின்எனை வேட்பை.
வானாள உன்குரவர்¹ இருவர்
வயது முடியுமுனம் மாள,
தானாள நம்திருவர் தாயம்²
தன்னைஉன் மாமிவிழை கின்றாள்.

(112)

“அண்ணர் வெறுக்க, அவர் இளையாள்
அழூகொ டினமெநலம் உடையாள்
எண்ணம் பிரிதாக, எந்தை
என்னைக் கருத்தரித்த அன்னை
வண்ண மயிலிளைய னோடு
வளங்கள் திலங்கிலங்கை நாட்டை
நன்னை³, முன்னாளில்உடன் படித்த
நன்பர் ஒருவர்துணை உற்றார்.

(113)

“தகவும் திறலும்பல சால்பும்
தாளாண்மையும் உடைமை யாலே
மிகவும் விரைவில்பெரும் பொருளும்
மேலோர் உறவும்உயர் வாழ்வும்
புகழும் தமதுரிமை கொண்டார்;
புதல்வன் ஒருவன்எனை உலகில்

1. குரவர் - பெற்றோர்; தந்தை தாயர், 2. தாயம் - உரிய சொத்து,
3. நன்னை - அடைய; சேர.

திகழப் பலகலைகள் தேரூச்
சீமைக்கும் சென்றுவாரச் செய்தார். (114)

எந்தைக் கிளையள், என தந்தை,
எம்மோய்க் கிளைமைமுதல் இனியள்,
சிந்தை உவக்கும்உயிர் நன்னபள்,
செய்யோள் தன்தோழிலொடு தமையர்
நிந்தை நயந்துபரி அண்ணி
நீரூம் பகைவெறுத்து, நீர்குழ்
விந்தை வளத்திலங்கை சென்று
விரும்பும் மகன்கள்ற தறிந்தாள். (115)

ஓதம்¹ உடல்பிரிக்க உயிர்தான்
ஓன்றி உணர்வுசெறிந் துவந்து,
காதல் கெழுமீ² அண்ணி மகற்குக்
கற்புக் கமழுஅறநல் துணைவி
ஈதல்தன் நட்புரிமை என்ன
எண்ணித் தவங்கிடந்தென் அத்தை
மாதர்க் கரசிறனைப் பெற.அம்
மாமிபட் டாடையில்கண் வளர்ந்தாய்.³ (116)

“கரும்பு மொழியள்ள தன்னை,
கரையில் ஆருஞ்சடையள் என்னைத்
திரும்பப் பழும்பெரிய நாட்டில்
சிறந்த நிலையடையக் காண
விரும்ப, விலக்குகிலர் எந்தை;
விலையும் நமைக்கூட்ட வேண்டி
அரும்பு நலன்உதவு பதவி
அளித்ததிந் நாட்டரசில் எனக்கு. (117)

“என்பு குழையானைத் தழுவி,
‘எங்கள் குலத்தலைவர் சான்றோர்
துன்பு தெரியாத பெரியார்,
தூயோர் எனதுமுது தந்தை

1. ஓதம் - கடல். 2. கெழுமி - மல்கி; மிகுந்து. 3. “பிறந்தமருகியர்க்கு ஆடை விரித்தல், சிறந்த மகனுடைய மாமியர் பரிசம்,” என்பது தமிழக வழக்கு.

முன்பு வணங்கி, எங்கள் பணிவு
முகம்¹னொடு வழங்கி, வாழ்த்தோ
டன்பு பெறுவை; பிற கங்குன்
அந்தை மகளொருத்தி, துமியன்.² (118)

“துயரும் நிலையில்வளர் மானைச்
சுற்றித் தீரியுமொரு சிறுத்தை³
அயரும் சிறுமிதனை அவள்நல்
அம்மானும் மாமியும்வந் தழைக்கப்
பெயரும் விருப்புடையர்; நானும்
பேர விடாதூபல தடைகள்
உயரும், எனினும்தீனி விரைவில்
உறுவர்கள் உரைப்பை என்றார்.” (119)

“உற்றேன் நெருநல்திந்தச் சூழல்;
உன்னை அறியாதுன் அருளும்
பெற்றேன் விடியுமுன், நம் பெரியார்
பெருமை உடன்தினைகுர் திறனும்
கற்றேன்; களிமகன்கை யால்உன்
கற்பின் மணம்கமழும் காதல்
துற்றேன்,⁴ உன்சிற்றவையும் தீன்று
சொற்றாள் உனதருமை நன்று. (120)

ஆட்டைத் திதிபதிக்குக் கொடுத்தாள்
அடக்க முடியாத வயவு
வாட்ட, வயிறுமுப்ப, உன்பொன்
மாமி தலங்கள்தொழு நினைந்து,
வீட்டை விடுத்துவெளி யேறி,
வேண்டா மகவைக்கரு வயிர்த்து,⁵
மாட்டை அடிப்பன்கைமைத் தங்கை
மகனாய் வளரவிட்டு வந்தாள். (121)

I. முகமன் - உபசாரம், 2. தமியன் - தனியன்: துணை அற்றவள், 3. சிறுத்தை - சிறுபுலிபோலக் கொடிய மாமி. 4. துற்றேன் - துய்த்தேன்; நுகர்ந்தேன், 5. கருவயிர்த்து - சன்று; பெற்று.

“ஆண்டு சிலகழிந்து தானே
 ஆண்டு வரும்நிதியை ஆள
 வேண்டும் குடிக்குமதன் என்று
 விலைக்குத் தான்பெற்றவனை மீள
 ஈண்டு சவிகரித்து வளர்க்கும்
 எம்பி எனக்குநினை உதவுத்
 தூண்டு வினைதூரப்ப இன்று
 குழாது குத்தினதென் முத்தி.(122)

தலைவன் தலைவிநலம் பாராட்டல்
 வானே வறுமையற எனக்கு
 மதிழ்வு மழைக்கும்விழி மடவாய்!
 தானே தனைனக்குத் தந்து
 சாகும்உயிர் தழைக்கச் செய்தீந்
 தேனே! என்உள்ளமலர் உறையும்
 திருவே! மனவனத்தில் உகளும்¹
 மானே! உயிர்குளிர் ஓளிரும்
 மதியே! எனதுபுது வாழ்வே!

“கன்னே! களிவெறியை ஊட்டாக்
காதல் நறவில்வினை கண்டே!
பெண்ணே! பிழைக்கவைத்தென் உயிரைப்
பேணிற் தழைக்கஅருள் மழைக்கும்
விண்ணே! விழியில்உறை பாவாய்!
விரல்கள் உளரா’என் உளயாழ்ப்
பண்ணே³ பரிந்துதனது கையைய்
பற்றி மணப்பன்னைப் பகர்வாய்.”

என்ன உரைத்தெனது கண்ணில்
இதுய மொழிபடித்து⁴ மகிழ்ந்தார்.

1. உகநும் - துள்ளி விளையாடும். 2. விரல்கள் உளரா - விரல்களால் தடவப்படாத, 3. பண்ணே - இசையே; கீதமே 4. கண்ணில் இதயமொழி பிடித்து - “என்னை மண்ப்பான் என்ப்பகர்வாய்” என்ற தலைவன் வேண்டுகோருக்கு, தலைவியின் உள்ளம் உரைக்கும் உடன்பாட்டை அவன் (கண்) “நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் குறிப்புரையால் தலைவன் அறிந்து மதிழ்ந்தான்.”

“தன்னந் தனிப்பிருந்து சாம்பித்
 தவிப்பள் தனக்குமகிழ் ஊட்டிச்
 சின்னஞ் சிறியள்உளம் திளைக்கச்
 செய்தீர்க் குரியள்” எனச் செப்ப,
 கண்ணஞ் சிவக்கமுத்து மிட்டார்;
 தத்துவ திறக்கக்கையை விட்டார். (125)

தலைமக்களைப் பாட்டர் வாழ்த்தல்
 முன்னம் புகுந்தமுது பாட்டர்
 முறுவல் உடன்அருகில் வந்து,
 “என்ன தவம்நமது முன்னோர்
 இயற்ற, இவள்உனக்குன் உயிரும்,
 இன்னல் ஒழித்துவகை எனக்கும்,
 ஈயப் புகுந்தனள்கின் றங்கிக்
 கண்ணல் மொழிக்குக்கண்ணி தந்தாய்¹
 காதல் மனமும் இனித் தருவாய்.

“கேட்ட வரத்தைமுனம் கொடுத்தாய்;
 கேட்கும் வரமும் இனிக் கொடுப்பாய்;
 ‘பாட்டன் விருப்பம் அறுமென்றாய்;
 பரிந்திச் சிறுவன்முகம் பாராய்;
 வீட்டில் விளாக்கொயிய மனப்பை.
 வெறுப்பின் விடலையிரணைப்பை
 கூட்டித் திருவருஞும் இன்று
 கொடுத்த மனம் இதெனக் கொள்வாம்.

“முன்னை அறும் முடிந்த முடிச்சு;
 மூர்க்கர் இதை அவிழிக்க முயன்றால்
 பின்னை அறும் அழிக்கும் அவரை:
 பேரர் இருவிரும்ன் கண்முன்

1.கண்ணி தருதல் - தலைவன் தலைவிக்குத் தன்காதற் குறியாய்ப் பூங்கொத்து அல்லது மாலை தருதல், அகத்துறை வழக்கு. மாலையில் அவன்குழுவில் அம்பால் அவன் மூல்லைக் கொத்தைச் செருகின்றதை, “கண்ணி தந்தாய்” என்று கட்டினார்.

மன்ன மணந்துசெய்ய வேஞும்
வள்ளியும் போல்குனிது வாழ்வீ”
என்னென் கையியடுத்தங் கெழிலார்
ஏந்தல் கையில்கொடுத்து மகிழ்ந்தார். (128)

“எனக்குப் புதல்வர்க்கிலை; எம்பி
தனயர் இருவருளும் முத்தோன்
தனக்கு மனைவியர்கள் இருவர்
தமக்கும் வயிற்டைக்கத் தன்முன்
வினைக்கு வருந்திஅவன் இறந்தான்;
மிடுக்கன் இளையன்ஆறும் பிறழான்,
உள்கு முதற்குரவன், எங்கள்
உறவை வெறுத்திலங்கை சென்றான். (129)

“கொழுநன் இறந்துமகன் இல்லாக
குறையை நிரப்புவன்னன் பெறங்கள்
வழுவும் பழியும் அனு காத
மரபைக் கெடுக்கிறீர்கள் மாமி
உழவன், ஆழகன், அவள் இனத்தான்,
உறவு தகவிவதுவும் இல்லான்
வழியில் கயவன்ளூரு மகனை
வாங்கி உரிமைசெய்து வளர்ப்பாள். (130)

“பொல்லா அறுதுவிகள் வளர்த்த
பொருவில் கழுதைமகன் இன்று
எல்லார் மனங்கொதிக்க இழைத்த
இழிந்த கொடியினநும் பழியை
நல்லாள் இவள்குடைத்த நன்றி
நம்பியொடு நாங்களென்றும் மறவோம்.
பல்லார்முன் மூல்கைகுவட் கணிந்தான்,
பாரோர்கள் வாழ்த்தினி மனப்பான்; (131)

“மண்ணிக் கிளர்மணியில் ஒளிபோல்
மடந்தை இவளெனத்தில் நீயும்,

182 நாவலர் பாரதியார்

கண்ணில் உறைபாவை போலக்
காழ்த்துஉன் காதலற உளத்தில்
பெண்ணிற் சிறந்துஇவள் தானும்,
பேராது நின்றென்றும் பிறங்கி
எண்ணில் ஆடங்காத இன்பம்
இருவிரும் எய்திடுவீர்”என்றார். (132)

பொரிய மருத்துவர்கள் பின்னே
பெண்டிர்கள் மூவருடன் நுழைந்து,
உரிய முறையில் அவர் கையும்
உரனும் வருடிமுகம் நோக்கி,
‘எரியும் அனல்உடவில் இல்லை,
இனிய பழத்தினொடு பாலும்
பிரியை இவள்கிருந்து தருக;
பேசா துறங்கும் வகை புரிக. (133)

“நாங்கள் இனிஇருத்தல் மிகையாம்,
நாள்தோறும் வந்திவரைப் பார்ப்போம்.
நீங்கள் இனிக்கவல வேண்டா;
நீங்காது பெண்டிர்கிவர் இருவர்
பாங்கில் இருந்திவர்க்கு வேண்டும்
பணிவிடை செய்துவரப் பண்ணீர்.
ஏங்கும் இளைஞருக்கிச் செய்தி
இயம்பி ஆகலவம்எனச் சென்றார். (134)

சித்தி அவரை வாழ்த்தல்

சித்தி அனுகினனை முத்தி.
‘தெய்வம் உனக்கிவரும், உன்னை
நத்திப் புலம்பும்இவர் தமக்கும்
நல்கும்இந் நன்னாளில், நீவிர்
பத்தி யுடன்கடவள் இன்றும்
பாட்டர்தம் வாயாலே பணிக்கும்
புத்தி மொழிபோற்றிப் பணிந்து
பூவும் மனமும்என வாழ்வீர். (135)

■ 1. சித்தி - அன்னையுடன் பிறந்த தங்கை (வழக்கு), ■

“அத்தை மகள்தமியள், நும்பால்
அளவில் அன்புடையள் இவட்கும்
ஒரு நிலைத்துஅன்பு தருவீர்;
ஓருமை உளமுடையள், சிறிதும்
சிற்தம் திரிவிர்ளனில் துரியாள்;
தீமை அணுகாமல் ஓம்பி,
நித்தன் அருள்பெறுவிர்” என்றாள்;
நேச முடன்அவர்கை தொழுதார். (136)

“பாலைப் பருகிடினி உறங்காய்;
பார்க்க விரும்புபவர் நாளைக்
காலை வருவர்; இங்கு நம்பி
கட்டில் அருகிரண்டு” படுக்கை
சீலை¹ புதிதுவிரித் திந்தச்
சிறுமியர் இருவரும் துயில
வேலை முடித்துவெளி யேறீர்,
விரைதீர்”, எனப்பாட்டர் அகன்றார். (137)

வேலை முடியுமுன் ஓருத்தி
வெள்ளி வள்ளத்திற்பாலும் கொணர்ந்தாள்.
மாலை முதற்பொழுது கழிய
வாங்கி அதைநான் கொடுக்க உண்டார்,
பாலைக் கொணர்ந்தபணிப் பெண்ணம்
‘பாட்டர்தம் பக்கத்தில் ஓருத்தி
சீலை முன்தானை கண்ணில் ஒற்றித்
திகைத்தங் கழுதநிற்பன்’ என்றாள். (138)

மாமியைத் தேட அவள் பணிப்பெண் வருதல்

வாயிற் கதவைமெல்லத் திறந்து
வடியுங்கண் ணோரோடு மாமி
ஏய புரியும்பணிப் பெண்வந்
தென்காதிற் பையக் குசகுசக்க
மாயம் மறைஅறிய விரும்பா
மாண்பு மிகுந்தமனச் செம்மல்,

184 நாவலர் பாரதியார்

‘தூய உள்துள்ளன தன்னை
துணைகொண்டு போய்வருதி’, என்றார். (139)

‘ஏகல் இருத்தல்கிலை இரண்டில்
எதுவும் துணியகிலன் நானாய்,
ஆக முடிவுமது பாட்டர்க்
கறிவித் தவராணை பெறுவன்.
போக விரும்புகிலன், எனினும்
போய்விரைவி லேதிரும்பி வருவேன்;
ஈக விடை, சிறிதும் தாழேன்,
இங்கினிது நீர்துயிலு வேண்டும். (140)

ஏகேன், இனிஉறங்கு வேண்ணன்
றியம்பி உறுதிசொலின் அல்லால்,
மீகான்நீர், என்மனதுப் படரு
மிதப்பதும் தாழுவதும் நங்கை
ஏகாதி பத்தியத்தில் இருக்கும்;
என்றவர்தம் கையெடுத்தென் கண்ணில்
நோகாமல் ஓற்றிமுத்தி வைத்துஅ
நுடங்கி நுடந்துவெளிப் போந்தேன். (141)

என்னை என்சிற்றன்னை யோடே
ஏவற் சிறுமியும்பின் தொடர,
தன்னைத் தவிரப்பிறர் அனுகாத்
தனித்த தவிசிருந்து பாட்டர்,
உன்னை உன்மாமிடழை யான்வந்
துள்ளே புகுந்தழைத்த செய்தி
என்னை? அவள்இனிய மகனுக்
கேதும் இனிஎதுவும் உண்டோ? (142)

என்றென் முகம்நோக்கி எழுந்தார்
என்னோடு தன்அறைக்குள் நுழைந்தார்.
இன்றிங்கு நீவந்த பின்னே
என்ன புதுக்கொடுமை குழந்தாள்?

1. உழையாள் - அனுக்கப் பணிப்பெண்,

துன்றி உணைஅழைக்கத் துணிந்து
தூதிவளை இந்நேரம் அனுப்ப
நின்ற மரும்அறி யாமல்
நீபோகச் சம்மதிக்க ஒல்லேன். (143)

வந்த வனிதையிடம் தூருவி
வாய்கிண்டி மெய்முழுதும் அறிவோம்;
அந்தச் சிறுமியைஇங் கழைப்பை;
என்றார் அவளும் உடன் வந்தாள்.
வந்து¹ மகன்றிலைமை என்ன
மட்டில் இருப்பபெதன உரையாய்;
சிந்தை திகைத்தழுவ தேனோ?
செய்தி புகல்வை; எனப் பணிந்தார். (144)

மாமியைக் காணாது பணிப்பெண் மறுகுதல்

‘பெம்மான்! நூமதுதிரு முன்னே
பேசத் துணிகிலன்,நூம் அடியாள்,
எம்மான்² உறங்கிவிழிந் ததன்பின்
எழுந்து வெளிஉலவச் சென்றார்,
தெம்மாடி ஏழைபிற கவரைத்
திரும்பி அகத்துவரக் காணேன்,
அம்மாளை மாலையிற்சின் னம்மை
அங்கிருந்து வந்தபிற கறியேன். (145)

‘எந்நாளும் எங்கும் அவர் ஏகார்;
இன்றிரவு மாடியையும் பூட்டி
நன்னாளும் போதும் ‘மனை விளக்கை’
நாண்மலர்கள் தூவிந்றும் புகையால்
சொன்னாறும்³ தோத்திரங்கள் பாடித்
துதிக்கும் வழக்கம் அதை மறந்து
இந்நேர மாகியும்தம் வீட்டில்
இல்லாமற் போனவிதம் அறியேன். (146)

1. வந்து - மலடி. 2. எம்மான் - என்தலைவன் - எசமான். 3. சொன்னாறும் சொல்ல + நாறும்; அதாவது (கடவுள்) மொழி கம்மும்.

‘கோவில் குளங்களிலும் தோட்டம்
 கொல்லைப் புறங்களிலும் பார்த்தோம்.
 ஏவிப் புறத்தனுப்ப உழவன்
 இன்று முழுதும்வர இல்லை.
 ஆவி துடிக்குதலர் தம்மை
 ஆற்றோரம் சோலைகளில் தேடத்
 தாவித் துருவுவர்தம் துணையைத்
 தந்தருள வேண்டும் ஆடி தொழுதேன்.

(147)

‘பெற்றுப் பிழைத்தவர்கள் எல்லாம்
 பேசாமல் போய்வேளிந்து கொண்டார்.
 உற்ற உறவினருள் நன்பார்
 ஓருவரும் இல்லைஅவர்க் கூரில்.
 மற்று வசைவசவு சொல்லி
 மனதைக் கசக்கவைக்கும் அம்மாள்
 குற்றம் நினையாமல் நடந்து
 கொள்ளும் பெருமையர்சின் எம்மாள்.

(148)

‘சின்னம்மை தன்னைமனைக் கனுப்பித்
 தேடுபவர் தங்களுக்கும் ஆணை
 சொன்ன பிறிகெழுவன் அல்லால்
 சும்மா தொழுதகன்று போகேன்.
 அன்னம் எனக்கவர்கள் பல்லாண்
 டனிந்து வளர்த்தவர்கள், அல்லல்
 இன்ன வகையினிதென் ஹனக்கும்
 எள்ளளவும் சொல்லாமற் சென்றார்.

(149)

‘என்ன வகையில்லை அவரை
 என்றெங்குக் காண்பன்னன் ஆறியேன்.
 சின்னம்மை ஆவதுடன் வந்து
 செய்வன தேர்ந்தாணை செலுத்தி,
 இன்ன திவார்புரிக் என்ன
 ஏவாமல் இங்கிருப்பின், எனியேன்
 தன்னந் தனியிருந்து செய்யத்
 தக்க தெதுவுமிலை’ என்றாள்.

(150)

பாட்டர் மறுமொழி

‘திருட்டுக் கழகனும் உன் எச்மான்
 தீய கொலைக்கும்தின்று காவல்
 இருட்டுச் சிறைஅறையுள் இருப்பர்;
 இரவு கழிந்தபிற கிந்தத்
 தெருட்டுக் குத்தேராத கயவர்
 சிறையைத் திறந்துவிடச் செய்வேன்.
 உருட்டுப் புரட்டுழவன் உடனுண்
 உல்லாசப் பேர்வழி யும் வருவான். (151)

‘எல்லை இலாதபல கொடுமை
 இன்றிங் கிஷைத்தவள்உன் ஆம்மான்,
 தொல்லை இனிஎதனைச் சூழ்ந்து,
 தூயரம் இவள்உழக்கச் செய்ய
 அல்லைப் பயன்படுத்தக் கருதி.
 அழுதுவந் திங்கிவளை அழைக்க
 வல்லநீ என்றறிந்து மருட்டி
 மறைந்தவள் எங்கொழிந்து போனான். (152)

கொஞ்சம் மொழிகள் சொல வல்லாள்,
 குடிலை³, ஆடுப்பவர்கள் தன்னைத்
 தஞ்சம் அடையவைப்பள்; முடிவில்
 தவிக்க அலைத்தவர்கள் சாக
 நஞ்சம் தரும்மனத்தள், அஞ்சாள்,
 நானே அறிகிலளுன் ஆம்மான்,
 அஞ்சம் என்னிஞ்சம் அவள் வஞ்சம்;
 ஆத வினால்கைவளை அனுப்பேன். (153)

‘எங்கள் அனைவரையும் இசூழ்வாள்,
 இந்தச் சிறுமிலாம் அசூழ்வாள்
 பங்கில் இரக்கம்கூலை எனக்கு;
 பாரில் அவளிருப்பள் ஆகில்
 எங்கும் தூழவிஅவள் தன்னை
 இரவே இழுத்துவரச் செய்வேன்.

1. பேர்வழி - ஆசாமி: ஆன் (வழக்கு), 2. அல்லை - இரவை; இருட்டை, 3. குடிலை - வஞ்சகி,

188 நாவலர் பாரதியார்

கங்குல் கழியுமுனம் வருவாள்;
காணா விடின்திழவு தருவாள்.

(154)

‘சாடித் துருவிவிட¹ வதன்முன்
தரணி மிசைதிருப்பின் அவளைத்
தேடிப் பிடித்துவரத் தக்க
திறவும் அறிவும் உடை யவரை
நாடித் தரும்படிக்குச் செய்வேன்;
நானும் இவளும்வர மாட்டோம்;
வாடி அழுவதனை விடுத்து
வழிவரு பவர்க்குரை’ என்றார்.

(155)

பாட்டரிடம் சித்தி முன்நிகழ்வு கூறல்
பேசாமல் கேட்டுநின்ற சிற்றாய்
பொரியார் தமைவணங்கி, ‘பாவி
கூசாமல் என்மகளை என்முன்
கொடிய வசைகள்சொலிக் குமைத்தாள்.
ஏசாமல் வேசைஅவள் இழைத்த
எண்ணற்ற கைத்வங்கள்² எல்லாம்
வாசம் கோசரமாய்³ விரித்தேன்.
மடிந்து மனம்இடிந்து நின்றாள்.

(156)

‘பூசி மெழுகு⁴வழி இன்றிப்
புள்ளி விவரமொடு புரைகள்⁵
பாசி படருவது போலப்
படிறு⁶ நிறைமனத்துள் பதற
ஊசி நுழைய இடம் இன்றி
ஒவ்வொன்றும் சான்றுடனே உரைத்தேன்.
ஏசி⁷ மகிழ்முடி யாமல்
ஏங்கி உளம்உடைந்தங் கிருந்தாள்.

(157)

1.துருவி - தேடி, 2. கைதவம் - வருஞ்சனை, 3. வாசம் கோசரமாய் - சொல்லில் அடங்காமல், 4. பூசிமெழுகு - மழுக்க, 5. புரைகள் - குற்றங்கள், 6. படிறு - வருஞ்சம், 7. ஏசி - வைது.

‘நானும் நலனும்நுழைந் தறியா
நச்ச மனத்தள்,நவை பறைவேன்¹
வேணும் துணைபெறவும் ஓட்டேன்;
பெருமை ஆழியச்சிறை புகுத
வேணும் என்னினைத்துத், தலைமேல்
மிகுந்த விளைப்பயனின் வெள்ளம்
சானும் முழுமுங்கரு தாமல்
சாகத் துணிந்திருக்க வேண்டும். (158)

“தேரில் சிறைஅலது தூக்கு
திட்டம்² கிடைக்கும் எனக் கண்டாள்;
பாரில் இனித்தனக்கு வாழ்வுப்
பற்றறுக்க நற்றுணிவு கொண்டாள்.
ஊரில் பொரியதனக் காரர்,
உறவின் முறையினருள் ஒருவர்
சேரில் அவருடன்சென் றிரவே
தெளிவு வெளிப்படுத்தி வருவேன். (159)

‘மாடிக் கதவைமுதல் திறக்க
வல்ல கருவிகளும் ஆளும்
தேடி என்னோடுவரச் செய்க;
சிறுமி மருமானின் அறையுள்
ஓடி உறங்கவைத்துத் தானும்
உறங்கி, விழிந்திருந்து நம்மைக்
கூடி நிகழ்ச்சிகளை நானே
கூறத் தெரிவதுநன் றே’ ன்றாள் (160)

பாட்டர் உடன்னழந்தென் கையைப்
பற்றிஉன் ‘அம்மைசொல்வ துண்மை,
வீட்டில்உன் அத்தானைத் தனியே
விட்டுநாம் போவதனை விரும்பாய்.
கோட்ட மனத்தள்³ உன தத்தை
கொடிய பழிஅலது குற்றம்

1. பறைவேன் - தூற்றுவேன், 2. திட்டம் - நிச்சயம்; தவிராமல். 3. கோட்ட மனத்தள் - கோணிய அல்லது குற்றமுள்ள உள்ளம் உடையாள்.

190 நாவலர் பாரதியார்

குட்டி உணக்கெடுக்கச் செய்யும்
குழ்ச்சி எனக்கெடுக்கத்¹ துணிவேன். (161)

தலைவி துயிலாத தலைவனைக் கழறல்²

என்றென் முகத்தைஅவர் நோக்க,
எப்படியும் தங்கிவிட விரும்பி
ஒன்றும் உரையாமல் நானும்
ஓடி நடந்தறையுள் நுழைந்தேன்.
கன்று பிரிந்தபசுப் போலக்
கண்கலங்கி அத்தானும் கிடந்தார்.
சென்றென் முகத்தைஅவர் மார்பில்
செறித்துச் சிரித்திதுநல் உறக்கம். (162)

இன்றும்மை நம்பிவெளி இறங்கி
இருந்து விழியின்எனைக் கெடுப்பீர்.
நன்று மருத்துவரும் நம்மை
நாளை நகைப்பதொடு போமோ?
வென்ற சுரம்உறக்கம் இன்றி
மீளில், எனதுநிலை என்னாம்?
என்று கலங்கும்எனை அணைத்தே
இரக்கம் இலாதென்னைப் பழிப்பாய். (163)

தலைவன் மறுமொழி

‘உறங்க விரும்பிவிழி மூடில்
உன்உருவம் தோன்றிஎனை இகழும்;
கறங்கும்³ உள்தீவுலை அமர்த்தக்
கண்கள் திறப்பின்ஆழும் காண.
பிறங்குன்⁴ முகம்என்அகம் பொறித்தாய்;
பேர்த்தழிக்க உன்னாலும் கூடா.
அறங்கள் பிறர்க்குரைப்ப தெளிதாம்;
அருகில் இருந்துறங்க வைப்பாய். (164)

1. கடுக்க - ஜயப்பட்டட. 2. கழறல் - அன்பால் தவறு எடுத்துரைத்தல்.
3. கறங்கும் - சுழலும். 4. பிறங்கும் - ஓளிரும்.

‘ஏதும் வினவவிரும் பேன்நான்,
 என்னருகில் நீயும்தீனி உறங்கில்
 போதும், உறக்கம்வரும், நோயும்
 போபொழியும், மீளாது; வீணே
 கோது¹ கருதாமல் கருணை
 கூர்ந்தெனது கட்டில்அரு கமளி
 மீது படுப்பை,இரு வேழும்
 விடியும் வரைது யில்வம் என்றார்.’

(165)

**நள்ளிரவில், தலைவி பாட்டர் வாயுரையால்
 மாபியின் சாவுணர்தல்**

நீரில் கயல்உறங்கும் நெடிய
 நிலத்துக் கழுது²றங்கும், நீர்குழ்
 பாரில் அரவமொடு தொழிலும்
 பயில்பவர் அற்றொடுங்கும் பானாள்.³
 ஊரில் உயிரினமும் பிறவும்
 உறங்கும் இடைஎனது செவியில்
 மாரில்⁴ துணுக்குறைன் பாட்டர்
 மந்த நடைஅதிரல்⁵ கேட்டேன்.

(166)

பைய நகர்ந்தறையின் கதவுப்
 பக்கத்துக் காலைவைத்துக் கேட்டேன்.
 செய்ய உள்மதளர்ந்து முதியர்
 திவரும்⁶ குரவில்லிது மெய்யா?
 வெய்ய கொடியவளதற் கொலையை
 விரும்பி விழவில்லை விரைந்து
 செய்யத் துணிவதற்கு நேர்ந்த
 சீர்கேடு யாதென்று தெரியேன்.

(167)

‘நாணால் உயிர்துறக்க வல்ல
 நல்லாள் இலள், அவள்முன் யாரும்
 காணா தீவைத்துகொடுங் குற்றம்
 கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டம்

1. கோது - குற்றம், 2. கழுது - பேய், 3. பானாள் - நடுஇரவு, 4. மார் - மருமம் (மார்பு என்பதன் திரிபு) (வழக்கு). 5. அதிரல் - அதிரச்சி. 6. திவரும் - துவரும்; தள்ளாடும்.

192 நாவலர் பாரதியார்

மாணாது தூக்குவரற் கஞ்சி
மற்றோர் அறியாமல் தானே
பேணா உயிரைவிடத் துணிந்தாள்;
பின்தை எரிப்பதற்கு முயல்வோம். (168)

‘மதுவை விழவிலுமிது மிஞ்சி
மடுத்து மதிமயங்கி மடவோன்,
புதுவன் நெருநல்¹ இந்த ஊரில்
புகுந்த ஜூருவனைமுன் பகைமை
எதுவும் தீவாமல்தீனம் அறியா
தெல்லோர்முன் மாலைநடுத் தெருவில்
கதுமெனக் குத்தினன், அக் குற்றம்
கருதாக் களியின்²வினை வாகும். (169)

‘கொள்ளிக்குப் பிள்ளைஆல்லை என்ற
குறையும் நிறையவிலை கொடுத்துப்
பள்ளிக் கொதுங்காத பயலைப்
பார்த்துப் பொழுக்கினவள்; அவளைத்
துள்ளிச் சிறையில்அவன் தனிப்பில்,
சாவுக்கும் உதவாமல் தொலைவான்.
தெள்ளிப் புழுதிஅவள் வாயில்
திணித்துக் கெடுத்தவன் அவ் உழவன். (170)

‘காலை விடிந்தவுடன் அவள்தன்
களிமகன் விடுதலை பெறுவான்,
சேலைப் பழிக்கும்விழிச் சிறுமி
சிந்தை அருட்கொடையிற் பெரியள்,
மாலை முதல்அவனைச் சிறையில்
வைத்ததற்கு மாமிதுயர்க் கழுவாள்,
வேலை எனக்கிடுவள், அவளை
விட்டொழிக்கச் செய்க எனத் தொழுவாள். (171)

‘தான் அக் களிமகனை வெறுத்தும்,
தன்காதல் அந்தானைக் குற்றிப்

■ 1. நெருநல் - நேற்று, 2. களியின் - கள்வெறியின். ■

போன பொல்லாங்கை¹ அவன் தனக்குப்
புரிந்த உதவினெனப் புகல்வாள்.
எனர் அவர்கொடுமை இரிய
இன்பம் இவருறுதல் காண
மானம்² பொறாமல்தன துயினர
மாய்க்கத் துணிந்தனள்அம் மறத்தி.

(172)

‘விடிந்துடன் பிணத்தைத் தகனம்
விரைந்து செய, அவள்தன் விருப்பால்
முடிந்த சுவிகார மூடன்
மூட்டும் நெருப்பிலிட்டு முடித்து,
மடிந்த கொடியள் கருமாதி
வசையின்றி நடந்தபின், அவள்தான்
கடிந்த ஆழகியைன் பேரன்
கைப்பிடிக்கக் காணுவன்’ என ரெழுந்தார். (173)

அயர்வால் தலைவி துயிலல்

செத்தாள், கொடுமைபல செய்தாள்
திறத்தும் பிறந்தசிறி தவலம்
மத்தால் உடையிரும் வானில்
மதிமுன் இரிகிருஞும் போல,
அத்தான் உயிர்பிழைத்த மகிழ்வும்
அவர் அறக் காதல்தரு மகிழ்வும்
வித்தார மாய்ப்பெருகும் உளத்தில்
வேருன்ற மாட்டாமல் வீய.

(174)

காலையில் காட்சியினில் அரும்பிக்
கழியும் பகற்பொழுதில் போதாய்
மாலை மலர்ந்துடனக் காதல்
மாடுழக்க வாடுமலர்³ நிமிர்ந்து

1. பொல்லாங்கு-தீமை, அல்லது கேடு, 2. மானம்-மாணபிறந்த பொய் மானம்.
3. வாடுமலர், திறம் உடையவன் விரகால் மீண்டும் மணத்தல்போலவும், ஆலை
யிலரைக்கக் கருப்பு சாறுதவிப் பயன்படுதல்போலவும், ‘அரும்பிப் போதாய்
மலர்ந்த காதல், அத்தான் அவலத்தால் சாம்பி, அவர் தெளிவால் மீண்டும் அதிக
மணமுற்றது’ என்பது கருத்து. மலரும், கரும்பும் முறையே தனித்தனியே காதலுக்கு
ஓப்புக் கூறப்பட்டது.

194 நாவலர் பாரதியார்

வேலைத் திறம்உடையன் விரகால்¹
மீண்டும் மிகமணத்தல் போல,
ஆலைக் கரும்பினஅன் ரத்தான்
அவலம்² அரைக்கப்பயன் படவே. (175)

உவப்பும் உளம்உளையும் துயரும்
ஓங்கிக் கறைகடந்த களிப்பும்
நிவப்ப, உணர்வுபல தொடர்ந்தென்
நெஞ்சை நிலைகுலைத்து மோத,
அவப்பல் நினைவலைக்கத் தளர்ந்த
அகத்தின் உரன்ஆழித்தங் கிரவின்
தவப்பல் அமைதினை ஆயர்த்தச்
சயன மிசைஅமர்ந்து துயின்றேன். (176)

தலைவி கனவு

தந்தை மறந்தமுகங் கண்டேன்,
தழையும் உவகையுடன் கனவில்
வந்தென் நுதல்தடவி வாழ்த்தி.
வரன்என் மருகன்உளை வரிப்பன்,
சொந்தன் உன்மாமன்மகன், அன்பில்
தூயோன் தன்தந்தையினும் சான்றோன்
சிந்தை மகிழிஅறத் துணையாய்ச்
சிறப்பும் பெறுவை³, எனச் சென்றார். (177)

அன்னை, அமுலிதாழுகு முகத்தள்
அனுகி முகம் அணைத்துன் மாமி
என்னைக் கெடுத்தவன்தீன் ரிரவில்
என்துங்கை யால்உயிரும் இழந்தான்,
உன்னை எனத்ருமை மருகன்
உழுவல் உடன்மனப்பன், உவப்பை.
பின்னை³ நீ, கண்ணன்அவன், என்றும்
பேராத காதலுடன் வாழ்வீர். (178)

1. விரகால் - உபாயத்தால், 2. அவலம் - நோய் அல்லது வருத்தம். 3. பின்னை கண்ணைவீன் காதலறக்கிழுத்தியான நப்பின்னைப் பிராட்டி.

என்ன, மகிழ்ந்தெனது நுதலில்
 இட்டாள்சிங் தூரப்பொட்டும், எழிலார்
 அன்னம்னன நடந்து மறைந்தாள்.
 அத்தான்தன் வெண்பரிவிட் டிரங்கி,
 ‘தன்னந் தனிப்பிருத்தல் மறமா?
 தவிக்கும் எனைத்தனத்தல் அறமா?
 கன்னங் குழையமுத்தம் இடுவேன்.
 கட்டி அனைப்பின்கையை விடுவேன்’. (179)

துயிலுணர்ந்து தலைவி தன் கனவுக்கு நாணுதல்

என்றென் இருகரமும் பிழித்தார்;
 இசைந்து தமுவவிழைந் தென்கை
 சென்றந்தச் செம்மல்துயில் மஞ்சச்
 சிறுகட் கொசுவலைவெண் திரையை
 நன்று தடவ, விழித் தெழுந்து
 நான்நானி ஏமாறி நகைத்து,
 நின்ற நிலைப்படி மற் தங்கென்
 நிலையை விளக்கொளியில் கண்டேன். (180)

சேவல் சிறகடித்துக் கூவ,
 சினகர்²ச் சங்கினங்கள் சிலம்ப,³
 வாவல்⁴ இருளிடங்கள் தேடி
 வானில் விரைந்திரிய, ஊரில்
 கூவல்⁵ தொறுஞ் சிரல்கள்⁶ குதிக்க,
 குருவி குலவிக்குது கலிக்க,
 காவல் மறவார்பணி ஒய்ந்து
 கக்கத்துக் கம்பிடுக்கி மீண்டார். (181)

வெள்ளை மலரினங்கள் குவிய,
 விரிந்து பலநிறங்கள் பூக்கள்
 கள்ளை உருக்கமரங் தோறும்
 களித்தெழு புட்கள்கல கலக்க

1. நிலைப் படிமம் - நிலைக்கண்ணாடி, 2. சினகரம் - கோவில், 3. சிலம்ப - ஒலிக்க, 4. வாவல் - வெளவால். 5. கூவல் - குளம்; நீர்நிலைகைள், 6. சிரல்கள் - மீன்கொத்திப்புள், சிச்சிலைக்குருவி.

196 நாவலர் பாரதியார்

தள்ளைப் பசுத்தொழுவில் கன்றைத்
தான்னட்ட ஆம்மான் ரழைக்க,
நொள்ளைக் குடிஞாமரப் பொந்தில்
நூழையப் புலரி³விளர்த்⁴ ததுவே. (182)

தலைவன் கனவு காணல்
மஞ்சத்தில் தூஞ்சபவர், கைகள்
மார்பில் மதித்துமலர் முகத்தில்
நெஞ்சம் நிறைந்தபெரு நேயம்
நிருத்தம்திட, மரைண் வாயில்
கொஞ்சம் அழுதொழு குதலை
குலவத்தன் அன்னையொடும் கனவில்
கெஞ்ச குரலில்உளம் குழையக்
கிளாவி⁵ சிலமிமாழியக் கேட்டேன். (183)

நன்றி உணர்வதுணை யாக
நான்நுமது நன்பு சிறப்புறவு
துன்று மதினி⁶ மகள் காதல்
தொடர்பின்றிச் சொன்மறுக்கத் துணியாள்
நின்ற துணையில்ஆவள் நிலையில்
நேர்மை இறந்தவள்கிமய் விருப்பை
வென்று மகிழும்வெறி எனக்கு
வினொயும் என்றினைப்ப தேனோ. (184)

‘தம்மைத் தொழுதுமகிழ் உள்ளம்,
தாமென்றும் பேணிமகிழ் தூயள்
செம்மைத்⁷ திருவடையள், நுமது
சிந்தை நிறைக்கும்அன்பும் உடையள்.
இம்மை இவள்விரும்பும் இன்பம்
எதனையும் எய்துவிப்ப தல்லால்,
வெம்மை⁸ என்றந்மையெனும் விழைவு
வினொய இடம்பெறவும் விடுமா? (185)

1. தள்ளை - தாய், 2.நொள்ளைக் குடிஞாஞ் - குருட்டுக் கோட்டான், 3. புலரி - விடியல்
4.விளர்த்தது - வெளுத்தது, 5. கிளாவி - கூற்று; சொல், 6. மதினி - கணவன்
உடன் பிறந்தாள், வழக்கு, 7. செம்மை - நேர்மை, 8.வெம்மை - விழைவு.

‘கன்னல்¹ மொழிஇவள்தன் காதல்
 கனியாமல் கன்னவைத்தென் அலட்டால்
 இன்னல்² இழைத்திருப்பன் என்னில்
 எந்நானும் நும்மகன்னன் றென்னை
 முன்னல்³ எனக்கும்அரி தாகும்;
 மூரிப் பகட்டை⁴ப் பெற்றம்⁵ ஈனும்
 என்னல்⁶, நுமதுமகன் பிழையான்;
 ஏமாறி⁷ நும்மருகி அல்லள். (186)

‘கண்ட பொழுதவளைத் தங்கள்
 காதல் மருகினை அறியேன்.
 அண்டத்⁸ தமியள்ளிலைக் கஞ்சி
 அகன்று பகல்முழுமுதும் அயர்ந்தேன்.
 கொண்ட உள்நோயின கொடுமை
 குறைய அவள்உறவும் அன்பும்
 விண்ட⁹ சின் னத்தைத்துணை கொண்டு,
 மீறும்என் தோய்மருந்தைக் கண்டேன். (187)

‘வெள்ளத் தலைவிலக்கிக் கரையில்
 விடுத்த சிறுசெயலுக் கென்னைக்
 கொள்ளக் குறைதிரக்கும் சிறுபுன்
 குற்றம் நுமதுமகன் புரியான்;
 தள்ளாற் கரியமறக் கூற்றம்
 தன்வாயில் எனஉயிரைப் பிடுங்கி
 உள்ளாம் உகந்துடைமை கொண்டாள்;
 உழுவல் அவஞ்சிமை உவப்பேன். (188)

‘அப்பாவின் நன்மதிப்பும் தங்கள்
 அன்பும் உரிமைகொண்ட அத்தை
 இப்பால் எனக்குத்துணை ஈய
 இறைவன் அருள்திரந்திங் கீன்றோள்

1. கன்னல் - கரும்பு, 2. இன்னல் - துண்பம், 3. முன்னல் - நினைத்தல், 4. பகட்டை - ஏருமைக் கடாவை, 5. பெற்றம் - பசு, 6. என்னல் - என்னாதீர், 7. ஏமாறி - ஏமாறுபவள், 8. அண்ட - தெருங்க, 9. விண்ட - சொல்லிய.

தப்பாத காதலறம் தூண்டத்
தன்னை எனக்களித்து மகிழின்,
உப்பாதல்¹ என்கடமை அன்றோ?
உள்ளம் அவள்உடைமை என்றும். (189)

‘என்னின் எனக்கினியன், இறைவன்
என்னுயிரைப் பெண்ணுருகம் ஆக்கிப்
பொன்னின் சிலைபுனைந்து புகுத்திப்
பொருவில் மயில்இயலும் பொருத்தி
மின்னின் இடைநூடங்க நடந்தென்
வெற்றுடல்தன் மெய்விருப்புக் கிணங்க
பின்னின் றியக்கவிடின், எழுமுள்
பேதுறுவர்² யாவரெனப் பேசீர். (190)

‘காதல் மருகி஦ியாடு நேரில்
தலந்தவள் உள்ளாநிலை காண்பீர்;
ஒதில் உறவும் உள்த தன்பும்
ஜூத்துநகள் நன்மைதனை விரும்பும்
கோதில்³ குணத்தர்எங்கள் பாட்டர்,
கோதை இவள் அருமைச் சிற்றாய்
தீதில் உளத்திவரை வினவித்து
தேர்வீர்நும் சேய்⁴செயலும் தெளிவீர். (191)

என்று நகைத்துக்கரம் கூப்பி,
இரண்டு விழிகளையும் குறும்பு
நின்று மறையச் சிறிதுச்சம்
நிழலத்⁵ திறந்துதுயில் உணர்ந்தார்⁶:
பொன்றும் இருள்புவரப்⁷ பொழில்கள்
புள்ளவிக்கக் கள்ளாகுக்கும் பொழுதில்
சென்று தீரவிலக்கி விழிப்பார்
செய்யமலர்க் கைபிடித்துச் சிரித்து. (192)

1. உப்பரதல் - இனிதாதல், 2. பேதுறுவர் - மயங்குபவர், ஏமாறுவோர், 3. கோதில் - குற்றமற்ற, 4. சேய் - மகன், 5. நிழல் - சாயை தோன்ற, 6. துயிலுணர்ந்தார் - விழித்தார், 7. புலர் - வாட; கெட; நீங்க.

..... நற்றமிழ் ஆய்வுகள் - 3 199

தலைமக்கள் உளாங்கலந்துவத்தல்

‘வெள்ளம் விழுங்கவெறுத் திட்ததாம்
விரைந்து கரைவிடுந்துங் ககன்றீர்
உள்ளம் பறித்துவப்பன் ஓருத்தி
உமத்துதை மகள், என்டிறன் மாமி
தள்ள முடியாத சான்று
தந்தும் பழிஅகற்றிக் கள்ளி
வள்ளல் உமக்குமண மாலை
மன்றில்இட வைப்பன்’ என மகிழ்ந்தாள்.

(193)



200 நாவலர் பாரதியார்

குறிப்புகள்